



முடிவுகள்



சூதிரியர்: டொமினிக் ஜீவா 34 வது ஆண்டு பேர்



வி.எல்.எம்மன்சூர்



எம்.என்.அமானுல்லா



“மலரங்பன்”



ர.ஐ.அப்துவலுப்பி



சி.கனகசூரையம்



முசீவலீங்கம்



மல்லிகை சி.குமார்



சி.வெந்கடேவரான்
பெயர்க்குமார்



க. வீரையன்



அல் அஸமாத்



ாந்தானபை வாழவேல்



இரா.ச.தகூபன்



க. சோவீருமுத்ராஜ்



ஒன்று: 1999

ஒத்து: 30/-

RANI GRINDING MILLS



*219, Main Street,
Matale,
Sri Lanka.*

Phone : 066-2425

VIJAYA GENERAL STORES

(AGRO SERVICE CENTRE)

DEALERS : AGROCHEMICAL, SPRAYERS,
FERTILIZER & VEGETABLE SEEDS

No. 85, Ratnajothy Sarawanamuthu Mawatha
(Wolfendhal Street), Colombo 13.

Phone :- 327011



“ஆடுதல் பாடுதல் சித் திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளாம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈணநிலை கண்டு துள்ளுவார்”

'Mallikai' Progressive Monthly Magazine

34 வது ஆண்டு மலர்

எத்துறை சோகமயமான இழங்கு

இப்படியொரு ஆழந்த துயரமுள்ள தலைப்புக் குறிப்பை எழுதுவோமென நாம் நினைத்துப் பார்த்தது கூடக் கிடையாது. என்னிப் பார்த்ததுமில்லை.

ஆனால் காலம் எழுத எமக்குக் கட்டளையிட்டு விட்டது. சென்ற இதழில் தான் துரைவி அவர்களுடைய உருவத்தை அட்டைப் படமாகப் பதிப்பித்த மல்லிகை இதழ் வெளிவந்திருந்தது. அவரைப்பற்றி படக் குறிப்பையும் எழுத்தாளர் கே. கோவிந்தராஜ் வரைந்திருந்தார்.

அந்தச் சூடு ஆறுவதற்குள் இப்படியொரு திடீர் நிகழ்ச்சி நிகழ்ந்து போய் விட்டது.

தனது உருவும் தாங்கி வெளி வந்த இதழைத் துரை விஸ்வநாதன் அவர்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது கூட, எம் மனக் கண்ணில் பதிந்து போய்விட்ட சம்பவம் தான். மல்லிகையில் இத்தனை சீக்கிரம் தனது உருவும் பொறிக்கப்பட்டு விடும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அது அவருக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தது. அவரது முகத்தில் அது தெரிந்தது.

பார்த்தவர்களும் சொன்னார்கள்.

“துரைவி” பதிப்பகத்தின் மூலம் ஒன்பது நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளவர் இவர். தன்னை உருவாக்கி வாழ வைத்து உலவ விட்ட மண்ணுக்கு ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டுமென வேகமாகச் சிந்தித்துச் செயல்பட்டவர், அவர்.

மலையகப் படைப்பாளிகளின் ஆக்க இலக்கியங்களை தேடிக் கண்டுபிடிக்க வைத்து, அவைகளை ஒருங்கு சேர்த்து நாலுருவாகக் கொண்டு வருவதில் வெற்றிகண்டவர் அவர்.

தனது ஆத்ம ஆசைகளை ஓரளவு நிறைவேற்றிக் கொண்டுள்ள கால கட்டத்தில் நம்மை விட்டு மறைந்து விட்டார். இதற்கு யாரை நோவது?

துரைவி வெளியிட்டகத்தின் மூலம் மலையகப் படைப்பாளிகளின் ஆக்கங்களை வெளிக் கொணர, உழைத்தது மாத்திரமல்ல, ஈழத்துப் படைப்பாளிகளைக் கெளரவிக்கும் முகமாக சிறுகதைப்போட்டி ஒன்றையும் தினகரன் பத்திரிகையின் அநுசாஸையுடன் வெற்றிகரமாக நடத்தி ஒரு இலட்சத்து ஓராயிரம் ரூபா பரிசையும் அறிவித்துச் சென்று விட்டார்.

கடந்த 13-1-1999 அன்று லேக்ஹூவஸ் கேட்போர் கூடத்தில் கெளரவ P.P.தேவராஜ் அவர்களது தலைமையில் பிரதம அதிதியாகக் கெளரவ அமைச்சர் மங்கள சமரவீர், உதவி அமைச்சர் ஹிஸ்டில்லாஹ், லேக் ஹூவஸ் தலைவர், மற்றும் திருமதி மனோரி முத்தேட்டுவேகம, தினகரன் ஆசிரியர் ராஜ் ஸ்ரீகாந்தன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க பரிசளிப்பு விழா மிகக் கோலாகலமாக நடந்தேறியது.

கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களும் டொமினிக் ஜீவாவும் சிறப்புரை ஆற்றினர்.

பரிசச் சிறுகதைகள் தொகுதியை துரைவியின் மகன் ராஜ் பிரசாத்தும், துரைவியின் துணைவியாரும் சிறப்பு அதிதிகளும் பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு உவந்தளித்தனர்.

லேக்ஹூவஸ் வரலாற்றிலேயே லேக்ஹூவஸ் கேட்போர் கூடத்தில் நடந்த ஒரேயொரு தமிழ் இலக்கிய நிகழ்ச்சி இதுவேயாகும் என வந்திருந்தோர் வியப்புடன் சம்பாஷித்துச் சென்றனர்.

எத்தனையோ கோடைவர்கள் இந்த நாட்டில் அன்றும் வாழ்ந்தார்கள்; இன்றும் இருக்கிறார்கள். இதில் சிங்கள், தமிழ், முஸ்லிம் பணக்காரர்கள் அடங்கும். இருந்தும் அத்தனை பெரிய கோடைவர் இல்லாத போனாலும் கூட, கோடைவர் மனப்பாங்குடன் இந்த மன்னில் மலர்ந்த தமிழ் பேசும் எழுத்தாளர்களுக்குக் கர்ணனாக, நின்று அள்ளிக் கொடுத்தவரை காலம் அள்ளிக் கொண்டு போய் விட்டது.

தமிழில் நன்றி என்ற ஒரு சொல் இருக்கும் வரைக்கும் துரைவியின் நாமம் இந்த மன்னை நேசிக்கும் எழுத்தாளர் நெஞ்சில் என்றென்றும் வாழும். அந்த நன்றி வெளிப்பாட்டின் அறிஞருமியாகவே அன்னாரது ஞாபகாரத்தமாக அவரால் பரிசு அறிவிக்கப்பட்டு அவரது கவனத்திற் கொண்டு வரப்பட்ட போட்டியில் பரிசு பெற்ற 15 எழுத்தாளர்களுக்கு உருவந்தை மல்லிகை அட்டடைப்படத்தில் பதிப்பித்துப் பெருமைப்படுகின்றது.

ஆசிரியர்,



மாநாடும் தழுவிய அத்மிக தரிசனம்

ஆண்டு மலர்கள் ஒவ்வொன்றிலும் நான் உங்களுக்கு எழுதும் கடிதங்களின் தொடர்ச்சிக் காத்தங்களில் ஒன்றே நானுடும் இந்த விளித்துறையும்.

1961ம் ஆண்டு அசமியர் மாதம் முதன் முதலாக நான் தமிழகத்திற்குச் சென்றிருந்தேன். தலைவர்களார், தனுஷ்கோடி வழியாகக் கயல் யாகும் நூலே பெற்றது. அப்பொழுது தனுஷ்கோடி இயங்கிக் கொண்டு முதன் தனுஷ்கோடி சேதமாகக்கயப்பட்டிருந்த காலமையும்.

சென்னைக்குச் சென்றிருந்த நான், சரஸ்வதி ஆசிரியர் விஜயாகஸ் கருணாங் வீட்டில் தான் விருந்தினாக ஒரு மாதம் தங்கிருந்தேன்.

அந்த ஒரு மாதமும் தீவிரசி ஓவ்வொரு நிகழ்ச்சிக்கு அவர் என்னை அனுமதித்துச் சென்றிருந்தார். நான் செசன்னக்குப் புதுச் சென்னையே ஒருவரின் ஒத்துஞையை, ஒத்துஞைப்படம் எனக்கு அவசியம் தேவைப்பட்டது. பேருந்தானும் பல நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர்களுக்கே வேண்டியது.

அவர்தான் என்னை அவைக்குச் சென்று முதலில் ஜெயகாந்தனை அறிமுகப்படுத்தி வைத்தார். காதகளிலிலும், கடிதத்தின் மூலமும் அறிந்திருந்த ஜெயகாந்தன் அவர்களை அவருது இல்லத்தில் சந்திக்க வேண்டிய சமயம் திறந்து கடைக்கக் கூடியதான் அவர்களே.

இநே விஜயாகஸ்களும் நான் தமிழப் பத்தகாலாயத்தில் ‘எழுத்து’ செல்லப்பா அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தவர். அப்பொழுது சரஸ்வதி காரியாலையம் தமிழப் பத்தகாலாயத்தின் ஒரு பகுதியில் தனியாக இயங்கி வந்திருந்த காலம். என்னுடைய “தன்னிரும்கன்னீரும்” சரஸ்வதி வெளிப்பாக வந்திருந்த சமயம். எனது சிறுகடைத்தொகுதி தான் முகன் முதலில் சரஸ்வதி வெளியிட்டுப் பதிப்பாக வெளிவிட்டது தொகுதி. அந்தத் தொகுதிக்கு படைப்பு இலக்கியப்பத்திற்கான ஸ்ரீலிங்கா சாலித்திய மண்டலப் பரிசு முதன் முதலில் கிடைக்கப் பெற்றது.

அந்தப் பரிசில் கிடைக்கப்பெற்ற பணத்தைத்தான் நான் தமிழகப்பயணத்திற்கேன்.

செல்லப்பா அவர்களை நான் தெரிந்துகொண்ட போது அப்படியே மலைத்துப் போய் விட டேன். அத்தனை எளினமையானவர். அதே சமயம் சமர்சம் பண்ணி ஒத்துப் போகத் தெரியாதவர்.

எழுத்து இதியின் கடைசிப் பக்க விளம்புத்தில் எனது சிறுகடைத் தொகுதியின் விளம்பரமும் வெளிவிட்டிருந்தது. சரஸ்வதி வெளியிட்டு விளம்பரயாக அது பிரசிக்கப்பட்டிருந்தது. அந்த எழுத்து இதியின் ஒரு பிரதிகையையும் நான்பர் செல்லப்பாவே எனக்கு நேரில் தந்தார்.

தமிழக விமர்சகர் க. நா.சுப்பிரமணியப்பம் அவர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர் இந்தச் செல்லப்பா அவர்கள் நான்.

ஓரிருநாட்கள் என்னைத் தன்னிடன் கட்டடச் சென்றார். மரினா கடந்தகாலைக்கு அலைத்துச் சென்று மணிக்கொடி காலத்து எழுத்தாளர்கள் ஆற்றலைக்கக் குற்றியிருந்து கடத்துச் சுலவைத்த விளக்குக் கம்பத்தையும் அடையாளம் காட்டி அந்தக் கால்மனிக்கொடி எழுத்தாளர்களின் இலக்கிய ஆற்றலைத்துயும் இலக்கிய நேர்க்கையையும் பகுதியாக எனக்கு விளங்கப்படுத்தினார். உண்ணோயைச் சொல்லுகிறேன். எனக்கெள்ளுவால் ஒரே ஆச்சியியம். நீங்களே இந்தக் கடத்தில் போசித்துப் பாருங்கள். கிடடத்தட.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் னர் தமிழகத்தில் முத்திரை பதிக்கத்தக்க ஒரு எழுத்தாளர், அந்தக் கால கட்டத்தில் இலக்கியத் தனித்துவத்தை நினை நியுத்தவேண்டும் எழுத்துச் சுஞ்சிகளையை ஆராயித்த சுற்றில்கிய ஏடுகளின் முறையோடு ஒருவர், அழத்திலிருந்து சென்ற ஒரு அந்தமுக எழுத்தாளதுக்கு இத்தனை கவனமிடுதலுக் கொருவல் கொடுத்துச் சிறப்பியபெறுவார் அன்னாருக்கு எத்தனை பரந்த விரிந்த இலக்கிய இயங்க வேண்டும்?

எழுத்து இதற்கு வளர்ச்சிக்கு அவர் எடுத்துக் கொண்ட அழுந்த அக்கறை தான் பின்னர் சுஞ்சிகு மல்லிகை வெளியிட ஆதாஸ சக்தியாக தீகழ்ந்தது என்று உண்ணமைய இப்பொழுது பெய்க்கொள்ளுகின்றேன்.

பிற்காலத்தில் எழுத்துப் பிரசுந்கங்களாத் தோளில் காந்து கொண்டு தமிழகத் தலைவராகின்றுக்கூட தூக்கிச் சென்று விற்கு வந்த எதார்த்த உண்ணமைதான் - அந்த இலக்கிய வேண்டி உணர்வான் - இன்றும் இன்றும் மல்லிகையைச் சுமந்து சென்று தெருவுக் கொட்டி வருக்க கூடிய மாண்சீகத்தெழுமை என்றஞ்சில் விளைத்து விட்டது என உணருகின்றேன்.

உண்ணமையான ஒரு எழுத்தாளன் - வரலாறு படைக்கத்தக்க ஒரு ஆக்க இலக்கியப்படைப்பாளி - அடிப்படையில் ஒரு தோண்டளாகேவே தன்னைக் கார்த்திக் கோண்டு தீண்சரி செயல்பட வேண்டும். அப்பொழுத்தான் அவனது உடலறப்புச் சிற்கக்கும். எந்தப் பந்தாக்கனமற்ற மக்கள் புதல்வளாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவான். இந்த இலக்கிய வாழ்வின் உண்ணமைய எனக்குக் கூறுஞ்சு தந்தவரே இந்த எழுத்துச் செல்லப்பாலோ நான்.

ஒரு நாள் மத்தியானம் செல்லப்பா அவர்கள் தனது வீட்டில் எனக்குப் பகல் போசனம் அளித்தார். அந்த உபசரிப்பு, விசரிப்பு, விருந்தினாரீ மீது காட்டும் இடையாத கவனிப்பு, எளிமை, விருந்தும்...இன்னும்...என் வற்புத்தி விருந்தினர் மீது தங்களது கூடு ஆய்வுத்தகை செலுத்தி உண்ணவத் தினித்துத் தினாற வைக்கும்

போலத்தன மற்றும் சுதந்திரமாக உணவு உட்கொள்ள விட ஓரிடும் விடுவிப்பத்தன்னை, எல்லாவற்றையும் விட, தான் தினக்கி உண்ணும் எளிமையான உணவு வகைகளைப் பகிர்ந்து தந்து உண்ண வைக்கும் பெருந்தன்னை கண்டு உண்ணமையாகவே நான் பிரயித்துப் போய் விட்டேன்.

இந்த நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் தந்த அந்த மதிய உணவில் கூட்டுச் சுலை என் அடிநாக்கில் நீர் வைந வைக்கிறேன். இந்தக் கடடத்தில் இன்னொரு குந்ததையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.
“ஐவைலவலவார் எங்கட வீட்டிற்கு வந்தால் சாப்பட்டுவிட்டுத்தன் போவாக்கு” இப்படிச் சிலர் சொன் னதாகச் சொல் விக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த விருந்தோம்பலில் தொக்கி நிற்கும் ஒரு நூட்பமான, குட்சுக்கமான பாலைஷுகைய விளங்கிக் கொண்டவர்கள் தான் சரியாகப் புரிந்து கொள்ள இயலும். இதன் குட்சும் அத்தம் எனக்கு விளங்கும். சொல்லுகிறேன்: “நாங்கள் ஒஞ்சுக்கப்பட்ட பச்சையாகச் சமயாக இருந்து சாப்பாடு பரிமாறிச் சமூகத்தவர்களுடையும்!” என்ற தமது சமத்திலே உண்ணவை என் உலவாகப் பக்ரந்துவாக விளங்கியிருப்பது முனைந்து செயற்படுகின்றார்கள். இவர்களைப் பற்றி, இவர்களது மன என்னங்களைப்பற்றி நான் உண்ணமையாகவே பரிதாபபடுகின்றேன்.

இவர்களது இந்த அந்தாங்க அசுத்த என்னைம் எனக்குத் தெரிய வருவே வராது என் இவர்களில் சிலர் நினைக்கிறார்கள். இந்த புருதி படிந்த என் ஜூலூஸ் கள் எந்தக் கொம்பன் களைக் கிருந்தாலும் நான் அவர்களின் நிழலில் கூட மிதிக்க விரும்ப மாட்டேன். அன்னரூது உபசரிப்பை ஏற்றுக் கொள்ளலீம் மாட்டேன். இந்தச் சமயத்தில் மறைந்த நண்பர் டாளியில் அவர்களைப் பற்றி ஒரு முகத்தையில் பிரழுகர் யாழ்ப்பாணத்தில் சொன்ன கருத்தெந்தான் ஏனது ஓய்வுத்திற்கு வருகிறது.

“டானியலை நான் பல தட்டவகளில் வழி தெருக்களில் கண்டிருக்கிறேன். நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். அந்த சொவ்வினோடு ஒரு தட்டவகை எண்டாலும் ஒரு தெருத்தன்னில் கூடக் குமக்க முடிவில்லையே என்பதறை தனது எழுத்து ஏட்டின் மூலம் கவலை!” இதை மனவருத்தத்துடன் சொன்னார் அவர்.

பிரபல எழுத்தாளர் அம்மூல ஒரு பேட்டில் டானியலைப் பிரிச் சொன்னது ஜூப்பாஸம் பிரசித்தமானது. “அவரது கருத்துக்கள் உடன்பாடு இல்லை. ஆனால் அந்தப் படிடப்பாளியை ஒரு தட்டவையாலது சந்தித்து உரையாட முடியவில்லையே என்பது தான் எனது கவலை!” என்றார் அந்த டில்லிப் படைப்பாளி - எத்தகைய நெஞ்சார்த ஆவண!

இதை இந்த இடத்தில் ஏன் குறிப்புகிறேன் என்றால், நான் நாளைய உலகிற் காக இன்று இடையாது உழைத்துக் கொண்டிருப்பவன்!

சிலருது சின்னத்தனமான நடவடிக்கைகள் என் தோலுக்குள் நூற்று விடாது. ஏனெனில் இவர்கள் நினைவுப்பைத் திடவம் நான் தைக்கைய வரயந்தவன். வாய்ந்தவன்.

திரு.சி.க.செல்லப்பா மனைந்து விட்டார் என்ற பத்திரிகைச் செய்தியைப் படித்த போது என் நெஞ்சுக்குள் தயரம் அப்படியே கூடு கட்டிக் கொண்டது. கருத்து வித்தியாசமான இலக்கியைக் கருத்துக்கள் கொண்டது தான் அவரது இலக்கியைப் பார்வை; இலக்கியைப் பாரை.

“அலசல் விளங்கனம்” என்பது தான் அவரது இலக்கியத் தனி வழி. நமது வைகலாசபதி, சிவக்தம்பி போன்றோர்களையும் அவர் ஸ்ரீஷ்ட கொண்டவர்லை. ஏன் க.நா.சு. என்ற விழங்கிக்கூடு கொண்மயான விழங்கனம் வைத்து அன்னாவைச் சாடியவர். தனது சொந்தக் கருத்துக்களுக்காகக் கடைசிவரை இடைவிடாது உத்திப்பாகப் போராட வந்தவர். முடவாகச் சொல்லப் போனால், தன்னைத் தவிர, வேறு யானையுமே அங்குக்கூட பிரியப்படாதவர்.

இதை அத்தனை குணங்கள் இருந்தபோதிலும் கூட, மகா மகா இலக்கிய நேர்வாய்மான். நமது நாட்டின் ஒரு முலையில் முனக்கிக் கிடப்பந்த, திருகோணமலை நகரில் ஒதுங்கியிருந்த விளங்கர் நமது கருமு சிவராமு என்பன்றை தனது எழுத்து ஏட்டின் மூலம் தமிழ் உலகிறிக்குப் பகிரங்கமாக நல்கியவர். எதிர்க்கியாக இருந்தாலும் அவர்களுது கருத்துக்களோச் களம் பண்ணித் தளமாகைத்துத் தந்து பிரசுரித்தவர்.

அவரது “குதந்திர் தாகம்” என்ற மூன்று பாக நாவகை நான் பழத்திருக்கிறேன். அகைத் தீர் இலக்கியைப் படைப்பெற்று சொல்ல இயலாது. ஓர் ஆலைகளம். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மதுரை யைச் சேர்ந்த இலக்கிய ஆராவும் சுதந்திர வேல் கையை கொண்ட பல இளைஞர்களின் போராட்ட விறு கொண்ட ஆவணநால் அது. இது தமிழகத்துப் புதிசு. சி.க.செ. இனைகளுள்ள முதிர்ச்சியிலிருந்து வியந்திகளில் புதிசுசி பெற்ற வயசாளி அவர். மனைது இயற்றகையின் நியநிதிகளில் ஒன்று. இயற்கை தனது கட்டுமையைச் செல்வனேச் செய்து விடது. மரங்கள் மலிந்து விட்ட குழி இது! என்னோரு யாழிபாணக் கலிஞர் பாடி வைத்துள்ளான். அந்த மன்றைகிறுந்து பெயர்ந்து வந்துள்ள எனக்கு மற்றும் பற்றிய எந்தப் பிதியும் கிடையாது.

ஆனால் நெஞ்சுக்கு நெஞ்சுக்கமாகத் பிரிந்து செல்லும்போது முன்னோடிகள் - நம்மைவிடு நெஞ்சுமயக்கும் போதுமே சோகம் எம் இதயக் கதனை எப்போதுமே தட்டிக் கொண்டுதான் இருக்கும்.

எழுத்து என்ற சிற்றோட்ட அறங்கத்துக்கு அதன் நெருக்கத்துக்கூடியான கலைகளைப்பெல்லாம் தோளில் கூம்து, சீர்ஜனித்து, எம்மைப் போன்றவர்களுக்கு கெல்லாம் ஆதாராகத் தீக்குற்று, தனது உலைப்பையும் சிபிய சிந்தக்கைகளுக்கும் வீட்டுச் சென்ற இலக்கிய இதயம் சிக.க.செல்லப்பா அவர்களின் ஞபகத்திற்கு இந்தக் கழத் வரிகளைச் சமரப்பிக்கின்றன.

33 ஆன்டுகளுக்கு முன்னான் மல்லிகைகையை ஆரம்பித்த சமயத்தில் என் முன் நால் ஒரேயொரு கேள் வி தான் விசுவருபைமுடிது நின்று சவால் விட்டது.

பிரபல மக்கள் செல்லாக்குப் பெற்ற ஏழுத்தாளர்கள் ஆரம்பித்த பல இலக்கியச் சிற்பிடுகள் அத்தனையும் இலை நடுவில் தடுக்கி விழுந்து நின்று போய் விட்டனவே, அது ஏன்? ரகுநாதனின் “சாந்தி”, விஜயாஸ்கரனின் “சரஸ்வதி” போன்ற இலக்கியத் தரமான சஞ்சிகைகள் எல்லாம் இலை நடுவில் நின்று போனதற்கு என்ன காரணம்?

அதுபோலவே நான் ஆரம்பிக்கும் இந்த மல்லிகை இதழ் கூட, இலை க்காலத்தில் நின்று போய் விடக் கூடிய சாத்தியப்பாடுகள் உடன்டா? இல்லையா?

இருப்பகலாக இதே சிந்தனைதான் என் மண்டைக்குள் கற்றிச் சுற்று கொண்டிருந்து.

நிற்காமல் தொடர்ந்து வெளிவிடங்கு கொண்டிருக்கக்கூடிய சாகந்தாகமான அம்சங்கள் அனைத்தைப்பும் ஒன்று விடாமல் சீர் தூக்கிப் பார்த்து எனக்குள் நானே விவாதித்துக் கொண்டிடன்.

இத்தனைக்கும் 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொழில் நிறுத்துக்கம் அப்பன், ஏதோ என் வனங்களுக்கும் தினசரி வாழ்க்கை சங்கடமில்லாமல் சமங்கோதாக் கொண்டிருந்தது. வாழுவே இலவசதியை, மல்லிகையை வாழுக்கை என் முழுவுள் எடுத்து விட்ட பின்னால் மனந் தளராமல் எடுத்த காரியத்தைச் சிந்தாமல், சித்தநாமல் நடத்திச் செல்ல முடியுமா?

ஆரம்பத்தில் இரண்டு தோணிகளில்தான் காஸ் பதித்து வாழுத் தொடங்கினான். கூடிய சீக்கிரம் அது சாத்தியப்படாத ஒன்று எனதார்த்தம் எனக்குப் புத்தி புகட்டியது.

இதா? - அதாவது இலக்கிய அராப்பணிப்பா? அல்லது அதா? - அதாவது செய்யம் தொழில் தெயவல் என என்னிக்கொண்டு, இடைப்பட்ட நேரங்களில் இலக்கியம் செய்வது - அல்லது இலக்கியம் பேசவது!

எனது இயல்புக்கு இது ஒத்தவறாத சங்கதி. ஏதோ ஒன்றை ஏற்றுக் கொண்டு விட வேண்டும். மற்றொன்றைத் தரிக்கமாகக் கைக்கறுவி விட வேண்டும்.

இரண்டொரு ஆண்டுகள் ரோம்பவும் துயரப்பட்டேன். இவ்விலை நூற்கமே வருமாட்டேன் என இப்பற்றகை என்னை மிரடுப் பாத்தது. நடுச் சாமத்தில் எழுந்து சென்று கிணர்ங்கந்தடில் வானத்தைப் பார்த்தவன்னைம் நட்சத்திரங்களை என்னிக் கொடுமிருப்பேன்.

இருந்தும் மனம் தளரவில்லை. வாழுவப்போர் என்னை முடக்கி வில்லை. அந்தச் சலவாக்களை மனநிலீர்வட்டன் ஏற்றுக் கொண்டு காரியமாற்றினேன்.

இலக்கியத்தால் மலைகிகையால் - எனக்குக் கிடைத்த நுண்பாகள் வெகு அற்புதானால் கொடுமையானவர்கள். அவள் களினது பெருந்தன்மையான ஒத்துணைப்புக் கிளைத்திராது. போனால் மலைகையின் வரலாறே வேறு விதமாக வரையப்பட முக்கும். மலைகைப் பந்தவின் நூயிமே இல்லாமல் போயிருக்கும்.

இந்த மௌனமான நேரத்தில் அவர்கள் அத்தனை பேர்களையும் என்னியென்னி மனக்கதூள் வளங்குகின்றன. நான் சுடுதியான கொபக் காரன். பலவீ எங்கூட்ட கொண்ட வள். அத் தனை குறைபாடுகளையும் சேர்த்து என்னை இதுவரை நேசித்து வருபவர்களை என்றுமே நேசிப்பேன், நான்.

அன்பன் டொமினிக் ஜீவா

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சுத்திரம்

17

- டொமினிக் ஜீவா

டொமினிக் ஜீவா என்ற பெயரில் நான் எழுதத் தொடங்கினேன். தமிழ் நாட்டிலி ருந்து அன்று வெளிவந்து கொண்டிருந்த “சரஸ்வதி” சஞ்சிகையில் தொடர்ந்து எழுதி வந்தேன். விஜயாஸ்கரன் அவர்கள் அதன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருந்தார். அடிக்கடி கடிதம் எழுதுவார். 1958ல் சரஸ்வதியில் என்னுடைய படத்தை அட்டைப் படமாக வெளியிட்டிருந்தார்.

பலர் மத்தியில் நான் அன்று பேசப் பட்டேன். மெல்ல, மெல்ல என்னுடைய எழுத்தும் பெயரும் சுவைஞர்கள் மத்தியில் பிரபல்யமடையத் தொடங்கியது.

புகழ், செல்வாக்கு, மதிப்பு போன்றவை கள் சம்பந்தமாக எனக்கென்றோரு பார்வை உண்டு. இந்தக் கண்ணோட்டம் இளவுயசுக் காலத்திலிருந்தே என் நெஞ்சில் சிக்காரா கக் குந்தியிரு ந்து கொண்டேயிருக்கிறது.

எனது வாலிபக் காலத்தில் யாழ்ப்பா ணம் ரீகல் தியேட்டரில் தாக்கமான ஹாவி ஷட் படமொன்று பார்த்தேன். “பிளாட் அன்ட் சான்ட்” இரத்தமும் மன்னும் என்பது அதன் பெயர். அன்று மேல் நாட்டில் பிரபலம் பெற்றிருந்த நடிகர் ரைரன் பவர், உலக இளைஞர்களின் கனவுக் கன்னி ரீத்தா ஹேவர்த் நடித்த ஆங்கிலப்படமது.

எல்பெயினில் காளை மாடு பிடிக்கும் ஒரு அச்சாய்குரனது வீரத்தின் பெறுபேறு கள் பற்றிய படம். தமிழ்நாட்டில் ஜல்லிக்க ட்டு என இதைக் குறிப்பிடுவார்கள். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பாலமேட்டில் வருடா வருடம் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் தினத்தில் அந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் மதுரை ஜில்லா விலுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்தெல்லாம் காளைகள் வந்து சேரும். இதில் பொத்துக்கம்பட்டி, சாஞ்சரம் பேட்டை, சரந்தா

ங்கி, கீழக்கிளினம்பட்டி, ஆணையூர், அலங்காநல்லூர், சந்திர வெள்ளாம்பட்டி, வலசை, முவோர்பட்டி, வீரபாண்டி, சிங்கம்புணரி, அரும்பலூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த காளைகள் இடம் பெறுவது ஆண்டாண்டு காலமாக நடைபெறும் சம்பிரதாயச் சடங்காகும். வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இதில் கலந்து சிறப்பிப்பார்கள். அத்தனை சிறப்பு மிகக் கிருஷ்சி இது.

சீறிப் பாய்ந்து வரும் காளைகளை வீரவாலிபர்கள் அடக்கி, மடக்கி, வீழ்த்தி வெற்றி கொள்வார்கள். ஊரெல்லாம் அந்த வீரர்களைக் கொரவித்துப் பேசுவார்கள். பரிசீரித்துக் கொரவிப்பார்கள். தத்தமது ஊர்களின் வீரப் பிரதாயக்களையெல்லாம் சாங் கோபாங்கமாகப் பேசிப் பேசிக் களிப்படைவார்கள்.



மாண்புக

7

காதல் அரும்புவதும், திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதும் இந்த விழாவின் பெறுபேறாகப் பின்னால் மலர்வதும் உண்டு.

இந்தத் தமிழ் நாட்டுத் தகவல்கள் ஏற்கனவே எனக்கு நன்கு தெரியும். இதன் பின்னணியிலேயே நான் அந்தக் ஹாவிவட்ட படத்தைப் பார்த்து ரசித்தேன். புரிந்து கொண்டேன். காளைகளை அடக்கி வெற்றி கொண்டு மகா வீரனாகப் பவனி வந்து கொண்டிருந்த அந்த வீரனை ஒரு பெண் காதலீத்தாள். அன்பு செலுத்தினாள். மக்களோ அவன் புகழ் பாடினார். பத்திரிகை கள் எல்லாம் அவனைப் பற்றிய செய்திகளையே பிரசரித்து அவனது வீரத்திற்கு வழிபாடு செய்தன. இளைஞர்கள் வெறி பிடித்தவர்களைப்போல, அவனது நாமத்தையே ஜெபித்த வண்ணம் வலம் வந்தனர்.

புகழின் உச்சியில் அந்த இளைஞர் ஜோலித்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கட்டத்தில் இன்னுமோர் காளை பிடிக்கும் விழா அறிவிக்கப்பட்டது. யாரா லுமே இதுவரை அடக்க முடியாத இந்தக் காளையை அடக்கும் வீராதி வீரன் யார்? என்ற விளம்பரப் பின்னணியிடுன் அந்த விழா பிரபலப்படுத்தப்பட்டது.

நமது வீரன் அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டான். களத் தில் குதித்தான். தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான்.

உச்சப்பிவிடப்பட்டதால் மூர்க்கமடைந்து வெறி கொண்டு களத் தில் திமிறிய காளையை நோக்கி விழுகமமைத்துப் போர் தொடுத்தான் அந்த வீரன்.

காளைக்கு வெற்றியா அல்லது அந்த வீரனுக்கு வெற்றியா என சனவெள்ளாம் திகைத்து நின்ற வேளையில் தனது பலத் தையெல்லாம் ஒருங்கு நிரட்டிய காளை திமிறி வீரனது படியிலிருந்து விடுபட்டு, விடுபட்ட அதே விளாடி, தனது கூரிய கொம்புகளால் சரித்து 'வீரவாலிபனது வயிற்றுப்பக்கம் செலுத்தி குடலைக் கிழித்துப் பந்தாடி விட்டு சனக் கூட்டத்தை

8



மாஷவகை

வெற்றி மமதையுடன் ஒரு கணம் நிமிர்ந்து பார்த்து உடலைச் சிலுப்பிக் கொண்டது.

சனக்கூட்டம் அப்படியே விக்கித்துப் போய்விட்டது. இந்த மௌனம் சற்று நேரம்தான்.

பின்னர் களமே கையொலிமூலம் தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தியது. மக்கள் கூட்டம் எழுந்து நின்று இந்த இரத்த வேள்வியை ரஸித்து மகிழ்ந்தது.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வீரனது உடலை உடனடியாக பக்கத்தே யுள்ள ஆஸ்பத் திரிக்கு எடுத் துச் சென்றார்கள்.

களத்தில் காட்சி மாற்றம் இடம்பெற்றது. புதிய இளம் வீரனாருவன் உடனடியாகக் களத்தில் குதிக்கிறான். காளை போக்குக் காட்டுகிறது. இறுதியில் அந்த வாலிபன் அதே காளையை அடக்கி மடக்குகிறான். வெற்றி கொள்ளுகிறான்.

சனங் களின் வெற்றி ஆரவாரக் கரவொலி மெல்ல மெல்ல வைத்தியசாலை வட்டாரத்தை வந்தடைகின்றது.

அதைக் காதால் வாங்கிய வண்ணம் இந்த வீரவாலிபன் மரணத்தை அரவனைக் கின்றான். இதில் விசித்தீரம் என்னவென்றால் அவனது புகழின் ஏழுச்சிக் காலத் தில் அவனது இதயத்தைத் தனது காதல் மொழிகளால் குளிப்பாட்டிய அந்தக் காதலி புதிய வீரனுக்குக் காற்றில் முத்தத்தைத் தாது அனுப்புகின்றாள்.

இந்தச் சினிமாப்படம் என்ன ரொம்ப வும் பாதித்து விட்டது. புகழ், செல்வாக்கு, மக்கள் அபிமானம் என்பவை பற்றியே எனக்குப் புதிய பாடம் கற்பித்துத் தந்தது.

அந்தக் காலம் தொட்டு இன்று வரை புகழை நான் தேடிப் போவதில்லை. புகழின் நிலையாமை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். புகழுப்படுவதை விடச் சாதனை செய்வதிலோயே நான் பெரிதும் நாட்டம் கொண்டு உழைத்து வந்துள்ளேன்.

அந்த உள்ளுணர்வுதான் என்னை இது வரை வழிநடத்தி வந்துள்ளது என்பதை இப்போதும் உணர்ந்து கொள்ளுகின்றேன். அந்தக் காலகட்டச் சந்தர்ப்பத்தில் இன் னொரு சம்பவமும் நடந்தது. இன்றுவரை என் நெஞ்சில் நிறைந்துள்ளது.

ஒரு நாள் மதியம் ஒரு வாலிபன் என்னைத் தேடி வந்தான். இப்படி வருபவர்கள் - தங்களது மனப்பாரத்தை என் தலையில் ஏற்றித் தமது சுமையைக் குறைப்பவர்கள்-அனேகருண்டு.

பிற்காலத்தில் மல்லிகை மலர் வேலை செய்து கொண்டிருந்தேன். ஒரு இள வயக்கக் காரர் என்னைத் தேடி வந்தார். வந்தவரை அமரச் சொல்லி எனது வேலைகளையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, வந்தவரை விசாரித்தேன். வருகிறவர் யாராக இருந்தாலும் அவர் என்னைத் தேடி - மல்லிகை யைத் தேடி - வருகின்றார். அவரைத் தக்க மரியாதையுடன் கெளரவமாக வரவேற்று உபசரிக்க வேண்டுமென்பது எனது நீண்ட காலப் பழக்கம்.

எனவே வந்தவரை வரவேற்றுப் பேச்கக் கொடுத்தேன். வந்தவர் இலக்கியத்தைத் தவிர, வேறு ஏதேதோ எல்லாம் பேசினார். வெகு வில் தாரமாகக் கதைத் தார். முகத்தை முறித்துக் கூடாது என்பதற்காக நானும் சேர்ந்து நன்றாக நடித்தேன். ஒரு

மணித்தியாலத்திற்கு மேலாகி விட்டது. பொறுமையை விழுங்கிக் கொண்ட நிலை யில் கடைசியாக அவரிடம் வாய்விட்டுக் கேட்டேன்: “என்னெந்த தேடி வந்திருக்கிறீங்க... வந்த சங்கதி என்ன?” முடிவாக அவர் சொன்னார்: “பக்கத்திலேயுள்ள ராஜா தியேட்டரில் படம் பார்க்க வந்தனான். துவங்க இன்னும் நேரம் கிடக்கு. அது தான் உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம் என்னு வந்தனான்!”

எப்படி இருக்கும் எனக்கு? இப்போது வந்த வாலிபன் அப்படிப் பொழுதுபோக்கும் நோக்கத்துடன் வந்ததாகத் தெரியவில்லை.

மகா மகா சோகத்தை முகத்தில் அப்பிக் கொண்டு அழுவாரைப்போல அவன் என் முன்னால் காட்சி தந்தான்.

அவனைப் பார்க்க எனக்குப் பாவமாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. யாழிப் பாணப் பட்டினத்திற்கு மிகப் பக்கமாக உள்ள ஒரு சிற்றூரில் இருந்து வந்தவன் அந்த வாலிபன். மிக மென்மையாகப் பேசி னான். பண்பாக உரையாடினான். “உங்களைக் கஷ்டப்படுத்த நான் விருப்பவில்லை. இது என்னுடைய சொந்தச் சங்கதி. நீங்கள் கேட்க விருப்பப்படவில்லை எண்டால் நான் திரும்ப போகச் சம்மதம்!” என்றான் எடுத்த எடுப்பிலேயே.

அவனது இந்த விண்மான பேச்சு என் மனசைத் “தொட்டது”. “அப்படியில்லைத் தமிடி, பேசுவாம். கொஞ்சம் வேலை கிடக்கு அதுதான் யோசிக்கிறன்”.

“உங்கட வேலையை நான் குழப்பே ல்லை. நீங்க ஆற்றலா எல்லா வேலைகளையும் முடிச்சுப் போட்டு வந்தாக காணும். நான் காவலிருக்கிறேன்” என்றான்.

இப்படிக் குழைந்து, நெகிழிந்து பேசுபவனை நான் எப்படித் தட்டிக்கழிக்க முடியும்?

வேலைகளை ஒருவாறாக ஒப்பேற்றி விட்டு வந்து அமர்ந்தேன். “தேந்றி குடித்துக் கொண்டே பேசுவோமே?” என நான் அழைத்ததற்கு அவன் திட்டமாக மறுத்து விட்டான். “கொஞ்சம் நல்ல தண்ணி இருந்தால் குடுங்கோ... தாகமாயிருக்கு”.

தண்ணீர் பருகிய பின்னர் அவன் என்னை நோக்கிச் சொன்ன முதல் வார்த்தை: “நான் தற்கொலை செய்யலாமென்டு யோசிக்கி றன்!”

எனது மன்னைக் குள் அனுகுண்டு வெடித்தது. நான் இதை எதிர்பார்க்க வில்லை. திகைப்பை என் முகத்தில் படர விட்டுக் கொள்ளாமல் நான் அந்த முன் பின் தெரியாத வாலிபனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அதுக் காகத்தான் உங்களிட்டை ஆலோசனை கேட்டுப் போகலாம் என வந்திருக்கிறன்!”

அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த நிலை யிலும் மனச தர்க்கத்திலீடுபட்டு உள்ளுக்குள்ளேயே சிரித்துக் கொண்டது. ‘தற்கொலை செய்யிறதுக்கு ஆலோசனை கேட்டு நல்ல ஆளாத்தான் தேடிக் கண்டு பிடித்திருக்கிறான்! - அடிடா, சக்கை! இந்த நகைச்சவை உணர்வுக் கல்ப்புக்காக நான் உடனடியாக வெட்கப்பட்டேன்.

மனசிலே ஆழந்த துயர்த்தைச் சமந்து கொண்டு என்னிடம் தனது மனப் பார்த்தைச் சொல்லாம் என வந்தவனின் முன்னால் நான் இப்படி நினைப்பதே அநாகிரிகம் என அந்தக்கணமே வருத்தப்பட்டேன்.

அந்த மனவேதனை சொற் களில் தொனிக்க, “தமிடி தற்கொலை செய்யுமள விற்கு இந்தச்சின்ன வயசிலே அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது? மனந் திறந்து சொல்ல விருப்பமெண்டால் சொல்லும்!” என நான் அவனது துங்பத்தைப் புரிந்து கொண்டவன் பாணியில் என் குரவில் துயர்த்தைத் தேக்கி வைத்த வண்ணம் கேட்டேன்.

“அதை விளக்கமாகச் சொன்னால்தான் உங்களுக்கு வடிவாக விளங்கும். நான் நேத்துராவே வீட்டை விட்டு வெளிக்கிட்டுப் போட்டன். ராబெல்லாம் கடைப் படிக்கட்டு களில் படுத்திருந்தன். நித்திரை வரேல்லை. ஒரே யோசனை. சாகிறதைத் தவிர எனக்கு வேறை மார்க்கமொன்டும் பிடிப்பல்லை. அந்த முடிவோடை தான் உங்களைப் பார்த்து யோசனை கேட்டுப்போக வந்தனான்!”



“இப்ப என்னட்டைச் சொல்லும். எதென் டாலும் இப்ப என்னட்டைச் சொல்லும்? இப்படி அவலமாகச் சாகிற முடிவுக்கு ஏன் வந்தனர்?”

“விவரமாகச் சொல்ல இப்ப எனக்கு மனசில்லை. கேட்டாச் சீரிப்பீங்க. இல்லை யெண்டாத் தடுப்பீங்க. அல்லாட்டி என்னைப் பேசிப் போட்டுத் திரத்தி விடுவீங்க”

மேற் கொண்டு என்னால் தொடர்ந்து பேச இயலவில்லை. சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் தொடர்ந்து கேட்டேன்: “சரி இப்படியான முடிவுக்கு வந்துவிட்ட பின்னர் என்னைத் தேடி ஏன் வந்தீர்? அதைப் பற்றியாவது சொல்லுமான்?” என் அவனது மன அவசத்தை வெளிக்கெண்டு வர நினைத்துத் தொடர்ந்து கேட்டேன்.

“நான் படிக்கிற காலத்திலை உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தன். எங்கடை வகுப்பாசிரியர் படித்தவர். அதோடை கவிதை கூட, எழுதக் கூடியவர். அவர் ஒரு தடவை உங்களைப் பற்றிச் சொல்லியிருந்தார். அது என் மனசில் நல்லாப் பதிஞ்சுருக்கிற வேளையிலை உங்கட ஞாபகம் தான் உடனே என் மனசிலை தடுப்பட்டது. அதுதான் உங்களைத் தேடி வந்தனான். அதோடை நானும் உங்கடை சமுகத்தைச் சேர்ந்தவன் தான்!”

“சரி... கண்டிப்பாகத் தற்கொலை செய்வதுதான் உம்மட இறுதி முடிவு? இதிலை மாற்றமெதுவும் இல்லையா? வடிவா யோசித்துப் போட்டுச் சொல்ல வேணும்!”

“சத்தியமா நான் சாகிற முடிவை எடுத்துப் போட்டன். இனிமேலை இந்த உலகத்திலை நானிருந்து வேலையில்லை. அதனாலைதான் இந்த முடிவு!”

“சரி, நல்லது. என்னட்டை என்ன யோசினை கேட்க என்னைத் தேடி வந்தனர்?”

“எப்படி நோவில்லாமல் சாகலாம் என்னுடேயோசினை கேட்கத்தான். நான் கேட்கிறது உங்களுக்குப் பகிழியாகத் தெரியுதா? தெரிஞ்சால் வாய் விட்டுச் சொல்லுங்கோ. அதைப் பற்றிப் பறவாயில்லை!”

அவன் தன் முடிவை வெகு சீரியஸாகத்தான் சொன்னான். அவன் தனது இறுதி முடிவைத் திட்டவட்டமாகத் தீர்மானித்து விட்டவன் போலத் தோன்றினான். நான் இதற்கு எதிராகச் சொன்னாலோ அல்லது புத்திமதி கூறினாலோ உடனடியாகப் புறப்பட்டு விடுவென் போல அந்தருப்பட்டான். பார்வை அங்கும் இங்கும் சுற்றிச் சுழன்றது. நிலையாக இருக்கப் பயப்படுவன் போலத் தென்பட்ட அவன், அடுத்த கணம் அழுது விடுவென் போலத் தோற்றமளித்தான்.

நான் நிலைமையின் அபாய கட்டடத்தை ஓரளவு ஊகித்துக் கொண்டேன்.

முடிவில் அவனுடைய அந்தக் கோரிக்கைக்கு இணங்கினேன். இருவரும் இறதி முடிவெடுத்துக் கொண்டோம்.

“சாப்பிட்டரா?” எனக் கேட்டேன்.

எனக்குத் தெரியும் இந்த மன்னிலையிலுள்ள ஒருவன் உணவைப் பற்றி அக்கறையே படமர்ட்டான் என எனக்கு நன்கு தெரியும். இருந்தும் அநுதாபம் தன் மீது உண்டு என் அவன் புரிந்து கொள்வதற்காக இப்படிக் கேட்டு வைத்தேன்.

“இல்லை...” என்ப தற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிக் காட்டினான். எனக்கு மனசுக்குள் வேதனை கலந்த சங்கடம் வயிற்றறைக் கலக்கியது. “வாரும் கடைக்குப் போய் ஏதாவது ஒரு வாய் சாப்பிடுவம். எனக்குப் பசிக்கிறது. உம்மை இருத்தி விட்டுத் தனியைப் போய்ச் சாப்பிட ஒரு மாதிரியாக இருக்குது!” என்றேன்.

அவன் முகபாவத் தால் மறுப்புத் தெரிவித்தான்.

நான் தொடர்ந்து சொன்னேன்: “இத்தனைக்கும் நான் உம்மோடை ஒத்துழைத் தேன். உம்மட முடிவுக்குக் கூட ஒத்துக் கொண்டேன். இப்ப என்னோட விருப்பத்துக்கு நீர் சம்மதிக்க வேணும். என்ன மதிக்கிறதென்டால் என்னோட வாரும்” என்று சொல்லிக் கொண்டே நான் வெளியேறக் காலெடுத்து வைத்தேன். புறப்படுவதைப் போலப் போகுக் காட்டினேன்.

என் நினைத் தானோ என்ன மோ அவனும் எழுந்து என்ஜுடன் புறப்பட ஆயத்தமானான்.

நான் விடவில்லை. கூஜாவிலுள்ள தண்ணீர் எடுத்துக் கொடுத்து முகத்தை அலம்பச் சொன்னேன். சீப்புக் கொடுத்து ஒழுங்காகத் தலை சீவ் வைத்தேன்.

நேரே தாமோதர விலாக்கு அழைத் துச் சென்று சிற்றுண்டி வாங்கி இருவரும் சாப்பிட்டோம். சாப்பிட்டேன் என நான் சொல்வது பொருந்தும். அவனோ “அவக்... அவக்... என விழுங்கினான். சாட்டுக்கு நான் கொடுத்த கோப்பியை அருந்தியவன், பையிலுள்ள லேஞ்சியை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

அவனுடைய முகத் தில் தெளிவு பிறந்திருந்தது.

பின்னர் இருவரும் தற்கொலை எப்படிச் செய்வது என ஆராய்ச்சி பண்ணினோம். தூக்கில் தொங்குவது அசிங்கம். நாக்கு நீட்டிக் கொண்டு கோராமாகக் காட்சி தரும். ரெயில் முன் விழுந்தால், உடலே சின்னா பின்னப்பட்டுப் போய் விடும். ஒரே இரத்த மாயிசக் குவியலாக முடியும். நஞ் சு அருந்தினால்? தேகம் நலம் பாரித்து பார்க்கவே அடையாளம் தெரியாமல் உப்பிப் போய் விடும். வேண்டாம், இவைகள்.

முடிவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டுப் படுக்கப் போய் விடுவது. இதிலும் ஓர் சங்கடம். டாக்டரின் “பிரிஸ்கிரிப்ஷன்” இல்லாமல் கடைக்காரன் மாத்திரை தர ஒப்பமாட்டான். களவாக வாங்குவது என்றால் மாத்திரைகள் வீரியமிழந்தவைகளாக இருக்கலாம். சாவுமில்லாமல் வாழ்வு மில்லாத தீரிசங்கு சொர்க்க நிலைக்குத் தள்ளப்படலாம்.

இப்படி இருவரும் தேநீர்க் கடையிலிருந்து தற்கொலையின் சாதக பாதக அம்சங்களைப் பற்றி விரிவாக எமக்குள் விவாதித்தோம். இதில் எனக்குள்ள ஓர் அடிப்படைச் சங்கடத்தையும் எடுத்து விட்டேன். ஒருவரின் தற்கொலைக்கு உடன்தையாக இருப்பது கூடச் சட்டப்படி குறியும். சாக நினைத் தவன் சுலபமாகச் செத்துப் போய் விடலாம். இதன் பின்னணி பின்னர் பெனிப்பட்டால் நான்ஸ்லவா கம்பி என்ன வேண்டும்? அத் துடன் தற்கொலை செய்வதே கோழைத் தனம் என நான் கடந்த காலங்களில்

கருதியதால் மிக நெருங்கியவர் களின் தற்கொலை இறுதிக் கிரிகைகளில் கூட நான் பங்கு பற்றுவதில்லை.

“இதில் முக்கியமான சங்கதி என்ன வெண்டால் உமது இறுதிச் சடங்கில் கூட நான் கலந்து கொள்ள மாட்டன். இதைப் பற்றிக் கூட நீர் பரவாய் பண்ணக்கூடாது.”

இந்த வகையில் மெல்ல மெல்ல விளக்கமளித்தேன். இவ்வளவு சுலபமாக இப்போது சொல்கீற்றேனே தவிர, எனக்கு இதற்குள் மரண வேர்வையே வேர்த்து விட்டது. மெல்ல மெல்ல ஆளைத் தேற்றி னேன். எனக்கத் தெரிந்த பல உபாயங்களைக் கையாண்டேன். என்னுடைய வளர்ச்சிக் கட்டங்களில் நான் போராடி வென்ற பல அநுபவங்களைக் கதையோடு கதையாகச் சொல்லி வைத்தேன்.

ஒரு வாரம் சென்று விட்டது. எனது தொழிலகத்தில் சில சின்னச்சின்ன வேலை களுக்கெல்லாம் ஏவினேன். இருந்தும் மனசுக்குள் இனந் தெரியாத பயமிருந்தது. எனது திட்டம் அந்த இளைஞனுக்குத் தெரிந்து, என்னுடன் முறுகிக் கொள்வானோ என்ற பீதி என்னை அடிக்கடி அலைக்கழித்தது. விழிப்போடிருந்தேன்.

முடிவாகச் சொல்லப்போனால் தற்கொலை என்ற மனநோயால் பீடிக்கப்பட்டு என்னிடம் வந்த அந்தப் படித்த இளம் வாலிபண் இரண்டு வருடங்கள் என்னுடன் என்தொழில் நிலையத்தில் தொழில் நிபுணத்துவம் பெற்று ஒரு சிறந்த தொழில் கலைஞராக என்னை விட்டுப் பிரிந்து சென்றான்.

பல ஆண்டுகள் கடந்தோடிவிட்டன இது நடந்து.

இன்று மத்திய வயதை அடைந்துள்ள அவர் சிறப்பாகச் சகல சொலாக்கியங்க ணடனும் தனது சொந்தக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றார். மக்கள் அனைவரும் ஜோப்பிய நாடொன்றில் நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பொருளா தார் ரதியில் கூட அவர்கள் ஏற்றும் பெற்றவர்களாக இன்று ஜோலிக்கின்றனர்.

இதில் குறிப்பிடக்கூடிய ஒரு முக்கிய மான் அம்சம் என்னவென்றால் அந்தப்

படித்த அந்தக் கால இளைஞன் அன்று தற்கொலை செய்ய முயன்றதற்கான அடிப்படைக்காரணம் இன்று கூட எனக்குத் தெரி யாது என்பது தான். அதைப்பற்றிக் தெரி ந்து கொள்ளவும் நான் எத்தனிக்கவே யில்லை. விரும்பவுமில்லை.

அவர் இன்று ஊரில் பெரிய ஜோதிடர். பிரபலமான சாத்திரியார். என் சாத்திரத்தில் ஊரைக் கலக்குபவர். என்னை ஒரு தடவை நேரில் சந்தித்தபோது “அண்ணை; என் சாத்திரப்படி உங்களுக்கு எதிர்காலம் அமோகமான காலம். சுபிச்சமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. நல்ல புகழ், அமோகமான செல்வாக்குப் பெற்றுத் திகழ்வீர்கள்” என்றார். தொடர்ந்து அவர் சொன்னார்: “உங்களுடைய பிறந்த எண் ஒன்பது, கூட்டெண் ஏழு. இந்த எண் நியூமொரலஜிப்படி இந்த எண் பொருத்தம் மிகப் பிரமாதமாக அமையும் காலம், இந்தக் காலம்!” என தனது எண் சோதிடத் திறமையை எனக்கு விளங்கப்படுத்தினார்.

அவரது நல் வெள்ளைத் தை நான் புன்படுத்த விரும்பவில்லை. சம்மா சிரித்து மழுப்பி வைத்தேன். “இதே எண்களில்

எத்தனை கோடிக் கணக்கான மக்கள் ஜென்மமெடுத்திருப்பார்கள்?

அப்போது அவர்களுக்கு இந்த எண்கள் என்ன சாத னையை ஏற்படுத்தி விடுகின்றன” எனச் சொல்ல நினைத்தேன். ஆனால் சொல்ல வில்லை.

உழைப்பு; அயராத உழைப்பு; இடை

விடாத சலியாத உழைப்புக்கு என்ன என்கள் உண்டோ அந்த எண் சாத்திரத்தில் தான் எனக்கு எப்போதுமே நம்பிக்கையுண்டு என மனசிற்குள் என்னிக் கொண்டேன்.

யாழிப்பாணத்தில் ஆண்டு மலர் வெளியீடான்றுக்கு அவர் வந்திருந்தார். வெகு கோலாகலமாக நடந்தேறிய இலக்கிய விழா அது. அவர் கலந்து கொண்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அந்த விழா மேடையில் நின்று பேசும் போது அவரைக் காட்டி வந்திருந்த அனை வருக்கும் அறிமுகப்படுத்தினேன். அவரது இன்றைய வளர்ச்சியின் பெறுபேறுகளைக் கோடி காட்டி அன்றைய சம்பவத்தை மெல்லிசாக நினைவூட்டிப் பேசி முடித்தேன்.

எனக்கோ-மனங்கொள்ளாத மகிழ்ச்சி. இன்று நான் எழுத்தாளனாக இருக்கலாம்; மேடைப் பேச்சாளனாகத் திகழலாம். மல்லிகை ஆசிரியராக மக்களால் போற்றப்படலாம்; நம்பகத் தன்மை மிகக் நண்பனாக மிளிரலாம்.

புதலங்காய்...!

ஒரு வாலிபன் எனது வழிகாட்டலுக் கேற்ப எனது சொல்லுக்குக் கட்டுப்பட்டி, அமைய நடந்து ஒரு நல்ல உதாரண மனிதனாக இன்று திகழுகின்றானே அது... அது... ஜென்ம ஜென்மாந்தரத்திற்குப் போதும்...போதும்...!

(யாழிக்கை வளரும்)

கிரிவிச் கர்னாடுக்கு ஞானபீட விருது ~ 1998

சென்ற அறைஞர்க்கான ஞானபீட இலக்கிய விருது நாடக அரசிரியரும் நடிகருமான கிருஷ் கர்னாடுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கதை, திரைக்கதை, இயக்கம், நடிப்பு, இலக்கியம் அத்திய துறைகளில் பன்முகத்திறமை வாய்க்கப்பிபற்றவர், இவர். அன்னாரைப் பாராட்டி மன மகிழ்ச்சி அடைவதில் மல்லிகை பெருமைப்படுகின்றது.

- அசிரியர்

ஒரு பிரதீயின் முழுமுழுப்புக்கள்

- மேமன்கவி -

①

போட்டிகளுக்கு படைப்புக்கள் அனுப்பும் கணிசமான கலை, இலக்கிய நன்பர் களுக்கு தங்களது படைப்புக்கள் யிகவும் உன்னதமானவை என்பதில் நம்பிக்கை இல்லை என்றே எனக்குப் படுகிறது. தங்களது படைப்புக்களின் தராதரம் பற்றிய கணிப்பீடுகளை நடுவர்களுக்கு அனுப்பி அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வமிக்கவர்களாக தெரிகிறார்கள்.

இக் கருத்தை நான் உறுதியாக சொல்வதற்கு என்னிடம் சில ஆதாரங்கள் உண்டு.

கணிசமான போட்டிகளுக்கு படைப்புக்கள் அனுப்பியவர்களும் பரிசு கிடைக்காத பொழுது அல்லது அவர்களது படைப்புகள் முதல் - இரண்டாம் - மூன்றாம் இடத்திற்கு வராத பொழுது நடுவர்களின் நேர்மை அல்லது போட்டி நடத்தியவர்களின் நேர்மை பற்றிய தங்களது விமர்சனங்களை சந்தேகங்களை அவர்கள் வெளியிட தயங்கியதில்லை.

எனக்கு ஒன்று மட்டும் இந்த உன்னதமான படைப்பாளிகளிடம் கேட்க தோன்றுகிறது.

உங்கள் படைப்புகள்

உங்களுக்கு -

உன்னதமானவையாக

உயர்ந்தனவாக தெரியும் படசத்தில் உங்கள் படைப்புகளை போட்டிகளுக்கு அனுப்பி அவைகளைப்பற்றிய தராதரத்தை அறிய நீங்கள் துடிப்பது ஏன்?

②

கம்பன் எனக்கு எந்தளவு நெருக்கம்? கவி சக்கரவர்த்தி என்ற வகையில்தான்! ஒரு சமூக அமைப்பில் தோன்றிய கவிஞருள்! வேண்டுமானால் - இன்னும் கம்பனின் ஆளுமையை பறைசாற்ற கவிச் சக்கரவர்த்தி என்று அழைப்பது கூட எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது.

ஒரு செய்யுளின் கட்டமைப்புக்காக வார்த்தைகளை அடுக்காமல் அந்த கட்டமைப்புக்குள் தனது கவிதா பாத்திரங்களின் மனோலயங்களை சொன்ன கவிஞர் களில்-மகா கவிஞர்கள் எலில் கம்பன் முக்கியமானவர் தான்!



மஷவகை 13

நமது இன்றைய கருத்தியலுக்கு கம்பனின் சிந்தனைகள் எந்தளவுக்கு பொருந்தி வருகின்றன என்பதனை கம்பனை ஓர் ஆய்வு பொருளாக்கி தெரிந்து கொண்டு தான் வருகிறோம்.

ஆனால் - எனக்கொரு சந்தேகம்!

கம்பனை கடவுளாக்கி அவன் பெயரை ஜெயிப்பது சரியா? கம்பனை கவிஞருள் என்ற தளத்திலிருந்து இறக்கி விடுவதில் எனக்கு சம்மதமில்லை!

③

சி.க. செல்லப்பா அவர்களின் மரணச் செய்தியை நம் நாட்டு தினசரி பத்திரிகை வாயிலாக அறிந்த பொழுது அவன்ற நேரில் பார்க்க ஆசை கொண்டு இருந்த எனக்கு ரொம்பவும் துக்கமாக இருந்தது.

அவரைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு இலக்கிய வயது போதாது என்றே எனக்கு

தோன்றுகிறது. அவருக்கான அஞ்சலி கட்டுரையை இலக்கிய பெரியவர்கள் எழுத்தும், இந்த சி.சு. செல்லப்பா அவர்களின் மரணச் செய்தி எனக்கு ஏற்படுத்திய சலங்கள் பல உண்டு.

சி.சு. செல்லப்பா என்றவுடன்

“எழுத்து” சஞ்சிகை நினைவுக்கு வர

- எனது வாசிப்பு பயணத்தில் தமிழக சிறு சஞ்சிகைகளின் சில தன்மைகளை யொசித்துப் பார்க்கிறேன்.

நம் நாட்டு படைப்பாளிகளைப் பொறுத் தவரை படைப்புகளை ஆழமாகவும், வீச்சாகவும் படைக்கிறார்கள். ஆனால் படைப்புகளின் தத்துவத்தை - அவர் சார்ந்த கலை - கொள்கைகளைப் பற்றிய கலந்துரையாடல் களை பதிவு செய்வதில் அதிக அளவு அக்கறை கொள்ளவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. அது கறை அல்ல. ஆனால், தமிழகத்தில் இலக்கிய குழுக்கள் அதிகம் என்பதனால் என்னவோ தனிப்பட்ட சந்திப்பு கள் இலக்கியச் சந்திப்புகளாக மாறி விடுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகம் எனலாம்.

14



மயமகை

தமிழகத்தில் 70

களின் நடுப்பகுதி வரை சிறுசஞ்சிகைகளில் அச்சந்திப்புகளி னாடாக ஏற்பட்ட இலக்கிய விவாதங்கள் சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டன. 80 கணக்கு பிறகு வெளிவந்த தமிழக சிறுசஞ்சிகைகளில் கட்டமைப்புகளின் மறு வாசிப்புகளைப் பற்றிய சிந்தனைகள் பரவலாக விவாதிக்கப்பட்டபொழுது, இலக்கியம் சார்ந்த தனிமனிதர்களின் சார்புநிலைகள் கேள்விக் குறியாக்கப்பட்ட பொழுது தனிமனித சந்திப்பு நிகழ்வுகளில் சிறேகம் இருக்கவில்லை. ஒருவரை ஒருவர் மரியாதைக் குறைவாகத் தாக்கத் தொடங்கி விட்டார்கள் - இலக்கிய மலர்களால் மலம் துடைக்கப்பட்டன.

இந்த -

அமைப்பியல் வாதிகள்

மேஜீக்கல் ரியலிசவாதிகள்

புரட்சிகர படைப்பாளிகள் கவனத்திற்கு ஒரு கட்டுரையைக் காட்டலாம்.

மாற்று கருத்துகாரனுக்கு

மரியாதை கொடுக்க முடியும் -

அவனுடன்

சிறேகம் கொள்ள முடியும் என்பதை நிருபிக்கிறது

அக்கட்டுரை - அது

3-1-99 அன்றைய தினமணியின் இணைப்பான தினமணி கதிரில் மறைந்த சி.சு. செல்லப்பாவைப் பற்றிய தி.க.சி. அவர்கள் எழுதிய கட்டுரை!

மேற்குறிக்கப் பெற்ற “அ” முதல் “பு” வரையிலான வாதிகள், அக்கட்டுரையை மறுபடியும் வாசிக்கலாம், மறுவாசிப்பு மனோ பாவத்தை கொஞ்ச நேரத்திற்கு மறந்து,

④

எந்தவொரு விடயத்தையும் இரண்டு அளவு கொல்களுடன் நோக்கலாம். ஒன்று - அவ்விடயம் சரியானது, மற்றையது - அவ்விடயம் பிழையானது.

இன்றைய நமது வாழ்வு நிலையில் எதையும் சகல விதத்திலும் உடனடியாக மறுதலிக்க முடியாத ஒரு குழலில் இருக்கிறோம்.

சர்வ வியாபாரமாகவிட்ட ஒரு வளைய த்திற்குள் நாம் சிக்கி இருக்கிறோம். ஒரு காலத்தில் நமது கருத்தியல் என நாம் நம்பிக்கொண்டிருந்த தத்துவம், தந்த பார்வை நமக்கு சில தடைகளை ஏற்படுத்தி இருந்ததோ என்ற சந்தேகம் நம்மில் சிலருக்கு வரக்கூடும். அந்தச் சந்தேகம் சரியில்லை என்றே எனக்குப்படுகிறது. அந்தத் தத்துவத்தை அதன் குழந்தையில் பார்க்க நமக்கு நேரம் இருக்கவில்லை என்றே எனக்குச் சொல்ல தோன்றுகிறது. நான் இங்கு நேரம் இருக்கவில்லை என்று சொல்வது காலத்தைத் தான், மனங்கொண்டு சொல்கிறேன்!

அதாவது அன்று நாம் இருந்த காலம் அப்படியான உணர்ச்சிகளுக்கு நம்மை ஆட்படுத்தி இருந்தது.

இன்று நாம் நிதானமாகி விட்டோம்! இன்றைய காலம் சில நேரங்களை நமக்கு கொடுத்து இருக்கிறது.

சில பார்வைகளை நமக்குத் தந்து இருக்கிறது. தையியத்தையும் கொடுத்து இருக்கிறது.

இன்று தான் - நம்மையே நாமே ஆழமாக பார்க்க ஊடகங்கள் கிடைத்து விட்டன.

நமது நுண்ணிய நுட்பங்களை பெரிதாக்கி நாமே பார்த்துக் கொள்ளும் திரையான அறிவியல் - சிந்தனை வளர்ச்சி யுகத்தில் கலந்து இருக்கிறோம்.

நாம் சார்ந்து நிற்கும் தத்துவம் -

அதன் உள் சுழிவுகள் நமக்கு முழுமையாக இன்றைய காலகட்டத்தில் புரியத் தொடங்கி இருக்கின்றன.

இப்பொழுது - நமது எதிரிகளை கூட நாம் உடனடியாக இனங்கண்டு கொள்கிறோம். அன்று நாம் நமது எதிரிகளை இனக்கண்டு கொள்ள செலவழித் தகாலத்தை போல்,

இப்பொழுது! நம் மிடம் கால விரயமில்லை.

அதுதான் - நாம் நமது தத்துவத்தை ஆழமாக புரிந்து கொண்டதற்கான வெற்றி!

⑤

எல்லா சமூக இயக்கங்களிலும் அரசியல் இருக்கிறது என்பது இன் நிராகரிக்க முடியாத அரசியல் ஆகிவிட்டது.

வாசிப்பின் அரசியல்!

பாலியலின் அரசியல்!

விளையாட்டின் அரசியல்!

என சகலவிதமான அம்சங்களின் அரசியலை இனங்காண இன்று தமிழில் சிந்திக்கும் அல்லது அத்தகைய சிந்தனைகளை தமிழில் கொண்டு வரும் முயற்சிகள் தமிழ்சிறு சஞ்சிகை குழலில் பறவலாக நடை பெற்று வருவது நாம் ஆழமாக சிந்திக்க உதவுகின்றன.

விளையாட்டின் அரசியல் நம் நாட்டில் கிரிகெட் ஜனரங்கச் சமீபத்தில் பெற்ற பொழுது நமக்கு விளங்கியது. சமீபத்தில் பத்திரிகைகளின் ஆண்திக்க அரசியல் எனக்கு விளையாட்டின் அரசியலினாடாக விளங்கியது.

ஆசிய விளையாட்டு போட்டியில் கன வருஷங்களுக்கு பிறகு நம் நாட்டு

விளையாட்டு வீரர்கள் தங்கப்பதகங்களை பெற்றுத் தந்தார்கள். நமக்கு மகிழ்ச்சி என்றால் எல்லையில்லா மகிழ்ச்சி! அதுவும் நம் நாட்டுக் கிரிகெட் வீரர்கள் உலகக் கோப்பை பெற்று தந்த சந்தோஷத்தை விட அதிகம் மகிழ்ச்சி எனக்கு.

அந்த சந்தோஷ நேரத்தில் நமது பத்திரிகைகளின் அரசியலை கண்டேன். அது ஆண்திக்க அரசியல்! அன்றைய விளையாட்டு போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்க பதக்கத்தை பெற்று தந்தது உடலியல் ரீதியாக பெண் என இனங்காணப்பட்ட தமயந்தி தரவா எனும் வீரர். ஆனால் - நமது பத்திரிகைகள் இரண்டாவது தங்கப் பதக்கத்தைத் தந்த ஆண் என உடலியல் ரீதியாக இனங்காணப்பட்ட வீரரின் படத்தை முதலாவது படமாக பிரசரித்தன.

இது - பத்திரிகைகளின் ஆண்திக்க அரசியல் என்று சொல்வதுதான் சரி!

படைக்கும்பொழுது -

ஒரு படைப்பாளி கொண்டிருக்கும் மனோ நிலையை ஒருவன்

அப்படைப்பை படிக்

கும் பொழுது பெறுகி றானா? இக்கேள்வி எனக்குள் எழுந்த பொழுது பல வருஷங்களுக்கு முன்,

தருமு சிவராமு, நகுலன் தொகுத்த “குருஷேத்திரம்” தொகுப்பில் ஒரு கட்டுரை நினைவு வந்தது. தருமு சிவராமு அக்கட்டுரையில் என்ன சொல்லி இருந்தார் என்பது மழுமையாக இன்று நினைவுக்கு வரவில்லை. அக்கட்டுரை இக்குறிப்பு எழுதும்பொழுது கைக்கு அருகே இல்லை, என்பது இப்பொழுதைய என் கவலை

மேலே எழுப்பிய கேள்விக்கான பதில் “இல்லை” என்பது தான்!

ஏன் எனில் - ஒரு பிரதி பன்முக அர்த்தங்களைத் தரக்கூடாது என்பதை இப்பொழுது கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது - சரியா? பிழையா? இப்பொழுது விவாதிப்பதற்கில்லை.

89ஆம் ஆண்டு நான் எழுதிய ஒரு கவிதையை 99 இல் வாசித்தபொழுது அக்கவிதை எழுதத்தூண்டிய அனுபவம் சாடையாக நினைவுக்கு வந்தபொழுதும்



அப்படைப்பை படைத்த மனோநிலையை மீண்டும் என்னால் நினைவுப் படுத்த முடியவில்லை.

இந்த சிந்தனையைப் பற்றி மேலும் ஆழாகவும் விரிவாகவும் நாம் விவாதிப்பது நல்லதென எனக்கு படுகிறது.

⑥

திரையிசைப் பாடல்களை புதிய இலக்கிய உருவமாக ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை விவாதித்து கொண்டிருப்பது பிழையில்லை என்பதுகிறது. இன்னொரு நூற்றாண்டு வேண்டுமானாலும் யோசிப்போம்! இற்றைவரை நமக்கு கிடைத்து இருக்கும் சங்ககால, சங்கம் மருவியகால பழந்தமிழ் இலக்கியத் தொகுப்புகள் அளவுக்கு திரையிசைப்பாடல்கள் தொகுப்புகள் அன்று சேர்ந்து இருக்கும். பரவாயில்லை! பாதுகாக்க கம்பியூட்டர் வசதியுக்தில் சீவிக்கிரோம். நமது ஆய்வினை விரிவாக செய்ய அத் தொகுப்புகள் உதவியாக இருக்கும்.

16

மக்ஷகது

அத்துடன் திரையிசைப் பாடல்களில் இடம்பெறும் அர்த்தம் விளங்காத சொற்களுக்கு திரையிசைப் பாடலாசிரியர் வாலியின் நல்ல நண்பர், இதுவரை சினிமாவுக்கு பாட்டு எழுதாத கவிஞர் கவிக்கோ அப்துல் ரஹ்மானிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இசையை பற்றியும் நான் தெரிந்து கொள்ள என்ன செய்யலாம்? என்ற அந்த ஆய்வு மாணவனுக்கு ஏற்படும் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய உன்னிகிருஷ்ணனேயோ நித்யழீயையோ அணுகலாம்.

அந்த ஆய்வுகள் நடந்து முடியும் வரை இடையீடு: அந்த ஆய்வு மாணவன் திரையிசைப்பாடலாசிரியராக மாறி ஆய்வை அரைகுறையில் விட்டு போய்விட்டால், என்ன செய்யலாம் என்பதையும் இப்பொழுது யோசித்து வைப்பது நல்லது).

இந்த திரையிசைப்பாடல்களை - என்ன செய்யலாம்?

சில வழிகள் தெரிகின்றன!

வீச்சான - கனதியான பெரிய இலக்கியபடைப்பாளிகளான நாம் பாத்ருமில் குளிக்கும்பொழுது முனுமுனுத்துப் பயன் படுத்தலாம். இந்த நூற்றாண்டின் இணையற்ற இலக்கிய குமாரர்கள் தங்களது கதைகளுக்கான தலைப்புகளை சினிமாபாடல்களின் முதல் முன்று சொற்களிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

அத்துடன் - நம் டாக்டர்கள் கொடுப்பது போல் சர்ப்பாட்டு முன், சாப்பாட்டு பின் என்பதுபோல நமது செய்தி அறிக்கைகள் சொல்லும் குண்டு வெடிப்புகள், அகாலமரணங்கள், பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் மரண அறிவித்தல்கள் இன்ன பிற - “சா” பாட்டுகளை பாடும் சகல விடயங்களை செவிமிடுப்பதற்கு முன்னதாக நம்மை தயார் படுத்திக்கொள்ளுவதற்கும் அல்லது அச்செய்திகளை கேட்டபின் ஏற்படும் சோகத்திலிருந்து விடுபடுவதற்கும் இத்திரையிசைப்பாடல்கள் பயன்படுவது போல் தெரிகிறது. பார்த்தீர்களா? சில வேளை - சில விடயங்கள் மோசமானவையா? நல்லவையா? என தீர்மானிக்கப்படும் முன் ஏதோ விதத்தில் அவை பயன்பட்டு கொண்டிருக்கின்றன என்பது என்னவோ உண்மைதான்!

வொயினிக் ஜீவா சீறுக்குத்தகள்

எங் சுறந்த சீறுக்குத்தகளின் தொகுப்பு நால்

முக்கியமாக பள்ளிக்கூட, கல்லூரி, பல்கலைக்கழக நால்காந்தபில் அவசியம் இருக்க வேண்டிய புதக்கம்.

இது ஒரு மலலிகைப் பந்தல் வெளியீடு

இறு புதிய யகுத்தினை நோக்கி

உலக வர்த்தக நிறுவனம் (WTO) போன்ற அமைப்புகளுக்கும், உலகமயமாக கல் கொள்கைகளும் உலக நாடுகளின், குறிப்பாக சிறிய வளர்முக அரசியல் யாப்புக்கள் (CONSTITUTION) போன்றவற்றை கேவிக்குரியனவாக ஆக்குகின்றன. ஏற்கனவே அந்நிலையிலிருக்கும் அப்படியான நாடுகளின் பாராஞ்மனநாங்களையும் (இது நாடாஞ்மனநம் என்றிருத்தல் வளரும்), அதன் அங்கத்தவர்களையும் இவை கேள்விக்குறிக்குள்ளாக்குகின்றன. நியூயோர்க், வாலிங்டன், ஜென்வா போன்ற இடங்களிலிருந்து எடுக்கும் முடிவுகள் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்துவதுடன் வளர் முகநாடுகளையும் வளரவோ, விலகவோ முடியாத இடுக்கிப் பிழிக்குள் சிக்க வைக்கின்றன.

இந்தியா போன்ற நாடுகளிலாவது பல புத்திஜீவிகளின் குழுக்களினதும், தனிப்புத்திஜீவிகளின் முயற்சியினாலும் படங்கள் வரைபு (DUNKLE DRAFT) உருகுவேல் பேச்கவார் த்தைகள் (URUGUAY ROUND OF NEGOTIATIONS) வர்த்தக, காப்புவரிக்கட்டண பொது ஒப்பந்தம் (GENERAL AGREEMENT ON TRADE tariffsgart) வர்த்தகம் பற்றிய புலமைச் சொத்துரிமை (TRADE RELATED INTELLECTUAL PROPERTY RIGHTS TRIPPS) வர்த்தகம் பற்றிய முதலீட்டு நடவடிக்கைகள் (TRADE RELATED INVESTMENT MEASURES - TRIMS) பல்துறை வர்த்தக நிறுவனம் (MULTI LATERAL TRADE ORGANISATION - MTO) போன்றவற்றின் நோக்கங்களும் அவற்றினால் தெற்கு நாடுகளுக்கு ஏற்பட்டபோகும் தீங்குகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. இதனால் அங்கு பல எதிர்ப்புக்களாவது காட்டப்பட்டன.

லண்டன் பொருளாதாரப் பள்ளியில் கலாநிதிப்பட்டம் பெற்றவரும், இந்திய அரசின் திட்டமிடல் ஆணைக்கு முனின்

ஆலோசகர் பதவி வகித்தவரும், இந்திய ரிசேர்வ் வங்கியில் பிரதி ஆளுனராகவிருந்த வருமான கலாநிதி கே.என். கிருஷ்ணசாமி அவர்கள், “தங்கள் வரைபு” ஒப்பந்தத்தின் தீற்ந்தவர்கள் யாவரையும் சம்பலமுள்ளவர்களாகக் கருதுகிறது. இது முற்றிலும் நம்பகத்தன்மையற்றது. வளர்முக நாடுகளின் பொருளாதார இறைமையையும், கொள்கைகளையும் முற்றுமுழுதாக இடருக்குள்ளாக்குகிறது” என்று கூறுவார்.

ஆனால் இலங்கை நாடாஞ்மன் ற உறுப்பினர்களோ இவ்விடயங்கள் பற்றி ஒன்றும் அறியாது இருக்கின்ற ஆழந்திருப்பது போன்ற நிலையில், மிக விரைவாகவும் யாரும் என்ன நடக்கிறது என்று தெரியாத வகையிலும் நம்நாட்டுக்குப் பாரிய தீங்கு



மக்கள் 17

களை விளைவிக்கவ ல்ல ஒப்பந்தங்களின் “மக்கள் அரசாங்கம்” சார்பில், முன்னைய அரசாங்கத்தில் இருந்த பலரிலும் பார்க்க மிகக் கீவிர முதலாளித் துவப் போக்கும், படுபிற் போக்குவாதக் கொள்கைகளும் கொண்ட அமைச்சர்கள் துணையுடன் கையெழுத்திடப்பட்டுள்ளதன் (வர்த்தகம் பற்றி புலமைச் சொத்துரிமை

- TRIPPS, 1995லும் உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தம் WTO, 1996லும்). இந்தியாவில் இவ் வொப்பந்தத்தால் அரசாங்கத்தின் சார்பில் கையெழுத்திடப்படமுன்னர், மிகக் வாதப் பிரதிவாதங்களும், போராட்டங்களும், விவசாயிகள் சம்மேளனங்கள் (பங்கங்கள் போன்ற இடங்களில் கார்கிள் - Cargill - பன்னாட்டு விதைகள், வளர்ச்சியாளர்கள் நிறுவனம் தீவைத்துக் கொழுத்தப்பட்டது) பொதுவடமைக்கட்சிகள் ஆகியவற்றினால் மிகப் பெரிய போராட்டங்கள் நடாத்தப்பெற்றன. நம் நாட்டில் பெரிய அளவிலான விவசாயிகள் சம்மேளனங்கள் இல்லாததாலும், அரசில் அங்கம் வகிப்பதி னால் போலும் அதன் பிறபோக்குக் கொள்கைகளுக்குத் துணைபோகும் முற்போக்குக்

கட்சிகளும், வாய்போசா மெளனிகளாக மூடு மந்திரமாக, எதிர்ப்பேறும் காட்டாமலும், மக்களுக்கு இவைபற்றி விழிப்புணர்வைத் தரக்கூடிய விளக்கங்களைக் கூறாமலும் இருந்து விட்டன.

கனடா நாட்டில் நடைபெற்ற மாநாடொன்றில் அமெரிக்க பிரதிநிதியொருவர், ஆசிய நாடுகளின் சந்தையை முற்றுமுடிய தாக அமெரிக்க நாட்டுப் பொருட்களுக்கு திறந்துவிட தங்கள் நாட்டு அரசின் முயற்சியின் வேகம் போதாது என்று பேசுகிறார்.

இப்பொருட்கள் கலாசாரத்தையும், உள்ளடக்கிய பொருட்களாயமைந்திருப்பதும், அவை நம் வீட்டுச்சின்னத் திரையிலும் வேண்டாவிருந்தாளியாக புகுந்து விட்டதும் கலையிலக்கியவாதிகள் என்று கூறிக்கொள்ளும் நாம் யாவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் ஆகும். கேரளம் போன்ற இடங்களில் “சன்னி ஜோசப்” (Sunny Joseph) போன்ற ஆழந்த கொள்கைப்பிடிப்பும், புத்திஜீவிதமுமிக்க கலைஞர்கள் சட்டம் இயற்றவல்ல சட்டமன்ற அங்கத்தவர்களுக்கு கருத்தரங்குகளை நடாத்தினார்கள். நாம் என்ன செய்தோம்? செய்கிறோம்?

18



மாநாடு

தேசிய யாப்புக்களை இல்லையென்றார் போலாக்கும் நிலைமையுள்ள இந்நடத்தகளில் நாம் இன்னும் பிரதேச இலக்கியங்கள் பற்றி கருத்தரங்குகள் நடாத்தி, பழம் இலக்கியங்களைப்பற்றி பட்டிமன்றங்கள் நடாத்தி நேரத்தை வீண்டித்துக்கொண்டிருக்கிறோம். கலையிலக்கியத்திலும் நாம் உலகமயப்படுத்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்றல்லவா ஆலோசிக்க வேண்டி நேரிடுது.

இனி, தமிழ்மொழிபற்றிப் பேசும் போது, கலாநிதி வ. குழந்தைசாமி கூறுவார், “யெனஸ்கோ” நிறுவனம் 26 துறைகளாகப் பிரித்து வைத்திருக்கும் விடயங்களில் ஒரே ஒரு துறையான தமிழ் இலக்கியம் பற்றி மட்டுமே நாம் அக்கறை காட்டுகிறோம் என்று இக்கட்டுரையைக்கூட, “மல்லிகை” ஆசிரியர் இலக்கியத்துறைக்குள் வரவில்லையென்று பிரசரிக்கத் தயங்கலாம். ஆனால் உலகமயமாக்கல் நாம் விரும்பியோ? விரும்பாமலோ, எதிர்த்தோ, எதிர்க்காமலோ நம் எல்லோரது வாழ்க்கையிலும்,

இல்லத்துக்குள் ணம் நுழைந்தபின் னர், மானுட மேம்பாட்டுக்காக, மனிதனையத்துடன் செயல்படுவர்களென எம்மைப்பற்றிக் கூறிக்கொள்ளும் நாம், இவ்விடயத்திலிருந்து ஒதுங்கிக் கொள்ளலாமா? பூணகண்ணை முடிக்கொண்டால் பூலோகம் இருண்டு விடுமா? இல்லையேல் நாம் “இலக்கியம்” என்று சில வழிமுறைகளை வகுத்துக் கொண்டு கதை பண்ணக் கொண்டிருக்கிறோமா? ஓரளவு கதை எழுதுவதிலோ, கவிதைபடை ப்பதிலோ தோச்சி வந்தவுடன் அவற்றை தொடர்ந்து அழுகாக பண்ணிக் கொண்டிருப்பது (இங்கேதான் தமிழ்நாட்டில் பயன்படுத்தும் “பண்ணுகிறேன்”) என்ற சொல்லை ஒழுங்காகப் பிரயோகிக்கக் கிடைத்தது, வார்த்தைகளில் சித்துவிளையாட்டு செய்து கொண்டிருப்பது எதற்குதவும்?

இப்படியான மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கும் நாம் விழித்தெழுமால், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களினாற்றான் தமிழ்மொழி ஜீவிதத்திருக்கப் போகிறதென்றோ, தமிழ் இலக்கியம் முன்னெடுத்துச் செயல்படப் போகின்றதென்றோ பிதற்றுவதில் பயனெடுவுமில்லை. அது போலவே ஸ்ரக்சரவிலைம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் பேசுவதும் பலனிருப்பதாகத் தெரியவில்லை.

இனி நம் வாழ்வின் இன்றைய காலகட்டத்தின் மிகமுக்கிய கூறான இன்னொரு விடயம் பற்றியும் நாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தன் வீட்டுக் கதவைத் தட்டினால் தவிர அதாவது தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக “மனித கெளரவும்” எதுவுமின்றி நடாத்தப்படும் நாம், அந்த மனிதகெளரவுத் திற்காக துன்புறுத்தல், சித்திரவதை, போக்குவரத்துத்தடை, தங்குதல், தவித்தல் போன்ற தடைகளுக்கெதி ராக உக்கிரமாக நேரிடையாகவும், இலக்கியம் வழியாகவும், போராடாமல் தமிழ் பற்றியும், தமிழ் இலக்கியம் பற்றியும், எழுதியும் பேசியும் என்ன பிரயோசனம்? இது மிகக் கேவலமான நிலையல் வலவா? நாம் தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடு தல் நன்றோ? (அப்படியான அமைச்சர்கள் ணம் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்).

இவை பற்றியெல்லாம் சிந்திக்காமல் உலக அரங்கில் விண்கலவேகத்தில் நிகழ்வுகள் நடைபெறும்போது கட்டட வண்டிவேகத்தில் செயல்பட்டு என்ன பயன் கிடைக்கப்போகிறது?

இந்த மண்ணில் இலக்கிய சுவைஞர்களினால்
வியந்து போற்றப்படுவது மஸ்லிகை. அந்த இதழின்
34 வது ஆண்டு மலருக்கு எமது வாழ்த்துக்கள்!



SURIYA TEXTILES & MILLS (PVT) LTD.

32/34, 3rd Cross Street,

Colombo - 11.

T.P : 336977, 438494, 449105

Fax : 438531

தேசிய நல்லினைக்கழும் எழுத்தாளர் புரிந்துவர்வும் தீக்குவல்லை கமாஸ்

இன் நல்லுறவு எம்மைப் பொறுத்த மட்டில் கட்டாய தேவையாகிவிட்டது.

இதைப்பற்றி இன்று பேசாதவர்களில்லை; பேசாத இடமுமில்லை. செயற்கைத் தனமான சில நடவடிக்கைகளும் கூட அவ்வப்போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அடிமட்ட மக்கள்... படித்தவர்கள்... பள்ளிச்சிறார்கள் மத்தியிலிருந்து படிடமிட்ட செயற்பாடு உணர்வழிரவமாக அழுலாக்கப் படுமாயின் எதிர்காலம் ஆசோககியமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.

20



மக்குகை விவசாயிகள்... தொழிலாளர்கள்... மாணவர்கள்... விளையட்டு வீரர்களென்று பரிமாற்ற அடிப்படையில் சில செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை நாமறிவோம்.

ஒரு சமூகத் தின் ஆத்மாவாகக் கருதக்கூடிய எழுத்தாளர்கள் மத்தியில் இந்த உறவு மிக அவசியமென்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது,

ஆத்மாவின் ஏஞ்சினியர்களான இலக்கியவாதிகள் மொழி என்ற தடைக்கல்லைத் தாண்டி, புரிந்துணர்வோடு கலந்தாலோசித் துச் செயற் படுவார் களாயின் இந் தமன்னில் சமாதானத்தையும் சீபிட்சத்தையும் வெற்றிகரமாக நிலைநாட்டி விடலாம்.

இந்த நம்பிக்கைக்கு வலுவழிடும் வகையில் அண்மைக் காலத்தில் பல நிதிகள் வெளிச் சம் காட்டுவதை குறிப்பிடாமலிருக்க முடியாது.

மனித உரிமை - சமாதானம் - இலக்கியம் என்று செயற்படும் “ஜனசங்சத்ய” களுத்துறை மாவட்ட எழுத்தாளர்களை பாணந்துறையில் ஒன்று கூட்டியிருந்தது.

இந்து கலாச்சார தினைக்களத் தின் ஒத்துழைப்போடு சாகித்திய மண்டல தமிழ் இலக்கியக் கமிட்டி திரட்டிய எழுத்தாளர் குழு அங்கு வந்து சேர்ந்தது.

பரஸ்பர கருத்துரையும் கலந்துரையாடலுமாக முழுநாளும் நகர்ந்தது. விடைபெறும் நேரத்தில் இத்தகைய நிகழ்வுகள் பரவலாக நாடெங்கும் நடைபெறுமானால் எது கனவு நன்வாகும் என்ற உணர்வுடேயே அனைவரும் விடைபெற்றார்.

இந்நிகழ் சியில் சிவகுருநாதன், தில் லைநட்டராசா, செ.யோகநாதன், ப.ஆப்னன், ராஜீர்காந்தன், ரத்சநபாபதி அய்யர், டொமினிக் ஜோவா, எஸ்.கே.பரிஸ், தபாரதன் தலைவர், ஷெல்டன் பீரிஸ், பி.மித்ர ஆரச் சி., லவித் புஷ்பகுமார், ஏ.இக்பால், மொயின் ஸமீன், கலைவாதி கலீல் முதலான தமிழ், சிங்கள மொழி எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தச் சூட்டோடு சூடாக இலக்கிய மாதாகிய செப்டெம்பர் முற்பகுதியில் மக்கள் எழுத்தாளர் இயக்கக் கூடுகொடையில் எழுத்தாளர் ரசிகர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

“சம்பிரதாய விழாவாக அமையாமல், புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் எழுத்தாளர் ரசிகர் களை ஒன்றுகூட்டி சுயமாக இயங்கவிடும் ஒரு நிகழ்வாக இதனை ஒழுங்கமைத்தோம்.” என்று இயக்கக் கூடுவதை கமல் பெரேரா ஆரம்பத்திலேயே எடுத்துக் கூறினார்.

அவர் கூறியபடி திறந்த முற்றுவெளி யிலே கவியரங்கு, கேள் வி-பதில், பரிசளிப்பு, நூல்அறிமுகம், இலக்கியவாதம் இப்படி பலவேறு நிகழ்ச்சிகள் ஆங்காங்கே இடம் பெற்றன. விரும்பியள்ளுகள் விரும்புகிறன.

விடயத்தில் பங்குகொள்ளலாம் என்றாலும் எழுத்தாளர்கள் தங்களுக்கிடையே, கலந்து ரையாடுவதிலேயே அதிக அக்கறை காட்டினர்.

இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி ராசு தற்செயலாகக் கலந்துகொண்டார். விரும்பிய எழுத்தாளிடம் கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தில் அவர் ஒரு கேள்வியைக் கேட்டு குடான வாதத்துக்கு வழிவகுத்தார்.

அவர் கேட்ட கேள்வி இதுதான். “இனப் பிரச்சனை தொடர்பாக எழுத்துள்ள அவை ங்கள்... மாற்றங்கள்... திருப்பங்களை பதிவு செய்யும் வகையில் சிங்கள மொழியில் ஆக்க இலக்கிபங்கள் எழுத்துள்ளனவா?

இதற்குப் பதிலளித்த எஸ்.ஐ. புஞ்சி ஹேவா “இங்கே பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இல்லாத இடத்தில் இப்படியொரு கேள்வியைக் கேட்டிருந்தால் நல்லதொரு பதிலை சொல்லியிருக்க முடியும்” என்றாரே பார்க்கலாம். பலரை அது சள்ளென்று குத்தியிருக்க வேண்டும்.

பந்துல ஜயவர்தனா, ரி.எஸ்.எஸ். மயா துன்ன, மட்டுக்கிரிய விஜேரதன போன்றவர்கள் அவருடைய கருத்தை மறுத்து மேடை நாடகம், டெலிநாடகம், நாவல், கவிதை போன்றவற்றுக் கூடாக இனப்பிரச்சனை அலசப்பட்டுள்ளதென்பதை படிப்பட்களின் பெயர் குறித்து எடுத்துக் காட்டினார்.

வித்தியாசமான பாணியிலே நடந்த இந்த ஒன்றுக்கடலிலே ஆரியவன்ஸ் ரணவீர், நவகத்தேகம, ஜயதிலக கம்மல்லேவீர், பியசேன கலந்தகமகே, போன்ற பிரபல சிங்கள எழுத்தாளர்களும் கா. சிவத்தம்பி, சோ.தேவராஜா, நீர்வை பொன்னையன், தெவிவத்தை ஜோசப், முகம்மது சமீம், சோமகாந்தன் போன்ற எழுத்தாளர்களும் ஊடகத்துறை சார் ந.தோரும் கலந்து கொண்டனர்.

அரசு இலக்கிய விழாவின் ஓர் அங்கமாக மாத்தளையில் முன்று நாட்கள் நடைபெற்ற சாகித்திய கலா பிரசாதனையை எவரும் மறந்து விட முடியாது,

“சிங்கள-தமிழ் இலக்கிய கர்த்தாக்களின் அந்யோன்ய உறவு” “இனப் பிரச்ச

னையில் இலக்கிய கர்த்தாக்களின் கடமை” என் “இரு அமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

இங்கு குணசேன விதான், கே.ஜயதீல, ராகுலன், கே.என்.ஓ.தர்மதாஸ், டொமினிக் ஜீவா, க.நாகேஸ்வரன், திக்குவல்லை கமால், அந்தனி ஜீவா, தெளிவத்தை ஜோசப் போன்றோர் கருத்துரை வழங்கினர்.

முன்று நாட்கள் தங்குவதற்கு எழுத்தாளர்களுக்கென்றே பிரத்தியேகமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் பல்லின எழுத்தாளர்களும் பல வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரை யாடியதை அவதானிக்க முடிந்தது.

மாத்தளை இலக்கிய நண்பர்களான மரரக்கார், ஹமத், பீருமக்மது, புவாஜி, பண்ணாமத்துக் கவிராயர் போன்றவர்கள் எழுத்தாளர்களை அடிக்கடி சந்தித்து, அழைத்துச் சென்று, விருந்து படைத்து, கலந்துரையாடியதோடு... மாத்தளையில் ஒரு முழுநாள் இலக்கிய ஒன்றுக்கடலுக்கும் முன்னறிவிப்புச் செய்தனர்.

மேற்படி விழா மக்களுக்கு கொழும்பிலிரு

ந்து எழுத்தாளர்களை ரதபவனியில் அழைத்துச் சென்றதும், இலக்கிய அரட்டையோடு பயணம் தொடர்ந்ததும் மறக்கமுடியாத அனுபவங்களாகும்.

இவை எல்லாவற்றுக்கும் மகுடம் வைத் தாற்போல் கொழும்பில் மக்கள் எழுத்தாளர் முன் னணியின் ஏற்பாட்டில் நடந்த டொமினிக் ஜீவாவின் கதைகளின் மொழி பெயர்ப்பான “பத்தர பிரசுதிய” அறிமுக விழா அமைந்தது. ஒரு தமிழ் எழுத்தாளனின் நாலை ஒரு சிங்கள எழுத்தாளர் அமைப்பு முன்னெடுத்து நடாத்திய வரலாற்றுப் பெருமை இதற்குள்ளே புதைந்து கிடக்கிறது.

பொதுநூலக அமைப்பில் இடம்பெற்ற இவ்விழாவில் எழுத்தாளரும் கலாசார பிரதி யமைச்சருமான ஏ.வி.ஸர்வீர் உரையாற்று கையில் “பல்லாண்டுகளுக்கு முன் கொர எஸ்ஸ விகாரைக்குச் சென்று தமிழ் எழுத்தாளர்கள் குழு ரதனவன்ஸ் தேரர் தலைமையில் நடாத்திய நிகழ்ச்சி எனக்கு ஞாபகம் வருகிறது. அதேபோல் யாழ்ப்பாணத்திலே

சிங்கள எழுத்தாளர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் நினைவிலிருந்து அகலவில்லை. அன்மையில் மாத்தனை விழா விலே டொமினிக் ஜீவாவின் பகிரங்க உரை, சமாதானத்தை வேண்டி நிற்கும் அனைவர் உள்ளங்களிலும் தீரோவித்த வண்ணமுள்ளது.

“மல்லிகை மூலமாக சிங்கள எழுத்தாளர் பலருடைய படைப்புக்களை ஜீவா வெளிக் கொணர்ந்தார். இன்று இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் போகமுடியாத நிலையிலும் ஜீவா தன் பணியைத் தொடர்கிறார். இத்தகைய ஒருவருக்கு இன்றுதான் நாம் சிறு அறிமுகவிழாவொன்றைச் செய்கிறோம்.

“நம் அனைவரதும் இடைவிடாத முயற்சியின் காரணமாக நல்லபல விளைவுகள் இப்போது அறுவடையாகின்றன.

“எமது கலாசார அமைச்சில் மொழி பெயர்ப்புப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்-சிங்கள இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து வெளியிடவே இப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இத்துறையில்

புலமையுள்ளவர்கள் எவ்ராக இருந்தாலும் அவர்களுக்காக கதவுகள் திறந்தே உள்ளன.

“சிங்கள மக்களைப் புரிந்து கொண்டு இவ்வளவு காலமாக ஜீவா பணியாற்றினார். இந்தப் புத்தகத்தின் மூலமாக சிங்கள மக்கள் அவரைப் புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளது” - என்றார்.

எழுத்தாளர்கள், உயரத்திகாரிகள், வெளியீட்டாளர்கள் குழுமினின்ற அங்கு டொமினிக் ஜீவாவின் ஏற்புரை உருக்கமாக அமைந்தது.

மேலே தொட்டுக்காட்டிய சில நிகழ்ச்சிகள் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஒளி வீச்கின்றன. இது படிப்படியாக வளர்ச்சியும் பரவலும் அடைய வேண்டியது அவசியம். இதற்கு அரசும்... அரசு சார்பற்ற நிறுவனங்களும் தனிமனிதர்களும் பங்களிப்புச் செய்தேயாக வேண்டும்.

நல்ல நோக்கங்களும் அதை அடிச்சர்டாகக் கொண்ட ஓயாத உழைப்பும் தோல் வியடைந்ததாக வரலாறு இல்லையே!

Happy Photo

Excellent Photographers
for
Wedding
Portraits
&
Child Setting

300, Modera Street,
Colombo - 15.
T.Phone : 526345

ஆழத்துத்தமிழிலக்கியத்தில் ஆழகேசரியின் பங்களிப்பு

செங்கை முழியான் க. குணராசா

1930 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திங்கள் “ஆழகேசரி” என்ற வார் ஏடு வெளிவரத் தொடங்கியது. ஈழத் தின் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வளர்ச்சியில் மிக க அக்கறையோடு இருபத் தெட்டாண்டுகள் தொடர்ந்து வெளிவந்த ஏடு ஆழகேசரியாகும். நவீன இலக்கியத்தின் கருக்கட்டல் தொடங்கி யிருந்த ஒரு கால கட்டடத்தில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான தடமும் தளமும் அமைத்துக் கொடுத்த தோடு ஆக்கவிலக்கிய கர்த்தாக்களை இனங்கண்டறியத் தந்த பெருமையும் ஆழகேசரிக்குரியது. ஒரு காலகட்டடத்தின் இலக்கிய சக்தி ஆழகேசரியெனின் அது ஒரு போதும் குறைவான மதிப்பீட்டிற்கு.

1. ஆழகேசரியின் தோற்றும்

ஆழகேசரிப் பத்திரிகையின் பிதாமகரான குரும்பசிட்டடி நா. பொன்னையா ஈழத்துப் பிரமுகர்கள் வரிசையில் மிக முக்கியமான வர். ஆழகேசரிப் பத்திரிகை மூலம் தனது சமூகத்திற்கு அளப்பரிய தொண்டாற்றிய இப்பெரியார் 1926 இல் சுன்னாகத்தில் ஒரு புத்தகசாலையையும், 1928 இல் திருமகள் அச்சகத்தையும் ஆரம்பித்தார். நல்லதொரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற வேண்டுவாவின் பயனாக ஆழகேசரியைத் தொடங்கும் திட்டம் வகுக்கப்பட்டது. டொன் மூர் அரசியற்றிட்டம் நன்றாக முறைக்கு வந்த காலம். தமிழ் மக்களுக்குப் பாதகமான நடைமுறைகளை விமர்சிப்பதற்கும், மக்கள் முன் அக்கருத்துக்களைக் கொண்டுவருவதற்கும், ஒரு பத்திரிகை அவசியமென உணர்ப்பட்ட வேளை, பொன்னையா அவர்கள் ஆழகேசரியை ஆரம்பித்தார். சர்வதேச வாக்குரிமை கிடைக்கவிருக்கும் தருணத்தில் ஒரு தேசிய வெளியீட்டின் முக்கியம் உணர்ப்பட்டதாகப் பொன்னையா குறிப்பிடு

கிறார். அரசியல் அடிமைத்தனத்திற்கும் அந்நிய மோகத்திற்கும் எதிராக மக்களின் கருத் தினை உருவாக்க வேண்டிய அவசியமிருந்தது.

ஆழகேசரி முதலாவது இதழ் தன் குறிக்கோளைப் பின்வருமாறு ஆசிரியத் தலையங்கத்தில் கூறுகின்றது: “அடிமைக் குழியிலாம்ந்து அந்நியர் வசப்பட்டு. அறிவிமுந்து மொழிவளங்குன்றி, சமய மிழந்து, சாதிப் பேய்க்கு ஆட்பட்டு, சன்மார்க்க நெறியிழந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டு உறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் காலத் தில் எத் தனை பத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது.”



மலைகை 23

குரும்பசிட்டி நா. பொன்னையா ஆரம்பித்த இப்பத்திரிகைக்கு ஆழகேசரி எனப் பெயர் வைக்கப்பட்டமைக்கான காரணம் மிகத் தெளிவானது. சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் நினைவாக அவர் உயிர் வாழும் காலத்திலேயே இப்பெயர் குட்டப்பட்டது.

“...எமது தேச நன்மைகருதித் தமது தள்ளாத கிழப்பெருவத்தில், நம்முற் செல்லுதற்கியலாத நிலையிலும் மனைவி மக்களைத் துணைகொண்டு சாகரங் கடந்து எங்களை ஆள்பவர்களிடம் எங்கள் குறைகளை நிவர்த்திக்க வேண்டிச் சென்றிருக்கும் எங்கள் தாதாவும், தனக்கென வாழாப்பிழர் குரியாளனுந் தயாளவள்ளவும், அருட்கொடை அண்ணவும், அன்னை பணியினிய சிங்கேறுமாகிய இலங்கைச் சிங்கம் (ஆழகேசரி) கெளரவ சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் பாரி சமேதரமாய் இங்கிலாந்து சென்றதற்கநிகுறியாகவே “ஆழகேசரி” என்னுந் திருநாமம் புனைந்து


இந்த வெளியீட்டை அன்னாருக்கு அர்ப்பு ணஞ் செய்து வெளியீட்டுள்ளோம்” என ஈழகேசரியின் முதலாவது இதழ் பேசகிறது.

ஸழகேசரி தொடர்ந்து 1958 ஜூன், 06 ஆம் திதித்வரை வெளிவந்தது. ஸழகேசரி யின் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும், ஆரம்பத்தில் அமர்நா. பொன்னையாவிளங்கினார். நான்காண்டுகளின் பின்னர் திரு.சோ. சிவபாதசுந்தரம் ஸழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அ.செ.முருகானந்தம் சிலகாலமும், அவரினை அடுத்து இராஜ அரியரத்தினமும் ஸழகேசரியின் ஆசிரியர்களாகக் கடமை ஆற்றினார். அமர்நா. பொன்னையாவின் மரணத்திற்குப் பின்னர் வெளியீட்டாளராக முத்தையா சபாரத்தினம் என்பாரும், ஸழகேசரியின் இறுதிவுரை இராஜ அரியரத்தினம் அவர்களும் ஆசிரியராக விளங்கியுள்ளார்.

2. ஸழகேசரியின் இலக்கியப்பணி

நமது பழந்தமிழ் இலக்கியங்களை வாரி வழங்கியதோடு நவீன் இலக்கியத்தின் வருகைக்கும் செழுமைக்கும் ஸழகேசரி தன்

24



ஸஹிதம்

கதவுகளை அகல

மாகத் திறந்து விட்டிருந்தது. ஒரு பக்கம் பண்டிதர்களும் வித்து வான்களும் இலக்கியத்தின் பழைமையைப் பேணும் கட்டுரைகளை எழுதிக்குவிக்க, மறுபுறம் நவீன புனைக்கதையாசிரியர்களும் கவிஞர்களும் தம் பங்களிப்பினைக் குறை விண்றி வழங்கி வந்துள்ளார். மகாவித்து வான் சி.கணேசனசுயர், சு. நவநீதக்கிருஸ்ன பாரதியார், சுவாமி ஞானப்பிரகாசர், வே. மகாலிங்கசிவம், புலவர் மு.நல்லதம்பி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முதலா ணோர் இலக்கியக்கட்டுரைகளைச் சுவைபடத் தந்தனர். மறுபக்கம் நூற்றுக்கணக்கான நவீன் இலக்கியப்படைப்பாளிகள் தம் ஆக்கங்களை ஸழகேசரியில் தவழுவிட்டனர்.

தமிழகத்திற்கும் ஸழத்திற்குமிடையில் இலக்கியப் பாலமிட்ட சேவை ஸழகேசரிக்கு ரியதாகும். ஸழகேசரி ஆசிரியர் பொன்னையா அவர்கள் இந்தியா சென்று அங்குள்ள அரசியற்தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் நட்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். ராஜாஜி இராஜகோபாலாச்சாரியார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை,

கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தவிகடன் வாசன், தினமணி சொக்கவிங்கம் முதலான தமிழ்நாட்டின் கல்கி ஸழகேசரிக்கு ஆதரவளித்து வந்தனர். ஸழகேசரியின் தலையாய் சேவையைப் பாராட்டி வந்துள்ளனர். தமிழகக் கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஆகியோரின் படைப்புக்கள் ஸழகேசரியில் வெளிவந்தன.

3. ஸழகேசரியின் பணிகள் பத்திரிகைச் சிறப்புக்கள்

1. ஸழகேசரி 1930 இலிருந்து தெளி வான் ஓர் அரசியற்கொள்கையை முன்னெடுத்துள்ளது. சேர்.பொன். இராமநாதன் அரசியற் கருத்துக் களையும் காந் தியக் கருத்துக் களையும் அது முன் னெடுத்துள்ளது.
2. தமிழ் சமூகத்தில் சாபக்கேடாகக் கவ்வியிருக்கும் முடநம்பிக்கைகள் ஏற்க கெதிராகவும், சாதிய அடக்கு முறைகளுக்கு எதிராகவும், கட்டுரைகளையும், சிறுக்கைகளையும் வெளியீட்டுள்ளது. குறிப்பாகச் சாதிய அடக்கு முறைக்கு எதிராகக் குரல் தந்துள்ளது. ஆலயப் பிரவேசம், சமகல்வி வாய்ப்பு என்பனப்பறி, 1930-40 களில், முற்போக்கான கருத்துக் களை முன் வைத்திருக்கின்றது.
3. பழந்தமிழ் இலக்கியத்தைத் தக்க வாறு மக்களுக்குச் சுவைபடக் கட்டுரைகளாகப் படைத்துள்ளது.
4. ஸழகேசரிக் காலகட்டத்தில் வெளி வந்த சகலதுறைசார்ந்த நூல்களையும் ஸழகேசரி மக்களுக்கு அறிமுகப்படுத்தி வந்துள்ளது. ஒவ்வொரு இதழிலும் “நமது வாசிக்காலை”. என்ற பகுதிக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து, தக்க அறிஞர்களால் நூல்கள் மதிப்புரை செய்யப்பட்டுள்ளன. ஸழகேசரியின் பணிகளில் நூல் அறிமுகம் ஒரு பிரதானமானதென நான் கருதுகிறேன். ஸழத்தில் வேறொரு தப் பத் திரிகையும் இவ்வாறு ஒழுங்காகவும் இடை

யறாதும் நூலறிமுகம் செய்தது கிடையாது.

- 3.5 ஸழகேசரி ஆரோக்கியமான கல் வியை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளது. கல்வி அனுபந்தம் ஒன்றினை ஒவ்வொரு வாரமும் பிரதான பத்திரிகையுடன் இணைத்து வழங்கி வந்துள்ளது. அதில் வெளிவந்த ஆக்கங்கங்கள் உண்மையில் மாணவருலகிற்குப் பெரும் துணையாக இருந்துள்ளன. ஸழத்தின் பிரபல எழுத்தாளர்கள் கல்வி அனுபந்தத்தில் தான் எழுதப் பழகினார்கள்.
- 3.6 யாழ்ப்பாணச் சுப்பிரீம் கோர்ட் வழக்குகளைச் சுவைபட அக்கால ததில் வழங்கிய பெருமை ஸழகே சரிக்குள்ளது. பிரபல கொலை வழக்குகள், பெண் கடத்தல் வழக்குகள் என்பன ஸழகேசரியில் முக்கியம் பெற்றிருந்தன. சுப்பிரீம் கோர்ட் வழக்குகளிற் சாதிப்பெயர்கள் அப்படியே யயன்படுத்தப்பட்டிருப்பது ஸழகேசரிக்கு ஒரு கரும்புள்ளியாக இருக்கின்றது.
- 3.7 மேலைத்தேயே அக்கரை இலக்கிய ங்கள் பல தமிழில் மொழிபெயர்க் கப்பட்டு ஸழகேசரியில் வெளியிடப் பட்டிருக்கின்றன. நாடகங்கள், சிறு கதைகள், நாவல்கள் அவ்வாறு வெளிவந்திருக்கின்றன. இலங்கையர்கோன் சி. வைத்தியலின்கம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் மொழிபெயர் ப்புப் பணியைச் செய்துள்ளனர்.
- 3.8 நவீன் ஆக்கவிலக்கியத்திற்குக் களம் அமைத்த பெருமை ஸழகேசரிக்கேயியது. நூற்றுக்கணக்கான புனை கதாசிரியர்களை ஸழகேசரி தமிழுலகிற்குத் தந்துள்ளது. இப்பணி சுற்று விவாக நோக்கப்பட வேண்டும்; நோக்குவோம்.

4. ஸழகேசரியும் புனைகதைத்துறையும்

ஸழகேசரியில் பல தொடர்கதைகள் வெளிவந்துள்ளன. அவற்றில் சில வடிவில் நாவல்களாகவும் சில குறுநாவல்களாகவும்

இருக்கின்றன. ஸழகேசரியில் வெளிவந்த முதலாவது தொடர்கதை அருணோதயம் அல்லது சிம்மக்கொடி என்பதாகும். இது 1934 களில் தொடராக வெளிவந்துள்ளது. இக்கதையின் தலைப்பு அக்காலகட்டத்து முதல்தமிழ் நாவலாசியர்களுக்குரியதாக விளங்கியது. ஆரணி குப்புசாமி முதலியார், வடூவூர் துரைசாமி ஜயங்கார், வை.மு. கோதைநாயகி அம்மாள் ஆகியோரின் நாவல்களின் தரத்தினை ஒத்தது. தலைப்பி லும் சரி, விடயப்பரப்பிலும் சரி இந்த மன்னிற்குரியதாக சிம்மக்கொடி அமைய வில்லை. இதனை எழுதியவர் வரணி ச.எஸ். இராசையா என அறியப்படுகின்றது. இவரால் பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம் என்னொரு நாவலும் எழுதப்பட்டுள்ளது என்பதை ஸழகேசரியில் வெளிவந்த ஒரு விளம்பரத்திலிருந்து அறியமுடிகின்றது

அருணோதயம் அல்லது சிம்மக்கொடி என்ற தொடர்கதையைத் தொடர்ந்து கே.வி. செல்லத்துறை என்பவர் எழுதிய “க்ஸீலா” (1939), வில்லன் என்பவரின் “மல்லிகை” (1940), க.சச்சிதானந்தன் எழுதிய “அன்ன பூரணி” (1942), வரதர்



மலைகை 25

எழுதிய சோழுவின் காதல் (1943), ச.ந. என்ற ச.நமசிவாயம் எழுதிய “ப்ராம் விபத்து” (1944), சம்பந்தன் எழுதிய “பாசம்” (1947), சொக்கன் எழுதிய மலர்ப்பலி” (1947), பரணி எழுதிய “அல்த மன வேளை (1949), கசின் எழுதிய சகட யோகம் (1949), உபகுப்தன் (கனக செந்தி நாதன்) எழுதிய விதியின் கை (1955), கசின் எழுதிய இதயஹாற்று (1951), வ.அ. இரசாரத்தினம் எழுதிய கொழுகொம்பு (1955), தேவன்-யாழ்ப்பானம் எழுதிய கண்டதும் நடந்ததும் (1956), முதலான தொடர்கதைகள் ஸழகேசரியில் வெளிவந்துள்ளன. இவற்றின் அன்னபூரணி, பாசம், கொழுகொம்பு, கண்ட தும் நடந்ததும் ஆகியன விதிந்துரைக்கத் தக்கக் நாவல்களாம். அக்காலகட்டத்தில் இவற்றின் ஆக்கத்திற்றும், இந்த மன் சார்ந்த பிரச்சனைகளைக் கருப்பொருட்களாகவும் இவை கொண் டிருந் தமையால் பலராலும் சிலாகிக்கப்பட்டன.

ஸழகேசரியில் வெளிநாட்டு எழுத்தாளர்கள் சிலரின் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. தோமஸ்

ஹார்டியின் வெறுங்கனவு தான் என்ற நாவல் இலங்கையர்கோணால் தமிழாக்கம் செய்யப்பட்டது. (1939). ரவீந் திரநாத் தாகரின் அறுந்த தளைகள் என்ற நாவல் ரவீந் திரான் (சி.வைத்தியலிங்கம்) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (1939). ஜவான் டேர்சினோவ் என்ற ரூசிய ஏழுத்தாளரின் கிளாறாலிச் என்ற நாவல் இலங்கையர்கோணால் மொழிபெயர்க்கப்பட்டது. (1940). இந்த ரூசிய எழுத்தாளரின் இன்னொரு நாவலான மாலை வேளையில் என்பதும் இலங்கையர் கோணால் மொழி பெயர்க்கப்பட்டது. (1941). ஜேர்மனிய எழுத் தானரான தோமஸ் மானின் “மனவிகாரம்” என்ற நாவல் சோணாசலம் (சோ. சிவபாதசுந் தரம்) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது. (1945). நம்நாட்டு ஆங்கில எழுத்தாளரான ஜே.சி. எதிர்வரிசிங்கம் என்பவரால் எழுதப்பட்ட சரித்திரிக்கதையான தங்கப்படிச்சி என்பது இராஜ அரியரத்தினத்தால் தமிழாக்கப்பட்டு வெளிவந்தது. (1948). எனவே ஸமேகேசரி பிறநாட்டு இலக்கியங்களை நமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்த இலங்கையர்கோன், சி.வைத்திலிங்கம், சோ. சிவபாதசுந் தரம், இராஜ அரியரத்தினம் ஆகியோரின் புனைகதைகளில் உருவும் உள்ளடக்கமும் ஏனைய சமூத்து எழுத்தாளர்களிலும் பார்க்கச் சிறப்பாக அமைந்தமைக்கு அவர்களின் ஆங்கிலப்புலமையும் பிறமொழி இலக்கியப் பரிச்சயமும் மிக முக்கியமான காரணிகளாக இருந்துள்ளன எனத்துணியலாம்.

5. ஸமேகேசரி சிறுகதைகள்

1930 - 1958 காலகட்டத்தில் ஸமேகேசரி யில் 513 சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. இச்சிறுகதைகள் சுட்டி நிற்கின்ற பொதுப்பண்புகள் அல்லது இச்சிறுகதைகளின் சார்பாக எடுக்கக்கூடிய தகவல்கள் பின்வருவனவா:

5.1 இச்சிறுகதைகளில் பெரும்பாலானவை சமூகச்சிறுகதைகளாகவும், பதினெட்டு சிறுகதைகள் வரலாற்றுச் சிறுகதைகளாகவும் புராணச் சிறுகதைகளாகவும்

இருக்கின்றன. இவற்றில் பல சிறுகதைகள் என்ற வரையறைக்குள் அடங்காதன.

5.2 ஸமேகேசரியின் ஆரம்ப ஆண்டுகளான 1930, 1931, 1932 ஆகிய ஆண்டுகளில் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை தானும் வெளிவரவில்லை. ஸமேகேசரியின் முதலாவது சிறுகதை 1933ஆம் ஆண்டு ஜாலை மாதத்தில் வெளிவந்தது. அளவெட்டி த.சி.வெலிங்கம் என்பவர் “பறைச் சேரியில் தீ விபத்து அல்லது வேதாந்த ஜூயங்கார்” என்ற சிறுகதையை எழுதியிருந்தார். ஸமேகேசரியின் முதலாவது சிறுகதை எழுத்தாளர் இவரே.

5.3 ஸமேகேசரியின் எல்லா இதழ்களிலும் சிறுகதைகள் வெளியிடப்படவில்லை. சராசரியாக ஆண்டொன்றிற்குப் பத்துச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. என்னும் ஆண்டிற்கு முன்று சிறுகதைகளிலிருந்து முப்பத்தெட்டுச் சிறுகதைகள் வரை வெளிவந்திருக்கின்றன என்மதிப்பிடலாம்.

5.4 ஸமேகேசரியின் ஆயுள் காலத்தில் மொத்தமாக வெளிவந்த 513 சிறுகதைகளை 158 சிறுகதை எழுத்தாளர்கள் ஆக்கியுள்ளன. இவர்களில் கயா. (சு.நல்லையா) 38 சிறுகதைகளை எழுதி அந்தவகையில் முதலிடம் பெறுகின்றார். அடுத்து வ.அ. இராசரெத்தினம்(28), கே. டானியல்(19), அ.செ. முருகானந்தன(18), புதுமைவோலன்(15), க.சிவகுருநாதன்(கசின்)(14), சொக்கன்(13), வரதா(13), பவன்(12), ச.வே.(11), சி. வைத்திலிங்கம்(11), இ. நாகராஜன்(13), இலங்கையர்கோன்(10), ஆனந்தன்(9), எஸ். பொன்னுத்துரை(8) எழுதியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஸமேகேசரிப் பண்ணையில் முகிழ்த்தவர்கள் எனக் கொள்வதில் தவறில்லை.

5.5 ஸமூத்துத் தமிழ் இலக்கியத்துக்குரிய முன் னோடி எழுத் தாளர்களான ஆணந்தன், சுபா, பாலன், அ.செ. முருகானந்தன், சி. வைத்தியலிங்கம், சம் பந்தன், இலங்கையர்கோன், இராஜ. அரியரெத்தினம், சோ.



சிவபாதசுந்தரம் ஆகியோர் ஈழகேசரி யில் சிறுகதை எழுதியுள்ளனர். இவர்களின் காலடியைப் பின்பற்றி சொக்கன், ச.வே., கனகசெங்திநாதன் (யாழ்ப்பாடு), கசின், வ.அ. இராஜ ரத்தினம், புதுமைலோலன், பரவி, இ. அம்பிகைபாகன் முதலாணோர் தம் படைப்புக்களை ஈழகேசரியில் பதிவு செய்திருக்கின்றனர்.

- 5.6 இன்று கணிப்பிற்குரிய எழுத்தாளர்களாக விளங்குகின்ற எஸ். பொன்னுத்துரை, கே. டானியல், சிற்பி, டொமி னிக் ஜீவா, என். கேரகுநாதன், மகன் (நந்தி), குறமகன், இ. நாகராஜன், அ.ந.க., கலைப்பித்தன் (சோம காந் தன்) ஆகியோரின் ஆரம்ப எழுத்துக்கள் ஈழகேசரியில் தான் வெளிவந்துள்ளன. இந்த எழுத்தாளர்களின் ஆரம்ப எழுத்துக்களுக்கு ஈழகேசரி தளம் அமைத்துக் கொடுத்துள்ளது. எனவே ஈழகேசரியில் முன்று தலைமுறை எழுத்துக்கள் இடம் பிடித்துள்ளன.
- 5.7 ஈழகேசரியில் நமது நாட்டு எழுத்தாளர்களுடன் தமிழ்நாட்டு எழுத்தாளர்களும் சிறுகதைகள் எழுதியிருக்கின்றனர். ரெ.திருமலை ஜீயங்கார், சுத்தாணந்தபாரதி, பி.கோதண்டராமன், திருச்சி.என். நாராயணன், எம்.எஸ். கமலா, கா.மு.தேவிப், அகிலன், நீலா ராமசுர் ததி, ரி.பி.குஞ்சிதபாதம், மாயாவி, ஜி.கே.பொன் என்மாள், தின்கூக்கல் ரங்கராஜன் ஆகியோரின் சிறுகதைகள் ஈழகேசரியில் வெளியாகியுள்ளன.
- 5.8 இனங்காணமுழியாத புனைப்பெயர்களில் எழுதப்பட்ட பல சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. பரிதி, சமாதி, ரத்னா, எண்விலி, கற்பனை, மனி, குதன், என்.எம்.ஏ தச் சி தூமகேது, புவனஜோதி, பாணன், நாதம், பிரகஸ்பதி, மக்னில், பவன், காளிபுத்திரன், நடச்சத்திரம், செந்தில், ஓலன், வடிவு, ச.மு., பகம், தும்பிமுகன், காவல், உமா, ஈசன், நாதன், லேகினி, வேம்பு, சரல்வதி தாசன், ரா.க., கா.க.க., மதிமுகன், .

மின்மினி, கஜமுகன், சரஸன், பூபால், விஜயன், சிலம்பன், ஆரூரன், எஸ்.கே.ஆர், துளசி, எஸ்.பிரி, கடோர் கசன், சச்சி என்பன இனங்காண முடியாத புனைப்பெயர்களாகவுள்ளன. நிச்சயமாக இவை ஈழகேசரிப் பண்ணையின் பிரபலங்களாகத்தான் இருக்க வேண்டும்.

- 5.9 ஈழத் தின் உன்னதமான தமிழ்ச் சிறுகதைகள் எனத் தெரிவு செய்யப் படக்கூடிய ஏழ சிறுகதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. நமது இலக்கிய இருப்பினை இவை கூட்டி நிற்கின்றன. ஆனந்தனின் தண்ணீர்த் தாகம் (1939), நவாலியூர் சோ.நடராஜ னின் தற்சிலை (1941) அ.செ.முருகான ந்தனின் வண்டிச்சவாரி (1944), இலங்கையர்கோளின் வெள்ளிப் பாதசரம் (1944), இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் (1945), கனக செந்திநாதனின் ஒரு பிடிசோறு (1945), வ.அ.இராசரெத்தினத்தின் தோணி (1953) எனும் ஏழ சிறுகதைகளும் ஈழத் தீந் குப் பெருமை சேர்க் கும் உன்னதமான சிறுகதைகளாம்.

- 5.10 ஈழத் தின் சிறந்த சிறுகதைகளாக ஈழகேசரியில் வெளிவந்த பரிதியின் எதிர்பாராதது, (1941), சி.வைத்தியவிங் கத்தின் நெடுவெழி (1942), சம்பந்தவனின் கலாஷேத்திரம் (1942), சோ. சிவபாத சந்தர்த்தின் பொன்னர் செத்த கதை (1945), மயில்வாகனனின் ஏழையின் கொடை (1946), பவனின் ஆசைச்சட்ட ம்பியார் (1946), ச.வே.யின் பாற்காவடி (1947), சில்வரம்புலியின் தெளிவு (1947), அழகு சுப்பிரமணியத் தின் சேதுப்பாட்டி (1949), தியாகராஜனின் நல்ல மானி (1949), கே. டானியலின் வானம் வெளுத்தது (1958) என்பன வற்றினைக் குறிப்பிடலாம்.

- 5.11 ஈழகேசரியில் பெண் எழுத்தாளர்கள் பலர் தம் படைப்புக்களைத் தந்துள்ளனர். அவர்களின் லலிதா, சாவித்திரி, ராஜேஸ்வரி, வஸந்தா, லேகினி, எம்.எஸ்.கமலா, பிரேமா, கமலம் கோணேசபிள்ளை, குறமகள், செல்வி.





- எஸ்.தியாகராஜா, நீலா ராமசுரத்தி, ஜி.கே.பொன்னம்மாள், என்போராவர். இவர்களில் தமிழகத்தினைச் சேர்ந்த எம்.எஸ்.கமலா என்பவர் ஸமூகேசரியில் ஏழு சிறுகதைகளை எழுதியுள்ளார். ஏனென்றால் ஒரிரு சிறுகதைகளையே எழுதியுள்ளனர்.
- 5.12 நாவலியூர் சோ.நடராஜன், நவாலியூர் சத்தியநாதன் என்ற புனைப்பெயரிலும், சோ.சிவபாதசுந்தரம் சோ.சி.சிவம் என்ற புனைப்பெயர்களிலும், இராஜ அரியரத்தினம் அரியம், அரியரத்தினம், சிலவரம்புலி ஆகிய புனைப்பெயர்களிலும், க.ச.சி.தானந்தன் ஆனந்தன், பண்டிதர் என்ற புனைப்பெயர்களிலும், சி.வைத்திலிங்கம் ரவீந்தரன் என்ற புனைப்பெயரிலும், தி.ச.வர்தாசன் வரதர், வரன் என்ற புனைப்பெயரிலும், ஸமுத்திறைவன் என்று அறியப்பட்ட வை.ஏற்பாறுத்தி பரனி மூர்த்தி என்ற புனைப்பெயரிலும், கனகசெந்திநாதன் யாழ்பாடி என்ற புனைப்பெயரிலும், சம்பந்தன் அருட்செலவன் என்ற புனைப்பெயரிலும், ஸமூகேசரியில் சிறுகதைகளை எழுதியுள்ளனர். ஸமூகேசரியில் ஆசிரியர் பொறுப்பில் இருந்த சோ.சிவபாதசுந்தரம், அ.செ.முருகானந்தன், இராஜ அரியரத்தினம் ஆகியோர் பத்திரிகையில் தேவை கருதி வேறும் பல புனைப்பெயர்களில் ஸமூகேசரியில் எழுதியிருப்பதாக அறிய வருகின்றது.
- 5.13 முத்த எழுத்தாளர் சொக்கன் ஸமூகேசரியில் பல சரித்திரக்கதைகளை எழுதியுள்ளார். கனவுக்கோயில் (1947) என்ற வரலாற்றுக்கதையுடன் ஸமூகேசரியில் அறிமுகமாகும் சொக்கன் அதனைத் தொடர்ந்து கவிஞர் பலி, ஞாப கச்சின்ம், தீர்ப்பு, கந்பரசி முதலான சரித்திரக்கதைகளை தந்துள்ளார்.
- 5.14 சிறுகதை எழுத்தாளராகத் தம்மை இனங்காட்டிக்கொண்ட சானா, நாவற் குழியூர் நடராஜன், து.ருத்திரமூர்த்தி (துரு.மகாகவி) ஆகியோர் பின்னர் வேறு துறைகளில் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர்.
- 5.15 இலக்கியக் கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பள்ளி ஸமூகேசரியில் 1938 ஆம் ஆண்டு வெளிவந் த ஆண்டு மூலமில் ஜெயாதி மகிழிம் சாதேவசாஸ்தரி யார் என்ற புனைப்பெயரில் நவபாரதம் என்றொரு சிறுகதை/நெடுங்கதை எழுதியுள்ளார். ஆசிரிய கலாசாலையையும் அதன் நடவடிக்கைகளையும் அதில் சம்பந்தப்பட்டவர்களையும் வைத்து குறியீடாக இச்சிறுகதை எழுதப்பட்டிருக்கின்றது. அக்கால யாழ்ப்பாணத் துப்பிரமுகர்களின் முகமூடிகள் இச்சிறுகதையில் கிழிக்கப்பட்டிருக்கின்றன. பிறகாலத் தில் கே.டானியலும் இவ்வகையான சிறுகதைகளை எழுதியுள்ளார்.
- 5.16 ஸமூகேசரியின் சிறுகதை இலக்கிய வரலாற்றில் குறித்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்புக்கள் முனைப்புப் பெற்றிருப்பதைக் காணலாம். 1936 ஆம் ஆண்டிலிருந்து 1957 ஆம் ஆண்டு வரை சுயா என்பவர் தொடர்ந்து சிறுகதைகளை எழுதிக் குவித்துள்ளார். 1936 இல் அன்னையின் கட்டளையும் அதுதான் என்ற சிறுகதையுடன் ஸமூகேசரிக்குள் பிரவேசிக்கும் சுயா, 1957 இல் எறிமாடன் என்ற சிறுகதையுடன் வெளியேறுகிறார். 1938 இலிருந்து 1944 வரை ஆனந்தனின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சி.வைத்திலிங்கம் 1939 இலிருந்து 1956 வரை ஸமூகேசரியில் சிறுகதைகளை எழுதியுள்ளார். அ.செ.முருகானந்தன் 1940 இல் ‘ஸ்ரீராமானுஜம்’ என்ற சிறுகதையுடன் ஸமூகேசரியில் எழுதத் தொடங்கி 1957 இல் ‘பரிசு பெற்றகதை’ என்ற சிறுகதையுடன் நிறைவேப்பெறுகிறார். வ.அ.இராசாரத்தினம் 1950 இல் ‘இதயதாபம்’ என்ற சிறுகதையுடன் ஸமூகேசரியில் எழுத ஆரம்பித்து 1957 வரை இருபத்தெட்டுச் சிறுகதைகளைத் தந்துள்ளார். ஸமூகேசரித்தளத்தைத் தக்கவாறு பயணப்படுத்திக் கொண்டவர் இவராவர். ஸமூகேசரிச் சிறுகதைப் பகுதியை 1953, 1954 ஆகிய காலகட்டதில் ஆக்ரமித்திருக்கிறேன்.

வர் புதுமைலோலன் ஆவார். இந்த இரு ஆண் கேளில் அன் னாரின் பதினெண்து சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. 1953 இல் 'புத்தன் பரிசு' என்ற சிறுகதையுடன் ஆரம் பித்த புதுமைலோலனின் ஸழகேசரியில் பிரவேசம், 1954 இல் 'கௌதமி' என்ற சிறுகதையுடன் நிறைவு பெறுகின்றது. 1955, 1957 காலகட்டத்தில் ஸழகேசரியைத் தக்கவாறு கே. டானியல் பயன்படுத்திக் கொண்டார். இக்காலகட்டத்தில் அவரின் பத்தொன் பது சிறுகதைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன.

5.17 ஸழத் துச் சிறுகதை இலக் கிய வரலாற்றில் அதிகம் பீசப்படுவார்கள் சி. வைத்தியலிங்கம், இலங்கையார் கோன், சம்பந்தன், இராஜ அரியரத் தினம், வரதர், கனக செந்திநாதன், சொக்கன், ச.வே, வ.அ. இராச ரெத்தினம் என்பவர்களாவர். முதலிரு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இவர்களுடன் நிச்சயமாக ஆண்தன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர். 1939 இலோயே மிக முற் போக் கான் சிந் தனையோடு சாதியப் பிரச்சினையின் ஒரு பக்கத் தினை நன்கு படம் பிடித்துக் காட்டி யுள்ளார். அவரின் தண்ணீர்த்தாகம் என்ற சிறுகதை இத் தொகுதியின் முதலாவது சிறுகதையாக அமைந்துள்ளது. நான் நினைக்கின்றேன் இந்த மன்னின் பிரச்சினையை மன்வாச னையோடு சிறுகதையின் சரியான வடிவத்தில் முதன் முதல் எழுதிய வர் ஆண்தன் என. ஸழகேசரியில் அவர் எழுதிய 'ஹரிஜனங்களின் கண்ணீர்', 'நான் அசரானா? நீங்கள் அசரா?' என்ற படைப் புக்கள் சிறுகதை வடிவத்தினை மீறியிருந்தாலும் அவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் சமூகச் செய்தி ஆண்தனின் புரட்சிச் சிந்தனையை எடுத்துக் காட்டுகின்றது.

6. ஸழகேசரியில் குறிப்பிடத்தக்க சிறுகதைகள் -

ஸழகேசரியில் ஜங்நாறிற்கு மேற்பட்ட சிறுகதைகள் வெளிவந்துள்ள போதிலும்

ஜம்பத்தினான்கு சிறுகதைகள் பின்வரும் குறிகாட்டிகளின் அடிப்படையில் என்னால் விதந்துரைக்கப்படுகின்றன.

6.1 உருவம், உள்ளடக்கம், உத்தி, பாத்திரவாரப்பு, கலையழகு முதலான அம்சங்களில் மேம்பட்டு நின்கும் சிறுகதைகளாக ஆண்தனின் தண்ணீர்த்தாகம், அ.செ. முருகானந்தனின் வண்டிற் சவாரி, கனக செந்திநாதனின் ஒருப்பி சோறு, இலங்கையார்கோணின் வெள்ளிப்பாதசரம், வ.அ. இராசரெத் தினத் தின் தோணி, நாலியூர் சோ.நடராசனின் கற்சிலை, இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் ஆகிய ஏழு சிறுகதைகள் மிக உன்னதமான சிறுகதைகளாக விளங்குகின்றன. (ஆண்தன் என்ற புனைப் பெயரில் ஸழகேசரியில் ஒன்பது சிறுகதைகள் எழுதிய க.ச.சி.தானந்தன் சிறுகதையுலகில் அதிகம் கவனிக்கப்படாமலுள்ளார். சக்சிதான் ந்தன் ஒரு முதுகலைமணி. பண்டிதர் ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் மிகக் பாண்டித் தியம் உடையவர் கவுஞர். அண்மையில் கூட இவரின் யாழ்ப்பாணக்காவியம் என்ற நூல் வெளிவந்துள்ளது.)

6.2 உருவத்தில் சிறு கதைக்குரிய அம்சத்துடன் வலுவான சமூகச் செய்தியை கருவாகக் கொண்ட நல்ல சிறுகதைகள் ஸழகேசரியில் வெளி வந்துள்ளன. சமூக முடநம்பிக்கைகளுக்கு எதிரான சிறுகதைகளாகவும், வாழ்க்கையில் பற்றுதலை/பிடிமானத்தை ஏற்படுத்தும் சிறுகதைகளாகவும் இவை விளங்குகின்றன. மனிதமிருகம் (ச.வே), புஞ்சிமெனிக்கா (செ.நடராசா), கொள்ளிவாய்ப்பேய்கள் (துரை). சவுக்கமரத்து முனி (சயா), வாழ் வளித் த விலங்கு (இ.நாகராஜன்), என்பன இவ்வகையான சிறுகதை களாம்

6.3 சிறந்த உள்ளடக்கத் தோடு சமூகத் தின் அடக்கு முறைகளுக்கு எதிராகக் கருல் தரும் சிறுகதைகள் பல ஸழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. வர்க்கியம், சாதியம், பெண்ணியம்



சார்ந்த பிரச்சனைகளை யதார்த்தமாக வும் தெளிவாகவும் இச்சிறுக்கதைகள் அனுகூகின்றன. விபச்சாரி (வரதர்), செல்வி (ந.பாலசுப்பிரமணியம்), பாற் காவடி (ச.வே) தெளிவி (சிலவரம்புலி) இதயத்துடிப்பு (இராஜநாயகன்), இலட்சியத்தொகுப்பு (என்.கே.ருகநாதன்), வானம் வெளுத்தது (கே.டானியல்) என்பன இவ்வகைச் சிறுக்கதைகளாம்.

- 6.4 படித்து முடிந்ததும் மனதில் நெகிழிச் சியான ஓர் உணர்ச்சியை ஏஞ்சி நிற்க வைக்கும் சிறுக்கதைகள் பல ஈழகேசரியில் வெளிவந்திருக்கின்றன. அவ் வகையில் எதிர்பாராதது (பரிதி), கலியாணமும் கலாநிதியும் (வரன்), மறுபிறப்பு (சொக்கன்), வேலை நிறுத்தம் (ராதாகிருஷ்ணன்), தூங்ஸிய உள்ளம் (ச.குமாரசுவாமி), பொன்னர் செத்த கதை (சோ.சிவபாதசுந்தரம்), ஏழையின் கொடை (மயில்வாகனன்); மனிப்பு (தியாகராஜன்), சிதைந்த வாக்கு (நடனம்), அறுவடை (வ.இராச ரெத்தினம்), விடிவு (எஸ்.கே), கடற்

30

மங்கை கரைக் கிளி ஞ் சல் (இலங்கையர்கோன்), ஆசைமுகம் (தியாகராஜன்), கனவுக்கோயில் (சொக்கன்), நல்ல மாமி (தியாகராஜன்), அமர உறவு (பரணி), பத்மா (புதுமைலோலன்), மாமி (நாவங்குழியூர் நடராஜன்), நழுவியபழம் (இ.அம்பிகைபாகன்), நிலவில் நடந்தது (எஸ்.பொன்னுத்துரை), செய்ந்நன்றி (கசின்), முதலியன் அவ்வகையான சிறுக்கதைகளாம்.

- 6.5 கடந் த தலைமுறைக் காலத் துவாழ்வையும் கலாச் சார்த்தையும் உயிர்ப்போடு பதிவு செய்திருக்கும் சிறுக்கதைகளாக ஏற்கனவே குறித் துள்ள சிறுக்கதைகள் விளங்குகின்றன. இவை அனைத்தும் அவ்வாறான சமூகப்பதிவுகளாகவும், அம்மண்ணின் பகைப்புலப்பதிவுகளாகவும் விளங்குகின்றன. அவற்றினோடு அழகு சுப்பிரமணியத்தின் சேதுப்பாட்டி, பவனின் ஆசைச் சட்டம்பியார் ஆகிய இரு ஈழகேசரிச் சிறுக்கதைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இவை அனைத்தும் இந்த மண்ணில் கால் பதியாது

கற்பனாலோகத்தில் சஞ்சரிக்கவில்லை என்பது இவற்றின் பலமாகும்.

- 6.6 கம்பீரமானதும் சுவை பயப்பதுமான உரைநடையையும் ஆத்ம விசாரணையில் தோய்ந்து நிற்பதுமான சில சிறுக்கதைகள் ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. கலாஷேத்திரம் (சம்பந்தன்), மாயை (அருட்செலவன்), கெளதமி (புதுமைலோலன்), நெடுவழி (சி.வைத்தியலிங்கம்), ஆகியவை அவ்வாறான வையாம்.

- 6.7 இன்று சமுத்தின் சிறுக்கதை எழுத்தாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களின் கதைகள் சில ஈழகேசரியில் வெளிவந்துள்ளன. குருட்டுவாழ்க்கை (அ.ந.கந்தசாமி), போலிக்கெளரவம் (குறமகன்), தேர்தல் விழா (டொமினிக் ஜீவா), பழக் கமில்லை (சிற்பி) ஆகியவை நமது இன்றைய எழுத்தாளர்களின் அக்காலச் சிறுக்கதைகளாம்.

7. ஈழகேசரிச்சிறுக்கதைகளின் இலக்கியப் பங்களிப்பு

நமது பழம்பெரும் இலக்கியப் பாரம்பரியங்களைப் பேணி, புதுமை இலக்கியத்தினை வளர்த்தெடுப்பதில் ஈழகேசரி தனது பணியை நன்கு நிறைவேற்றியுள்ளது. ஈழகேசரியின் மகுடவாசகம் முதலில் “எவ்வுயிர்க்கும் அன்பாகவிரு” என்பதாக விளங்கியது. 1940களில் ஈழகேசரியின் மகுடவாசகம் “கதந் திரிம், சமத்துவம், சகோதரத்துவம்” என்பதாக மாறியது. மகுடவாசகத்தின் மாற்றத்திற்கேற்ப ஈழகேசரியில் வெளிவந்த நவீன இலக்கிய வடிவங்களும் தம்பொருளாக அவற்றினைப் பிரதிபலித்தன. 1939 இல் ஆண்தனின் தண்ணீர்த்தாகம் என்ற கதையிலிருந்து 1958 இல் கேடானியல் எழுதிய “வானம் வெளுத்தது” சிறுக்கதை வரை இவ்வாறான போக்கினைக்காணலாம். சமூக அந்தீகளுக்கெதிராக ஈழகேசரிச் சிறுக்கதைகள் குரல் தந்தன். இத்தொகுதியின் முதற் கதையாக அமைந்த தண்ணீர்த்தாகத்திற்கும் இழுதிக்கதையான வானம் வெளுத்ததற்குமிடையில் கருப்பொருளில் ஓர் ஒற்றுமையைக் காணலாம். இத்தொகுப்பில் இது தற்செயலாக அமைந்த இனக்கப் பாடாகும். முதல் சிறுக்கதையில் 1939 இல் முன் வைக்கப்

பட்ட சாதியத்திற்கெதிரான கருத்துநெறி, இறுதிக்கதையான வானம் வெளுத்தது 1958 இல் வெளிவரும் வரை மாறவில்லை என்பதை இக்கதைகள் நிறுபிக்கின்றன. அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் துயரங்களுக்கு விடிவு கிட்டவில்லையென்பதை இச் சிறுகதைகளின் கால இடைவெளி நிறுபிக்கின்றது.

ஸமூகேசரிப்பண்ணையில் ஒன்று சேர்ந்த எழுத்தாளர் களுக்குப் புத்திலக்கியம் பற்றிய தெளிவும் நவீன இலக்கியவகை களும் தெரிந்திருந்தன. அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து 1942 களில் மறுமலர்ச்சிக் சங்கத்தினை உருவாக்கியதன் மூலம் இலக்கியம் பற்றிய பொதுக்கருத்திற்கு அவர்கள் வந்துரோளனர் எனக் கொள்ளலாம். அவர்களது எழுத்துக்களைத் பார்க்கும் போது அவர்கள் இலக்கியத்தை ஒரு சமூகச்சக்தியாகக் கருதிச் செயற்பட்டிருக்கின்றனர். சாதியக்கொடுமைக்கு எதிராகவும் முடிந்பிக்கைகளுக்கெதிராகவும் அவர்கள் தம் எழுத்துக்களில் போர்க்குரல் தந்துள்ளனர். அவர்களது படைப்புக் களில் ஜனரஞ்சகத்தன்மை கூடுதலாகவிருந்தாலும் அவர்களில் சிலர் அன்று எழுத்திய எழுத்துக்களின் உச்சத்தினை மேவி பின்வந்த காலத்தில் எத்தனை படைப்புகள் தேற்றின எனப் பார்க்கும் போது கவலையுண்டாகிறது. இலக்கியமென்பதன் சித்தாந்தங்களையும், வரையறைகளையும், பயிற்சிகளையும், எழுத்துப்பட்டறைகளையும் வழிகாட்டிகளாகக் கொண்ட காலகட்டத்தில், அதாவது 1953 இன் பின்னர் ஈழத்தின் உன்னதமான சிறுகதைகள் எத்தனை மலர்ந்துள்ளன எனப் பார்க்க வேண்டும். ஈழத்துத் தமிழிலக்கியம் ஈழத்தின் மன்வாசனையைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதில் ஸமூகேசரிப்பண்ணை எழுத்தாளர்களுக்குத் திடமான தெளிவிருந்துள்ளது. 1954 களில் மன்வாசனை புனைக்கதைகளில் ஒரு முக்கிய அம்சமாக வலியுறுத்தப்படுவதற்கு முன்னரே அவர்களின் எழுத்துக்களில் மன்வாசனையையும், யதார்த்தப்பண்புகளும் விரவி வந்திருக்கின்கின்றனவென்பதற்கு நான் விதந்துரைக்கும் ஜம்பத்து நான்கு இச் சிறுகதைகளும் சான்றாகின்றன. விமர்சகர்கள் பொதுவாகக் கூறுவதுபோல, அவர்கள் கற்பனைரத்தில் பயணம் செய்து

தமக்குப் பரிச்சயமில்லாத மெரினாக் கடற்கரைகளைத் தம்படைப்புக்களில் சீத்திரிக்க வில்லை. தாம் வாழ்ந்த பிரதேசத்தினைக் களமாகவும் தம்மைச் சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பொருளாகவும் கொண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளனர்.

காலகட்டத்தினை மனதிற் கொண்டு ஸமூகேசரிச் சிறுகதைகளைக் கணிக்கும் போது தரமான தமிழகச் சிறுகதைகளுக்கு நிகரான நலல் சிறுகதைகள், தரமான சிறுகதைகள் ஸமூகேசரியில் வெளிவந் துள்ளன. அந்தத் தரமான சிறுகதைகளை மிஞ்சிய ஒரு பாய்ச்சலைக் கொண்ட சிறுகதைகள் ஸமூகேசரிக் காலத்திற்குப் பின்னர் ஸமூத்தில் எதிர்பார் தத்தை வெளிவந்துள்ளனவென்று கூறுவது முற்றிலும் சரியான கணிப்பீட்டின்று புனைக்கதைகளைப்பற்றி ஸமூகேசரிப்பண்ணை எழுத்தாளர்கள் கொண்டிருக்கும் விளக்கத் திற்குப் புப்பால் இன்று ஸமூத்தில் பிரபல்யமான எழுத்தாளர் கள் எவ்வித மாற்றத்தையும் செய்துவிடவில்லை. ஸமூத்தின் உன்னதமான தமிழ் சிறுகதைகள் பதினைந்தினைத் தேர்ந் தெடுக்கில் நிச்சயமாக அதில் ஏழு சிறு ஸமூகேசரி பூ மயங்கை 31 கதைகள் ஸமூகேசரி யில் வெளிவந்தனவாகவே அமையும். தண்ணீர்த்தாகம் (ஆனந்தன்), வண்டிச்சவாரி (அ.செ.மு.), ஒருபிடிசோறு (கணகசெந்தி நாதன்), வெள்ளிப்பாதசரம் (இலங்கையார் கோன்), தோணி (வ.அ.இராசரெத்தினம்), கற்சிலை (நாவலியூர் சோ.நடராஜன்), வயலுக்குப் போட்டார் (இராஜ அரியரத்தினம்), ஆகியவை அந்த ஏழு சிறுகதைகளாம். இராஜ அரியரத்தினத்தின் வயலுக்குப் போட்டார் என்ற சிறுகதையின் தலைப்பு பின்னர் அவரால் வெள்ளம் என மாற்றப்பட்டு சிறிப் வெள்ளிட்ட ஸமூத்துச்சிறுகதைகள் என்ற தொகுப்பில் இடம் பிடித்தது.

ஆனந்தனின் தண்ணீர்த்தாகம் சாதிய அடக்குமுறை அவலத்தையும் மானிட நேயத்தையும் சித்திரிக்கின்றது. அ.செ.மு. வின் வண்டிச்சவாரி யாழ்ப்பாணத்தின் வாழ்க்கை முறையையும், புகழ்ச்சிக்காகவும், போட்டிக்காகவும் சொத்துக்கடனையும் இழக்கும் அவலத்தையும் காட்டுகின்றது. செல்வச்சங்நிதியின் பகைப்புலத்தில் ஒருபிடிசோற்றிற்காகப் பரதவிக்கும் வறிய மக்களையும் அவர்களை அவமதிக்கும் வசதி

படைத்த மக்களையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. கனகசெந்திநாதனின் ஒருபிடி சோறு, இலங்கையர்கோளின் வெள்ளிபாத சரமும், வ.அ.இராசரெத்தினத்தின் தோணி யும் கலாபூரவமாக சிருட்டிகள். முன்னது வல்லிபுரக்கோயில் பின்னணியில் காதலை யும் உடலையும் மாநுட ஆழ்மனதைத் தொடும்படியாகச் சித்திரிக்க, பின்னது மீனவத் தொழிலாளி ஒருவனின் தோணி ஒன்றைச் சொந்தமாகப் பெறும் கனவினை விபரிக்கின்றது. நவாலியூர் சோ.நடராஜனின் கற்சிலை ஒரு கவித்துவம் படைப்பாகும். இராஜ அரியரத்தினத்தின் வெள்ளம் சொல் லப்பட்ட விதத்தால் கலாபூரவ வெளிப்பாடாக அமைந்துவிட்டது. இச்சிறுக்கதைகளில் பாசாங்கற்ற சகாயமான மொழி கையாளப்பட்டிருக்கின்றது. சமூக முரண்பாடுகளையும் சமூக அவலங்களையும் அனுபவரீதியாக இந்த ஆசிரியர்கள் சித்திரித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக இச்சிறுக்கதைகளில் விருந்து அவற்றின் படைப்பனுபவத்தினை நாம் தரிசிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இச்சிறுக்கதைகளைப் படிக்கும்

போது நாம் வெறும் வாசகுநிலையில்லாமல், அக்கதா மாந்தரோ

டும் களத்தோடும் கலந்து, கதாசிரியரின் படைப்பனுபவத் தின் பங்காளிகளாக மாறிவிடுகின்றோம்.

சானாவின் நாட்டியப்பெண், 1941 கால கட்டத்தைப் பிரதிபலிக்கின்றது. இந்தியா விலிருந்து அக்காலகட்டத்தில் நடந்த அமைத்துவரப்பட்ட மங்கையிடம் மனதைப் பறிகொடுத்துக் கொடுத்து தவிக்கும் ஒரு அப்பாவியின் பாத்திரவாரப்பு நன்குள்ளது. நல்லதொரு சிறுக்கதையின் உருவம் ஏற்றவாறு அமைய வேண்டுமென்பதற்குத் தக்க உதாரணமாகும் சிறுக்கதை இதுவாகும். பரிதி என்பவரின் எதிர்பாராதது சிறந்த உத்தி முறைக்கான உதாரணச் சிறுக்கதையாகும். வரன் (வரதர்) எழுதியிருக்கும் கல்யாண மும் கலாந்தியும் என்ற சிறுக்கதை யாழ்ப்பாணக் குடும்பத்தில் அந்த காரணத்திற்காக வாக்கு வாதப்பட்டுப் பிரிந்துவிடும் மச்சான்மார் பின்னர் சடங்கொன்றில் ஒன்று சேர்ந்து உறவாடும் இயல்பு நிலையைச் சித்திரிக்கின்றது. ஆற்றெழுக்கான நடை.

பிரிந்து செல்லும் கணவன் இறந்து

விட்டான் என்ற நிலையில் பிறிதொருவனுடன் வாழ்வை நடாத்தும் பெண்ணையும், பின்னர் இறந்து விட்டதாக எண்ணப்பட்ட கணவன் திரும்பிவரும்பொழுது ஏற்படும் சீக்கலையும் கருப்பொருளாகக் கொண்டு பலர் படைப்புக்களைத் தந்துள்ளனர். மாப்பசானின் கருப்பொருள் இது. சி.வைத்தி யலிங்கத்தின் நெடுவழி, பொ.பாலசிங்கத் தின் மன்னிப்பு ஆகிய சிறுக்கதைகள் இத் தகையன. வெவ்வேறு பகைப்புலங்களில் இக் கருப்பொருளை வைத்து இச் சிறுக்கதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றன. மஹா கவி ருத்திரமூர்த்தி கூட இவ்வாறான கருப்பொருளை வைத்து கவிதை நாடகம் ஒன்றினைப் படைத்திருக்கிறார். “தன் வயித்துக்கு ரெண்டு பணம் சம்பாதிக்கத் தெரியாத மாப்பிள்ளைக்கு வீட்டில் என்ன வேலை?” என்று கேட்ட மனைவியின் சுடுசொல்லால் வீட்டைவிட்டுக் காணாமல் போகிறான் நெடுவழியில் கணவன். டேவிட் சிங் கோவுடன் மனைவி வாழும் போது திரும்பி வருகிறான். மலாயாவுக் குத் தொழில் தேடிச் சென்ற கணவன் கப்பலில் திரும்பும்போது (அது யுத்தகாலம்) கப்பல் குண்டு வீச் சிற்குள்ளாகின்றது. அதை நம்பிய அவள் அவனுடைய நண்பனும் வாழுத் தொடங்குகிறாள். கணவன் திரும்பி வருகிறான் மன்னிப்புச் சிறுக்கதையில். நெடுவழியின் கம்பீரமான உறரநடைக்காக வும், மன்னிப்பின் ஆவணமாகும் தகவலுக் காகவும் இச்சிறுக்கதைகள் வாசிக்கப்பட வேண்டியவை.

முற்போக்கு அணியின் முத்தவரான அ.ந.கந்தசாமி எழுதிய குருட்டுவாழ்க்கை அவர் எழுதிய முதற் சிறுக்கதையாகும். அது ஸமேகசரியில் வெளிவந்தது. குருட்டு நிலையில் தான் மனந்த பெண், தன்னால் காதலிக்கப்பட்டவள் என நம்பி வாழும் ஒருவனுக்குக் கண் திரும்பியதும் தான் மனந்த பெண் வேறொருத்தி எஞ்சுதெரிய வந்தபோது தன் கண்களை மீண்டும் குருடாக்கிக் கொள்கிறான். அவளை நேசிப் பதற்கு அதுதான் தக்க உபாயமென அவன் கருதுகிறான். நல்லதொரு சினிமாப் பாணிக்கதை படித்து முடிந்ததும் உள்ளத் தில் வலி ஏற்படுகிறது. அ.ந.கந்தசாமி ஸமேகசரிப் பண்ணைக்குரியவராகவும் மறு மலர்ச்சி எழுத்தாளராகவும் விமர்சகர்கள்

சிலர் இனங் காண்கின்றனர். மறுமலர்ச்சி யில் ஒரு கடிதத்தைத் தவிர அவர் வேறே தூவும் எழுதவில்லை. இந்த நிலையில் இக்கருத்து எள்ளளவும் பொருத்தமான தன்று.

வரதரின் விபச்சாரி என்ற சிறுகதையில் முற்போக்கான எண்ணங்கொண்ட ஒர் இளைஞர் அவனுக்கு வாழ்வளிக்க முன் வருகிறான். அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மரபு மீறிய சிந்தனையின் தடம் இச்சிறுகதையில் பதியப்பட்டிருக்கின்றது. சு.வேலுப்பிள்ளையின் இரண்டு சிறுகதைகள் இத்தொகுதியில் இடம் பிடிக்கின்றன. ஒன்று மனித மிருகம்; மற்றையது பாற்காவடி. கோயில்களில் பலியிடுதலுக்கு எதிரான குரலை 1944 களில் சு.வே. தந்துள்ளார். மனிதமிருகம் என்ற சிறுகதையில் பாற்காவடி விதந்துரைக்கத் தக்க ஒரு சிறுகதையாகும். ஆண்டவனுக்கு ஆடம்பரமாகக் காவடியெடுக்கும் ஒரு பணக்காரக்குமும்பத்தையும், பாற்காவடி எடுக்கும் ஒரு ஏழைப் பெண்ணையும் ஒப்பிட்டு சமூக ஏற்றுத்தாழ்வின் இழிவு நிலையை நன்கு சித்திரிக்கிறார். வாழ்வின் நேரடிக்காட்சிப் பதிவுகளாக இச்சிறுகதை விளங்குகின்றது.

யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியக் கொடுமையைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகளாக ஏங்கனவே விதந்துரைத்த ஆனந்தனின் தண்ணீத்தாகம், நபாலசுப்பிரமணியத்தின் செல்வி என்.கேருநாதனின் இலட்சிய நெருப்பு, டொமினிக் ஜீவாவின் தேர்தல் விழா, கேடானியவின் வானம் வென்றத்து ஆகிய சிறுகதைகள் விளங்குகின்றன. பாலசுப்பிரமணியத்தின் செல்லி உருவத்திலும் உள்ளடக்கத்திலும் சிறந்த படைப்பாகும். ஒரு சமூக மாற்றத்தை எளி தாகச் சித்திரிக்கின்றது. என்.கேருநாதனின் இலட்சிய நெருப்பு என்ற சிறுகதை சி.வைத்தியிறங்கத்தின் உள்ளப்பெருக்கு என்ற சிறுகதைக்கு எதிர்க்கருத்தாக எழுதப்பட்டது. அடக்கப்பட்ட மக்கள் தம் வாக்குகளை தேர்தலில் சரியாகப் பயன்படுத்தி, சாராயப் போத்தலுக்கும் காசுக்கும் வாக்குகளை விலைபேசியவர்களை மன்கவ்வைக்கிறார்கள் என்பதை டொமினிக் ஜீவாவின் தேர்தல்விழா சித்திரிக்கின்றது. இப்படி வாழ்கின்ற சமூகம் எப்படி இருக்க

வேண்டுமென்ற கரிசனப்பார்வை இச்சிறுகதையிலிருக்கின்றது. மனித உணர்வையும் மேவி நிற்கின்ற சாதித்தடிப்பினைக் கே.டானியலின் வானம் வெனுத்தது விபரிக்கின்றது. உண்மையில் அச்சிறுகதையில் வானம் வெஞ்ககவில்லை. அச்சிறுகதையின் உச்சஸ்மீம் அதி உச்சஸ்மாகும் போது வானம் மீண்டும் இருண்டு விடுகின்றது.

சமுகேசரியில் சிங்கள-தமிழ் காதலி னைச் சித்திரிக்கின்ற சிறுகதைகளாக செ.நடராசாவின் புஞ்சிமெனிக்கா, எஸ்.கே.யின் விடிவு, ஆகிய சிறுகதைகள் விளங்குகின்றன. புஞ்சிமெனிக்காவில் காதல் நிறைவேநாததால் சிங்களப் பெண் தற்கொலை செய்து கொள்கிறான். விடிவில், “தமிழர் சிங்களவர் என்ற பேதம் ஒழிய வேண்டுமென்றால் கலப்பு மணம் சட்டப்படி கட்டாய மாக்கப்படவேண்டும்” என்கிறான். 1947 ஆம் ஆண்டுக் கதாநாயகன். இவ்வாறான சிந்தனைப்போக்கு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பலரால் பேசப்பட்டது மாத்திரமல்ல, இலக்கியக் கருப்பொருளாகப் பல, புனர்கதையாசியர்  மலைக்கை 33 களால் எடுத்தாழப் பட்டு முள்ளது. கலங்கிய குட்டையாக மாறிவிட்ட இன்றைய இலங்கையில் சிங்கள-தமிழ் ஐக்கியத்திற்கு ஆட்சி அதிகாரக் கதிரைக்கான அரசியல் போட்டி நிலவும் வரை தெளிவதற்கு வாய்ப்பில்லை. நல்லுறவுக் கயிறு பலவிடங்களில் அறுந்து போய் முடிச்சக்களைக் கொண்டிருக்கிறது.

பவன் என்பவர் எழுதியுள்ள ஆசைச் சட்டம்பியார், சிலவரம்புலி எழுதியுள்ள தெளிவு, அழகு சுப்பிரமணியத்தின் சேதுப் பாட்டி, தீயாகராஜனின் ஆசைமுகம், எஸ்.பொன்னுத்துரையின் நிலவில் நடந்தது ஆகிய சிறுகதைகள் வாழ்வின் நேரடி அனுபவப்பதிவுகளாக விளங்குகின்றன. ஆசைச் சட்டம்பியார் ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண ஆங்கில மேல்மட்ட சமூகத் தின் வாழ்வப் பின்னணியும் கல்வி முறையையும் நன்கு சித்திரிக்கின்றது. சிலவரம்பு வியின் “தெளிவு” ஒரு வித்தியாசமான எதிர்வு கூறல் கதை. ஆலயப் பிரவேசத் தினை மையக்கருவாகக் கொண்டாலும் அக்காலச் சமூகத்தின் பல்வேறு தகவல்களைக் கலை அழகோடு ஆவணப்படுத்து

கின்றது. சேதுப்பாட்டி, ஆசைமுகம் ஆகிய இரண்டும் மானுட நேயத்தின் சிறுப்பினை எடுத்து விபரிக் கின்றன. ஆசைமுகத்தில் ஆசிரிய-மாணவி உறவின் உளவியற்றன மைக்களைத் தியாகராஜன் கத் தியில் நடப்பது போல வெகு நளினமாகவும், பிசிரி ன்றியும் சித்திரிக்கின்றார். எஸ.பொ.வின் நிலவில் நடந்தது கிழக்கிலங்கைப்பின்னையில் எழுதப்பட்டுள்ளது. ஒழுக்கப்பாரம் பரியத்தினைப் பேணுகின்றது.

மயில்வாகனனின் ஏழையின் கொட்ட, நடனத்தின் சிதைந்தவாக்கு, தியாகராஜனின் நல்லமாயி, புதுமைலோகனின் பத்மா, சொக்கனின் மறுபிறப்பு ஆகிய சிறுக்கை களைப் படித்து முடிந்ததும் மனதில் ஏற்படு கின்ற உணர்ச்சி தவிர்க்க முடியாதது. இவை எதிர்பாராத திரீர் - முடிவினைக் கொண்ட சிறுக்கையைல்ல. மனதினை அப்படியே சிலகணங்கள் நெகிழுவைக்கம் இயல்பினை ஏற்படுத்தும் பாங்கானவை. அறிவியலுக்கு ஒவ்வாத பேய், பிசாக, முனிமுடநம்பிக்கைகளைத் தகர்க்கும் சிறுக்கை களாகத் துரையின் கொள்ளிவாய்ப்பேய்க் கும், சுயாவின் சவுக் குமரத்து முனியும் அமைகின்றன. அவை வெளியான காலகட்டத்தின் முடநம்பிக்கைக்கு இவை ஆப்பாகின்றன. சொக்கனின் கனவுக் கோயிலும், புதுமைலோகனின் கௌதமியும் கற்பனாவாத சிறுக்கைகளாகும். கௌதமியில் வித்தியாசமான நடைப்பாங்குள்ளது.

எனவே ஸமகேசரிச் சிறுக்கைகள் நமது ஒரு காலகட்டத்து இலக்கிய இருப்பினை அறிய உதவுகின்றன நமது இருப்பு ஆரோக்கியமானதாகும். ஆனால், ஸமகேசரிக்குப் பின்னர் இன்னும் செழுமையான சிறுக்கைகள் நிறைய வெளிவந்திருக்க வேண்டும். அரைத்த மாவை அரைப்பது போல புதிய பொருள், புதியசொல், புதியவடிவம் இன்றி

நிறையச் சிறுக்கைகள் இங்கு வெளிவருகின்றன. சிறுக்கை பற்றி நமது முன்னோர் கொண்டிருந்த விளக்கத்திற்கு அப்பால் நாங்கள் அதிக மாற்றங்களைச் செய்து கொள்ளவில்லை. போர்ச்சுலவில் நித்தம் அவலங்களைச் சந்தித்தபடி வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்திற்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும், எவ்வாறான சமுதாயத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற தத்துவப்புரிதலையும் சுட்டிக்காட்டத்தக்க சிறுக்கைகள் தேவைப்படுகின்றன. மானுடப் போராட்டம் இந்த மண்ணில் வாழ்ந்து முடிப்பதற்காகவும் மனித ஏற்றத்தாழ்வு களுக்கு எதிரானதாகவும் நிகழ வேண்டும். பேரினவாதம், வகுப்புவாதம், சாதியக்கொடுமை, வர்க்கக் கரண்டல், பாலியல் ஏற்றந்தாழ்வு, அரசியல் அயோக்கியத்தனம், பிரபஞ்சமளவிய குழந்தொதிப்பு போன்ற பல்வேறு அநியாயங்களுக்கும் எதிராகச் சிறுக்கைகள் குரல்தர வேண்டிய காலமிது. இலக்கியம் மனித சமூகத்தினைச் சென்ற டையும் ஒரு ஊடகம் எனில் இவ்வாறான சமூகச் செய்திகள் விரவி வரவேண்டும். கலைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் சிறுக்கை படைக்கின்ற காலச்சுழலை நாம் கடந்து இந்த மண்ணில் ஏற்றத் தாழ்வற்ற சகலசுதந்திரங் களையும் அனுபவிக்கும் மானிட இருப் பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைக்கைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்ச முன்னேற்றத் திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணைந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்தத் தத்துவப்புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் கொண்டிருக்கின்றது. அதற்கும் அப்பால் புதிய ஒழுக்கப்பாரம் பரியத்துடனும் தடையிலாச் சுதந்திரத்துடனும் பாதுகாப்புடனும் மனிதகுலம் வாழ புதிய வழிமுறைகளுக்கான தத்துவச் சிந்தனைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.

அட்டைப்பாம்

துரைவி-தினகரன் கூட்டாக நடத்திய சிறுக்கைப் போட்டியில் பாசுபெற்ற எழுக்காளர்களினது உருவங்களை மல்லிகை மல்லிக் அட்டைப்பாமக வெளியிட்டுள்ளோம்.

ஒரு இவ்வச்சத்து ஓரூயிரம் ரூபா பரிசுப் பணத்தைத் தமது பேணவின் படைப்பாற்றலின் மூலம் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் ஆறாம் பரிசுகளாகப் பக்காந்து பெற்றுக் கொண்ட பதினைந்து எழுக்காளர்களையும் மல்லிகை கொள்விசீதங்க் கணம் பண்ணுகின்றது - ஆசிரிய்

டாக்டர்

எம்.கே.முருகானந்தலும் வெரூபுதீய அறிவியல் நூல்களும்

எஸ். வண்ணியகுலம்

டாக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்கள் மிக நீண்ட காலமாகவே வைத்தியத் தொழிலில், சுடுபட்டுவருபவர். அதுபோல வைத்திய ஆலோசனைகளை முன்வக்கும் அறிவியல் நூல் வெளியிட்டிரும் மிகுந்த. ஆர்வம் கொண்டு செயற்படுவார். மிகக் குறுகிய காலப்பகுதியிலே தாயாகப் போகும் உங்களுக்கு, யீடில் வைத்தியக் கவசம், சிறுவர்களின் கண்களைக் காக்கவாரீ, பாலியல் நோய்கள், போதையைத் தவிருங்கள், சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு, நீங்கள் நலமாக... போன்ற எட்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

டாக்டர் முருகானந்தனின் வைத்தியப் பணி இருவேறு துறைகளில் தடம்பதிப் பதை நாம் அவதானிக்கலாம். ஒன்று உடற்கூறு மருத்துவம். மற்றது சனசமூகவியல் மருத்துவம். பொதுவாக வைத்தியன் ஒருவனது பணி நோயாளர்களுக்கு... சிகிச்சை வழங்குவதுடன் முடிவடைந்து விடுகிறது. தனது பொருளாதாரத் தேவையை நிறைவு செய்வதும் தனிமனித உடற்கூறு நோய்களுக்குப் பரிகாரங் காண்பதுமே அவர்களின் நோக்கமாகிறது. இதனால் அவனது பணி நீண்டகாலம் நிலைத்து நிற்கக் கூடிய சமூகவியாபகத் தன்மையைப் பெற்ற தவறி விடுகிறது.

சனசமூகவியல் மருத்துவனின் சேவை உடற்கூறு வைத்தியத்துடன் நிறைவு காண்பதில்லை. அவனது சேவை காலத்தால் அழியாததாகத் திகழ்கின்றது. எழுத்தானானின் மறைவின் பின்னரும் அவனது எழுத்துக்கள் சமுதாயத்திற்கு வழிகாட்டுவதுபோல சனசமூகவியல் மருத்துவனின் கருத்துக்களும் மக்கள் சமூகத்திற்கு வழி காட்டும் பெரும் பணியைச் செய்கின்றன.

எழுத்தான் தான் வாழுகின்ற சமூகம் பற்றி மிகுந்த அக்கறை கொண்டவாக விளங்குகிறான். தான் வாழுகின்ற சமுதாய த்தை அவன் மிக நுணுக்கமாக அவதானி க்கின்றான். சமுதாயக் கட்டமைப்பையும் அதிலேற்படுகின்ற அசைவியக்கங்களையும் துல லியமாக இனங் காண் கின்றான். சமுதாய மாற்றங்களை இனங்கள் தனது கருத்துக்கள் மூலம் அவற்றைச் சீரிய முறையிலே நெறிப்படுத்த முனைகின்றான். இவை சனசமூகவியல் மருத்துவர்களிடமும் காணப்படும் பண்புகளாகும். இருத்தறையைச் சேர்ந்தவர்களுமே சமுகநல்லில் அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றனர். எனவே கண்ணஞ்ஜுக்கும் சனசமூகவியல் மருத்துவத்திற்குமிடையே நெருக்கமான உணர் வொருமைப்பாடு இருப்பதனை அவதானிக்கலாம்.

இலங்கையிலே உள்ள சனசமூகவியல் மருத்துவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக வும் விளங்குகின்றனர். டாக்டர் சிவஞான சுந்தரம்(நந்தி), டாக்டர் M.K. முருகானந்தன், டாக்டர்.ச.முருகானந்தன், டாக்டர் ஞானசேகரன், டாக்டர்

சதாசிவம் ஆகியோர்  மக்களுக்கு மிகவும் ஆகியோர் 35

உடற்கூறு மருத்துவர்களாக மட்டுமல்லது சிறந்த படைப்பாளர்களாகவும் விளங்குகின்றனர். இவர்களால் எழுதாமலிருக்க முடியாது. ஏனெனில் இவர்கள் வைத்தியத்தை விட சமூக நலவளில் அதிக அக்கறை கொண்டவர்கள். தங்கள் கருத்துக்கள் மக்களைச் சென்றடையவேண்டும் என்பதிலும், அவை மக்களுக்கு நல்வாழ்வினைத் தேடித் தரும் என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள்.

உடலின் பெளதிக் காலத்திலேற்படும் பலவினங்களை நிவர்த்தி செய்வதற்கு உடற்கூறு வைத்தியன் தேவைப்படுகிறான். அதுபோல சமூக உறுப்புக்களிலேற்படும் பலவினங்களை இனங்கள் பரிகாரந்தேவைதற்கு சனசமூகவியல் மருத்துவன் தோற்றும் பெறுகிறான்.

ஒரு சமூகம் ஆரோக்கியமானதாக விளங்குகின்றபோது சனசமூகவியல் மருத்துவனுக்கான தேவை அற்றுப் போய்விடுகிறது. அதே சமூகம் தனது நிலையிலே தாழ்வுற்று வழுமை மிஞ்சி அல்லவுறும்

நிலையிலே சனசமுகவியல் மருத்துவ னின் சேவை அவசியமாகின்றது. டாக்டர் முருகா னந்தன் மிகக் குறுகிய கால அவகாசத் திலே வைத்தியம் தொடர்பான எட்டு நூல் களை வெளியிட்டிருப்பது அந் நூல்களுக்கான தேவை எது சமூகத்தில் உக்கிரம டைந்துள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது.

இன்று தமிழ்மொழி பேசும் சமூகம் மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு தசாப்பதங்களாக நாட்டில் நிலவும் போர்ச் குழல் தமிழ் பேசும் சமூகத்தினரின் சமூகக் கட்டமைப்பினானத் தகாத்தெறிந்துள்ளது. இச் சமூகத்தினரின் தனித்துவமான சமூகப் பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், கலாசார முக்கள் சிறைவுற்றுப் போடுள்ளன. தாரத்தை இழந்தோர், தாய் தந்தையரை இழந்தோர், குழந்தைகளை இழந்தோர், நிலபுலம் சொத்து சுகங்களை இழந்தோர். சொந்த உடலவயவங்களை இழந்தோரென சமூகம் சின்னாபின்னப்பட்டுப்போடுள்ளது. சொத்து சுகமென வாழ்ந்தவர்கள் இன்று அநாதர வாக அகதி முகாம்களில் அடைப்பட்டுக்

36  மாஷுகா கிடக்கி னின் றனர் வானமே கூரையாக

வாழ்கின்ற அவலவாழ்வு இன்று அவர்களின் நிரந்தர வாழ்வாக மாறிவிட்டது. உயிர்களைக் கையிற் பிடித்துக்கொண்டு புலம்பெயர்ந்து சென்றவர்களும் அந்நிய கலாசார ஆக்கிரமிப்பின் மத்தியிலே தமது தனித்துவங்களைப் பேணிக் காக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர். மனதிலே துணிவின்மை, நம்பிக்கையின்மை, அச்சம், விரக்தி, கோபம், பொய், களவு, காமம் போன்ற உணர்வுகளினாலே சமூகம் ஜீனித்துப்போடுள்ளது. முழுச் சமூகமுமே ஏதோ ஒரு வகையிலே நோய்வாய்ப்பட்டுப்போடுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேதான்

டாக்டர் முருகானந்தன் போன்ற சனசமுக வியல் மருத்துவர்களின் அவசியத்தை உணரமுடிகிறது. இவர் அண்மையில் வெளியிட்டுள்ள நீங்கள் நலமாக... என்ற நூல் இவரது முன்னைய நூல்களை விட சுற்று வித தியாசமானதாகக் காணப்படுகிறது. உடனலம், மனநலம் தொடர்பாகப் பொதுமக்களால் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு இந்நாலிலே விரிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. நோய்க்கு வைத்தியம் செய்வதைவிட நோய்க்கு இடந்தராத வகையிலே உடலையும் மனதையும் பேணுவதன் அவசியம் பற்றி வலியுறுத் தப்பட்டுள்ளது. மருந்தை அதிகளில் உட்கொள்வதைவிட மருந்துப் பாவனையைத் தவிர்ப்பதற்கான வழிவகைகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் பாரநும் படித்தறியத்தக்க வகையிலே எளிய நடையில் எழுதப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பம் சமாகும். இலங்கை வாணோலி, தொலைக்காட்சி, தினசரிப் பத்திரிகை போன்ற பொதுசன ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட இவரது கருத்துக்களே நூல்வடிவம் பெற்றிருப்பதனால் ஜனரஞ்சக்த்தன்மை கொண்டதாகவும் அது விளங்குகிறது.

தாயாகப் போகும் உங்களுக்கு என்ற நூலை எழுதியதன் மூலம் 1990 ஆம் ஆண்டிலே சாகித்திய மண்டலப் பரிசையும், இலங்கை இலக்கியப் ப்ரேரவைப் பரிசையும் பெற்றுக் கொண்டவர் டாக்டர் முருகானந்தன். அண்மையிலே நீங்கள் நலமாக... என்ற நூலை எழுதியமைக்காக இலங்கை விஞ்ஞான முன்னேற்றச்சங்கம் சிறந்த அறிவியற் கலைஞர் பரிசைனை இவருக்கு வழங்கி கெளரவித்துள்ளது. அவரது சேவை வைத்தியத்துறை சார் தோருக்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக விளங்குமென எதிர்பார்ப்போடுமாக.

வெளிவந்து விற்பனையாகின்றது

டொமின்க் ஜீவாவின் சீஸ்களச் சிறுக்கதைகள்

பத்தர பிரகுத்திய

14 சிறுக்கதைகளின் தொகுப்பு

இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு

தனிமனிகு உழைப்பில் மலர்வது மல்லிகை
அந்த அயராத உழைப்பிற்கு எமது நன்றி



WAHLS

Shopping Centre

Dealers in T.V. Radio, Watches
and Luxury Goods

152, Bankshall Street,
Colombo - 11.
Telephone : 446028

மல்லிகையின் 34 வது ஆண்டு மலர் வெளிவருவது பொய்
சாதனைகளில் ஒன்று. அதற்கு எமது வாழ்த்துக்கள்



Brownson Industries

139, Bankshall Street, Colombo - 11.
Telephone ; 327197

நடேசனது
“மலையக வரலாறு”
நூல் பற்றிச் சில குறிப்புகள்
-வெளின் மதிவானம்-

History of upcountry tamil people என்ற ஆங்கில நூல் மலையக தொழிற்சங்கவாதி களில் ஒருவரான திரு. எஸ். நடேசனின் முதல் நூலாகும். கிட்டத்தட்ட 400 பக்கங்களைக் கொண்டு விரிகின்ற இந்த நூல் நந்தலாலா வெளியிட்டகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நூல் பற்றிய சில கருத்துக்களை அறிமுகக் குறிப்புகளாக வழங்க முற்படுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இந்நூல் பற்றி ஆராய்வதற்கு முன்னர் இதில் ஆராயப்படுகின்ற மக்கள் கூட்டம் பற்றிய தெளிவு அவசியமாகின்றது. அவ் வடிப்படையில் நோக்குகின்ற போது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ஜோப் பிய் காலனித்துவவாதிகள் மூன்றாம் உலக நாடுகளை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்படுத்தியதுடன், அந்நாடுகளில் பெருந் தோட்ட பயிர்ச் செய்கையை அறிமுகம் செய்தனர். இப்பெருந் தோட்ட பயிர்ச் செய்கையை செய்வதற்குத் தேவையான தொழிலாளர்களை தமது காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடுகளிலிருந்தே கொண்டு வந்தனர்.

இந்த வகையில் இலங்கையில் பெருந் தோட்ட பயிர்ச் செய்கையை செய்வதற்காக ஓப்பந்த பிணைப்பு செய்து கொண்டு இங்கு வந்த தென்னிந்திய தொழிலாளர்களும் அதனுடன் தொடர்புபட்டு வந்த வர்க்கமுமே மலையக மக்களென்று அழைக்கப்படுகின்றனர்.

இப்புலம் பெயர்தலுடனேயே இவர்களது வாழ்க்கை ஆரம்பமாகின்றது. இன்றுவரை பலவிதமான சுரண்டலுக்கும், ஒடுக்குமுறை களுக்கும் உட்பட்டு வந்துள்ளனர்.

ஒரு புறமான ஒடுக்குமுறைக் குழுமம் மறுபுறமான சமூக உருவாக்கமும் தாம்

ஒரு தனித் துவமான இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வின் பிரதிபலிப் பாகத் தான் மலையகம் என்ற சொல் அண்மைக்காலத்தில் மிகுந்த அழுத்தம் பெற்றுள்ளது. இந்த பிரக்ஞையானது குறுகிய பிரதேச வாதமாக அல்லாமல் பெருந் தோட்டத் துறையை சார்ந்து வாழ்கின்ற மக்கள் குழுமத்தினரின் இருத்தலை ஒரு தேசிய சிறுபான்மையினரின் எழுச்சியை குறித்து நிற்கின்றது எனலாம்.

மலையக மக்கள் குறித்த இத்தகைய வரலாற்று பின்னணியை ஆதாரமாகக் கொண்டு திரு. நடேசன் நூலினை நோக்குகின்ற போது ஏழ்மைப்பட்டுப் போன தென்னிந்திய கிராம பின்னணியில் இவர்கள் எத்தகைய சுரண்டல் ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டனர், அத்தகைய நிலவடைமை சமூக அமைப்பில் விவசாயிகளாக கட்டுஷ்டு கிடந்த இம்மக்கள் விவசாய வர்த்தகத் தீற்குரிய குணாதிசயத்தை எவ்வாறு பிரதிபலித்து நின்றனர். இலங்கையில் பெருந் தோட்டத் துறை சார்ந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் புதிய உற்பத்தி முறைகளுக்கேற்ப எவ்வாறு பரந்துபட்ட தொழிலாளர் வர்க்கமாக மாற்றப்பட்டனர் என்பன பற்றி சிறப்பானதொரு ஆய்வை முன்வைக்கிறது.

தவிரவும் இம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இம் மக்களிடையே தோட்டநிய இயக்கங்கள், அவ் வல்காலகட்டங்களில் அவை கொண்டிருந்த நிலைப்பாடுகள், பிரதிபலித்து நின்ற வர்க்கநல்கள் என்பன குறித்தும் சிங்கள பெரும் தேசியவாதத்தால் இம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித் தனமான வன் முறைகள் குறித்தும்

சிறப்பான ஆய்வை முன்வைக்கத் தவறவில்லை. குறிப்பாக இனவாதம் பற்றி ஆராய்களிற் போது நாலின் ஓரிடத்தில் தனது இயக்கத்திலும் காணப்பட்ட இனவாத போக்கையும் நூலாசிரியர் கட்டிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

திரு.நடேசனின் இம்முயற்சி குறித்து நோக்குவதற்கு முன் மலையக வரலாறு எழுது முறையில் காணப்படுகின்ற போக்கு கள் பற்றியும் சிந்தித்தல் அவசியமான ஒன்றாகின்றது.

மலையக வரலாறு குறித்த ஆய்வின் மூலமாக தனது கம்பீரத்திற்கும் வயிற்று பிழைப்பிற்கும் வழி தேடிக் கொண்ட புது திஜீவிகள் சிலர், இம்மக்களின் நலன்களுக்கு எதிரான இயக்கங்களையும் தனிநபர்களையும் நியாயப்படுத்தி, சமரசப படுத்தி எழுதுகின்ற போக்கைக் காணலாம். குறிப்பாக மலையகம் குறித்த அன்மைக் கால ஆய்வுகளில் இந்த அடிருவடித்தனம் மலிந்து கீடப்பதைக் காணலாம்.

பிறிதொரு போக்கு இம் மக்களின் வருகை, சமூக உருவாக்கம் என்பன குறித்து பேரினவாதிகளால் பல்வேறுபட்ட திரிப்பற கருத்துக்கள் முன் வைக்கப் படுகின்றன. மலையக மக்கள் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்பதைக் கூட மறுக்கும் அல்லது அதனை குறுகிய பிரதேசவாதமாக காட்ட முனைகளிற் அம்சமே இந்த ஆய்வு பார்வைகளின் முனைப்பாக அமைந்து காணப்படுகின்றது.

இவ் அடிப்படையில் நோக்குகின்ற போது தனது சொந்த வாழ்க்கையைக் கூட நீண்ட தூரத்தில் தொலைத்து விட்டு நிற்கின்ற திரு.நடேசன் இத்தகைய போக்கு களிலிருந்து அந் நியப்பட்டு சமூக உணர்வுடனும், நேரமையுடனும் இம் முயற்சியை மேற்கொண்டுள்ளார் எனலாம். தனது கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் விலை மதிப்பற்ற சான்றாதாரங்களுடன் நிறுவு முற்பட்டிருப்பது இந்த ஆய்வு நாலின் தனித்துவமானதொரு சிறப்பம்சமாகும்.

இதற்கு அடிப்படை நால் பற்றிய அறி முகத்தை பிரஸ்தாபிக்கும் கலாநிதி குமாரி ஜெயவர்தன குறிப்பிடுவது போல திரு.

நடேசனது மலையக மக்களின் போராட்டம் பற்றிய ஆழந்த அறிவானது; அவரது நீண்ட கால அரசியல் தொழிற்சங்க போராட்டங் களில் தனது பங்கேற்பின் காரணமாகவும் பெறப்பட்டதாகும். இத்தகைய அனுபவம் கூட இந்த நாலின் சிறப்பான ஆய்விற்கு வழிவகுத்தது எனலாம்.

மலையகம் குறித்த வரலாற்றாய்விய லின் கம்பீரத்தை இவ்வளவு அழகாய், விவேகத்துடன் படம் பிடித்த எழுத்துக்கள் சிலவாகத்தான் இருக்கக்கூடும் என உறுதி யாகக் கூறலாம். திரு.நடேசனது நூலானது இவ் அம்சத்தை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் உள்வாங்கியுள்ளது என்று கூறின் தவறாகாது.

இந்நால் பற்றிய பல்வேறுபட்ட சிறப்புத் தன்மைகளை நோக்கிய நாம் அதில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் குறித்தும் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியான ஒன்றாகின்றது.

இம்மக்களின் நலன்களுக்கு எதிராக இயக்கிய இயக்கங்கள் குறித்து கம்பீரத்து டனும் விவேகத்துடனும் சுட்டிக் காட்டுகின்ற நூலாசிரியர் இம் மக்களின் நலன் சார்ந்து நின்ற இயக்கம் பற்றி ஆழந்து ஆராய தவறிவிடுகின்றார். உதாரணமாக 1960 களில் திரு.என். சண்முகதாசன் தலைமையிலான இடதுசாரி இயக்கம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியது. இவ்வியக்கமானது மலையக மக்களிடையே கிளை பரப்பி வேறுநியிய தோடு இம்மக்களின் நலவாழ்வுக்கான போராட்ட முனைப்பை உணர்த்தி நின்றது. காலப்போக்கில் இவ்வியக்கம் சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பினும் இன்று இம் மக்களின் நலவாழ்வுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு இவ்வாரான இயக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகளும் கூட வழிகாட்டியாக அமையும். இவ் அடிப்படையில் இவ்வியக்கம் குறித்த சரியான விமர்சனத்தை இந்நால் முன்வைக்க தவறிவிடுகின்றது.

அனுபவதுகளில் இடதுசாரி கட்சியில் ஏற்பட்ட பிளவினை சுட்டிக்காட்டுகின்ற நூலாசிரியர் அவை பிரதிபலித்து நின்ற தத்துவாரத்த பின்னணியை சுட்டிக்காட்ட தவறிவிடுகின்றனர். இவ் அடிப்படையில் நவீன தரிபுவாதத்தை ஏற்று நின்ற

மொஸ்கோ சார்பிற்கு எதிராக ஒரு புரட்சிகர அணியாக சீன சார்பு விளங்கியது. இது இடதுசாரி இயக்க வரலாற்று ஆய்வின போது கருத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

மலையக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தாக்கம் ஆய்வுக்குரிய ஒன்றாகும். திராவிட முன்னேற்ற கழகம் பற்றிய காய்தல் உவத்தல் அற்ற ஆய்வானது இதுவரை தோன்ற வில்லை என்பது ஒருபுறமிருக்க திரு. நடேசனது நூலும் இது குறித்த ஆய்வில் கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறாக திரு.நடேசனது இந்நாலினை நோக்கும் போது கொடுமைகளைக் கண்டு கொதிக்கின்ற ஒரு மனிதாபிமானி யின் நெஞ்சும் தெரிகின்றது. ஆனால் இம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை முன் வைக்கும் தத்துவார்த்த பார்வை இல்லை என்பதும் தெரிகின்றது. குறிப்பாக ஆரம்ப கட்டுரைகளில் காணப்படுகின்ற பார்வை கூட இறுதிக் கட்டுரைகளில் தளர்ச்சி அடைந்து செல்வதை நூலினை ஆழமாகப் படிப்பவர்களால் உணரமுடியும். இவரது நோக்கம் சிறந்தது, பயன்மிக்கது என்பது மறுப்பதற்கில்லை.

வர்க்க உணர்வுடன் தான் வரலாறு எழுதப்படுகின்றது என்பது மார்க்கின் கருத்தாகும். மலையகம் குறித்து வெளிவர வேண்டிய ஆய்வுகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய ஆராய்ச்சிகள் தோன்றுவதற்கு திரு.நடேசனின் நூல் உந்துசக்தி யாக அமைந்துள்ளது எனலாம்.

இந்த நாலானது ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தமையால் ஏனைய மொழி சார்ந்த புத்திஜீவிகள் இம் மக்களைப் பற்றி சிந்திப் பதற்கு வழிவகுத்தது எனலாம். உதாரணமாக கலாநிதி குமாரி ஜெயவர்தன, பெட்டி வீரக்கோன், கலாநிதி ஜயதேவா உயங் கொட ஆகியோர் இந்நால் பற்றி எழுதிய ஸ்ள விரிவான மதிப்புரைகள் இதனை வெளிப்படுத்தி நிற்கின்றன. யாவற்றுக்கும் மேலாக இம் மக்களின் பிரச்சனைகள் சர்வதேசபார்வைக்கு உட்பட்டிருப்பதுடன் இன்று மலையக புத்திஜீவிகளும் இந்நாலினை கற்கக்கூடிய சூழ்நிலை உருவாகி யுள்ளது.

இருப்பினும் நூல் அறிமுகத்தில் குமாரி ஜெயவர்தன குறிப்பிடுவது போல, இந்நால் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் மொழி பெயர் க்கப்பட வேண்டியது அசியமான ஒன்றாகும்.



மக்களைக் கூட்டுப்பாடு

41

மல்லிகைப் பந்தல்
வெளியீருகள்
மல்லிகை திறந்துகள்



யாழ்ப்பாணத்தில் கிடைக்குமிடம்
ஸ்ரீ வங்கா புத்தகசாலை
234, காங்கேசன்துறை வீதி.
யாழ்ப்பாணம்.

மல்லிகையின் 34 வது ஆண்டு மலருக்கு
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்



WHOLESALE AND RETAIL DEALERS IN TEXTILES

Rider Tex

(Fully Airconditioned)

188/14, Keyzer Street,
Aslams Trade Centre,
Colombo - 11.

T'Phone : 421854

குருவிப் புனமும்

குருவிகளின் பாழ்நிலம் புனமான மாற்றம்

ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்த புத்துயிர் பெற்ற ஒரு கிராமம்

குருவிகளின் பாழ்நிலம் புனமான மாற்றம்

எஸ்.எம்.ஜே. பைஸ்தீன்

சீங்கள சினிமாவின் நெருக்கடி பற்றி வெகுவாகப் பேசப்படுகிறது. வருடாந்தம் சுமார் 40 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்ட இடத்தில் பத்துக்கும் குறைவாகவே உருவாவதாக ஜனாதிபதி திரைப்படப் பரிசுள்ளிப்பு விழாவொன்றின்போது கூறினார். திரைப்படம் ஸாபம் ஸட்ட வேண்டிய ஒரு பொருளும் ஆனதால் விற்பனையைக் கவர வதற்கு நேராகவே சதையைக் காட்சிப்படுத்தும், “அவனது வஞ்சம்” “மோகத்தின் வெம்மை” போன்ற படங்களுடன், “வீச் சு வலை” போன்று சதைக்கருவோடு இணைந்தது போன்று தோற்றங்காட்டக்கூடிய படங்களும் பல்கி வருகின்றன. அதே திரைப்பட விழாவில் ஜனரஞ்சகப் படங்கள் என இவை பரிசை வாரியமை ஒரு பெருங்கொடுமையாகும். இச்சுழுவில் தான் தேசிய சினிமாவின் எழுச்சியைக் குறித்து நிற்கும் “கம்பெரலிய”, “ரேக்காவ”, “சத்சமுதுர” போன்றவை நினைவுக்கு வருகின்றன.

இந் த் வரிசையில் அதிகம் பேசப்படாமல் மறந்து போன ஒரு பெயர், “குருவு பெத்த” (குருவிப்புனம்)..

திரையில் வரிந்த இக்கிராமம் இப்போது (1998 மே 29) மெய்யான ஒரு கிராமத்தின் பெயராக ஓலிக்கிறது. குருநாகல் மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம் அது.

98 குடும்பங்களைச் சேர்ந்த 352 கிராம வாசிகள் இங்கு வாழ்கின்றனர். பாடசாலை செல்லக்கூடிய வயதிலுள்ள 98 பேருள் 43 சிறுவர் மட்டுமே அங்கு சேர்ந்துள்ளனர். இதற்கு வறுமையோ, பொருளாதாரச் சுமைகளோ காரணம் அன்று. இக்கிராம மக்கள் குறிப்பிடக் கூடிய தொழிலாக பாய் இழைப்பதையும், கூடை பின்னுவதையும் தவிர, வசியம் செய்வதிலும், பிச்சை எடுப்பதிலும் - மற்றும் சமூக விரோதச் செயல்கள்

புரிவதிலும் ஈடுபெடுவதற்குக் காரணம் வறுமையிலும் வேறுபட்டதாகும். சமூக ஏற்றுத் தாழ்வே அது. அவர்கள் “சண்டாளர்” அல்லது “ரொடியர்” என்ற இழிகுலத்தவராக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

அசோகமாலா - சாலிய குரானது பரம்பரையின்றே இக்கிராமவாசிகள் என்பது மரபு. சண்டாளப் பெண்ணான அசோகமாலா வைக் காதலித்து மணந்ததால் துட்டகாமினியின் மகனான சாலிய தனது அரசிய மையை இழந்தானென மகாவும் சம்கூறுகிறது. அசோகமாலாவின் கதையே சிங்கள சினிமாவின் ஆரம்ப ஓலியங்களுள் ஒன்றாகச் சித்திரிக் கட்டுமலர் மலைக் 43 கப்பெற்றமையும் இங்கு கவனித்தற்பாலது.

ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைக் கொண்ட இக்கிராமம் பறவைகளுக்காக ஒதுக்கிய வயற்பரப்பை உடையதாகும். அறுவடை செய்யப்பட்ட வயலில் ஒரு பகுதியைப் பறவைகளுக்காகப் பாழ்ப்பட விடுவது பண்டைய வழக்கம். எனவே தான் இக்கிராமம் “குருவு பாழுவ” (குருவிகளுக்கான பாழ் நிலம்) என்று அறியப்பட்டது.

இன்றும் மலையகத் தோட்டத் தொழிலாளர், “தோட்டக்காட்டார்” என்று அழைக்கப்படுவதுண்டு. அதுபோலவே குருவு பாழுவ கிராமத்தாரும் ஊர் பெயர் சௌன்ன மாத திரித் தே ஏனென்பதுத் தப் படுவர். தொழில் வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. இந்நிலையிற்குதான் இக்கிராமம் புத்துருப் பெற்றது. வசதிகளுடன் கூடிய வீடுகள், வீதிகள், சுகாதார வசதிகள், விவசாயக் கொள்வனவு நிலையம், ஏற்றுமதிக்காக்கத் தென்னந்தும்புப் பொருள்கள் உற்பத்தி நிலையம் போன்றவை காலங்காலமாகப் புறக்கணிக்கப்பட்ட



மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாடுமின்றன. லெளாக்க உயர்வுக்கு இவை உதவினாலும் உளவியல் மாற்றங்களுக்கு இவை எந்த அளவு உதவும் என்பது கேள்விக்குரியது.

குருவு பாழுவ சிங்கள மக்களை முதன்மையாகக் கொண்டதாகும். இது அமைந்த குருநாகல் மாவட்டத்திலேயே குருவிகளை அளாவித் தமிழ்ப் பாரம்பரியத்தை நினைவுறுத்தி நிற்கும் ஒரு முஸ்லிம் கிராமம் உள்ளது. தமிழ் இலக்கணம் பூர்க்கணிக்கப்பட்டுவரும் இந்நாட்களில் நடைமுறைகளில் இலக்கணம் கற்பிப்பதுபோல் அமைகிறது இப்பொயர். “குருவி” “குரீஇ” ஆக அளபெடுக்கும். குருவி என்பதன் இயல்பான ஒசையை விட-

குரீஇ மிகுந் தொலிப் பதையே இது குறிக்கிறது. “குரீஇக் கொட்டு” என்பதே இக்கிராமத்தின் பெயராகும். “குரீக்கொட்டு” என்று சாதாரணமாக வழக்கில் கூறப்படுகிறது. குருவு பாழுவவிற் போலவே, குருவி களுக்காக நெல் கொட்டி வைக்கப்பட்ட இடமா அல்லது குருவிகள் மிதமாகச் சேரும் கூடு (கொட்டு) போன்ற இடமா என்பது ஆய்வுக்குரியது.

இயற்கையோடு இணைந்த மக்களது வாழ்க்கையை இக்கிராமம் பெயர் கள் காட்டுகின்றன. எனினும் மக்கள் கூட்டத்தாரி லேயே ஏற்றத்தாழ்வுகளை உண்டுபண்ணிக் கொள்ளும் போக்கையும் சிந்திக்க இக்கிராமவாசிகளது வாழ்க்கை தூண்டுகிறது.



என்னைத் தேடுங்கள்!
நீரில், நெருப்பில், நிலத்தில்
என்னைத் தேடுங்கள்!
இப்பொது நான்
ஒரு கடவுளைப் போல...
காந்திலும் ஆகாயத்திலும்
என்னைத் தேடுங்கள்!

கண்ணுக்கு முன்னின்று
காணாமற் போனவர்களில்
நானும் ஒருவன்!
கடலிலும் கரையிலும்
கழிவு நீரோடைகளிலிலும்
என்னைத் தேடுங்கள்!

மனித உரிமையின்
பிரகடனங்கள் எல்லாம்
ஏழையின் விம்மலாய்,
குருதியின் படிவுகளாய்
என்னிடம் தான்
அடங்கிக் கிடக்கின்றன!
ஆணாலும் நான்
இன்னும் தலைமறைவாக
என்னைத் தேடுங்கள்!

அறிக்கைகள்,
ஆய்பாட்ட சோகங்கள்,
ஆலோசனைக் கூட்டங்கள்

அரசு ஊடகங்களிலும்
என்னைத் தேடுங்கள்!

என்று விழுதுகளை
இந்த தேசம் முழுவதும்
பரப்பி வைத்திருக்கிறேன்!
யுத்த தளவாடங்கள்
அங்கு வேறொடி,
கிணாவிட்டு
விருட்சமாய் நிற்கின்றன!

என்னைத் தேடுங்கள்!
கணவாய் கணதயாய்
கரைந்து போன தடங்களில்
என்னைத் தேடுங்கள்!

உங்கள் இலக்குகளும்
உயர்பதவி இருக்கைகளா?
என்ன வந்து
தோண்டிப் பாருங்கள்!
அதுவும் உண்ணதமான
ஜனநாயகம் தான்!
அங்கும்
என்னைத் தேடுங்கள்!

பழைய கல்லறைகளில்
தெரியாமற் போனாலும்
புதிய கருவறைகளிலாவது
புலப்படுவேன்

அங்கும்
என்னைத் தேடுங்கள்,
அடுத்த வசந்தத்திலைவது
நான் அகப்பட்டுத்தானே
ஆகவேண்டும்!!

-மாவை வருாதயன்-

மல்லிகை தனது 34 வது ஆண்டு மலரை வெளியிடுகின்றது.
இந்த மகிழ்ச்சியான மலர் வெளிப்பட்டுக்கு எழுது
பேராதரவைத் தொவிக்கின்றோம்.



BG Brothers (Pvt) Ltd.

'BG Building'

110, 112, Wolfendhal Street,
Colombo - 13.

Phone : 328729

074-715962

Fax : 94-1-439623

576273

பாடசாலைகளில் மொழி வளர்ச்சியும் நவீன திலக்கியமும்

- ப.ஆப்பன் -

கண்ணியின் வளர்ச்சியை அவதானிக் கும்போது, இனிமேல் “எல்லாமே கண்ணியி னால் முடியும்”. மொழி, எழுத்து, எழுது கோல், பேய்ப் பிழற்றிற்கு வேலையில்லை. பாடசாலையில் ஆசிரியர்களுக்கு பொறுப் புக்கள் இராது என்று கருத்துக்கள் நிலவு கிற இந்தக் கால கட்டத்தில், பாடசாலைகளில் மொழிவளர்ச்சியும் நவீன இலக்கிய மும் என்னும் பொருள்பற்றி சிந்திப்பது பொருந்துமோ பொருந்தாதோ சில கருத்துக் களை முன் வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது..

காலத்திற்குக் காலம் கல்வித்துறையில் 46 மஷவுகை மாற்றங்கள் ஏற்படும் பொழுது புதிய புதிய கல வி த் திட்டங்கள் உருவாகுவது இயற்கையே.

பாடசாலை மட்டத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சியைப் பற்றியும் மொழியினாடாக பழைய புதிய இலக்கியங்களின் இணைப் பும் அதனால் ஏற்படும் தாக்கமும் விளைவு கரும் புதிய தலைமுறையினருக்கு எவ்வளவு தூரம் அனுகூலமாக இருக்கிறது என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய தொன்று.

அறுபதுகளுக்குப் பின் ஒவ்வொரு முறையும் ஏற்பட்ட கல்வித்திட்டங்களில் பாடசாலை மட்டத்தில் தமிழ்மொழி வளர்ந்துள்ளதா? தமிழ் மொழியினாடாக நவீன தமிழ் இலக்கியம் எத்தகைய நிலைப் பாட்டைக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும் சிறந்து சிந்திக்க வேண்டியது இக்கால கட்டத்தின் அவசியமாகும்.

பாடசாலைகளில் நவீன இலக்கிம் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பதை ஆராய்வதற்கு முன் மொழியைக் கற்பிப்ப

தில் எந்த அளவு வெற்றி பெற்றிருக் கிறது என்பதை சர்று விரிவாக ஆராய வேண்டும்.

ஜம்பதுகளில் மொழியைக் கற்பித்தலி லும் பார்க்க தொன்னூறுகளில் கற்பிப் பதில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

ஜம்பதுகளில் ஆங்கில மொழிமூலம் கல்வி (மிடீனரி கல்வித்திட்டம்) கற்ற கால கட்டங்களில் தமிழ் இரண்டாம் மொழியாக இருந்தும் கூட, தமிழ் சிறப்பான முறையில் கற்பிக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது. தமிழ் இலக்கணம், தமிழ் மொழி, அக்காலத்தற்குத் தேவையான பழைய தமிழ் இலக்கியம் என்று வெவ்வேறாக கற்பிக்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தனிப்பாடமாகவும் இருந்தது. மாணவர்களிடையே மொழி ஆர்வம் மேலாங்கி நின்றது. கம்பராமாயனம் போன்ற இலக்கியங்களை வெறும் பரீட்சைக்காக மட்டுமன்றி மொழி வளர்ச்சிக் காகவும், ரசனைக் காகவும் விரும்பிக் கற்றனர்.

மொழியைக் கற்பித்த ஆசிரியர்களும் கற்பித்தலுக்காகவே தம்மை தியாகம் புரிந்தவர்களாக (Devoted Teachers) இருந்தார்கள். டியூட்டிறிகள் இல்லாத பொற்காலம், மாணவர்கள் மொழியைத் திறமையாகக் கையாண்டார்கள். ஆசிரியர்களின் தூண்டுதலால் மாணவர்களிடையே ஆழந்த வாசிப்புப் பழக்கம் இருந்தது.

பரீட்சை வினாத்தாள்களும் சிறியவை களாக இருந்தன, விடைகளோ கோட்டிப்பு என்றில்லாமல் விடைகள் யாவும் கட்டுரைகளாக (Essay type of answers) சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆக எழுத்துத்துறையில் புகுந்தவர்களின் வெற்றிக்கு அடிப்படை மொழியும் இலக்கியமும் துணை நின்றன.

பாடசாலைகளில் பாடவிதானமும், பாடநூல்களும் பாட ஆசிரியர்களும் மிக அற்புதமாக அமைந்திருந்தன.

பாடவிதானத்தில் சங்க கால இலக்கியங்கள் மிக சௌகரியமாக இடம்பெற்றி ருந்ததனால் மரபுக் கவிஞர்கள் தோன்றி னார்கள். கருத்துக்களை மிகத் தெளிவாக வடிப்பதற்கு சொல்வாமும் வசன நடையும் கைகட்டி காத்திருந்தனால் இலக்கிய உலகில் நல்ல எழுத தாளர்கள் பரிணமித்தார்கள்.

இத்தகைய இமாலய வளர்ச்சி எண்பது களிலும் தொன்னாறுகளிலும் வீங்சிசியுங்காரணம் என்ன?

தாய் மொழியையும் புதிய முறையில் கற்பித்ததன் விளைவா...?

இன்று நிறைய விடயங்கள் போதிக்கப் படுகின்றன. தவிர பொதுசன தொடர்பு ஊடகங்கள் மூலம் நிறைய கற்றல் இடம் பெறுகின்றது. நிறைய விடயங்கள் கிரகிக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் கற்பவருக்கு உகந்த முறையில் மொழிப் பிரயோக நீதியில் அமையாதிருப்பது குறிப்பிடத் தக்கது. குறைந்தது முந்நாறு சொந்களைக்கொண்ட ஒரு சிறு வியாசம் ஏழதமுடியாமல், பயிற்சி இல்லாமல் தினாறுகின்றனர். இத்தனைக்கும் டியூட்டிரிகள், பயிற்சிநெறிகள், தமிழ்த்தின போட்டிகள் என்று பல் வேறு ஊக்குவிப்புகள் மூலம் பாடசாலை மட்டத் தில் சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

கல் வி விரிவாக் கப்பட்டபின் னர் இன்றைய கல்வித் திட்டத்திலும் கலை இலக்கிய வளர்ச்சிக்கு சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

கலை இலக்கிய மன்றங்கள், மாணவமன்றங்கள், கவியரங்குகள் என்று இன்னோரன்ன சந்தர்ப்பங்கள் விரிவாக் கப்பட்டிருந்தும் தமிழ் உரை நடை வளர்ச்சி பெறாமல் மாணவர்களிடையே ஒரு தேக்க நிலை காணப்படுகிறது.

கையெழுத்து அல்லது நோனியோ பத்திரிகைகள், சஞ்சிகைகள் தோன்றி மாணவர்களிடையே அஞ்சிப்பும் எழுத்தார் வத்தை வளர்க்க பாடசாலைகளில் ஆர்வ

மிக்க குழுவினர் முயற்சி செய்கின்றன. ஆயினும் உரைநடையில் வளர்ச்சி இல்லை.

போதனா முறையில் தான் எங்கேயோ கோளாறா...?

இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் கலைத்திட்டம் என்னும் பிரிவில் கல்வி யோடு கலையும் இலக்கியமும் விரிவான அடிப்படையில் வாய்ப்புகள் விசாலமாக்கப் பட்டிருக்கின்றன. கல்விகலாச்சார அமைச்சமட்டத்தில் கலை இலக்கிய வளர்ச்சிக்குப் போதிய ஊக்குவிப்புத் திட்டங்கள் வகுக்கப் பட்டு செய்யப்பட்டும் வருகின்றன. அகில இலங்கை ரீதியில் போட்டிகளும் பரிசுத்திட்டங்களும் வேறு இருந்தும் பாடசாலைகளில் மொழி வளர்ச்சி பின்தங்கியிருப்பது ஏன்?

சகலருக்கும் கல்வி என்ற குழ்நிலை உருவாக்கப்பட்ட பின் மாணவர் தொகை கூடியிருப்பது காரணமா...?

கற்பித்தல் தொழில் மயமாக்கப்பட்ட பின் கற்பித்தலில் விருப்பமில்லாதவர்கள் புகுந்ததன் விளைவா...?

பாடவிதானமும் பாடநூல்களும் பொருத்தமற்றனவா...?

ஒரு மாணவன் காலை தொடக்கம் பின்னேரம் வரை பாடசாலைகளில் மூழ்கியி ருந்துவிட்டு முக்கியம் என்று கருதும் பாடங்களுக்கு மட்டும் மாலை முழுதும் டியூசன் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டிய நிரப்பந்தம் இருப்பதனால், மொழியும் இலக்கியமும் தேவையற்றவை என்று புறக்கணிக்கப்படுகின்றனவா...?

நால்நிலையங்களைப் பயன்படுத்திக் கொள்ள அவகாசமில்லையா...?

இல்வாறாகப் பல ஜயங்கள் எழுதின்றன. அரசு ஊக்குவிப்புகளால் மொழியும் இலக்கியமும் தவிர, சங்கதம், நடனம், சித்திரம் போன்றவையும் வேறு பல நுண்கலைகளும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றன என்பது உண்மையே. ஆயினும் பன்னிரண்டு வருடங்களை பாடசாலையில் கழித்துவிட்டு வெளியேறும்போது மாணவர்களின் மொழித்திறன் பின் தங்கிய

நிலையில் இருப்பது தான் கசப்பான உண்மை.

ஆகவே தான் என்பதுகளில் தொன் னூறுகளில் இலக்கியம் படைப்போரின் தொகை கூடியிருந்தாலும், அவர்களுக்கு மொழியைக் கையாளும் லாவகம் கைகூட வில்லை. நவீன் இலக்கியத்துறையிலும் பரிசுசயம் இல்லை.

புதிய புதிய கல்வித்திட்டங்கள் நடைமுறைக்கு வரும்போதும் சங்ககால இலக்கியங்களே முதலிடம் பெறுகின்றன. பிரபல கல்லூரிகளில் பேசுகப்போட்டி கட்டுரைப் போட்டி என்று வரும்போது கம்பர் இளங்கோவடிகள் நாவலர் என்ற வரிசைக்குப்பின் பாரதியோடு சரி. பாரதிக்குப்பின் நவீன படைப்பாளிகளின் வருகை மிக மிகக் குறைவு.

பாடசாலைகளின் நூல்நிலையங்களை தரிசித்தால் நவீன படைப்பாளிகளின் நூல்கள் சஞ்சிகைகள் மிக மிகக்குறைவு.

(இலங்கையில் சிறந்த கவிஞர்கள் இல்லை) ஆனால் தமிழ்நாட்டின் படைப்பில் ககிய வாதிகளின் சில நூல்கள் முக்கியத் துவம் பெற்றிருக்கும். ஸ்ரீலங்கா பூஜ்யம்.

பாடசாலைகளில் நடைமுறையிலிருக்கும் கல்வித் திட்டங்களில் பழைய இலக்கிய அறிமுகம் குறைக்கப்பட்டு நவீன் இலக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

என்பதுகளுக்குப்பின் தொண்னூறுகளில் நவீன் இலக்கியவாதிகள் பெருகியுள்ளனர். ரசனையாளர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களுடைய இந்த ரசனைக்கு புதிய இலக்கியத் திட்டங்களில், குறிப்பாக நம் நாட்டின் நவீன் இலக்கியங்கள் முன்னுரிமை பெறவேண்டும். தமிழ்மொழி சிறந்த முறையில் கற்பிக்கப்பட்டு மாணவர் கள் பாடசாலைகளை விட்டு வெளியேறும் போது தாய்மொழியை கசடறக் கற்றவர்களாய் நவீன் இலக்கியங்களில் பரிசுசய முள்ளவர்களாய் வெளியேறவேண்டும்.

வாழ்த்துக்கிணோம்

தினகரன்

கைலாசபதி திறனாய்வுப்

போட்டியில் பரிசு பெற்ற சகோதரிகள்

1. செல்வி. வானதி. இயலூர்நாயகம்,
2. செல்வி. சுமைரா அன்வர்,
3. செல்வி. எம். ஏ. சி. சாதிலி ஆகியோரை மல்லிகை மனதாரப் பாராட்டுகின்றது.

ஒன்றி குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் ஆய்வுப் போட்டியில் பரிசு பெற்ற முவருமே பெண்கள். அதிலும் இம் முவரும்

செல்விகள் என்பது குறிப்பிடத்தக்கது. இளங்

தலைமுறையினர் ஈழத்து இலக்கிய விமர்சன

வளர்ச்சியில் எத்துணை ஆர்வம்

கொண்டுள்ளனர் என்பது


இதிலிருந்து புலனாகின்றது.

இளங் தலைமுறையை வாழ்த்துகின்கிணோம்.

- ஆசிரியர் -

மல்லிகையை மனதார நேசீக்கின்றோம்.
அதன் வளர்ச்சியில் பெருமிதம் கொள்கின்றோம்.

34 ம் யூண்டில் பிரவேசிக்கும் அதற்கு
நமது நல்வாழ்த்தக்கள் என்றும் உரியவை.



ஒரியண்டல் சலுான்

182, முதலாம் குநுக்குத் தெரு,
கொழும்பு - 11.
தொலைபேசி : 439413

ஓர் இளையனி

- கச்சிள் -

ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன். இப்பெண்ணைப்பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்குமாரு என்பவர். அப்பாடல்:

“முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்
ஆனைக் கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாவிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே”

இப்பாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள பதினொரு ஊர்களின் பெயர்களிருக்கின்றன. ஆனால் இவற்றின் கருத்து வேறுவிதமானது. கருத்தைப் பார்ப்போம்.

பல துறைகளையுமடைய வெள்ளிமலைக்குத் (கல் + நாகம் - வெள்ளிமலை) தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய குதிரை (கொக்கு - குதிரை) மீது வந்து குறித்த இடத்தில் சேர, ஒரு பெண் கொடி பேன்ற அழகையுடையவள், அசைந்து மார்புக் கடம்பை அவிழ்த்து விட்டாள். நடசத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனாகிய சந்திரன் தோன்ற கருப்பு வில்லையுடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன். கடப்ப மாலையைத் தரித்த மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து, ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.

இதுதான் அப்பாடலின் பொருள். இதிலிருந்து நமது முன்னோரின் புலமையினை நீங்கள் அறிந்து கொள்ளலாம். பொதுவாகப் பார்க்கும் பொழுது யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் பெயர்களை யாரோ பாடியிருக்கிறார்கள் என்று தோன்றும். இதிலிருந்து நமது முன்னோரின் புலமையை அறிந்து கொள்ளலாம்.

இதேபோன்று தமிழ்நாட்டில் ஒரு புலவர் பாடியிருக்கிறார். அவர் ஊர்களின் பெயர்களை வைத்துப் பாடவில்லை. ஒரு கிழமையிலுள்ள ஏழு நாட்களையும் ஒழுங்காக அமைத்துப் பாடுகிறார். தமிழ்நாட்டில் “தளசிங்கமாலை” என்ற நூலில் உள்ளது அப்பாடல்.

“ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவி
வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர
வேயுறு வெள்ளி வளை சோர, நானுன்னை மேவுதற்குத்
தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே”

இப்பாடலின் பொருள்: குரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய, தென்றல் வீச, மங்கிலையைத்த அழகிய வளையங்கள், விரக தாபத்தினால் சோரந்து விழ; நான் என்னை வந்து சேர்வதற்குத் தாய் குறுக்கே நிற்கின்றாளே என்பதாம்.

இதில் ஒரு கிழமையின் ஏழுநாட்களும், ஒழுங்காக வந்துள்ளமை காண்க. இது “தாய் துஞ்சாமை” என்னும் அகப்பொருட் குறையைக் கட்டும் பாடலாகும்.

இவ்வகைச் செய்யுள்களை “நாமாந்திரிகை” என்னும் யாப்பு வகையில் அடக்குவர். இந்த வகையில் பலவகைப்பட்ட செய்யுட்களை சென்ற நூற்றாண்டில் பலர் புனைந்துள்ளனர்.

நமது புதுக்கவிதை அன்பர்களும், இந்த வகையில் முயற்சிக்கலாம். எந்தப் புதுக்கவிதை என்றாலும் பொருள் மேம்பட்டு நிற்க வேண்டும். அதுதான் தேவையானது.

காலமறவாத் தெருவீதி கடைகள் கவ்வி
 கற்ற பள்ளி கூடிலினை யாடுந் தோழர்
 பால் வண்ணப் பொன்னிலவு வீட்டு முற்றம்
 பாட்டி சொன்ன கதைகேட்டு ஆனந் தித்து
 வால் கட்டிக் குரங்காட்டம் ஆடித் தேமா
 மரத்தேறி வீழ்ந்த அந்த நினைவு வந்து
 தாளமற்றத் தாளாத அச்சம் மூளத்
 தலைதெறிக்க ஓடுகிறேன் ஊரை நீத்தேன்.
 வெள்ளைக் கடலையின் மேலே கீழே
 விளையாடி முக்குளித்து நீந்தித் தாகம்
 கொள்ளக்கை யாற்கரையை வறுக ஊறும்
 குளிர்நீரைக் குடித்தயற் றோப்பில் சென்று
 கள் அடித்து நண்டுநால் சுட்டுத் தின்று
 கடற்கரைக் காற்றாடி மகிழ்ந்த தெல்லாம்
 உள்ளம்உற நெட்டுயிர்த்து இனியிவ வாழ்வ
 உண்டோ எனவிரங்கி ஊரை நீத்தேன்.

முடங்கிக் கிடக்கவொரு மூலை யின்றி
 முட்டாக்குப் போட்டபடி மரங்களின் கீழ்
 உறங்கியும் கையேந்திப் பல்லூர் சென்று
 உணவுக்கு நாய்களைாடு உறவு பூண்டு
 கிறங்கித் திரிந்ததுவும் இடுவோர் ஆழனை
 கேட்டுப்பின் நின்றதுவும் நான் யாரென்று
 மறந்ததும் மறுந்மிடம் ஊரானைப் பார்த்து
 மறைந்து மறைந் தோடினேன் மற்றோர் ஊர்க்கே.

மூலைக்குள் கிடந்த கல்லொன்று தலைக்கு
 முண்டாகக் கோவிலின் வீதியில் கிடந்தேன்
 காலைக் கிளிப்பி நாயொன்று சிறுநீர்
 கல்லுக் கடித்ததவு வேளை ஏழுந்தே
 நாளை அதிர்ஷ்டம் ஊர்போவேன் என்ற
 நப்பாசை! அடபோ! நாய்போல அலைந்து ஓர்
 வேலைக் கஞ்சிக்கும் உழையாது பட்ட
 வேதனையை யாரோடு சொல்லிக் கிட்டபேன்?

செல்வம் அழிந்து செருக்கும் ஒழிந்து
 சிறுகுடில் மாடாடு பொருள்கள் இழுந்து
 செல்லுக்குப் பிழைத்து குண்டுக்குத் தப்பி
 சேனை படைகண்ணில் படாது ஒழித்து
 கொல்லும் பார்வைத் தீக்டக் கூர்வாள்
 கொண்ட கொடிய கூற்றனைப் பிழைத்து
 வல்ல உயிரின்னும் வாழ்வாழ் என்கவே
 வருந்தும் உடல்ஜேயோ நோநோ என்குதே!

பனியால் நனைந்து வெயிலால் உலர்ந்து
 பசியால் வருந்திப் பல்லரை இரந்து
 தனியே கிடந்தென் மனதோடு புலம்பி
 தன்மானம் விட்டுநடைப் பின்மாகிப் போனேன்
 இனியேனும் கர்மம் தொலையாதோ புன்னன்
 கண்டியி லென்மெய் எரிமுழுக்கிச் சாம்பர்
 தனிவான் வெள்ளைக் கடலிலே கொட்டிக்
 கரையாரோ காலம் கனியாது போமோ!

ஓர்
 அகதியின்
 ஆலை

தில்லைச் சிவன்

மல்லிகையின் ஆரம்ப காலம் தொட்டே நாம் அதன் சவுவனுர்களாக இருந்து வருகின்றோம்.

அதன் தொடர் வளர்ச்சி எம்மைப் பிரமிப்புட்ட வைக்கின்றது. தொடர்ந்து அதன் 34 வது ஆண்டு மலர் வெளிவருவது பெருத்த மகிழ்ச்சி எமக்கு.

VEGETARIAN HOTEL

சுத்தமான, சவுவயான, சுகாதார முறைப்படி தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வகைகளுக்கு கொழும்பு மாநகரில் பிரசித்தி பெற்ற ஹோட்டல். எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கத்தக்க பெயர்.

கோல்டன் கபே

98, பாங்ஷால் வீதி,

கொழும்பு - 11.

தொலைபேசி : 324712

மாணிக்கராகவீ இழக்கும் நூல் -சுதாராஜ்-

சோதனைச் சாவடிக் கு மிகத் தொலைவிலேயே வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திலிருந்து நடக்க வேண்டும். சனங்கள் பஸ்ஸிலிருந்து குதித்து இறங்கினார்கள். தங்கள் பொருள் பொதிகளை இழுத்துப் பறித்தார்கள். கிழு வில் முன்னே இடம் பிடிக்க வேண்டுமென்ற அவசரம்... ஓவ்வொருவரிடமும், சமக்க முடியாத சமைகளைச் சம்ப்பதற்குத் தயாராய் வந்தவர்கள் போலவே எல்லாரும் தென்பட்டார்கள். அந்த அளவுக்குப் பொருள் பண்டங்கள் வடபடகுதியில் யுத்த காரணங்களால் தடை விதிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமென்றி ஏனைய பொருட்களுக்கும் தட்டுப்பாடு. வயோதியப் பெண்களைகூடத் தலையில் சுமையடிடன்!

அலுவலகங்களில் உடை கசங்காது பணி புரியும் அதிகாரிகள் சில நோஞ்சான மனிதர் கள் போன்ற எல் லோருமே பாரங்களைச் சுமந்தார்கள்.

வெயில் கூட்டு எரித்தது. எனது முதுகில் ஒரு பொதி. அது வழுகி விழாதவாறு சற்று முன் குளிந்து நடந்தேன். தோள் மூட்டில் ஒன்றைக் கொழுவிக் கொண்டேன். இரண்டு கைகள் மட்டுமே இருந்தமையால் அவற்றில் இரு பைகளைக் காவியேன். தடை தட்டுப்பாட்டில் படும் கஷ்டங்களை மனைவி குறிப்பிட்டு எழுதுவாள் - பிள்ளைக்குப் பால் மாக்கடக் கிடைப்பதில்லை. அந்தக் கடிதங்களே வீவு போட்டுவிட்டு ஊருக்குப் போக வைக்கும்.

சோதனைச் சாவடிக்கு ரோட்டு இன்னும் நீண்டு கொண்டிருந்தது. முகத் தில் துளிர்க்கும் வியர்களுமையைத் துடைக்க ஒரு கையும் இல்லாதிருந்தது. நெற்றியிலிருந்து கண்களுக்குள் வியர்வை கசிந்ததும் ஒரு வித எரிச்சல் ஏற்பட்டது. பாதை தெரியாமல்

மறைந்தது. முதுகிலிருந்த பை கழுத்தை அழுத்தி வருத்தியது. அதையெல்லாம் பொருட்படுத்தும் மனநிலை எனக்கில்லை.

பெரிய மரங்கள் வீதியோரத்தில் வெயி லில் காய்ந்து கொண்டிருந்தன. இளைத்துப் போய் ஒதுங்குபவர்களைத் தங்கள் நிலவில் அணைத்துக் கொண்டன. கிளைகளை அசைத்துச் சிறு தென்றலை வீசிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தின. அப்பா...என நன்றிப் பெருக்குடன் நிமிர்ந்து பார்த்தால் பழுத் திலைகளை உதிர்த்து வாழ்த்தின. நல்ல மனம் கொண்டவர்கள் வாழ்த்தினாலும் எங்களுடைய வாழ்க்கை யுத்த பிரதேசங்களுக்குள்  மஹாகா 53 சிறையடைக்கப்பட்டிருக்கின்றன.

க்கிறது. அங்கே மரங்கள் இலைகளை உதிர்க்காது நிமிர்ந்து பார்த்தால் விமானங்கள்தான் குண்டு வீக்மோ என்ற பயம். குண்டுகள் மரங்களின் பசுமையான இலைகளையெல்லாம் எரித்து விட்டிருக்கின்றன.

எனக்குப் பதற்றமாயிருந்தது. அல்லது ஒருவித பயம் - இந்த முறை வரும் போது ஒரு டோர்ச் ஸெல்ட்டும் பட்டரியும் வேண்டி வாங்கோ... என மனைவி எழுதியிருந்தாள். இராவிருட்டியிலை ஒன்றுக்கு ரெண்டுக்கு எழும்பிப் போறதென்றாலே ஒரு லைட்டும் இல்லை. ஒரு நாளிரவு பிளேன் இரைந்து கொண்டு வந்து குண்டு போடத் தொடங்கி யிட்டுது. சாமம். தில்யாவும் குளுக்கிறாள். எழும்பி பங்கருக்கு ஓடலாமென்றால் ஒரே கும்பிருட்டு. நான் விழுந்தும் போனேன். திவ்யாதான். பிடிச்சுத் தூக்கி விட்டாள். அந்த அவதிக்குள்ளையும்... நெந்து போச் சோம்மா?...என்று என்ற வயித்தைப் பிடிச்சுப் பிடிச்சுக்க் கேட்கிறாள். எனக்கு வெக்கமாயும் போசுக்!

பெறுமாத வயிற்றைச் சுமந்து கொண்டு

அவள் இப்படியெல்லாம் இன்னை படுகி நாளை என்ற ஆதங்கத்தில் எப்படியாவது ஒரு டோர்ச் லைட்டும் பட்டரியும் கொண்டு போயில்லை வேண்டுமென் அப்போதே தீர்மானித்தேன். இப்போது பயம் பிடித்து ஆட்டு கிறது. பத்து பட்டரிகளை எனது உடையில் சுற்றிபாய்க்கின் அடிப்பாகத் தில் ஒளித்து வைத்தேன். செக் பண்ணும்போது எப்படியெல்லாம் உதற்கிக் கொட்டுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனினும் ஏதோ ஓர் அற்ப நம்பிக்கை... இதையெல்லாம் மீறிக் கொண்டு போய் விடலாம் என்று. அல்லது பிடிப்பட்டாலும் உண்மையான காரணத்தைச் சொன்னால் இரக்கப் பட்டு விட்டு விடுவார்கள் என என்னையே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் இராணுவச் சோதனைச் சாவடி நெருங்கிக் கொண்டே வர... நெருங்கப்பக்க...!

மரங்களின் இலைகளையொத்த வர்ணத்தில் யூளிபோம் அனிந்த சிப்பாய்கள் வீதியின் இரு மருங்கும் கரிய துப்பாக்கிகளின் துணையுடன் அவர்கள் முகங்கள் இறுகிப் போயிருந்தன. அவர்களிடமிருந்து சிரிப்பையும் மென்மையுனர்வையும் அழித்திருப்பார்களோ... இந்த டியூட்டிக்காகப் பயிற்றுவிக்கும்போது?

ஆனால், அழூர்வமாகச் சிலர் துப்பாக்கிகளின் கூடு முறையை நிலத்தில் குத்தி அதன் பிடியில் கை ஊன்றிக் கொண்டு ரிலாக்ஸ் ஆக நின்றார்கள். இனிச் கடுவதில்லை என்று தீர்மானித்துவிட்டது போல! துப்பாக்கிகள் இது போல நல்ல வகையிலெல்லாம் பயன்படுத்தப்படக் கூடியவை தான். அதைவிட்டு ஏன் சுட்டுத் தள்ளுகிறார்கள்?

நடு வெயிலில் மக்கள் வரிசை நீண்டிருந்தது. பத்துப் பதினெந்து பேராக அழைக்கப்பட்டு உதற்கிக் கொட்டப்பட்டார்கள். தலையை எட்டி எட்டி நோட்டமிட்டேன். தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு வந்து யாராவது பிடிப்படுகிறார்களா அல்லது மனித்து விடப்படுகிறார்களா என்பதை இங் கிருந் தே கண் டறிய எத்தனித்தேன். மாட்டுப்படப் போகிறேனோ என நினைக்க வயிற்றைக் கலக்கியது.

இங்கிருந்தே திரும்பி விடுவோமா என்றும் தோன்றியது. அப்படி திரும்பினாலும் அது சந்தேகத்தைக் கொடுக்குமே! அது வேண்டாம். முன் வைத்த காலைப் பின் வைக்காதே!

என் பொருட்கள் தடை செய்யப்பட்டவை எனப் பட்டியலிடப்பட்ட அறிவிப்புப் பலகை முகத்திலிடித்தது. அதை மீறுவார்கள் இன்ன சட்ட பிரிவுப்படி தண்டனைக்கு ஆளாவார்கள் என எழுதப்பட்டிருந்தது. அதே விஷயத்தை ஒவி பெருக்கியும் செக்ட்டாவிடியைப் பிடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது.

கிழு ஒழுங்கைக் கவனிக்கும் சிப்பாய் அண்மையில் வந்தால் அவன் என்னையே நோக்கி வருவது போலவும் எனது பைக்களைக் கடைக் கண்ணால் நோட்டமிடுவது போலவும் பிரமை! எனது கண்களின் மிரட்சியே காட்டிக் கொடுத்து விடுவோ என்ற என்னத்தில் மிக இயல்பாக நிற்பது போல நிற்பதற்கு முயன்றேன். சினிமாப் பாட்டொன்றை வாய்சைத்து முனைமுனைத் துப் பாசாங்கு காட்டினேன். ஆனால், உண்மையிலேயே மனக்களுள் கடவுளைக் கசிந்துருகிக் கொண்டிருந்தேன்.

கிழு முன் நகர் நான் அதைக் கவனிக் காமலிருந்திருக்க வேண்டும். பின்னே நின்ற வர் சினப்பட்டு முதுகில் தள்ளினார். முதுகில் குத்தாத வரை சரிதான். “போங்கோ!... போங்கோ... என்ன யோசித்துக் கொண்டு நிக்கிறியள்?”

எனது முறை வந்தது.

‘கடவுளே!’ என்றேன். கடவுள் என ஒருவர் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பது இப்படியான நோக்கங்களில் தான் தெரிய வருகிறது.

முதலில் பொருட்களைக் கீழே வைத்து விட்டுக் கைகளை உயர்த்திக் கொண்டு நிற்க உடலெல்லாம் ஸ்பரிசித்துச் சோதிக் கப்பட்டேன். சில இடங்களைத் தொட்ட போது கீச்சமாக இருந்தது. மிக அவதானத் துடன் சிரிப்பை வெளிப்படத் தாமல் நின்றேன்.

“சரி!...போ!...போ!”.

அடுத்து, பொருட்கள் செக் பண்ணும்

இடத்துக்குப் போக வேண்டும் டக்...டக்...
டக்...டக்... அன்று நடந்தது ஆவி தடித்தது
(மனவிப் பங்கருக்கு ஒடி விழுந்தது...
அதனால் பட்டரி வேண்ட முடிவெடுத்தது)
இன்று “நடப்பது” நெஞ்சுச் தடிக்குது.

ஒவ்வொருவருக்கும் இரு சிப்பாய்களாக நின்று செக் பண்ணிக் கொண்டிருந்தார்கள். தப்ப வழியில்லை. பைகளைக் கீழே வைத்து அவர்கள் உத்தரவுக்கும் காத்திரா மல் நல்ல பிள்ளைகளைப் போல ஒன்றைத் திறந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தேன்.

மற்றுப் பைகளையும் திறக்கும்படி
சைகை செய்தார்கள். முதலில் கொட்டப்
பட்ட பொருட்களைச் சோதிப்பதில் அவர்
கள் கவனமாக இருக்க நான் பட்டிரி டோர்ஸ்
அுகியலை சுற்றப்பட்ட துணியை எடுத்துக்
கீழே வைத்து அதன் மேலும் சில உடு
துணிகளைப் போட்டு மறைத்தேன்.

“ஓய்!...என்ன இது”

தில்யாவுக்காக நான் வேண்டி வந்திருந்த சொக்லேட் பக்கட்டுகள் அவர்கள் கண்ணிற் பட்டு விட்டது.

“ஸமாயாட்ட!... (பிள்ளைக்கு!...)” எனப் பதில் சொன்னேன் பணிவோடு.

அவன்து முகம் முக்கோணமாகியது.
“பிள்ளைக்கா...அல்லது...?” அவன் குறிப்பிட்ட மிருக வர்க்கம் சொகல்ட் சாப்பிடுமா என்பது பற்றிச் சரியான ஞானம் இல்லாமையால் அதை ஒரு ஜோக்காகக் கருதிச் சிரிக்க (மற்பட்டேன்.

“என்ன சிரிப்பு?...சொக்கல்ட் சாப்பிடாவிட்டால் உண்ட புள்ள செத்தி இமா?” எனக்கு உச்சிக்கு ஏறியது. சொக்கல்ட் உயிரைத் தக்க வைக்கிற பண்டமல்ல. குழந்தையுத்த பிரதேசத்திலிருந்து காய்கிறானோ... குண்டுச்சத்தங்களினால் அதிர்ச்சி மன நிலையில் இருப்பானே என்றெல்லாம் எண்ணிக் கலங்குவதுண்டு. இப்படி ஆற்றேழ மாசங்கஞ்ச கொருமுறை வீட்டுக் குப்போகும்போது ஏற்படுகிற பெற்ற மனத் துடிப்புத்தான்...

“இல்ல...இதெல்லாம் அங்க கிடைக்காது... அதுதான்!...” மென்று விழுங்கினேன்.

“இது தடை செய்யப்பட்ட சாமான் என்று தெரியாதா?... உன்னைப் புடிச்சு உள்ள போடவா?”

இந்தாவு மரியாதையே போதுமென்றி ருந்தது. சொகல்டட்டுக்கே இந்தப் பாடென் றால்... பட்டரி பிடிப்டால்? தேவனே... என்னைக் காப்பாற்றுங்கள்... சொகல்ட பக்கெற்றுக்களை எடுத்துக் கொண்டார்கள். “சரி! போ...போ! இனிமே இப்படி செய்ய வேணாம்!”

அது போனால் போகட்டும். இந்த அளவுக்குத் தப்பியதே பெரிய காரியம். மளமாளவென பொருட்களை எடுத்துப் பைக்கஞ்சன் தினித்தேன். கையில் நடுக்கம் தெரிந்தது. அதைக் கவனித்திருக்க வேண்டும்....

“என்ன... பயப்படுகிறதா?... இதெல்லாம் எங்கட டியூட்டி... பயப்பட வேணாம்... சரியா? என்றான்.

“சுரி” என்றேன்

எனக் கென்ன பயம்?... துணிங்சு
கட்டை என்பது போன்ற பாவனையில்
அவனை “நிமிர்ந்து”

பாததேன். சக்கல் விருத்தி விடுபட்டுவிய

ந்து நன்றா வருடம் வருடம்
ந்து நன்றா மகிழ்ச்சி தான் அப்படியொரு
உசாரைத் தந்தது. ஆனால், அவனது
முகத்தின் இறுக்கம் விடுபடாமலிருந்தது.
“போ!...போ!...” விரட்டப்பட்டேன்.

அவ்விடத்திலிருந்து அகன்றுவிட்டாலே
போதும் எனும் அவசரத்துடன் மீத மிருந்த
துணிமணிகளையும் எடுத்து பைகளில்
திணித்தேன். அவசரத்தில் அவதான்ததை
கைவிட்டதால்... “தடக்!” பட்டிரிப் பாசல்
நிலத்தில் விழுந்தது. முன்னே நின்றவன்
துள்ளி ஓரடி பின் வாங்கினான்.

“என்ன குண்டா?

எனக்கு முச்சு நின்றது போலிருந்தது. முழிகள் வெளியே வந்து விடுமோ எனக்கண்கள் இமைக்க மறந்து நின்றன.

“பெண்... பெண்சாதி... பிள்ளைத்தாச்சி... பெண்சாதி... பாதுஹாம்... பிள்ளைத்தாச்சி!”

சர்ரெமல்லாம் நடுங்கியது. வியரவையில் சேர்ட் நனைந்து முதுகில் ஓட்டியது. பாய்க்கிற்குள் திணித்த பொருட்களைல்லாம்

திரும்ப வெளியே கொட்டப்பட்டன. துருவித் துருவி ஆராயப்பட்டன. இரு பக்கமும் துப்பாக்கிகள் எனக்குத் திருப்பப்பட்டன.

துணிப் பார்சலைக் குலைத்து பட்டரி களை வெளியே எடுத்து அது குண்டல்ல என்பதைக் காட்டினேன். “எதுக்கு இதெல்லாம்?... பட்டரி... குண்டு வெடிக்கவா?”

நான் அமுவாரைப் போல் நின்றேன். டோர்சுக்டன் இரு பட்டரிகளை மட்டும் கொண்டு வந்திருக்கலாம். ஸ்டொக் பண்ணி வைத்தால் நீண்ட காலப்பாவனைக்கு உதவும் எனக் கொண்டு வந்து சேர்த்த எனது சாதுரியத்தை அல்லது துணிச்சலை மனைவி மீசுக்வாள் என்ற ஆசையில் பத்து பட்டரிகளைக் கொண்டு வந்தது எவ்வளவு தப்பு எனப் பட்டது. இப்போது என்ன சமாதானம் சொல்லித்தப்பட்டுவது? உண்மையான காரணத்தைச் சொன்னால் நம்புவார்களா என்ற சந்தேகமான சூழ்நிலை தோன்றியிருந்தது.

“பெண்சாதி... பெறுமாசப் பிள்ளைத் தாசிசியாயிருக்கிறாள். ஆனாலும் ஒன்றும் மலைக் கிழவே. இரவிலே பாத்திரமுக்கு போற தென்றாலும் ஸலட் இல்லை.”

“என்ன... நோனா புள்ளத்தாச் சியா?”

ஒருவன் கேட்க மற்ற இருவர் சிரித்தார் கள். இதிலென்ன ஏனாம் இருக்கிறது என எண்ணினேன். அல்லது இவர்கள் சிரித்தது நான் நின்ற வெருண்ட கோலத்தைக் கண்டோ தெரியாது. திரும்பவும் அதே கதையைச் சொன்னேன்.

“நோனா புள்ளத்தாச்சி என்றால் நெட் குறோக்கக்கு சொல்லுங்க அல்லது அங்க ஆழிக் காம்புக்கு இன்போம் பண்ணுங்கோ... இங் காலை கொண் டுவர ஒழுங்கு செய்யலாம்.”

அது நடைமுறைக்க சாத்தியமற்றது என்பது எனக்கு மட்டுமல்ல அவர்களுக்கே தெரியும் என்பதால் மௌனம் சாதித்தேன்.

“உங்களையெல்லாம்... சுடவேணும்!”
(தமசலாட்ட வெடி தியன்ன ஓன!) நடுங்கிக் கொண்டிருந்த எனது மேனி ஒரு முறை உறைந்தது. முயன்று கதைத்தேன்.

“நான் செய்தது பிழையென்றால் மன்னி ததுக் கொள்ளுங்கோ. (“சமாவெண்டு!”) நான் குடும்பஸ் தன்... கன நாளுக்கு பிறகு பிள்ளையைப் பார்த்து வீட்டுக்கு போறுன்... என்ன விடுங்கோ... பட்டரி வேண்டாம்... கொண்டு போகயில்லை!”

“விட வேண்டாம்.... இவரை, லொக்காவி டம் கூட்டிப் போ” என ஒருவன் கூற மற்ற வன் “என்டு!” என்றான். நான் போகாமலே நின்றேன்.

இந்தப்பயணம் ஆரம்பித்த நேரமுதல் எத்தனையோ அலைச்சல்களைப் பட்டாலும் மனைவி குழந்தையைப் பார்க்கப் போகிறே னென்றுதொரு நாதம் நாடி நரம்புகளை மீட்டிக்கொண்டிருந்தது. இப்போது சர்வாங் கழும் சோர்வுடைந்த...தளர்ச்சி. ஏதாவது பேச வாய் திறந்தால் அழுது விடுவன்போல விம்மல்கள் வெடிக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தன.

பொருட்களை அந்தப்படியே விட்டு வரச் சொன்னார்கள். சோதனைச் சாவடியின் ஒரு புக்கத் திலிருந்த அலுவல் அறையை நோக்கி நூத்தப்பட்டேன். பக்கத்திலேயே சிறியதொரு கூடும் உள்ளது. அதனுள்ளே தான் அடைக்கப் போகிறார்களோ! கம்பிக் கூட்டுக்குள்ளே நின்றால் போகிறவர்கள் எல்லாம் பார்ப்பார்களே! இந்தக் கேவலம் தேவைதானா? நான் செய்தது குற்றமா இல்லையா என்று கூடப் புரியவில்லை. இனி என்ன நடக்குமோ என நெஞ்சிடித்தது. விசாரணை தடை முகாம் என்றெல்லாம் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுமா! கவிதா... உன் பிள்ளைப்பேற்றுக்குக்கூட நான் கூட நிற்க முடியாமற் போகுமோ!

அலுவல் அறைக்கு வெளியே ஒருந்த னின் காவலுடன் நிறுத்தப்பட்டேன். உள்ளே சென்றவன் மேசையில் பட்டரிகளையும் டோர்ச்சையும் வைத்து விட்டு என்னை சுட்டிக்காட்டி முறையிட்டான். ஒரு குற்ற வாளியாக நிற்பது கூசியது. மனிதாபிமான கண் ஞோட்டத் தில் பார் ததால் நான் செய்தது தவறு அல்ல. கடைசி முயற்சி யாக அந்த அதிகாரியிடனாவது கதைத்துப் பார்க்கலாம் என்றொரு வேகம். ஜன்னலூடு பார்க்கு விஷயத்தைச் சொன்னேன்.

“மனைவி பெறுமாதம் இருட்டில் பங்கரு

க்கு ஒடியது... விழுந்தது” என எல்லா நியாயங்களையும் ஓப்புவித்தேன். மனம் சலிப்படைவது போல் களைத்துப் போனது. அவர் எழுந்து எனக்கு அண்மையாக வந்தார்.

தொப்பியைக் கழற்றி தன் முடியில்லாத தலையைத் தடவிக்கொண்டே என்னைப் பார்த்தார். அது... அவர்?

அவர்... சோமையைவைப் போலல் வலவா தோன்றுகிறது. அந்த கருத்த நெடிய தோற்றும்? பதினாலு வருடங்களுக்கு முன் அவரது தலையில் முடியிருந்தது. இப்போது வழுக்கைத் தலையோடிருந்த வரை மட்டுக் கட்ட முடியவில்லை.

ஆப்போது நாங்கள் கொழும்பில் குடியிருந்தோம். வெள்ளவத்தையில் வீடு. முதலில் அவ்வீட்டில் நானும் சில நண்பர் கனும் இருந்தோம். அவ்வீட்டிலேயே ஒரு பகுதியில் சோமையா குடியிருந்தார். சோமதாச என்பது அவர் பெயர். அன்னா என்ற அர்த்தத்தில் சோமையா என நாங்கள் அழைப்போம். ஒரு வகையில் பார்க்கப் போனால் அவ்வீடு அவருக்குச் சொந்த மானது. இன்னொரு வகையில் அது அவருக்குச் சொந்தமாகுமா? என்பதே கேள்விக் குறியாக இருந்தது. உண்மையில் அது அவரது தந்தையின் சொத்து. அவருக்கு ஒரு தமிழ்யாரும் - திணைக்களமொன்றில் உயர் பதவி வகிப்பவர் - இருந்தார். தந்தை இறந்த போது வீடு யாருக்கு என்று எழுதி வைக்காமலே போய் விட்டார். தமிப்கு ஏற்கனவே ஒரு வீடு தந்தை கொடுத்திருப்பதால் இந்த வீடு தனக்குத்தான் சேரவேண்டுமென சோமையா குடிபோதையிலிருக்கும் நேரங்களில் சொல்லிக் கொள்வதுண்டு. ஆனால், வீட்டை எங்களுக்கு வாடகைக்கு தந்ததும், மாதாந்த வாடகைப் பணம் பெறுவதும் அவரது தமிழ்யார் தான். ஒரு பக்கத்தில் சோமதாச இருக்கட்டும் என அறையென்றை சட்டாதியற் ற முறையில் பிரித்துக் கொடுத்திருந்தார். அந்தப் பக்கத்து அறையிலும் பாதறாமிலும் அவர் பகலெல்லாம் (விழுந்து) கிடப்பார். வெறி முறிந்ததும் மாலை வேளையில் வெளியே போய் மீண்டும் இரவு நல்ல போதையில் வருவார்.

குடிப் பதற் கு இவ் வளவு காச எங்கிருந்து கிடைக்கிறதோ என நாங்கள் பேசிக் கொள்வோம். சாப்பாட்டுக் கென கொடுப்பதை குடித்துத் தள்ளுகிறார்..இந்த மனுஷன் ஒரு உதவாக்கரை! எனத் தம்பியார் குறைப்படுவார்.

அவர் எங்களோடு பழகத் தொடங்கி யதும் எங்களிடமும் கைமாற்றாக் கர்க்கேட்பார். கொடுத்தால் திரும்ப வராது. நன்பர்களென்றாலோ கொடுக்க மாட்டார்கள். “இந்தாள் கசிப்பு அடிச்சிட்டு வந்து கத்துறதுக்கா?”

அந்த ஆளோ காச கொடுக்காவிட்டால் போகாமல் அழுங்குப் பிடியில் நிற்கும். கடைசியில் பத்தோ பதினைந் தோ கொடுத்து அனுப்புவது நானாகத்தான் இருக்கும். இரவு வந்தால் காச கொடுக்காதவரின் பெயர் விலாசமெல்லாம் இழுத்துக் கிழிக்கப்படும். அவவுப்போது “தெமனு” என்ற சொல் பிரயோகமும் விழும். நான் கவிதாவை மணமாகி (மனைவி) குடியிருக்க வந்த போது இது தான் தருணம் என அவர்கள் விலகி விட்டார்கள்.



“இந்த மனுஷன் இருக்கிற இடத்திலை எப்படி மனிசீயை வைத்திருக்கப் போகிறாய்?” என அவர்கள் கரிசனைப்பட்டதுண்டு. போகும் போது எனக்குத் தோதாக வேறு வீடு கிடைக்கவுமில்லை பழகிய இடமே சிறந்தது என்றும் தோன்றியது.

ஒரு கட்டத் தில் சோமையாவின் தொல்லை, தீராத தொல்லையாகத்தான் போய் விட்டது. கவிதாவுக்கு அவரைக் கண்ணில் காட்டவே கூடாது.

“என்ன இந்த மனுஷன்?...எங்கையாவது வேலை செய்து உழைக்கிறதுக்கு... சோம் பேறி மாதிரிக் கிடக்குது...குடுத்து வைச்ச மாதிரி காச கேட்டுக் கொண்டு வருது...” என என் மீது பாய்ச்சல்கள் நடக்கும்.

“என்ன கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறீங்க கேளோ?” என ஏளனத் தொனியிலும் கேட்டாள்.

சோமையா நன்றாக இருக்கும் நேரங்களில் “ஏன் இப்படி குடிக்கிறீர்கள்?... குடிக்கி றது கூடாது” என்றெல்லாம் கேட்டும்,

உபதேசித்தும் இருக்கிறேன். ஒன்றும் பேச மாட்டார். சில வேளைகளில் “குடிக்கக் கூடாதுதான்” என ஒரு வார்த்தையில் பதில் சொல்லுவார். “இனிக் குடிக்க மாட்டன்!” என்றும் கூறுவார் ஆனால் இரவு திரும்பவும் சனியன் பிடித்திருப்பதைக் காணலாம்.

வெறி மயக்கத்தில் வெளிப்படும் புலம்பல்களிலிருந்தும் அவரது தமிழியார் சொன்ன சில கதைகளிலிருந்தும் அவருக்குள்ளும் ஒரு கதை இருப்பதைத் தெரிந்து வைத்திருந்தேன்.

அவர் முன்னர் நல்ல உத்தியோகத்திலி ருந்தவர். வேலை செய்யும் இடத்தில் இளா நங்கை ஒருத்தியுடன் தொடர்பு - காதல். சோமையாவின் குடும்பம் அந்தஸ்து வசதியில் உயர்ந்தது. அவர்களுக்கு இதைப் பொறுக்கவில்லை. எவ்வளவோ தடைகள் போட்டார்கள். சோமையாவும் தொடர்பைக் கைவிடுவதாயில்லை. அவர் ஊரிலில்லாத தருணம் பார்த்து ஒரு நாள் அந்தக் குடிசை எரிக்கப்பட்டு விட்டது. சோமையாவின் கிளி பறந்து போனது எந்த இடமென்றே தெரியவில்லை.

58 சூ மயலகை

“அவனைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்... அவளை நினைத்துத்தான் குடிக்கிறேன். அவளைக் கண்பூடித்த பிறகு தான் எனக்குக் கல்யாணம் வாழ்க்கை எல்லாம்” என்பார்.

இதை அறிந்த பிறகு எனக்கு அவர் மேல் இன்னும் பரிவு கூடியது. இரவில் வரச் சுணங்கினால் கேற்றியில் பார்த்துக் கொண்டு நிற்பேன். குடிபோதையில் எங்காவது விழுந்து கிடப்பாரோ எனக் கவலையாயிருக்கும். அப்படி நடப்பது முண்டு. வந்ததும் “சாப்பிட்டாரா?” என்று கேட்டேன். அவருக்குச் சாப்பாடு கொடுக்கும் படி கவிதாவிடம் சொல்வேன். கவிதா அந்தக் கதைகளையெல்லாம் நம்பத் தயாரா யில்லை. என்னிடத்தில் அவர் இடம் கண்டு கொண்டார் என்று தான் சொல்வாள். அது ஒரளவு உண்மையும் கூட. ஆரம்பத்தில் மாலை நேரங்களில் மட்டும் பணம் கேட்பார். பின் னர் பகலிலும்... “பசிக்கிறது என வயிற்றைத் தொட்டுக் காட்டிப் பணம் கேட்பார். சாப்பாடு கொடுத்துச் சாப்பிடச் சொன்னால்...”

இல்ல... உங்களுக்கு கஷ்டம் தரக் கூடாது... கடையில் தான் சாப்பிட வேணும்!” எனக் காசக்காக நாண்டு கொண்டு நிற்பார்.

“இப்ப தருகிற கஷ்டம் போதாதா?” என அவருக்குக் கேட்கக்கூடியதாகவே கவிதா சத்தம் போடுவாள். “பசிக்கிறது” என்று கேட்ட மனிசனுக்கு எப்படிக் கொடுக் காமல் விடுவது என்று எனக்குத் தோன்றும். கொடுத்தால் அந்தக் காசக்கும் குடித்து விட்டு வருவார். இரவில் வந்து கத்தலும் திட்டல்களும் தான். நன்றி கெட்ட மஜுஷன் எனக் கவிதா சொல்வாள். “வேறு வீட்டுக்கு மாறி விடலாம்” என நச்சரிக்கத் தொடங்கி யிருந்தாள். அப்போது நாட்டு நிலைமைகள் மோசமாக ஆரம்பித்திருந்தன. புதிய இடத்துக்கு... தெரியாத குழலுக்கு போவதை விட இங்கேயே அஜுஸ்ட் பண்ணிக் கொள்ளலாம் என்று தான் என் மனம் சொன்னது.

என்பத்து முன்று ஜாலை!...

மதிய போசனத்தின் பின் வழக்கம் போல அலுவலகளில் ஈடுபட்டிருந்த போது வெளியே கலவரம் வெடித்தது. மாடியிலிருந்து கீழே நடக்கிற தாக்குதல்களை அவதானித்த சிற்றாயியர்கள் தங்கள் மேலதி காரிகளான தமிழர்களுக்கு அடி உதை என்ற ரீதியில் உள்ளேயும் ஆரம்பித்தார்கள்.

எனக்குக் கவிதாவின் நினைவு தான் முதலில் வந்தது. கவிதா தனிமையில் இருக்கிறானே! உடனே போய் விட வேண்டும். எப்படிப் போவது? புகக்கோட்டையிலிருந்து வெள்ளவத்தைக்குப் போக எவ்வளவு நேரமாகும்?

இறங்கி வீதிக்கு ஓடி வந்தால்... நிலைமையின் உக்கிரம் தெரிகிறது. பஸ்கள் வாகனங்களில் போகிறவர்களையெல்லாம் “தெமஞாக்கள்” இருக்கிறார்களா என செக் பண்ணி இழுத்துப் போட்டு வெட்டுகிறார்களாம்... எரிக்கிறார்களாம்.

ஒன்றுக்கும் யோசியாமல் நடக்கத் தொடங்கினேன். விழும் கட்டை மாதிரி மனதில் ஒரு அசாத்திய துணிவை ஏற்படுத்திக் கொண்டு விழு விழு என நடந்தேன். - பொக்கட்டிலிருந்து ஜடென்றிட்டி காட்டைத் தாக்கி வீசிவிட்டு கையில் பைவுடன் - அதில் சிங்களத்தில் ஏழுதப்பட்ட சில தாள்கள் இருந்தன - அலுவலகத்திலிருந்து

வெளியேறிய போது ஒரு தற்பாதுகாப்புக் காக இந்த யுக திமைக் கையான் டிருந்தேன்.

பாதையெல்லாம் கோரம். கடைகள் குறையாடப்பட்டு எரிக் கப்படுகின்றன. லொறிகளிலும் பஸ்களிலும் பொருள்களை அள்ளிக் குவித்துக் கொண்டு போகிறார்கள். “ஐயவேவா!” கண் முன்னே வெட்டி வீழ்த்துகிறார்கள். எனக்கு மரண பயம் ஒரு பக்கம். கவிதா பற்றிய பயம் அதற்கு மேலாக. சோமதாசாவுக்கு ஏற்கனவே கவிதா மேல் ஒரு வித கோபம் இருக்கக் கூடும். என்ன நடந்திருக்குமோ எனக் கலங்கியவாயிறே நடந்து... நடந்து...

எப்படியோ வீடு வந்து சீர்ந்துவிட்டேன். இருட்டியிருந்தது. வியர்த்து விரு விழுத்தது.

வாசலில் சோமையா!

அவரைக் கண்டதும் என்னையறியாமலேயே கட்டிப் பிடித்தேன். உடைந்து உடைந்து அழுகை வந்தது. பயம், அதிர்ச்சி, அயர்ச்சி, களைப்பு. கவிதாவிற்க என்ன நடந்ததோ என்ற குழப்பம். “சோமையா... சோமையா...!” அவரை ஒரு சொந்த அண்ண ணைப்போல உணர்ந்தேன்.

“பயவெஷ்ட எப்பா!... (பயப்படவேண்டாம்) பயவெஷ்ட எப்பா!” எனச் சொல்லி என் முதுகில் தட்டினார். “மம இன்னவா... பயவெஷ்ட எப்பா!...” அப்போதுதான் நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தேன்... கவிதா?”

“உள்ளே வா... சொல்கிறேன்!...”

அவரைத் தொடர்ந்து வீட்டுக்குள் சென்றேன். நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்று சொன்னார். கவிதாவை தனது அறையில் கட்டிலின் கீழே படுக்க வைத்திருக்கிறாராம். என்னையும் அவ்வாயே செய்யச் சொன்னார். தான் இருக்கும் வரை பயப்படவேண்டாமென்த தெம் பூட்டு முயன்றார்.

அன்றிரவே வீட்டுக்கு வெளியே ஆரவாரம் கேட்டது. வீட்டுக்குள் இருக்கும் தெமஞுக் களை வெளியே விடு என்று கோட்சி எங்களது காதுகளையும் கிழித்தது.

“அவங்களைல்லாம் ஓடிட்டாங்கள்... போன் கடா!...” என சோமையாவின் அதட்டல் சத்தமும் கேட்டது.

“வீட்டுக் குள் கேள எங் களை விடு!... நாங்கள் பார்க்கிறோம்!”

“ஒரு நாய் உள்ளுக்குள் வர முடியாது”

சோமையா குடிக் கிறவரானாலும் அப்போது முப்பத்தைந்து வயது இளைஞர்... வாட்டசாட்டமாக இருப்பார். அவரது அட்காசத்தால் அந்தப் பகுதியில் சண்டியன் என்றும் பெயர் எடுத்திருந்தவர்... அவருக்கும் சில கையாட்கள் இருந்தார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

முன்று நாட்கள். வீட்டின் முன்னே குழுமியிருக்கும் காடையாக்கள் போகாமல் ஆள் மாறி ஆள் மாறி நிற்கிறார்களாம். தனது ஆட்கஞம் நிற்கிறார்கள். பயப்பட வேண்டாம் என சோமையா அவ்வப்போது தகவல் தந்து கொண்டிருந்தார். எங்களுக்கு உயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரிந்து கொண்டிருந்தது.

 மஹஷகை 59
சோமையா ஒரு திட்டத்தைச் சொன் னார். வீட்டின் பின் பகுதியில் அவரது தம்பியாளின் தோட்டத்திலிருந்து கொண்டு வந்து பேர்ப்பட்ட தேங்காய்கள் இருந்தன. அவற்றையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி லொறியில் எடுத்து போவாராம். மூட்டையோடு மூட்டையாக நாங்களும்!... ”

அடுத்த நாள் காலை எல்ப லொறி உறுயிக் கொண்டு உள்ளே வந்தது. அவர்கள் கண்முன்னேயே மூட்டைகள் ஏற்றப்பட்டன. லொறையை ஒரு ஒதுக்குப் புறமான இடத்துக்கு ஓட்டிசென்று இறக்கப் பட்டோம். சோமையா ஏற்கனவே ரெடியாக வைத்திருந்த உடுதுணிகளை (சிங்கள பாணி) எங்களிடம் தந்தார். நிறையச் சாப்பாடு போட்டார். பிறகு அதே லொறியில் ஏற்றி வந்து அகதி முகாயில் சேர்த்து விட்டார்.

அங்கிருந்து கப்பலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததெல்லாம் வேறு கதை.

அந்த நேரத்தில் ஒரு வித அதிர்ச்சி மன நிலையில் அவருக்கு நன்றி கூட

சொல்லாமல் வந்து விட்டோமே என நானும் கவிதாவும் அவ்வப்போது நினைவு கூர்ந்து கவலைப்படுவதுண்டு. சில வருடங்களின் பின்னர் அவரைத் தேடி அந்த வீட்டுக்குப் போயிருக்கிறேன். வீடு யாருக்கோ விற்கப்பட்டிருந்தது. அங் கிருந்தவர் கஞக்கு சோமையா யார்? எங்கிருக்கிறார் என்ற விபரங்கள் கூடத் தெரியவில்லை.

இந்தப் பழைய கதையை உங்களுக்குச் சொல்ல சற்று நேரம் பிடித்திருக்கலாம். ஆனால், பட்டரியைக் கொண்டு வந்ததற்கான காரணத்தைச் சொன்னவுடனேயே அவர் ஒரு புன் முறுவலுடன் சொன்னார்.

“கொண்டு போங்க!...”

மேசையில் போடப்பட்டிருந்த பட்டரிகளையும் டோர்ச்சையும் எடுத்து என்கையில் தந்தார்.

“அவரைக் கொண்டு போக விடுங்கள்!”

என்னைக் கூட்டி வந்த சிப்பாய்க்குப் பணித்தார். சிப்பாய்க்கு கோபம். அவரது முன்னிலையிலேயே என்னை ஏசினான். “இனிமேல் இப்படிக் கொண்டு வந்தால் பிடித்து உள்ளேதான் போடுவோம்!”

அவர் திரும் பவும் அதட்டினார். “அவரைத் தொந்தரவு பண்ண வேண்டாம். கொண்டு போக விடு!... உங்கள் குழந்தை நலமாய்ப் பிறக்க எனது வாழ்த்துக்கள்!.”

“தாங்ஸ்” என்றேன். நான் நன்றி சொன்னது இந்தக் காரணத்துக்காக மட்டுமல்ல என்பது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டே எனது பைகள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றேன்.

வந்த சிப்பாய் மற்றவனிடம் சொல்வது கேட்டது. “இவங்களையெல்லாம் சுட வேண்டும்!” அது கேட்காதவன் மாதிரி அவசரமாக பொருட்களைப் பைகளுக்குள் தினித்தேன். அவற்றைச் சமந்து கொண்டு நடக்கத் தொடங்கினேன்.

அவர் சோமையா என்பதை நான் கண்டு கொண்டது போல என்னையும் அவர் மட்டுக் கட்டியிருக்க மாட்டாரா? தெரிந்து கொண்டும் மற்றவர்கள் முன்னிலையில் இந்த இடத்தில் அதைக் காட்டிக் கொள்ள விரும்பவில்லையோ! காட்டிக் கொள்ளா விட்டாலும் பரவாயில்லை... கடவுளே அவர் என்னை இன்னார் என்று கண் கூடு கொண்டிருந்தாலே போதும்.

சோமையா தனது காதவியைக் கண்டு பிடித் திருப் பர்ரா? வாழ்க்கையில் செற்றி ஸ்ட் ஆகி இருப்பாரா என்றெல்லாம் எண்ணியவாறு நடந்து கொண்டிருந்தேன். என் மனைவியையும் பிள்ளையையும் காண்பதற்கு முதலில் கிடைத்த பெரிய ஆசீர்வாதம் போல அவரது வாழ்த்துக்கள் நெஞ்சை நிறைத்திருந்தன.

மல்லிகை


சுவைகுர்களுக்கு ஒரு வேண்டுகோள்
மல்லிகையுடன் தொடர்பு கொள்ளுங்கள்
ஆண்டுச் சந்தா
தனிப்பிரதி

180/-

15/-

201, 1/1, முத்தோரெசன் வீதி,
கொழும்பு - 13. தொலைபேசி : 820721

34 வது மூண்டு மலருக்கு
எமது மனங்களிந்த வாழ்த்துக்கள்
அதன் வளர்ச்சி மேவும் தொடரட்டும்



NEW GANESAN PRINTERS

OFFSET & LETTER PRESS PRINTING

22, Abdul Jabber Mawatha,
Colombo - 12.
Phone : 435422

வழந்த பால் நிரம்பிய சிரட்டைகளை அடுக்கடுக்காகத் துடிப்புடன் கோலி வாளியை நிரப்பிக் கொண்டாள் வடிவு. பெயருக்குப் பொருத்தமான வாளிப்பான தோற்றும். கொண்டை பலகணி போல் முழந்திருந்தாள். வாளியைத் தலை மீதிலும் சுமந்திடலாம். தமிழிச்சி என்கின்ற அடையாளமே

தொயா தபடி
வெறும் சுந்திக்
கட்டின ஒற்றைத்
துணியும் பானா
வெட்டின் மேற்
சட்டையும் அவ
ஞடலை ஒட்டியி
ருந்தன. பொட்டு
வைத்திடாமலேயே
பொலிந்த முழு
மதி வதனம்.

உட்புப்பால்

சி.குந்திராஜா

62

சிரட்டைக் கால

கிரிவானகெட்டியில் அவளை வெல்ல வல்ல ரப்பர் பால் வெட்டுந் தொழிலாளி இனிமேல் பிறந்தால்தான் உண்டு. எத்தனை குலை குலை அட்டைக் கூட்டமும் அவள் மேனியிலே தீண்டி யதே கிடையாது. மிடுக் கான அவளுடைய காலடி ச் சரசரப்பில் ரப்பர் காட்டிலே ஊர்ந்து திரியும் புடையன் பாம்பெல்லாம் ஓடியொதங்கும். அவள் வெட்டுகின்ற மரத்திலே உட்கார்ந் திட காக்கக் குருவிக்குக் கூட கிலோசத்தை எழுப்பும் கம்பீரம் அவளுக்கு வாய்த்திருந்தது. வேகம் என்றால் வேகம். பதினொரு மணிக்குள் பதினொரு கிலோவையும் தாண்டி வாளி வழிந்தொழுகும். சாய்வான தரையிலும் மேட்டுப் பாங்கான நிலத்திலும் சடுகுடு ஆடித் தடைப்படாமல் மரஞ்சொரி யும் பாலை எல்லாம் வாரியிறைத்து விடுவாள். மழுத் தூற்றிலில் மட்டுமே வாளிக்கு மூடி போட்டிருப்பாள்.

வடிவின் மீது முதலில் ஆசைப்பட்டவன் பெரியசாமி தான்.

ஆனாலும் அதிர் ஷடம் கெட்டுக் கொண்டே போனது. சில்லறை வேலைக் காரன் பெரியசாமி ரப்பர் லேக்களை உலர்ப்போடுவது தான் அவனது முக்கிய வேலை. அது கூட சுதந்திர வர்த்தக வலயத்தில் நவீன ரப்பர் பாலைக் குளிர்

நிலையில் வைக்க வல்ல எந்திரங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகவே நிர்மாணித்த பின்னால் தொடுக்கடித்து ஸ்தம்பித்தது.

பெரியசாமி தினந்தோறும் சேகரிக்கப் படும் ரப்பர் பாலை பவுசரில் இட்டு நிரப்பி பியகம் பக்டரி வரை எடுத்துச் சென்று ஒப்படைப் பது. மறுபடியும் கிரி வனகெட்டிக்கு பவுசரில் திரும்பு வது என்றாகி யது. தோட்டத் தில் அவளைக் காண்பதே அரிதாகிப் போனது.

இந்த லட்சனத் தில் வடிவு மீதான அவனது காதலும் கருகிப் போனது.

செக் ரோல் கிளாக் கர் தனராகக்கு பெரியசாமி தோட்டத் தில் இல்லாதது பெரிய வாய்ப்பாகிப் போனது. பவுவரைக் கட்டிக் கொண்டு அலைபவனாக பெரியசாமி மாறிப் போனதால் தனராகக்கு சபலம் தட்டத் தொடங்கியது.

எடுக்காத ஓட்டுப்பாலுக்கான கொடுப்ப னவு எல்லாம் வடிவுக்கு கிடைக்கும்படி செக் ரோலை செதுக்கி அமைத்தார். தனராகவின் திருகுதாளம் தலைவருக்கும் புரிந்தது. பெரிய கிளாக்கரைக் கண்டு பேசி தனராகவின் செய்கையைப் பட்டு வைத் தார். கணக்குப் பார்த்தறியாத வடிவு சம்பள த்தைப் பொத்தியபடி கொண்டு செல்வாள். சம்பளப் பணத்தில் மறைந்திருந்த கபடத் தையோ தனராகவின் சபலத்தையோ அவளையியாள். மீன் குழும்பை வதக்கியெடுத்து பின்னேரப் பசியை விரட்டினாள்.

தன்னுடைய அந்தஸ்துக்கு சந்தேனும் ஏற்றவள் அல்ல என்கின்ற பிரக்ஞை பிடியில் அழுத்தினாலும் தனராக விடாய் தீர்க்கும் ஆவவில் ஓட்டுப்பாலை இட்டு நிரப்பினார். அவருக்கு வடிவு ஒரு கிறக்க மூட்டுகிற போதைவள்து போலவே பட்டது. கேட்பாரில்லா விட்டால் எழும்புக்கும் மத யானைப் பலம் வந்து விடுமாற் போல் தனக்குள்ளே ஏதேதோ படம் வரைந்தார்.

விபரம் பெரிய கிளாக்கர் வழியாக சின்னத்துரை வரையும் போயிற்று.

சின்னத்துரை தேசப்பிரிய. பதுரெலியில் பரம்பரையான பங்களா இருந்தது. தோட்டத் திலேயும் அதனையொத்த ஒரு பங்களா. அவர் வாசலிலே எப்போதும் ஹூண்டா மோட்டார் சைக்கிணும் கருநீல மாருதி காரும் சோடியாகவே நிற்கும்.

வடிவை வரச் சொல்லி ஆளனுப்பினார்.

பிரம்மச்சாரி தேசப்பிரிய சமையலுக்குக் கூட ஆள் அமர்த்தியதேயில்லை. ரவுணிலே போய்ச் சாப்பிடுவார். வீட்டிலே ஆளுயரத் தில் நாய் வளர்ப்பார். அதற்கான இறைச் சியை ரவுணில் உள்ள கடைக்காரனிடம் நாள் தப்பாமல் வாங்கி டிக்கிக்குள் வைத்து எடுத்து வருவார். நாய் பல தடவைகளில் பங்களா அறைகளுக்குள் மலம் கழிப்ப துண்டு. அவரோ நாயைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்து முதுகில் வாஞ்சையோடு தடவவார். கொழும் பில் :புட் சிற்றியில் பிரத்தியேகமாக வகை வகையாக அடுக் கப்பட்டிருக்கும் நாய்ப் பதார்த்தங்களில் தேர்வு பண்ணி தன்னுடைய பிராணிக்கும்

போடுவார்.

பங்களா ஒரே அமர்க்களமாகவே வடிவு க்குத் தென்பட்டது. தரையிலே மெழுகி லான வண்ண விரிப்பு, யன்னல்களில் மெல்லிய கண்ணாடிச் சுருக்கள் போன்ற திறைச் சீலைகள், சொகுசான் ஆசனங்கள். நட்ட நடுவிலே பாரிய ரெவிவிஷனும் ஸ்ரிரியோ சென்றும் கூட்டுச் சேர்ந்திருந்தன. ஏராளமான ரேப்புகள் வரிசைப்படி வாரி யிறைத்து அடுக்கப்பட்டிருந்தன. குழியாக இசை கேட்கவும் எந்த நேரமும் டெக்கில் படங்களைப் பார்க்கவும் சளைக்காத வாய்ப் பும் வசதியும் சொர்க்கத்தின் வாயில் திறக் கப்பட்ட பிரமையில் வடிவு தின்றலானாள்.

தேசப்பிரிய அவளை இனிமேல் பங்களா சமையல் வேலைகளைச் செய்யும் படி வலியுறுத்தினார்.

நான்கே நான்கு நாள் குழல் வடிவின் சிந்தனைத் தளத்தையே தடம் புரட்டி வைத்தது.

பெரியசாமியை பங்களாப் பூந்தோட்ட வேலையாளாக ஆக்கிக் கொண்டாள்.



இறைவரும் வேண்டும்

இந்தக் தீவின் மனிதரைப் பாரீ
இந்தத் தீவின் சுதந்திரம் பாரீ
இந்தத் தீவின் உறவுகள் பாரீ
இந்தத் தீவின் கோலங்கள் பாரீ

இந்தக் தீவின் சுதந்திரம் மனிதர்கள் கூறு போட்டு குலையும் நிலைகள் எந்தன் நிம்மதி உறக்கக் குலைத்தது இந்தக் தீவின் மனிதரைப் பாரீ

இந்தக் தீவின் மனிதர்கள் நடக்கையில் பின்னால் நடந்த காலம் போச்சுதே இந்தக் தீவின் மனிதர்கள் பாதம் திருத்தி முனையில் காய்ச்சிய இரும்பு இந்தக் தீவின் மனிதருடனே ஒன்றிப் பழகி ஓடித் திரிந்தோம் அந்த உறவுகள் மீண்டும் வருமா? நல்ல உறவுகள் மீண்டும் நிலைக்குமா?

கல்வு சுழக்குமில் இந்தை


நல்ல உறவின் பாதை தொடர நடந்து சென்றால் ஓடிச் செல்வர் ஓடிச் சென்றால் ஓழித்து விடுவர் இந்தத் தீவின் மனிதரைப் பாரீ

மனிதர்கள் இங்கே மனிதம் இழந்தனர் மனிதப் பண்புகள் இழந்தே உள்ளனர் மனிதர்கள் இங்கே பறரின் அழிவில் மனிதர்கள் இங்கே பறரின் சழியில் மனிதர்கள் இங்கே சுதந்திரம் இன்றி வாழும் வாழ்வின் வளர்ச்சியே அதிகம் மனித உறவுகள் குலைந்தது இங்கே அன்பும் அறிவும் அதற்குள் மடிந்தது.

சறுக்கி இவர்கள் விழுந்தால் கூட இதயம் வெடிக்கும் அயலே அழியும் அறிஞர் இங்கே வாய்கள் பூட்டிய குதிரைகளாக அலைவதைப் பாரீ

இந்தக் தீவின் இந்தக் கோலங்கள் நீண்டு நீண்டு வளர்ந்தே வருதலால் மந்திரம் ஒன்று தந்திடு இறையே மானத்தோடு வாழ்க்கை நடத்த.

P. SAKTHIVEL - A.I.A.B (LOND)
(DIRECTOR)



BRIGHT BOOK CENTRE (Pvt) Ltd.,

5-27, First Floor, P.O.Box - 162
Colombo Central Super Market Complex
Colombo - 11.
Tel: 434770

-நந்தி-

மீண்டும் கேள்விகள் உருவாகின்றன

வழக்கமாக காலையில் என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்புவது லக்ஸன் தான். காலை நக்கும். நான் மசியாவிடில் குதிக்காலில் சிறு கடி இன்று “லக்ஸனைக் காணவில்லை” என்ற எனது மனைவியின் பரபரப்புக் குரல் கேட்டு திடுக்குற்று கட்டிலில் இருந்து துள்ளி எழுந்தேன்.

லக்ஸனுக்கு பகல் வேளைகளிலே எங்கள் வீட்டு ஹோலுக்குள் உலாவ சுதந் திரிம் இருந்தது. சமையல் அறைக்கு வெளியே அப்பனுக்கு (பூனை) வைத்து மிஞ்சிய ஏதாவது தீணியைத் திண்பதைக் கூட நாம் பொருட்டபடுத்துவதில்லை. ஆனால் அவரின் சாப்பாடும் இரவில் படுக்கையும் வீட்டிற்கு வெளியேதான். நான்கு மாதக் குட்டியானாலும், அவர் தான், எமது வீட்டிற்கும் வளவில் இருக்கும் பொருட்களுக்கும், முக்கியமாக இரண்டு சைக்கிள்களுக்கும் காவல். இன்னும் குரைப்பதில் மழுலை போகவில்லை. எங்களிடம் வரும்போது லக்ஸன் இரண்டு வாரக் குட்டி. வந்ததும், தாயை இழுந்த குழந்தைக்குப் போல் பால்மா கரைத்துக் கொடுத்தோம்.

லக்ஸன் அமாவாசைக் கறுப்பு முக்கி லும் வால் நூனியிலும் மட்டும் மல்லிகை வெள்ளைப் போட்டுக்கள். ஊர் நாய், கோபபாய் பிறப்பிடம். அங்கிருந்து நல்லவருக்கு சைக்கிளில் கொண்டு வந்தேன். பிள்ளை போலக் கையில் காவிக்கொண்டு. ஊர் நாய்களைப் பறைநாய் என்பார்கள். அந்த வர்க்கம். ஆனால், என்னைப் பார்க்க வந்த நண்பர் ஒரு மிருக மருத்துவர். லக்ஸன் ஊர்நாய். டைண்ட் கலப்பு என்றார். அதன் நடையில் அது தெரிந்தது, முன்கால்கள் குள்ளமாகி ஒரு விதமான அழகு சொத்தி. எனது மனைவி லக்ஸன் ஓடி வரும்போது செல்லமாக “சொத் தியன்” என்றும் அழைப்பார்.

எங்கள் வளவில் மூன்று பக்கமும் மதில்கள். ஒரு பக்கம் மட்டும் வேலி. அந்தப் பக்கம் கவனிப்பாற்றுக் கிடக்கும் வெற்றுக் காணி. லக்ஸன் காலையில் வேலியின் ஊடாக அங்கே போய் வரும். எனது மகள் அது “நோயிலற்” ருக்குப் போய்விட்டது என்று கூறுவாள். அந்த தேவையைத் தவிர லக்ஸன் வளவை விட்டுப் போவதில்லை. நாங்கள் சங்கிலியால் கட்டுவதில்லை. பக்கத்து வீட்டு மாயி சொல்லுவா “நாயை நாய் போல் கட்டி வளர்க்க வேண்டும்; அப்போதுதான் காவலுக்கு ஏற்ற வீறு கொள்ளும்”. கொஞ்சம் பெரிசாக வளர் கட்டலாமா என்று யோசித்தோம்.



மலைக்கை 65

இரவில் லக்ஸன் வெளியிலே படுக்கும். அம்மா, எனது மனைவி, கதவைத் திறந்த தும் ஒரே ஒட்டமாக அறைக்குள் வந்து என்னை எழுப்பும், கால்களை நக்கி. குசினியில் அதற்குப் பால் தயாராக மட்டும், நான் அதன் முதுகை வருட வேண்டும். அல்லாவிடில் நக்கல் கடியாகும்.

எங்கே லக்ஸன்? எங்கள் வீட்டிலுள்ள மூன்று பேரும் நாலா பக்கமும் கூப்பிட்டுப் பார்த்தோம். லக்ஸன் வரவில்லை. பக்கத்து மாமி தான் வந்தா; வேலிக்கு மேலால் “உஞ்சு, உஞ்சு” என்று அழைத்தா. “மாமி, உஞ்சு என்றால் லக்ஸனுக்கு புரியாது” என்றாள் எனது மகள்.

நான் சைக்கிளை எடுத்துக் கொண்டு லக்ஸனைத் தேடிச் சென்றேன். தெரு நாய்கள் கவனிப்பாற்று அங்கும் இங்கும் கிடந்தன; சில உறுப்பின், சில என்னைத் துரத்திலிட்டு திரும்பிச் சென்றன. ஆயியின் சென்றி பொயின்ற களில், அவர் களின்

தீனியில் வளர்ந்த ஊர் நாய்கள் கொழுத்து திமிருடன் என்னைப் பார்த்தன. வீதியின் தீருப்பத்தில் ஓரமாக, கண்கூடச் சரியாகத் திறக்காத மூன்று நாய்க்குடிகள் பியந்த சாணி நிற கடகம் ஒன்றில் அகதிகளாக விடப்பட்டிருந்தன.

லக்ஷணைக் காணவில்லை. ஒழுங்கைகள், கோவில்களின் வெளிவிதிகள், வெறும் வளவுகள், இடந்த வீடுகள் எல்லாம் பார்த்துவிட்டேன். பல இடங்களில் “லக்ஷன் லக்ஷன்” என்று கூப்பிட்டும் ஆச்சு.

வீட்டில் எனது காலைக் கோப்பி ஆற்போய் இருந்தது. எனது மணைவியும் மகனும் அக்கம் பக்க வீடுகளில் விசாரித்து விட்டார்கள். எனது மகனுக்கு அயலில் இரு வீட்டினர் மேல் சந்தேகம். அவர்கள் கோழிகள் எங்கள் வளவுக்கு வரும். லக்ஷன் பாய்ந்து கலைக்க, அவை “கொக்கரக்கோ கோதாரி” என்று மரண ஒலமிட்டபடி வேலிக்கு மேலால் பறந்து தமது வளவுகளுக்குப் போகும். மாயிசொன்னா, நேற்று ஒரு கீரி தனது வளவின்

முலையில் அவர்களின் கோழி ஒன்றைப் பிடித் துக் கொண்டு

போனதாக. அந்தப் பொல்லாப்பு லக்ஷன் மேல் விழுந்திருக்க வாம். அதை வைத்து ஜோயிலாற்றுக்குப் போன லக்ஷனை அவர்கள் பிடித்திருக்கலாம். வேறு யாரும் வீட்டில் வளர்ப்பதற் காகவும் பிடித்துப் போயிருக்கலாம். லக்ஷன் மிகவும் அழகான ஆண்குட்டி.

ஒருவர் வந்து சொன்னார்.

“ஜயர் வளவில் ஒரு நாய்க்குடியை கட்டி வைத்திருக்கிறார்கள். குலைத்து கத்துது. நான் பார்த்தேன். மெல்லப் போய்ப் பாருங்கோ”.

“முழுமையான கறுப்புக்குட்டி. வால் நுனியிலும் முக்கிலும் மட்டும் வெள்ளைப் பொட்டு” என்று லக்ஷனை விவரித்தோம்.

“அதுதான்” என்றார்.

மகனும் நானும் சைக்கிளில் ஓடினோம். நோயிலும் பார்க்க ஆவலும் எதிர்பார்ப்பும் எவ்வளவிற்கு இதயத்தைத் தீண்டுகிறது என்பதை அப்போது உணர்ந்தேன். எங்கள்

வீட்டிற்கு வந்தவர் கூறியதுபோல், ஜயரின் மல்லிகைப் பந்தரை அடுத்து ஒரு நாய் கட்டப்பட்டு, குரைத்துக் கொண்டிருந்தது. அதன் உடல் முழுதும் வெள்ளை. வாலி லும் முக்கிலும் கறுப்புப் பொட்டுக்கள்!

நாங்கள் வீட்டிற்குத் திரும்பியதும் மனைவி தெரிவித்தா: “லக்ஷனைப் போல் ஒரு நாய்க்குடி செட்டித்தெருவில் யாரோ கறுவல் பொன்னையர் வீட்டில் நிற்கிறதாம். போய்ப் பாருங்கோ”.

“ஆர் சொன்னது?”

“பேர் தெரியாது. தெருவால் போன ஒரு பொடியன் சொன்னான். அவன் பொய் சொல்லபவன் போல் தெரியவில்லை”. எனக்கு அலுவலகம் போக நேரம் ஆகிவிட்டது. மகனும் பாடசாலை போக வேண்டும். லக்ஷனைத் தேடி ஏற்கனவே கணளத்துப் போனோம். இந்த நிலையில் கறுவல் பொன்னையரை எப்படித் தேடுவது? அப்படி ஒருவர் தற்போது இந்த ஊரில் இருக்கிறாரோ என்பது மற்றொரு கேள்வி.

நமது நாட்டில் பார்க்காமல் பார்த்தது போலவும், கேட்காமல் கேட்டது போலவும், பார்த்ததையும் கேட்டதையும் நேர்மாறாக சத்தியத்துடன் வர்ணி ப்பவர்களும் இருக்கும் நிலையில், யாரைக் கேட்டு நாம் அலைவது என்று நான் சிந்தித்தபோது எனது கிட்டிய உறவினர் பெரியதம்பி வந்தார்.

பெரியதம் பி விசாலமான மனம் படைத்த ஒருவர். உதவி செய்யும் ஆற்றல் உள்ளவர். அவர் எமது இழப்பைக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கிறார். அவர் எமது வீட்டிற்கு வரும் போதெல்லாம் லக்ஷன் அவர் காலையும் நக்கும். அப்போது அதன் வால் அதன் சின்ன இதயத் தின் நன்றியைக் காற்றைச் சுழற்றிக் காட்டும். நான் கோப்பாயிலிருந்து லக்ஷனை எடுத் து வந்த தெபா முது பெரியதம்பியும் என்னுடன் வந்தார். அவர் நன்பாரின் நாய் போட்ட குடிதான் லக்ஷன்.

பெரியதம் பி சொன்னார்: “நீங்கள் துக்கப் படாதேயுங்கோ. நாய் மோப்பம் பிடிச்சு வந்து சேரும். யாரோ கட்டி வைத்திருக்கிறார்கள். கட்டவிழுத்ததும் ஒடித் தானாக வரும்.”

அவர் எனக்கு ஏற்கனவே தெரிவித்த சங்கதியை எனது மனைவிக்குக் கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து நாம் கலைக்கப் பட்ட போது அவர் குடும்பம் அகதியாகப் போனது கரவெட்டிக்கு, கூமார் 20 கட்டை தூரம். ஆறு மாதங்களின் பின்பு வீடு திரும்பியதும் நடையாகவே, சாவகச்சேரி வழியாக. அவருடைய வயோதிப் நாய் அவருடனேயே குடும்பத்துடன் போனது, திரும்பியும் வந்தது. வரும்வழியில் குட்டுச் சமர் நடந்ததால், மக்கள் சிதறி ஓடினர்.

அப்போது அவரின் நாய் வந்த வழியே கரவெட்டி நோக்கி ஒடுவதைக் கண்டார்கள். பெரியதம்பி குடும்பத்தினர் நல்லூர் வந்து விட்டார்கள். மூன்று நாட்களின் பின் அவர்கள் ஞடைய நாய் கரவெட்டியில் இருந்து வீடு வந்து சேர்ந்தது!

இந்தக் கடையும், அவர் கூறிய ஆறுதல் மொழிகளையும் கேட்ட எமக்கு மனத்தில் தெழுபும் அமைதியும் ஏற்பட்டது. ஆறுதல் மொழிகளுக்குத்தான் எத்தகைய வல்லமை! அவர் சொன்னார்: “பின்னேரம் வருகிறேன். எதற்கும் சில இடங்களுக்குப் போய்ப் பார்ப்போம்.”

அந்தியில் நல்லூர் க் கந்தகவாழி கோவில் பூசைகள் முடிந்தபின் பெரியதம்பி வந்தார். வெயில் மறையும் நேரம். இருவரும் நடையில் புறப்பட்டோம். சில வீடுகளின் முன்னால் நின்று, அங்கே யார்காணப்பட்டாலும் பெரியதம்பி “எங்களுடைய ஒரு கறுப்பு நாய்க்குட்டி இதாலை வந்தது. பர்த்தீர்களா?” என்று கேட்டார். சில வீடுகளில் “இங்கே வந்ததாக கேள்விப் பட்டோம்.” என்று கூடச் சொன்னார். அது அவர் டெக்னிக் ஆணால் பலன் தரவில்லை. தெருவிலும் பலரைக் கேட்டு விட்டோம். அவர்கள் எம்மை “மேல்நாட்டு நாயோ?” என்று கேட்டார்கள். அல்லேசன் என்ற பெயரை உச் சரித் தார்கள். நாங்கள் “இல்லை, எங்கள் ஊர் நாய் தான்”, என்றதும் “உங்களுக்கு வேறு வேலை இல்லை” என்று முகத்தால் தெரிவித்தார்கள். “பைத்தியக்காரர்” என்று ஒருவர் நினைத்தாக நான் என்னினேன். ம்! இழப்பு. எதுவானாலும் தனக்கு வரும்போது தான் உணர முடிகிறது!

இருள். ஒழுங்கை ஓரமாகக் கிருந்த

ஒரு வைரவ குலத்திற்கு முன்னால் இருந்த ஒரு கல்லில் கற்பூரம் கொழுத்தினாள் ஒரு சிறு பெண். சில வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் ஒரு குண்டு விழுந்தது. ஒரு வீடு முற்றாக சேதம், அக்கம் பக்கத்தில் வீடுகள் அரைவாசியும் கால் வாசியும் அழிவு. ஆணால் ஒரு கைக் குழந்தை உட்பட யாரும் இறக்கவில்லை. இருவருக்கு மட்டும் தையல் போடவேண் டிய காயம். ஒரு கண்காணாத தெய்வம் அங்கிருந்து இந்த அற்புதம் செய்ததாக அவர்கள் நம்பினார்கள். கடவுளைக் கண்கள் காண்பதற்கா ஒரு குலத்தை நாட்டித் தினமும் பூ வைத்து, குடம் எரித்தனர். நான் இன்று வரை அந்த குலத்தைப் பொருட்படுத்தவில்லை. இப்போது கும்பிட்டேன். எக்களன் கிடைக்கும் என்று மனம் சொல்லத் தொங்கியது. என்றாலும் பெரிய தம்பிக்கு கூறினேன்.’

“தம்பி, நாய் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் செல்லமாக வளர்த்த குடியை, கோழி பிடித்தது என்று யாரும் அதைச் சாக்கிக்காமல் இருந்தால் சிரி”. பெரியதம் பி சொன்னார். “அந்த வடிவான நாயைக் கொல்ல எவருக்கும் மனம் வராது. அப்படி யாராலும் அதைக் கொன்றால் அவன் மனிதன் அல்ல?

மனிசன்!

எமக்கு எதிராக ஒருவர் வந்து கொண்டிருந்தார். “பரஞ்சோதி வருகிறீரார்” என்றார் பெரியதம்பி. என் மனம் எங்கேயோ மறைய விரும்பியது. பரஞ்சோதியின் மகனை ஒரு வாரமாகக் காணவில்லை. மகன் மனிவாச கணைப் போன திங்கட்கிமை சீர்நடை அணிந்த சிலர், நடுத்தெருவில் பிடித்து வானில் ஏற்றிப் போய்விட்டார்கள். அதன் பின் அவனை யாரும் கண்களால் பார்க்க வில்லை. எனக்கு விடயம் அன்றே தெரியும். பலர் பலவிதமாகப் பேசினார்கள்.

“பரஞ்சோதி அண்ணை, ஏதும் தகவல் கிடைத்ததோ? என்று கேட்டார் பெரியதம்பி.

“இல்லைத் தம்பி, இதுவரை ஒன்றும் இல்லை”. என்றார் பரஞ்சோதி.

“நானும் விசாரிக்காத இடம் இல்லை” என்றார் பெரியதம்பி.

நான் அவர்கள் பக்கத்தில் உருப்பெறாத ஒரு குறிசிலைபோல் நின்றேன். என்றும் பேசாமல் இப்போது நிற்பது நாகரீகம் என்று மட்டும் உணர்ந்தேன். ஒரு வாரமாக அவரி டம் “என்னன்னை, என்ன நடந்தது, எப்படி” என்று ஒரு கேள்வியாவது நான் கேட்க வில்லை. அத்தனைக்கும் தெரிந்த ஒருவர். கூப்பிடு தொலைவில் இருவர் வீடுகளும்!

அந்த நேரம், பரஞ்சோதியின் தங்கை மகன் ஸ்கூட்டரில் பறந்து வந்தான். அவன் முகத்தில் வியர்வையின் எண்ணைய், ஆனால் ஒரு எதிர்பார்ப்பு மிதந்தது. “மாமா, மச்சான் இருக்கும் இடம் தெரிய வந்தது. அங்கே போனான். மணிவண்ணனுடன் பேசமுடியவில்லை. தொடர்ந்து விசாரணை செய்கிறார்களாம். விசாரணை முடிந்ததும் அவனை விட்டிற்கு அனுப்புவார்கள்.”

பிறை நிலவின் வெளிச்சச் சூழல். இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு பரஞ்சோதி எம்மிடமிருந்து விடை பெற்றார். “சேர், போய் வாறன்” என்று எனக்கும் கூறினார். நான் இதுவரைப் போய்ப் பார்த்து விபரம் கேட்டு, ஆறுதல் கூறாததை அவர் பொருட்படுத்தி யதாகத் தெரியவில்லை. என் போல் உயர்ந்த பதவியில் இருப்பவர் களிடம் இத் தகைய ஈடுபாட்டை ஒருவரும் எதிர்பாப்பது இல்லைப் போலும்.

பெரியதம்பியுடன் பேசிக் கொண்டு வீடு திரும்பினேன். மணிவண்ணனை சீருடையாளர் பிடித்துச் சென்ற அன்றே அவர் பரஞ்சோதியின் வீட்டிற்குப் போயிருக்கிறார்.

பரஞ்சோதி வாடகைக்கு கார் ஓட்டிய வர், ஒரு மகன். ஒரு மகன். மணிவண்ணன் தபால் கந்தோயில் பீயோன். மகள் புளியடி பாடசாலையில் ஓ.எஸ். படித்துக் கொண்டிருக்கிறாள். பெரியதம்பி சொன்னார்:

“அன்று மணிவண்ணன் வேலை முடிந்து வீடு திரும்பும் போது, சைக்கிளையும் அவனையும் வானில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள்”.

அடுத்த நாள், பரஞ்சோதியோடு சேர்ந்து பெரியதம்பி சுன்னாகம், மல்லாகம், காங்கேசன்துறை, புன்னாலைக்கட்டுவள் என்று அலைந் திருக்கிறார்கள். ஒரு

இடத்தில் மட்டும் அவனைப் பிடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் வைத்து விசாரிப்பதற்கு நம்பிக்கையான ஆதாரங்கள் இருப்பதாகவும், எங்கே இருக்கிறான் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் கூறிவிட்டார்கள். தகப்பன பரஞ்சோதியின் மனம் என்ன நிலையில் இருந்திருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும், என்று எனது மனமும்...

பெரியதம்பி சொன்னார்: “மணிவண்ணன் பற்றி அவன் அரச விரோதி என்று நிருபிப்ப தற்கு ஒரு தகவலும் இருக்க முடியாது. இது எங்களுடைய சில காவாலிப் பயல்களின், வேலை. வனமம் தீர்த்திருக்கிறார்கள்.”

அவரைப் பார்த்தேன்; பாரவைக்கு விடையாக விளக்கினார்:

“பரஞ்சோதி மகள் வடிவான பிள்ளை”.

“தெரியும்” என்றேன் நான்.

“அவள் டியூசனால் வரும் போது சில தறுதலைகள் அவளை வம்புக்கு இழுத்தி ருக்கிறார்கள். அவள் வந்து தகப்பனுக்கு சொல்லியிருக்கிறாள். தமையன் இதைக் கேட்டு இரண்டொரு பேருக்கு விளாசியிருக்கிறான்.”

“கொடுக்க வேண்டிய செயல் தானே” என்றேன்

“அதனால் வந்த வினை தான் இது” என்றார் பெரியதம்பி. “ஒருத்தன் நேரடியாக ஆழிக்கு அறிவிப்பதாக எச்சரிக்கை விட்டிருக்கிறான். ஆனால் மிகவும் துரோகமான முறையில் சோடித்து பெட்டிசம் போட்டிருக்கிறான்கள்.”

“யாராவது பெட்டிசம் போட்டால், விசாரிக்காமல் அடைத்து வைத்திருக்கிறதா, ஒரு வார காலம்?” என்று எனது அபிப்பிராயத்தை கேள்வியாக்கினேன்.

பெரியதம்பி சிரித்தார். “அதுதான் விசாரிக்கிறார்களாம்” என்று மொட்டையாக பதிலளித்தார். எனது கேள்வியை நினைத்து நானும் சிரிக்கிறேன். ஒரு வாரமா? விசாரணை என்று கூறி மாதக்கணக்காக, வருடக்கணக்காக யுவன் யுவதிகள் காணாமல் போவது நான் படிக்காததா, என்ன?



அன்று இரவு எனது மனவிக்குச் சொன்னேன்.

“லக்ஸனை யாரோ வளர்ப்பதற்குப் பிடித்துப் போயிருக்கிறார்கள். அதற்கு நல்ல சாப்பாடு வைப்பார்கள். நாங்கள் சைவச் சாப்பாட்டுடன் தானே வளர்த்தோம். அவர்கள் இறைச்சி, மீன் கொடுப்பார்கள்.”

“இரவில் நான் வைக்கிற பால் இல்லா மல் படுக்காது. அங்கும் இங்கும் ஓடும்” என்றா மனவி.

இறைச்சியும், மீனும் உங்கள் அன்புக்கு நிகராகுமா என்று கேட்டது போல் அது தொனித்தது.

பெரியதம்பியுடன் நான் லக்ஸனைத் தேடிப் போனதை விபரமாகக் கூறினேன். அத்துடன் மனிவண்ணனின் செய்தியை முதல் முதலாக இருவரும் பேசி பரிதாபப் பட்டோம். மனிவண்ணனை எங்களுக்குத் தெரியும். அவன் சகல வேலைகளில் வல்ல வன். ஓய்வு நேரங்களில் எல்லோருக்கும் உதவி செய்வன். எங்கள் வீட்டிற்கு கிணறு இறைக்க ஒரு தரமும், டி.வி. திருத் துவதற்கு ஒரு தரமும் வந்திருக்கிறான். சனசமூக நிலைய அழைப்பிதழ் கொண்டு வந்து தந்திருக்கி றான். அவன் திருவிழாக் களில் வாகனம் காவுவதைப் பார்த்திருக்கிறோம். மிகவும் வசீகரமான கம்பீரமான பயைன். பரஞ்சோதி, அவர் மனவி, அவனின் தங்கை என்ன பாடுபடுவார்களோ? இப்படியாக இன்னும் பல தகப்பன்மார், தாய்மார் எங்கள் கண்முன் தோன்ற, வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

செம்மணி மனித புதைகுழி விடயத்தையும் அன்று தான் இருவரும் கரிசனையுடன்

விவாதித்தோம். அது எங்கள் கவலையாகத் தோன்றியது.

காலையில் வழமைபோல் முன்கேற் திறக்கவும், பால்காரணிடம் செம்பில் பால் வாங்கவும் சென்றேன். கேற்றைத் திறக்கும் போது, “லக்ஸன் வந்திட்டுது” என்று மனவி, ஓஹேரா என ஆனந்தக் குரல் கொடுத்தா. லக்ஸன் வேவி ஊடாக வந்து, கிணற்றமில் நின்ற மனவியை கற்றி வலம் வந்தது. மகள், படித்துக்கொண்டிருந்தவள் கிணற்றி நோக்கி ஓடினாள்.

தூரத்தில் சுக்குரல் கேட்டது. வீதிக்குப் போனேன். பக்கத்து மாபிக்கு ஏற்கனவே செய்தி தெரிந்து விட்டது. அவ சொன்னா:

“பரஞ்சோதி வீட்டில்தான் அழுகிறார்கள். காலையில் இரண்டு பேர் சீருடையில் வந்து, மனிவண்ணனின் “பொடி” யை வந்து ஏற்றுக்கொண்டு போகச் சொன்னார்களாம்”. மனிவண்ணன் வெறும் உடலாகி விட்டான்.

லக்ஸன் ஓடி வந்து எனது குதிக்காலை நக்கிற்று. வாலை ஆட்டி என்னைச் சுற்றி வந்தது. குதிக்கால் தொடக்கம் எனது உச்சந்தலை வரை உடல் உணர்வு அற்றது போல் இருந்தது. ஆனால் இரவு என்னுள் னேயே ஏதோ ஒன்று விழித் திருந்து பேசியது. அது இப்போது மீண்டும் அதே கேள்விகள் கேட்டது.

லக்ஸன் மெல்லமாக என் காலைக் கடித்தது. நான் அதைத் தூக்கி வருடி னேன். என்னுள் இருந்த “அதை” விழித்துப் பேச வைத்தது லக்ஸன் தானே!



மஸ்லிகை வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.


எழுத்தாளர்கள், சுவைஞர்கள் மற்றும் மல்லிகை அபிமானிகளுக்கு கிறிஸ்மஸ், புத்தாண்டு, போங்கல், ரம்மான் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஞாபகத்தில் வைத்திருங்கள். வெகு சீக்கிரத்தில் 21ம் நூற்றாண்டு பிறக்கப் போகின்றது. அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

சகலவிதமான
உள்நாட்டு வெளிநாட்டு
புதவை வகைகளை
மொத்தமாகவும் சீல்லறையாகவும்
மலிவான் விலையில்

பெற்றுக்கொள்ள நாடுங்கள்

CUT PIECE KADE
CUT PIECE KADE
CUT PIECE KADE



**CUT PIECE KADE
MULTY SHINE**

79, Third Cross Street,
Colombo - 11.
Tel : 342847

தலைமுறை

இடைவெளி

மு. பஷ்

ஊதுவத்தி சாம்பிராணி புகை, சுகந்த த்தை வாரி இறைத்தது. பக்கத்து அறையில் குழுமியிருந்த பெண்கள் தரப்பிலி ஒருந்து சோகமிழையும் விசும்பல் ஒலி மிகத் துல்லியமாகக் கேட்டது. வருவோர் முகங்களில் பாவனையாகவோ - இயல்பாகவோ - மெல்லிய துயரக்களை படிந்திருந்தது. மையத்து வீட்டுக்கு வந்தவர்கள், மரணம் தனக்கில்லை, என்ற தற்காப்புனர்வோடு உரையாடிக் கொண்டிருந்தனர்.

“மரணம் பிறகுக்கு வரும்போது சம்பவம் தனக்கு வரும்போது, இழப்பு, என்றெண்ணி மனிதன் பேதலிக் கிறான்”. எப்போதோ படித்த வரிகள், இப்போது முளையில் இழை பின்னின. இதோ! முன் ஹாலில், நீட்டி நிமிர்ந்து படுத்துக் கிடப்பவர், மீசை இஸ்மாயில் என, நாமம் கொண்ட எனது தந்தை.

இல்லை! அவர் படுத்துக் கிடக்கவில்லை. உயிரற்ற சடலமாக, பிரக்ஞையற்று மரணித்துக் கிடக்கிறார். நீண்டு நெடுத்த கை, கால்கள், உரமேறிக் கருத்த தின்மையான மேனி - ஆறுடி உயரத்தில், பார்த்தவர் பயங் கொள்ளும் முரட்டு ஆகுருதி - அறுபது வயதுவரை அகந்தை யோடு வாழுந்தவர் இறுதிக் காலத்தில் மாரடைப்பை வெற்றி கொள்ள இயலாது, ஆடியடங்கி ஜீவனை ஓயவிட்டவர். வாப்பாவின் ஜனாலா தலை முதல் கால வரை வெள்ளுத்துணியால் போர்த்தப்பட்டி ருந்தது. முறுக்கி விடப்பட்ட மேலமீசை, கம் பீரமாக இன்னம் உயிர் ப் புடன் ஜோலித்தது.

“இரும்பு மனிசன்!, மர்மஅடி வாத்தி

யார்!”, என்றெல்லாம், வாப்பாவைப்பற்றி ஊரில் விதந்து பேசப்பட்டது. இந்த வெற்றுப் புகழாரங்களால், வறுமையில் புழங்கிய எங்கள் குடும்பத்திற்கு, எந்த நன்மைகளும் தானும், வந்து சேர்ந்து விடவில்லை. முகத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து வெறித்தேன். இவர் மரணிக்க வில்லை. நீரிவிசாரமான, அயர்வத் தூக்கத் தில் லயித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றியது.

வீட்டை, தெருவை,
மரத்தடியை, ஏறும்புச்
சாரையாய், பெருங்கூட்டம் குழுந்தி
ருக்கிறது. இன்னும்கூட ஒரு வாரிக்ககான,
இருக்கமான, சோகத்திற்கான கருக்கட்டல்,
என்னிடம் சாத்தியமாகவில்லை. ஒரு
சாதாரண வெறுமை மட்டுமே, என்
அகத்தை ஆக்ரமித்திருந்தது. இன்னும்
சிறிது நேரத்தில் மையத்தைக் குளிப்பாட்டி,
கல்மா மொழிந்து, கபன் துணியிட்டு, பலர்
படைகுழி, மையவாடியை நோக் கி
ஊர்வலமாக சென்றடைந்து விடும்.

தந்தையின் இறுதிக் கிரியைக்கு இத்தனை பெரிய ஜனத்திரளா? நினைக்க கவே ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு. இத்தனைக்கும், வாப்பா ஒரு அரசியல் வாதியாகவோ - சமுக்காதியாகவோ வாழுந்து மரணித்து விடவில்லை. இஸ்மாயில் வாத்தி, என்ற பெயர் பல இடங்களில் பிரக்தியாதி பெற்றிருந்தது என்னவோ, உண்மை தான். அவர், ஒரு மாஜி சண்டியராக, கலகங்கள் வெடித்தால், பத்துப் பேரோடும் சுழன்ற டித்து வீரத்தை நிலைநிறுத்துபவராக திகழ்ந்தார் என்பது பிரசித்தம். சிலவேளை

நியாயத்தின் பக்கமும், சிலவேளை அநியாயத்தின் பக்கமும், சாரவேண்டிய நிரப்பந்தம் அவருக்கிருந்தது.

வாப்பாவோடு எப்போதுமே எனக்கு உடன்பாடு இல்லை. இல்லாயில் வாத்தியிடம், நல்ல இயல்புகளும், வீரமும் மேலோங் கியிருந்ததாக மையத்து வீட்டிற்கு வருகை தந்த சிலர், பேசிக் கொண்டதை என்னால் சீரணிக்க முடியவில்லை. மரணித் துப்போன் மனிதனின் பலவீண்களையெல்லாம் ஒதுக்கவிட்டு. அழிவுமாக இருக்கும், சில நல்ல இயல்புகளை மட்டும் உயர்த்திப் போற்றுவது, நமது சமூக வாழ்வில், நடைமுறையாகிப் போனதா?

அதோ! பள்ளிவாசலிலிருந்து மோதின் ஏா வந்து விட்டார். மையத்தை குளிப்பாட்டும் கைங்கரியம் அறைக்குள் நிகழ்கிறது. மாமா என்னை அவ்வறைக்குள் அழைத்துச் சென்றார். கடமைக்காக என் கைகளினால் உடலின்மீது நீர் ஊற்றினேன். எல்லா வேலைகளிலும் நெருங்கிய, ஈடுபாடற்ற, ஒரு அன்னியத் தனம், என்னில் ஊன்றிப்

போயிருப்பதை, கூற்று அவதானிப்ப வர் களால் உணர்ந்து கொள்ள முடியும்.

நன்பன் வாஞ்சலோடு கைகளினால் தோளை வருடி அழு த்தினான். துயரத்திற்கு ஆறுதல்சொல்ல விழைகிறானோ? என, எனக்கு எரிச்சலாய் இருந்தது. ஆனால் அப்படியில்லை.

“என்ன மச்சான் ஒதுங்கிப் போயிருக்கிறாய்? வாரவங்களை வரவேற்றி, ஓடியாடி அக்கறையோடு வேலை செய்ய வேணாமா? ஒரு மகன் வாப்பாவோடு எவ்வளவு பாசமா இருந்திருக்க வேண்டும்?” என் சுயத்தை கலைத்ததில் அவளுக்கு திருப்தி போலும்,

“வரவேற்றி உடுபசரிக்க இது கலியாண வீடு இல்ல மச்சான்!,, இறுதிக்கட்டம், எல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒஞ்சிவிடும்!” என்றேன் நான்.

எனது மனப் போராட்டங்களை உணர்ச்சிகளை, இந்த மடையன் எங்கே அறியப் போகிறான்? என்று எனக்குள் கூறிக் கொண்டேன். அவன் என்னை ஒரு வித்தியாசமான பார்வையால் அளப்பதை என்னால் உணர-

முடிந்தது. வாப்பாவை ஒரு உன்னதத் தந்தையாக, என் இதயசாம்ராஜ்யத்தில் சிம்மாசனமிட்டு இருத்த, கடந்த காலக் கொடுரமான காயங்கள் சம்மதிக்கவில்லை. அவை தீக்காயங்களாக ரணமாக, நெஞ்சில் எரிகிறது.

என் உம்மாவின் ஆன்மாவை, காலங்காலமாக குத்திக் கீறி கூறு பார்த்தவரல் வலவா இந்த வாப்பா! மாறாக குடும்ப அங்கத் தவரை, போவதித்துக் காத்து, கருணை சொரிந்த, நல்லிதயம் படைத்த குடும்பத்தலைவன் அல்லவே இவர். மற்றவரின் இதயங்களை, சுக்குநூறாய் நொறுக்கி, கோபாக்கினியால் பிறரை அடக்கியாண்டவர். என் இளமைக் கால வாழ்வேட்டின் பக்கங்களை, புரட்டிப் பார்க்கும் தோறும் வேதனையினால் நெஞ்சு கருகும்.

வயதுக்கு வந்த தாத்தாமார் இருவர் நோஞ்சான் தாய், பராமரிப்பும், பாசமும், கிட்டாமல் நொறுங்கிப் போன நான், எங்கள் நிகழ்காலம் எதிர்காலம் பற்றி எந்தக் கரிசனையுமற்று, பொறுப்பற்ற தனமாக வாழ்வை தொலைத்த வர். உடல் வலிமையும் - கடுமையுமே அவரது பெரும் சொத்தாக கணித்து செயல்பட்டவர்.

தனது வலிமையை சொந்த, தனிப்பட்ட சுகத்திற்காக ஊதாரித்தனமாக செலவிட்டார். அந்த இராஜ தர்பார் என்பது, தினவெடுத்த ஒரு அசாதாரண உடல் வலிமையை மட்டும் சார்ந்திருந்தது. தொழில் வருவாய், என்று அவர் பெரிதாக எதையும், செய்ய வில்லை. ஒரு சின்ன சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து, அதில் கிடைக்கும் ஊதிய த்தில் சுயதேவைக்கு மட்டும் போதுமான தாக இருந்தது. இந்த லட்சணத்தில் ஊருக்கு ஊர் வைப்பாட்டிகளும், குதாட்டமும், குடியுமாக தட்டிக் கேட்க ஆளில் லாத தண்டல்காரனாக மினிர்தார்.

“அடே கழுத! படிச்சி, கிழிச்சி, பொக்கராகப் போறியாடா? கடேல வந்து, கைத் தொழில் படிச்சி மனிசனா வாழுப் பாருடா”

இந்த வாக்குமூலம் எனது படிப்பில் எத்தனை கரிசனையிருந்தது என்பதை நிதர்சனமாக்கியது. ஆத்திரத்தால் நொந்து போவேன் நான். தாத்தாமாரும் உம்மாவும் என்னைத் தேற்றி புத்தகம் கொப்பி வாங்கி.

பள்ளிக் கூடம் அனுப்பியது இன்னும் நினைவிலிருக்கிறது.

நான் உடைந்து உடைந்து நொறுங்கிப் போன தருணங்களிலெல்லாம், என் தாய் நம்பிக்கை ஒளி பாய்ச்சி உற்சாக மூட்டுவாள். நாங்கள் பசியினால் வாடியிருந்த வேளை, தான் மட்டும் புஷ்டியான ஆகரம் சாப்பிட்டு உடலை வலுவேற்றிக் கொள்வார். கஞ்சாவும் சாராயமும் அருந்தவிட்டு, கொல்லைப் புறத் தில் நிம் மதியாக உடல்பயிற்சி செய்வார்.

ஒருநாள் முக்குமட்டக் குடித்துவிட்டு வந்து உம்மாவின் காதுக்கம்மலை கழற்றக கேட்டு, ரகளை செய் தார். அது கிடைக்காமல் போகவே, உம்மாவின் முதுகிலும் நெஞ்சிலும் மூர்க்கத்தனமாக ஏறி மிதித்து, தாக்குதல் நடத்தியதை, என்னால் எப்படி மறக்கவியலும்? இந்த அக்ரமங்களும், அடவாடித்தனமும், என்பால்ய காலக் கணவுகளை நிர்மலமாக்கின.

இன்னுமொரு நாள் - உம்மா கால் வழுக்கி கிணற்றியில் விழுந்து எலும்பை முறித்துக் கொண்டு வேதனையில் துடிக்க நான் வாப்பாவைத் தேடி ஓடினேன். எங்கும் தேடியும் காணவில்லை. கந்தக் காட்டுக் குள், சீட்டு விளையுகிறார் என்று கேள்வி ப்பட்டு அங்கு சென்றேன். அவர் கூட்டம் கூடி பந்தயத்திற்கு காசு போட்டு சீட்டாடிக் கொண்டிருந்தார். அழுது கொண்டு போய் உம்மா வேதனைப்படுவதை சொன்னேன். “நீ போ நான் வாறுன்” என்று சொன்னாரே தவிர, இவ்விடயம் தொடர்பாக அவரில் எந்த பாதிப்பும் இருக்கவில்லை.

பிறகு மாமா வந்து உம்மாவை வைத்தி யரிடம் கூடிச் சென்றார். தொடர்ந்து மூன்று மாதங்கள் உம்மா நடக்க இயலாது பாயில் கிடந்தாள். வாப்பா இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முன் வரவில்லை. இந்தக் கொடுமைகளை தட்டிக் கேட்க தெரியவின்றி நாங்கள் மனம் வருந்தி அழுது தொலைத்தோமே தவிர, வேறு எதையும் செய்ய இயலவில்லை.

இத்தனை நடந்தும், இறுதிக் காலங்களில் வாப்பா பலவீணப்பட்டுக் கிடந்த போது, அவரைப் பழி வாங்க வேண்டுமென்று. நான் என்னவேயில்லை. உம்மாவும் ‘சகோதரி’

கனும் விழுந்து விழுந்து வாப்பாவை உபசரித்தார்கள். என்னால் அது முடியாமல் போனதிற்கு காரணம், எந்த அனைப்பையும் கனிவையும் தர மறுத்தாரோ, அந்த அன்பின் மகிழ்மையை அவருக்கு கிட்டச் செய்யாது, குற்ற உணர்வு உணர்த்த வேண்டும் என்று, நான் நெகிழிந்து விடாது இருந்தேன்.

சொல்லவொண்ணாத துன்பங்களுக்கும், வறுமைக்கும், மத்தியில் ஐ.சி.சி. ஓ-லெவல் முடித்தேன். நல்ல பெறுபேறுகளுடன் நான் தேறியதையிட்டு எனது குடும்பம் உவகை கொண்டது. அதைத் தொடர்ந்து ஏதாவது ஒரு தொழில் தேடிக் கொள்ள வேண்டும் மென்ற அவா காலவரையின்றி நீண்டு கொண்டு சென்றது.

சிலநாளில் வாப்பா திடீரென்று இல்லத்தை விட்டு காணாமல் போய் விடுவது ண்டு. எங்கோ நடக்கும் கலவரங்களுக்கு பங்குதாரியாக சகல இராஜமரியாதையுடனும், நண்பர்களால் இவர் அழைத்துச் செல்லப்படுவார். சில வாரங்களில் இரத்தக் காயம், பொலிஸ், ரிமாண்ட் என்ற விருதுக் கோடு வீடு வந்து சேர்வார். அல்லது கைவப்பாட்டிகள் இல்லத்தில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பணம் தீர்ந்ததும், சோர்ந்த முகக்துடன் வந்து சேர்வார். உம்மா, அவர் மீது அபார அனுப் செலுத்தினார். குற்றங்குறைகளை மனதில் இட்டுக் கொள்ளாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பார்.

அன்றொரு நாள் மாலை மறைந்து இருள் கவியும் வேளை - வாசிக்காலைக் குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வீட்டின் மேற்குப்புற மூலையில் சிறு குன்றின் மீது வாப்பா தன்னந்தனியாக குந்தியிருந்தார். கஞ்சாப் புகையின் கடுமையான கெட்ட வாடையை, காற்று என்முகத் தில் அறைந்துவிட்டு சென்றது. தலை கிறுகிறுத்து வாந்தி வரும் போவிருந்தது. தலையைக் குனிந்தவாறு வீட்டினுள் காலடி வைத்தேன். எனக்குப் பின்னால் விரைந்து வந்த அவர், ஒரு எதிரியை ஏறிட்டுப் பார்ப்பதைப் போல் என்னை முறைத்தார்..

எரியும் இரு கங்குலாக அந்த விழிகள் கனன்றன. வீடு அதிரும் படி குரல் உச்சஸ்தாயில் ஓவித்தது.

“அடே சோம்பேறி நாயே!; பொழுப்பில் ஸாம ஊரைச் சுத்திட்டு வாரே. உனக்கு நேரத்துக்கு நேரம் தினனப்போட இங்க வக்கில்ல. ஒண்ட உம்மா ஒன்ன நாசமாகக் கிட்டா. இந்த வீட்டில, என் கண் காண, இரிக்கப்படாது! எங்கசரி தொலைஞ்சி போயிடு! இல்லாட்டி எனக்கு கெட்ட கோவம் வரும்!“.

நான் ஆழிக்காரனை கண்ட அப்பாவி யைப் போல், செய்வதறியாது திகைத்து, நின்றேன். வெடிக்கும் என் நெஞ்சை அழுத் திக் கொண்டு குழநிக் குழநி அழுதேன். என்னை முடியுள்ள இருளின் இறுக்கத்தை கணைய வேண்டும் என்பதில் தீவிரமாகக் கிந்தித்தேன். யாரிடமும் சொல்லிக் கொள் ஸாமல் இரத்தினபுரிக்கு சென்றேன். என் பால்ய கால நண்பன், என்னை வரவேற்று தங்குவதற்கு வசதி செய்து தந்தான்.

அவனோடு இணை ந்து மாணிக்கக்கல் வியாபாரம் கற்றுக் கொண்டேன். இரண்டே ஆண்டுகளில், அதிர்ஷ்ட தேவதை என்னை ஆட்கொள்ள, நிறைய பொருள் சேர்த்தேன். பல இலட்சங் கள் பணம் புரங்க மாணிக்க வியாபாரியாக, இல்லம் திரும்பினேன். உம்மாயை ன்னை, கண்ணீர் சொரிந்தவாறு உச்சி முகர்ந்தாள். சகோதரிகள் கட்டிப் பிடித்து ஆரத் தமுவினர்.

வீட்டில் ஒரேயொரு மாற்றம் மட்டும் நிகழ்ந்திருந்தது. சாண்டோ உடம்போடு எதற்கும் அஞ்சா நெஞ்சாக இருந்த வாப்பா, உடல் ஜீரணித்து பக்க வாதத் தால், படுக்கையில் கிடந்தார். வாழ்விலே முதற்தடவையாக பாசமொழுகும் கண்களால் என்னைப் பார்த்தவாறு, “மகன் வா!” என்று கருதி தேய்ந்த குரலால் விளித்தார்.

மனிதன் உடல்தீயாக பலவீனப்படும் போதுதான், உள்ளீடியான தெளிவு பிறக்குமோ? வாப்பாவின் ஆட்டம் பாட்டமெல் லாம் ஓய்ந்து உடல்நலிந்து உற்சாகமிழ ந்து, சிறைதந்து காணப்பட்டார். என்னை

அருகணைத்து வருடிக்கொடுத்து பாசம் பொழிய விழைந்தார். எனக்கும் அவுருக்கு மிடையில் வளர்ந்திருந்த இரும்புக்கவர் வளைந்து கொடுக்கவில்லை. தள்ளி நின்று, பிற நோயாளி ஒருவரைப் பார்ப்பதைப் போன்ற பாவனையில் நாளனிருந்தேன். வாப் பாவுக்கு தேவையான மருந்து, போஷாக்குணவு உடை சகலதையும் வாங்கிக் கொடுத்தேன். அவர் தரமறுத்த அன்பினை என்னிடமிருந்து மட்டும் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? என்ற நிலைப்பாடே என்னுள் இன்னும் வளர்கிறது. தாத்தாமார் கள் இருவரையும், நல்ல இடத் தில் கலியானம் செய்து கொடுத்து விட்டேன்.

உம்மாவின் நேரங்காலம் பொழுதெல் லாம் வாப்பாவை உபசரிப்பதிலேயே கழிந்தது. வாப்பாவின் ஆவி பிரியும் போது உம்மாவும் தாத்தாமாரும் அவரையணைத்துக் கொண்டு கதறியழுதனர். நான் ஒரு பார்வையாளாக சற்று விலகி நின்று மௌனம் சாதித்தேன். பாசத்தையும் நெருக்கத்தையும் அவர் என்னிடமிருந்து எதிர்பார்த்து அது கிட்டாமலே இறுதியில் கண் மூடினார். பிடிவாதமிக்க தந்தைக்கு மகனாக பிறந்ததினாலோ என்னவோ நான் இறுதிவரை நெகிழ்ந்து கொடுக்காத கல்லாக இருந்தேனோ? இறுதி முச்ச பிரியும் போது,

உம்மாவின் இறைஞ்சுதலுக்காக, அவர் உடல் தொட்டு, கலிமா சொல்லி நெஞ்சில் ஊதினேன். வாப்பா! உங்கள் பொழுப்புகள் எல்லாம் நான் செய்து முடித்து விட்டேன். இனி நீங்கள் நிம்மதியாகக் கண் மூடலாம். என்று காதருகில் குனிந்து சொன்னேன். வாப்பாவின் ஆவி பிரிந்தது.

இதோ - ஷஹாதத் கலிமாவுடன் மையத்து ஊர்வலம் புறப்பட்டு விட்டது. வீட்டுக்குள் இருந்து பெண்கள், வெடித்துக் குழநி அழுவது கேட்டது. வாப்பாவின் சந்தாக்கின் ஒரு முனையை தோளில் சுமக்கிறேன். சுமையாகவோ - பாரமாகவோ என்னில் உணர்த்தவில்லை. மனம் மட்டும் அழுந்திக் கணக்கிறது.

நீங்கள் இந்த நாட்டு எழுத்தாளர்களை உண்மையில் நேசிப்பவர்களானால் இந்த நாட்டுப் படைப்புக்களின் நூல்களை வாங்குங்கள்.





201 - 1/1, Sri Kathiresan St.
Colombo - 13.
T.Phone : 320721

மஸ்தரகாப்பக்ரஸ்

வெளியீடுகள்

1. பத்தன் கதைகள் - கே. எம். எம். ஷா
(சிறுகதைத் தொகுதி)
2. மல்லிகை முகங்கள் - டொமினிக் ஜீவா
(65 தகைமை சான்றவர்களின் அட்டைப்படத் தகவல்கள்)
3. அந்நியம் - நாகேகு. தர்மலிங்கம்
(சிறுகதைத் தொகுதி)
4. தலைப் பூக்கள் - டொமினிக் ஜீவா
(55 மல்லிகைத் தலையங்களங்களின் தொகுப்பு நூல்)
5. விடை பிழைத்த கணக்கு - தீக்குவல்லை கமால்
(சிறுகதைத் தொகுதி)
6. மாத்து வேட்டி - தெனியான்
(சிறுகதைத் தொகுதி)
7. அனுபவ முத்திரைகள் - டொமினிக் ஜீவா
(வாழ்க்கை அனுபவங்கள்)
8. ஆத்தலிருந்து ஓர் கிளக்கியக் குரல் - டொமினிக் ஜீவா
(பல்வேறு பேட்டிகள்)
9. மீறல்கள் - மு. பஷீர்
(சிறுகதைத் தொகுதி)
10. எங்கள் நினைவுகளின் கைலாசபதி - டொமினிக் ஜீவா
(தொகுப்பு நூல்)

11. எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள் - டொமினிக் ஜீவா
(தொகுப்பு நூல்)
12. டொமினிக் ஜீவா - சிறுகதைகள்
(தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறுகதைகளின் தொகுப்பு)
தொகுத்தளித்தவர் டொமினிக் ஜீவா
13. ஒரு தேவதைக் கனவு - கெக்கிராவ ஸஹானா
(சிறுகதைத் தொகுதி)
14. தெரியாத பக்கங்கள் - சுதாராஜ்
(சிறுகதைத் தொகுதி)
15. உணர்வின் நழூல்கள் - யோகேஸ்வரி சீவப்பிரகாசம்
(சிறுகதைத் தொகுதி)
16. குாண்டில் - டொமினிக் ஜீவா
(கேள்வி - பதில்)
17. அந்தக் காலக் கதைகள் - தில்லைச்சீவன்
(நடைச் சித்திரம்)
18. நினைவின் அலைகள் - எஸ். வி. தம்பையா
(தன் வரலாற்று நூல்)
19. பாட்டி சொன்ன கதை - முருகபுதி
(சிறுவர் இலக்கியம்)
20. முன்னுரைகள் - சீல முகவுரைகள் - டொமினிக் ஜீவா
21. பத்தரே பிரசுத்திய
(சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட டொமினிக் ஜீவா சிறுகதைகள்)
22. அல்சேஷனும் ஒரு புனைக்குட்டியும் - தி. ஞானசேகரன்
(சிறுகதைத் தொகுதி)

மணிக்கொடி எழுத்தாளர்

சி.கி. செல்லப்பா

-தெளிவத்தை ஜோசப் -

மணிக்கொடிக் குழுவினரில் ஒருவராக அங்கீரிக் கப்பட்ட சி.கி. செல்லப்பா அவர்கள் தனது எண்பத்தி ஆற்றாவது வயதில் சென்னையில் டிசம்பர் 1998ல் மரணமாகிவிட்ட செய்தி தமிழ் இலக்கிய உலகைப் பாதித்த ஒரு சோகமான செய்தி!

தமிழ் இலக்கியத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சி.கி. செல்லப்பா வின் மறைவு இலக்கிய உலகிற்கு ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பேதான்!

1912ல் மதுரை ஜில்லா வத்தலக்குண் டில் பிறந்தவர் செல்லப்பா: தன்னுடைய பதினெட்டு வயதில் பி.ஏ. மாணவனாக இருந்த காலத்திலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, இயக்கக்கூட்டம், மறியல், சிறை வாசம் என்று காந்தீயத்திலும் ஆழமான நம்பிக்கை கொண்டவராக இருந்தவர். வாழ்ந்து காட்டியவர்.

பிரசண்டவிகடன்; ஆனந்தவிகடன்; கலைமகள்; போன்ற பத்திரிகைகள் வெளிவந்த காலமும் அதுவே. அந்த முப்பதுகளின் ஆரம்பத்தில் மாதவுயாவின் குட்டிக் கதைகள்; வ.வே.கு. ஜெயரின் “குளத்தங்கரை அரசுமரம்” பி.எஸ்.ராமையாவின் ஆனந்தவிகடன் சிறுகதைகள் ஆகியவற்றைப் படித்த ஆரவத்தில் கதை எழுத்த தொடங்கி ஆனந்த விகடனுக்கு அனுப்பி பிரசரமாகாமல் அது திரும்பி வந்த பசுமையான நினைவுகளை எல்லாம் தன்னுடைய சுபமங்களா பேர்ட்டியில் இரரைட்டுப் பார்த்திருக்கின்றார் செல்லப்பா.

1933ல் மணிக்கொடி வந்தது. ஆனாலும் மணிக்கொடிக்கு எழுத வேண்டும் என்னும் நினைவோ ஆர் வ மோ இவருக் கு வரவில்லை. ஆனந்தவிகடனுக்குத்தான் எழுதிப் பார்த்திருக்கின்றார். ஆனந்தவிகடன்

திருப்பி அனுப்பிய கதையைக் கூட மணிக்கொடி க்கு அவர் அனுபவில்லை. மணிக்கொடிக் குப் பிறகு வரத் தொடங்கிய சங்கு சுப்பிர மண்மயம் அவர்களின் “சுதந்திரச் சங்கு” விற்கே ஆணந்தவிகடன் திருப்பி அனுப்பிய அந்த “மார்கழி மலர்” என்னும் கதையை அனுப்பிவைத்தார்.

ஒரு சில மாற்றங்கள் திருத்தங்களுடன் அந்தக் கதை “சுதந்திரச் சங்கு” வில் பிரசரமானபொழுது பெரிதும் மகிழ்ந்து போனவர் இவர்.

பி.எஸ்.ராமையாயின்

பழக்கம் ஏற்பட்ட பின் ஆர் வத்துடன் சிறு கதைகள் எழுத்த தொடங்கிய இவர், சுதந்திரச் சங்கு, கலைமகள் ஆகியவற்றில் கதைகள் எழுதினார்.

மணிக்கொடியின் ஆசிரியர்ப் பொறுப்பை பி.எஸ்.ராமையா ஏற்றபின் வெளிவந்த முதல் மணிக் கொடி இதழிலேயே செல்லப்பாவின் ‘சரசாவின் பொம்மை’ என்னும் சிறுகதை வந்தது. பலரின் கவனத்தையும் பெற்றது.

செல்லப்பாவைப் பொறுத்தவரை சிறுகதைக்கு முதல்வர் பி.எஸ்.ராமையா தான். நாவலுக்குக் கல்கி தான்! முந்தி இருந்ததைவிட அவ்வத் துறைகளை நய மாக்கிக் காட்டியவர்கள் அவர்கள் என்பதும், பின்னால் வந்தவர்கள் தரமானவர்களாக பாதிப்பை ஏற்படுத்தியவர்களாக இருக்கலாம்; அந்தப் பாதிப்பிற்கும் தரத்துக்கும் தளம் இட்டவர்கள் இவர்கள் என்பதும் செல்லப்பாவின் கணிப்பு.

ராமையாவுடனான பழக்கமே இவரின் படைப்புத்திறமையை வெளிக் கொண்ர ஒரு

சக்தியாக இருந்திருக்கிறது. குழந்தை, பாத்திர சிருஷ்டி ஆகிய அம்சங்களை தனது படைப்புக்களில் வெற்றிகரமாகக் கையாண்டவர் இவர்.

குழந்தைகளைப் பாத் திரமாகக் கொண்டும் நிறையச் சிறுக்கதைகளைப் படைத்திருக்கின்றார். சரசாவின் பொம்மை: நொன் டிக் குழந்தை; குருவிக் குஞ் சு; போன்றவை குழந்தைகளின் நுட்பமான மன உணர்வை வெளிக்காட்டும் படைப்புகளாக அமைந்தவை.

“சரசாவின் பொம்மை” என்னும் பெயரி வேயே ஒரு சிறுக்கதைத் தொகுதியும் வெளி வந்துள்ளது. ஜம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் சரசாவின் பொம்மை; மணல்வீடு; அறுபது ஆகிய சிறுக்கதைத் தொகுதிகள் வெளிவந்தன.

புதுமைப்பித்தன் காலத்திலேயே சிறு ககைகள் எழுதியவர்; நல்ல சிறு கதை களை தமிழக்குத் தந்தவர் என்றாலும் சிறுக்கதை என்கின்ற இலக்கிய வடிவத்து டன் புதுமைப்பித்தன்; கு.ப.ரா.; மௌனி போன்றோரை இணை த்துப் பார்ப்பதைப்போல் செல்லப்பாவை பார்க்க முடிவதில்லை.

சிறுக்கதையில் ஆரம்பித்து நாவல் எழுதத் தொடங்கி, எழுத்து இலக்கியம் என்றே தன்னை அரப்பணித்துக் கொண்டாலும் அவர் வெற்றி பெற்றது இலக்கியத் திறனாய்வினால் தான். திறனாய்வுக்கென்றே அவர் பத்தாண்டு காலம் நடத்திய “எழுத்து” வையும் சி.கு.செல்லப்பாவையும் விட்டு விட்டு இருப்பதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முடியாது என்பது. மட்டும் நிச்சயமானது.

1950களின் மத்தியில் வெளிவந்த இவருடைய “வாடிவாசல்” நாவல் ஒரு காலத்தை வென்ற படைப்பு. இன்றைய இலக்கிய சஞ்சிகைகள் கூட இது ஒரு இறவாப்படைப்பு என்னும் புகழரத்துடன் இந்த வாடிய வாசலை மறுபிரசரம் செய்து மகிழ்கின்றன.

ஸ்பெயின் தேசத்துக்கே உரித்தான் ஒரு கலை அவர்களுடைய வீரவிளையாட்

டான் BULL FIGHT என்பது. அதே போல் பாண்டிய நாட்டுக்கே உரித்தான் கலை ஜல்லிக்கட்டு. துணிச்சலும், வீரமும், ஆவே சமும், பெருமையும் கலந்த ஒரு வீர விளையாட்டு இந்த காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு. மதுரை ராமநாதபுரம் பகுதிகளில் இன்றைக்கும் நடக்கும் வீர நாடகம் இது.

மாட்டின் கொம்புக்கும், மனிதனின் கரங்களுக்கும் நடக்கும் மரணப் போராட்டமான இந்த ஜல்லிக்கட்டை வைத்து எழுதப்பட்ட கதை இந்த வாடிவாசல்.

நாவலைப் படித்து மூடி வைத்த பிறகும் அந்த மாடும்: மாடனையும் மனிதனும், வாடி வாசலும் நம் மனதில் வந்து கொண்டே இருக்கும்.

இவருடைய இன் னொரு நாவலான “ஜீவனாம்சம்” இவர் வெளியிட்ட எழுத்து வில் தொடராக வந்து பிறகு எழுத்துப் பிரசரத்திட்டத்தின் மூலம் 62 ல் நாலுருப் பெற்றது.

அன்மையில் நாலாக வெளிவந்த “சுதந்திர தாகம்” இவருடைய இலட்சியப் படைப்பு. 1979ல் எழுத்த தொடங்கி பின் விடுபட்டுப் போய் பதினெந்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதி முடித்த நாவல் இது. முன்று பாகமாக வெளிவந்திருக்கிறது. ஒருக்கதை போல் சொல்லப்பட்ட வரலாறு இந்த நால். இராமாயணம், மகாபாரதம் இரண்டுக்கும் அடுத்ததாக “சுதந்திர தாகம்” இருக்க வேண்டும் என்பது அவரது ஆசை. “இரத்தமும் சதையுமாக சுடுபட்ட வாழ்வு இது” என்று அவரே இந்த நாவல் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

ஒரு சிறுக்கதை ஆசிரியராகவோ நாவலா சிரியராகவோ சி.கு.செல்லப்பா வெற்றியடையாவிட்டாலும் அவருடைய இலக்கிய வெற்றிக்கும் இன்றியமையாத் தன்மைக்கும் வித்திட்டு வளர்த்த பெருமை அவர் வெளி யிட்ட விமர்சன ஏடான் எழுத்துக்கே உரியது.

“முழுக்க முழுக்க கருத்து ஆழமும், கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரி கையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரி கைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு



சோதிக்கிற முயற்சி தான். ஆனால் இந்தகைய ஒரு முயற்சி தற்போதைய காலகட்டத்தில் அவசியம் தேவையும் தான்...” என்று ஆரம்பிக்கும் ஒரு நீண்ட தலையங்கத்துடன் எழுத்தின் முதல் இதழ் 1959 ஜூவரியில் வெளிவந்தது.

1937ல் மணிக்கொடி; பிறகு பாரததேவி; சந்திரோதயம், தினமணிக்கத்திர் என்று 1953 வரை பத்திரிகைகளுடன் இணைந்து பத்திரிகைகளுக்காகவே உழைத்து பழக்கப் பட்டு அனுபவம் பெற்றவர் திரு. செல்லப்பா. ஒரு ஆறு வருடம் போல் எந்தப் பத்திரிகை யுடனும் தன்னை சம்மந்தப் படுத்திக் கொள்ளாமல் சுதந்திரமாக இருந்த அவர் திறனாய்வுகள் பற்றி ஆங்கிலத் தில் நிறையப் படித்துக்கொண்ட காலமும் இந்த ஆறு வருட இடைவெளியில் தான் என்று கூறியுள்ளார். அதன் பிறகே விமர்சனத்துக் கென்ற தனி ஏடாக எழுத்தை ஆரம்பித்தார்.

க.நா.ச. வைத் தவிர்த்து மணிக்கொடிக் காரர் எவருக்கும் விமர்சனத்தில் பாதிப்பே இல்லை. அக்கறையே இல்லை. ஒரு படைப்பு வெளிவந்தால் அதைப் படித்தவர் அந்தப் படைப்புப்பற்றி, அதன் தரம் பற்றிப் பேச வேண்டாமா? அது தன்னை எப்படிப் பாதித்தது, எப்படி அதை நான் ரசித்தேன் என்று சொல்லத் தெரிய வேண்டாமா?

1934ல் மணிக்கொடி இயக்கம் ஆரம்பித்தது. 1959க்கு இருபத்தைந்து வருடம் முடிகிறது. இந்த 25 வருடத்தில் சிறுக்கை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது. எத்தனை கிராக்கி, எத்தனை இயக்கம். இதையெல்லாம் யாராவது கவனிக்க வேண்டாமா? யாருக்குமே விமர்சனத்தில் ஈடுபோடு இல்லை. அபிப்பிராயம் சொல்வது கூடக் கிடையாது. அதற்காகவேதான் எழுத்தை ஆரம்பித்தேன் என்று கூறுகின்றார் சி.க்.செல்லப்பா.

விமர்சனத்துக்காகவென்றே ஆரம்பித்த இந்தப் புதுமை இலக்கிய மாத ஏடு புதுக்கவிதையை ஒரு இயக்கமாகவும் நடத்திக் காட்டி சாதனை புரிந்தது.

சுவடு தெரிகின்ற தடத்தில் செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளை விரிவடையச்

செய்ய முயன்றவர்களையே சோதனைக் காரர் என்று சொல்கின்றோம். சோதனை செய்து பார்ப்பவர்களால் தான் இலக்கியமே வளர்ந்திருக்கிறது. இலக்கியத்தரமான எத்தகைய புதிய சோதனைகளுக்கும் எழுத்து இடம் தரும் என்னும் ஆசிரியரின் கொள்கைக் கேற்ப கவிதையின் புதிய சோதனை முயற்சியான புதுக்கவிதையை எழுத்து பலமாக ஆதரித்தது.

புதுக்கவிதை கேவி செய்யப்பட்ட அந்த அறுபதுகளின் ஆரம்பத்தில் புதுக்கவிதைக் கான் ஒரு ஆய்வு விமர்சனப் போராட்டம் நடத்தியவர் எழுத்தின் ஆசிரியர். ஒரு நவீன இலக்கிய வகையாகப் புதுக்கவிதையை ஏற்றுக் கொள்ள அரும்பாடுப்பட்டவர் இவர்.

பெட்டிக்கடை நாராயணன் என்னும் பிச்ச மூர்த்தியின் கவிதை எழுத்து முதல் இதழிலேயே பிரசரம் பெற்றது.

ஆழத்து இலக்கியம் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் செல்லப்பா நன்கு அறிந்தவராகவும் நல்லவிப்பிராயமும் கொண்டவராக வருமே இருந்திருக்கின்றார்.



1959 இறுதியிலும்

60 களின் ஆரம்பத்திலும் இலங்கை வந்திருந்த கங்கை ஆசிரியர் பகீரதனும், கல்கியின் பார்ததசாரதயும் தெரிவித்த கருத்துக்களுக்கு இங்குள்ள எழுத்தாளர்கள் தெரிவித்த எதிர்க்கருத்துக்களையும் கொதித் தெழுந்த விவகாரங்களையும் முக்கிய இடம் கொடுத்துப் பிரசரித்திருந்தது எழுத்து.

பேராசிரியர் சிவத்தம்பி, தில்லைநாதன், சிவகுமாரன், சமீப் போன்றவர்களின் எதர்க் கருத்துக்களை வெளியிட்டு “பத்து வருடம் பின் தங்கியவர்கள்” என்றும், “நாங்கள் குருக்கள் நீங்கள் சிவ்யர்கள்” என்றும் பேசியவர்களிடம் பத்து வருடம் வயது குறைந்த தம்பிகள் இதைக் கேட்கின்றார்கள் பதில் கூற சுக்தி இருக்கிறதா உங்களிடம் என்று சாடியிருந்தது எழுத்து.

அமரர் கைலாசபதி; ஏ.ஜே.கனகரத்னா ஆகியவர்கள் மரகதத்தில் எழுதிய தேசிய இலக்கியம் தொடர்பான கட்டுரைகள்:

புதுமை இலக்கியத்தில் வெளிவந்த

சி.கு.செல்லப்பாவுக்கு மறுப்பெழுதிய பேராசிரியர் சிவத்தம்பியின் கட்டுரை-

கலைச் செல் வியில் வெளிவந்த கதாசம்பவ விந்தும் பிரகரணமும் என்னும் எல்.பொ.வின் கட்டுரை, ஈழத் துச் சோழவின் “இலங்கை இலக்கிய உலகம்” என்னும் கட்டுரை-

வீரகேசரியில் வெளிவந்த ஈழம் தந்த இலங்கையர் கோன் மற்றும் இலக்கியக் குணமாய்வு சர்ச்சை தொடர்பான ஸ்ரீதரவின் கட்டுரை-

தினகரன் வார மஞ்சரியில் வல்லிக்கண் ணன் எழுதிய பேனாப் பிரமாக்கள் என்னும் எழுத் தாளர் அறிமுகக் குறிப்புக்கள் போன்றவைகள் எழுத்தில் மறுபிரசரம் பெற்றன.

நமது படைப்பாளிகள் அகல்தியர், முருகையன் பேர்ன்றோர் எழுத்துக்கெணவே எழுதிய படைப்புக்களை விடவும் இந்த மறுபிரசரங்களே திரு.செல்லப்பா ஈழத்து இலக்கியங்களை எவ்வளவு நுண்ணியமா ருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றன.

இலங்கையர் கோன் மறைந்தபோது ஆசிரியத் தலையங்கத்துக்கு அடியில் எழுத்து இப்படிக் குறிப்பெழுதியிருந்தது.

“ஸுத்தின் முதல்தர எழுத் தாளர்களின் ஒருவரும் சிவஞானகந்தரம் என்னும் இயற் பெயர் கொண்டவருமான இலங்கையர் கோன் காலமாகிவிட்ட செய்தி இப்பொழுது தான் கிடைத்தது. இலங்கையர் கோன் மணிக் கொடி காலத்தவர். மணிக் கொடி யில் குறிப்பிடும்படியான கதைகள் எழுதிய வர். மணிக் கொடி தமிழ்நாட்டில் ஒவித்த போது ஈழத்தில் எதிரொலி கிளப்பின் முதல் வர்களில் ஒருவரான அவரை தங்களில் ஒருவராகவே உணர்ந்து மணிக்கொடிக்காரர் கள் பேசி வந்திருக்கின்றனர். சென்ற மாதம் அவர் வீரகேசரியில் எழுதியிருந்த “மச்சாள்” என்னும் கதையும் குறிப்பிடத்தக்கதுதான். இதுவே அவர் எழுதிய கடைசிக் கதையா கவும் இருக்கலாம். அவர் மரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது ஈழத்து இலக்கிய உலகம். தமிழ் இலக்கிய உலகம். இந்த

இழப்பு பெரிசுதான் (1961 டிசம்பர்: எழுத்து-36)

இலங்கை எழுத் தாளர் கஞ்சனான அவரது நெருக்கத்தையும் கவனத்தையும் இது காட்டுகிறது.

செல்லப்பாவின் மரணம் நமக்கும் ஒரு இழப்புத்தான்.

மௌனி இறந்த போது தனது கடுகுச் செய்தி மூலம் இரண்டு வரியில் செய்தி தந்த குழுதம் இவருடைய மரணத்தை படத்துடன் ஒரு பக்கச் செய்திக் குறிப்பாக எழுதி இருக்கிறது.

“வாணொலியில் அந்த எழுத்தாளரின் நாவலை நாடகமாக ஓலிபரப்பினார்கள். கேட்டதும் நொந்துபோனார் அவர். நாடகத் துக்காக இருந்தாலும் ரூபாய் செக் அனுப்பி இருந்தார்கள். எனது கதையை நாடகமாக்கி நன்றாகக் கொலை செய்திருந்தீர்கள். அதற்கான சமச்சடங்கிறுக் கிடைத்துக் கொள்ளுங்கள்” என்னும் குறிப்புன் செக்கைத் திருப்பி அனுப்பி விட்டார். அவர் தான் சி.கு.செல்லப்பா.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ராஜராஜன் விருதை இருபது பேரூக்குப் பக்கந்தலித்தது. இவரும் அதில் ஒருவர். உடனே வாங்க மறுத்து செய்தி அனுப்பிவிட்டார். கதர்ச்சட்டையைன் ஓல்லியான உடம் புடன் இப்படிக் கற்றாக வாழ்ந்தவர் சென்ற வாரம் சென்னையில் மறைந்து விட்டார்.

மனைவியின் எழுபது பவுண் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக விற்று பதின்மூன்று வருடங்களுக்கு மேல் சிரமப்பட்டு இவர் நடத்திய இலக்கியப் பத்திரிகை எழுத்து.

பெசன்ட் நகர் மின்சாரச் சுடுகாட்டில் எலும்புகள் துருத்தினபடி அவரது சடலம் இருக்க மனம் வெதும்பினபடி இரங்கலைப் பக்கந்து கொண்டிருந்தார்கள் சில எழுத்தாளர்கள். செல்லப்பா எழுதி இருப்பவை 40 புத்தகங்கள். வெளிவராமல் இருப்பவை இருபது.

சுதந்திர தாகம் புத்தக லைப்ரரி ஆர்ட்டருக்காக வயசான நிலையிலும் அலைந்து திரிந்தார். கிடைக்கல்லை.

“எப்பெரும் தாலும் எழுதிக்கிட்டே, எனக்கு ரிட்டயர் மெண்டே இல்லைன்னு சொல்லிக் கிட்டிருந்த அப்பா செத்து ரிட்டயர்ட் ஆகி இருக்கார்” என்று நெகிழிவடன் பேசினார் அவரது மகன்.

கடைசிவரை காந்தீயவாதியாகவே பிடிவாதமாக இருந்து மறைஞ்சுக்டார் என்று குரல் நடுக்கத்துடன் விறைத்திருந்த சுலத் திற்கு தேசியக் கொடியைப் போர்த்தினார் ஒரு முதுமையான தியாகி.

சிலரை முச்ச நின்றுபோன பிறகே கெளரவப்படுத்துகின்றோம். செல்லப்பாவும் அதற்கு விதிவிலக்கல்ல. (குழுதம் 31-12-1998)

விருதுகள் பரிசுகள் ஆகியவற்றை பிடிவாதமாகவே ஏற்க மறுத்து வந்த இவருக்கு இந்திய சாகித்திய மண்டல விருது கூட வழங்கப்படவில்லை.

சர்சாவின் பொம்மை அல்லது ஏதாவ தொரு சிறுக்கைத்தொகுதி: வாடிவாசல்நாவல்: தமிழ்சிறுக்கை பிறக்கிறது-ஆய்வு நால்: பட்டப்பியல்-இலக்கிய இயல் புற்றிய கட்டுரைகள் என்று ஏதற்காவது கொடுத்திருக்கலாம். தகுதி இல்லாத யார் யாருக்கோ வெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள். இப்போது “சுதந்திர் தாகம்” வந்திருக்கிறது. அவரும் செத்துப் போய் விட்டார். ஏதாவது நடக்கிறதா என்று பார்ப்போம்.

விளக்கு என்னும் பெயரில் தமிழ் இலக்கிய மேம்பாட்டு நிறுவனம் ஒன்று

அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் சிலரால் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலத் தமிழ் இலக்கியத் துக்கு குறிப் பிடத் தக்கப்பங்களிப்புச் செய்திருக்கும் இலக்கியவாதி ஒருவருக்கு “புதுமைப்பித்தன் இலக்கியப் பரிசு ரூ. 25000/- (இருபத்தையாயிரம் ரூபாய்) வழங்குவது என்று விளக்கு முடிவு செய்து அதன்படி அவர்களது முதல் தெரிவு (1994) சி.சு.செல்லப்பா.

இந்த விபரம் கிடைத்ததும் சி.சு.செல்லப்பா அவர்களுக்கு இப்படி எழுதினாராம். “எனக்கு இதெல்லாம் ஒன்றும் வேண்டாம். என்னுடைய புத்தகம் ஒன்றை வெளியிட்டுக் கொடுத்தேர்கள் என்றால் அதுவே நீங்கள் எனக்களிக்கும் பரிசு” என்று.

இருபதாம் நூற்றாண்டுக்கான தமிழ் இலக்கியத்தின் பங்களிப்பு என்ன என்பதையார் செய்யப் போகின்றார்கள். 1904 ல் பாரதி எழுதிய முதல் தற்காலக் கவிதை யூடன் புதுக்கவிதை, சிறுக்கைத், நாவல், நாடகம், விமரிசனம் ஆகிய இலக்கியத் துறைகளில் அளவு ரீதியாகக் கணக்கற்றுவந்திருக்கின்றன. தரு ரீதியாக எந்தனை மிஞ்சும், எந்த அளவுக்கு சாதனை ஏற்பட்டு வர்களும் என்பதை எல்லாம் யார் செய்யப் போகிறார்கள்? என்று ஏங்கிய உள்ளம் அவருடையது. அந்த ஏக்கத்துடனேயே இருபதாம் நூற்றாண்டு முடியப்போகும் வேளையில் செத்துப் போய் விட்டார் செல்லப்பா.

மல்லிகை ஆசிரியர் டெடாமினீக் ஜீவாவின்
சுயசாதை - தன் வரலாற்று நால்

எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சுதந்திரம்

புத்தகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
தேவையானவர்கள் பதிவு செய்துகொள்ளலாம்.


சவுகை விலையில் கிடைக்கும்.

-- இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு --

67

பெரிய சாதனை இந்த மண்ணில் 33 ஆண்டுகளுக்கு
மேலாக ஒரு சிற்றிலக்கிய ஏட்டைத் தொடர்ந்து
நடத்திவருவது என்பது நினைத்துப்
பார்க்கவே முடியாத அசுர
சாதனைகளில் ஒன்று!

மல்லிகையின் 34 வது ஆண்டு மலருக்கு எமது மனமார்ந்த
வாழ்த்துக்கள்!



ஸ்ரீ வங்கா புத்தகசாலை,
234, கே. கே. எஸ். நோட்,
யாழ்ப்பாணம்.

வங்கா புத்தகசாலை,
F.L 1-14, டயல் பிளேஸ்,
குணசிங்கபுர,
கொழும்பு - 12.
தொலைபேசி : 341942

**யினாம் பொழும் பஞ்சமர் இலக்கியம்
யினாம் பொழும் பஞ்சமர் இலக்கியம்
யினாம் பொழும் பஞ்சமர் இலக்கியம்
மா. பாலசிங்கம்**
**யினாம் பொழும் பஞ்சமர் இலக்கியம்
யினாம் பொழும் பஞ்சமர் இலக்கியம்**

மனித நேயமென்ற பதம் தற்பொழுது மிகவும் கூடுதலாகப் பழக்கத்தில் இருப்ப தைக் காணலாம். ஆனால் அந்தளவுக்கு அடுத்தவனை நேசிக்கும் பக்குவம் மனித னில் செறிந்துவிட்டதோவென்பது சந்தேகத் திற்குரியதே. இன்றுவாழ் மனிதர்கள் பல வகைகளில் கூறுபட்டுள்ளனர். இதனால் மனிதனேயும் வெறும் பேச்சோடு சுருங்கிலிட்டது. மனிதன் தானே விதைத்ததைத் தானே அறுத்துக் கொண்டிருக்கிறான்.

இந்தச் சாபக் கேடான் நிலைக் கு மனிதனைத் தள்ளியவைகளுள் சாதிப் பாகுபாடும் ஒன்றாகும். சாதிக் கொடுமைகள் நேற்றைய மனிதனாலும் உணர்ப்பட்டன. இன்றைய மனிதனாலும் அனுபவிக் கப்படுகிறது. இது நாளைய மனிதனையும் பிடித் தாட்டும் என்ற உணர்வும் எழுகின்றது. தமது சுய நிர்ணயங்களுக் காக மக்கள் வியூகமாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இன் மொழி ஆகியவற்றின் மேம்பாடுகளை வளர்த்துதூக்க கிளர்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நடைமுறைகள் சாதிக் கொடுமைகளையும் முறியடிக்க அகலக்கால் பரததி உள்ளன.

ஈழமன்னிலும் சாதி வெறி சன்னதமாடுகின்றது. ஆலயங்களிலும், பொது இடங்களிலும் எம்மவன் தன் இனத்தையே தான் புசிக் கும் மிருகவெறியில் இயங்கிக் கொண்டி ருக்கிறான். தீண்டாமை ‘ஓகோ’ வென் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதற்கான எதிர்க் குரல்களும் ஓலித்துக் கொண்டுதானிருக்கின்றன.

குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்த பஞ்சமர் கள் என்றுமே தங்களது கொத்தடிமைகளாக வாழுவேண்டுமென்பது உயர் வர்க்கத்

தமிழர்களது நித்திய பிரார்த்தனை. ஆனால் இவர்களது கொடுமைகளைப் பஞ்சமர்களால் சகிக்கமுடியவில்லை. தமக்கென் ஜோரு வாழ்வுதான் இல்லாத போனாலும் தமது தன் மானத்தை இழக்கக்கூடாதென நெஞ்சார உணர்ந்து கொண்ட பஞ்சமர்கள் தமது ஏஜமானர்களை எதிர்க்கத் தொடங்கி னர். இது உயர் குலத்தோருக்கும் பேரிடியாக விழுந்தது.

பஞ்சமர்களது விழிப்பிற்கு உந்து சக்தி யாக இருந்தவைகளில் இலவசக் கல்வியும் ஒன்றாகும். பஞ்சமர்கள் பரம்பரை ஆண்டிகளாகவே இருந்தவர்கள். பெரும் முதலீடு



மய்யகை 83

செய்து கல்வியைப் பெற வக்கற்றவர்களாக இருந்த அவர்களுக்கு இலவசக் கல்வி வரப்பிரசாதமாக இருந்தது. இதன் எதிர்காலப் பயனை தீர்க்கதறிசனத்தோடு உணர்ந்து கொண்ட பஞ்சமப் பெற்றோர் சிலர் இதன் முழுப்பய வையும் தமது பிள்ளைகள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தனர். இந்த வகை யில் அறிவு நீர் வார்க்கப்படத் தின்னர்தான் பஞ்சமனுக்கு ஞான ஒளி கிடைத்துதெனச் கொள்ளலாம். சரி, பிழைகளைத் தர்க்கிக்கும் தரத்திற்குப் பஞ்சமன் உயர்ந்தான்.

பஞ்சமனுக்கு கல்வி வெளிச்சம் கிடைத்தால் தமது ஆஞ்சைக்குள் அவனை நீண்டநாள் வைத்திருக்க முடியாதென உயர்குலத் தமிழர்கள் அஞ்சினர். பஞ்சமனைப் பாமரனாகவே வைத்திருக்க திட்டங்கள் தீட்டினர். பஞ்சமனானவர்களுக்கு பாடசாலைகளில் இடைஞ்சல்கள் கொடுத்தனர். தங்களது வாயை வயிற்றைக்கட்டி மிச்சப்படுத்தியதில் வாங்கிக் கொடுத்த புத்தகங்கள், கொப்பிகள் பாடசாலைகளில் மாயமாய் மறைந்தன.

பின்னர் அவைகள் பாழ் கிணறுகளில் மிதந்தன. இதற்கும் மேலாக பஞ்சம் மாணவனுக்கு தான் விரும்பும் கல்விக்கூடத்தில் சேரும் உரிமை தடங்கல் செய்யப்பட்டது. உயர் சாதித் தமிழ் அதிபர்கள் இத்தகைய மாணவர்களுக்கு விலகல் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் காட்டனர். கொடுக்காமலும் விட்டனர். இத்தகைய எதிரீஶ்சலுக்கு மத்தியில் கலவியைப் பெற்ற பஞ்சமர்கள் தான் தங்களது சமூகங்களுக்கு விடிவு வெளிச்சத்தைக் காட்டக் கூடிய வகையில் அனிகளைத் தோற்றுவித்தனர்.

இப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் சிறுபான்மை தமிழர் மகாசபை. இது பஞ்சம் மக்களை ஒருமூகப்படுத்தும் முனைப்போடு செயல்பட்டது. இதன் தவைராக இருந்து இயக்கி வந்தவர் தான் அமரர் எம்.சி.குப்பிரமணியம். இவர் பாராளுமன்றத்தில் நியமன உறுப்பினராகவும் இருந்தவர். இதன்பின் பஞ்சமத் தொழிலாளருக்கென கள்ளியக்கும் தொழிலாளர் சங்கம் பிறந்தது. பஞ்சமர்கள் கூடுதலாக வாழ்ந்த கிராசன்றுக்கூட்டுத்தான் மங்களில் சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

அடிக்கடி கூட்டங்கள் நடைபெற்றன. உலக அறிஞர்களின் கருத்துக்கள் பஞ்சமர்களைச் சென்றுடைந்தன. இவைகளின் உந்துதலால் பஞ்சமர்கள் புதியதோர் உலகில் பிரவேசி க்கும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்களது சிந்தனைகள் விரிவு பெற்றன. பஞ்சமர்களுள் சிறந்த எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் முகிழிந்தனர்

சுதந்திர இலங்கையில் ஜனநாயகப் புயல் வீசத் தொடங்க. பஞ்சமரின் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்டு கட்சிகள் பல பஞ்சமருக்குக் கிட்ட வந்தன. இவர்களைத் தொட்டால் தீட்டென்பதை மறந்து விட்டு! ஆனால் பஞ்சமர்கள் தமது தளத்தை எவருக்கும் தாரை வார்க்க வில்லை.

இன்றைய பஞ்சமனின் மனதைக் குடைவதைப்போல அன்றைய பஞ்சமனின் எண்ணங்களிலும் தெய்வ தரிசனமும் நீரும் தான் முக்கியமாக இருந்தன.

வருடாந்தம் கோயில்களில் நடைபெறும்

மகோற் சவங்களில் மிகவும் தாராளத் தன்மையோடு பஞ்சமருக்கும் திருவிழாக்கள் ஒதுக்கப்படும். ஆனால் இவர்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட பகுதிக்குள்தான் முடங்க வேண்டும். இதற்காக நடந்த போராட்டங்களில் பஞ்சமரை ஏதிர்த்து நின்றவர்களுள் சில அதி உயர் கலவிமான்களும் அடங்குவர்.

மனித தேவைகளுள் நீர் மிகவும் முக்கியமானது. நீரின்றி எந்தவொரு உயிரினமும் வாழமுடியாது. இதைச் சகலரும் அறிவர். பஞ்சமர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் நன்னீர் கிடைப்பது அரிது. சிரமப்பட்டுத் தமது இடங்களில் கிணறுகளைத் தோண்டி னாலும் அதில் ஊறும் நீர் உவர் நீராகவே இருக்கும். சமைப்பதற்கும், குடிப்பதற்கும் இந்த நீரைப் பாவிக்க முடியாது. இதனால் நன்னீரைப் பெற்றுவர் இவர்கள் பொதுக் கிணறுகள், கோயில் கிணறுகள் என்பவற்றை நாடுவர். இவர்கள் சென்ற கையோடு தன்னிச்சையாக இக்கிணறுகளில் நீரை அள்ளிக் கொண்டு வர முடியாது. எவ்வளவு தான் அவசர வேலை இருந்தாலும் உரியவர் வந்து நீரை வார்க்கும் வரை இவர்கள் காவல் கிடக்க வேண்டும். மீறு வோருக்கு எதிர் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

யாழ்நகரில் சத்திரத்துச் சந்தி மிகவும் பிரசித்தமானது. இதன் சுற்றுப்புறத்தில் கிணறோன்று இருக்கின்றது. இக்கிணற்றி லும் அன்றைய பஞ்சமருக்கு நீர் அள்ளும் உரியமைப்பட்டிருந்தது. நகரில் தமது உழைப்பின் மூலம் ஊதியம் பெறும் உழைப்பாளிகள் நா வரண்ட நிலையில் களைத் துத் தமது தாகத்தைத் தீர்க்க இக்கிணற்றை நோக்கி வருவர். ஆனால் இவர்கள் எவ்வளவுதான் நீருக்காக நாவரட்சியால் துடித்தாலும் அத்தருணத்தில் இவர்கள் நீரைப் பருக முடியாது. அதிகாரமளிக்கப்பட்டவர் வரவேண்டும். அவர் அள்ளி வார்க்கும் நீரை இவர்கள் குனிந்து இருக்கக்களாலும் ஏந்திக் குடிப்பர். இதேசமயத்தில் தொழிலில் இவர்களுக்கு உதவியாக இருக்கும் மாடுகள் அவைக்கென வைக்கப்பட்டிருந்த தொட்டியில் நீரைக் குடித்து தமது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும். அன்றைய மனித நேயம் இந்த வகையில்தான் இருந்தது!

தேநீர் கடைகளுக்கு தேநீர் குடிக்கப் போபவர்களிடம் கடைக்காரர்கள் “வெளிய பேணியா? உள் பேணியா? என விசாரிப்பர். பஞ்சசமருக்கென பறும்பான பேணிகள் குறிப் பிட்ட இடத்தில் இருக்கும். கவனிப்பாரற்று அழுக்குப்படிந்த நிலையில் இருக்கும். அவைகளைப் பஞ்சமரே கத்தப்படுத்த வேண்டும்.

இத்தகைய தொல்லைகளால் தான் இடைவெளி பெருத்தது. பஞ்சசமரை வெஞ்ச சமர் புரிய ஏவியது. பஞ்சமரின் மனக் கொதிப்புக்கள் இந்த இரண்யத்தனங்களை வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறிய அவர்களைத் தாண்டின. தேநீர்க்கடைப் பிரவேசம்; ஆலயப் பிரவேசமாக எதிர்ப்புக்கள் பரிணமித்தன. நிதியைக் கேட்ட பஞ்சமருக்கு நல்ல வெகுமதியும் கிடைத்தது. வில்லூன்றி மயானச் சூட்டோடு பஞ்சசமரை அடக்கி விடலாமென நினைத் தோருக்கு ஏமாற்றந்தான் மிஞ்சியது. பஞ்ச மர் பிரச்சினை பன்முகப்படுத்தப்பட்டது.

எதிர்ப்பலை இலக்கியத்திற்கும் தாவியது. கலையை ஒரு சமுதாய சக்தியாக வரித்துக் கொண்ட பஞ்சம இளைஞர்கள் தமது போராட்டங்களுக்கு கலையை ஒரு ஊடகமாகவும், பரம்பலுக்கான சாதனமாக வும் பாவிக்கத் தொடங்கினர். இது கடதாசிப் போராகவோ அல்லது பஞ்சமரது ஆற்றாமையின் புலம்பலாகவோ இருக்கவில்லை. வீரியம் பெற்ற எழுத்துக்களாக சேராந்த உள்ளங்களுக்கு புதிய தென்பைக் கொடுத்து ஆவேசத்தில் கொதிக்கவைக்கும். எரியூட்டிகளாக இருந்தன. பஞ்சமரின் பிரச்சனைக்கு கலப்புத் திருமணங்கள் தான் தீர்வென அங்குமிங்கு மாக அபிப்பிராயம் தெரிவித்த இலக்கிய ஆக்கங்களின் கருப்பொருளை மழுங்கடித்தன. பஞ்சமர் பிரச்சனை போலித்தனமாக வெளிப்படுத்தப்படுவதை மக்களால் உணரவைக்கக் செய்தன. இத்தகைய பம்மாத்து எழுத்துக்கள் ஒரங்கட்டப்பட்டன. இது வாழையிவாழையாக ஆண்டான் அடிமை முறையை தீர்க்காய்சோடு கட்டிக்காக்க முனைந்தோருக்கு பெருத்த சவாலாக அமைந்தது. தமது இலக்கியத் திருமூலர்கள் தொட்டுக் காட்டாத விஷயங்கள் பஞ்சமர்கள் எழுத்துக்கள் மூலம் அம்பலமா

னது. அன்றைய இலக்கிய ஜம்பவான்களுக்கு மிகப் பெரும் பீதியாக இருந்தது. பஞ்சம எழுத்தாளர்களது படைப்புகள் வணிகத்தன்மை அற்றவையாக, இலட்சிய வேட்கை கொண்டவையாக உயிர் துடிப் புள் ளவையாக இருந்து வாசகளின் கவனத்தை ஈர்த்தன.

சாதியை விட்டால் இவர்களுக்கு எழுது வதற்கு ஒன்றுமே இல்லையென்பதை திருவாய் மலந்தோருக்கு உலகப் பிரச்சனைகளையும் தமது படைப்புகளில் காட்டி பஞ்சம எழுத்தாளர்கள் அதிரடி கொடுத்தனர்.

பஞ்சம எழுத்தாளர்கள் சரியான தளத்தில் தமது இலக்கியப் பயணத்தை ஆரம்பி த்துக்கொண்டிருந்த பொழுது யதார்த்த இலக்கியமென்ற புதியதொரு கூறு இலக்கியத்திற் புகுந்தது. இத்திருப்பத்தை பஞ்சம எழுத்தாளர்கள் வெற்றிகரமாக எதிர்கொண்டனர்.

மக்களிடமிருந்து பெற்றதை மக்களிடம் கொடுப்பது பஞ்சம எழுத்தாளர்களின் படைப்புக் களின் தாராக மந்திரிமாக மாநாடு மற்றும் திருந்தது. வாழ் கையை யதார்த்த நிலையில் பார்ப்பது இவர்களுக்கு கடினமாக இருக்கவில்லை. மக்களிடமிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொண்டால், நீரை விட்டகன்ற மீனின் கதி தான் தமக்கும் ஏற்படுமென்ற உண்மை இவர்களை வழிநடத்தி யது. எனவே இவர்களுடைய யதார்த்தப் படைப்புக்கள் அன்றைய புத்தி ஜீவிகளின் கவனத் தைக்கவர்ந்தன. இவர்களது சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என்பவற்றில் சமூகப் பார்வை விஞ்சி நின்றது. பேராசிரியர் கா.கைலாசபதி. பேராசிரியர் கா.சிவத்தம்பி, இலக்கிய விமர்சகர் ஏ.ஜே.கனகரத்னா ஆகி யோர் தமது விமர்சனங்களில் இவர்களது எழுத்துக்களில் காணப்பட்ட இலக்கியக்களதியை சிலாகித்து விமர்சித்தனர்.

பஞ்சம எழுத்தாளரு புகைப்படங்கள் இலக்கிய சஞ்சிகைகளின் முகப்பு அட்டைகளை அலங்கரித்தன. இந்த உதயத்தை வரவேற்கப் பொறுத்துக் கொள்ளாத மரபுவாதிகள் யதார்த்த இலக்கியத்தை இழிசனர் இலக்கியமென வல்ச பாடினர்.



பிரதேச மொழி வழக்கை இழிசினர் வழக்கென நிராகரித்தனர். இவைகள் பஞ்சம் எழுத்தாளின் வளர்ச்சியைக் கண்டு பயந்தவர்களின் வயிற்றெளிச்சலென இலக்கிய நலனோம்பிகள் தூக்கி வீசினர். மேற்கூறப்பட்டிருக்கும் மூன்று விமர்சகர்களும் ஆய்வுக் கண்ணோட்டமிட்டு பஞ்சமரது ஆக்கங்களின் சிறப்புக்களை அம்பலப் படுத்தினர்.

இதன் மெய்ம்மையை உனர்த்தும் பொருட்டு ஒரு சம்பவமொன்றைச் சேர்க்க வேண்டியுள்ளது. கல்விமாணாருவர் ஒரு சிறுக்கதைத் தொகுதியை வைத்திருந்தார். அதைக்கண்ட இன்னொருவர் அதிலுள்ள கதைகள் எப்படியென விசாரித்தார். அதற்கு அந்த அறப்படித்தவர் “நூக்கதைகள்” என மொழிந்தார். கதைகள் பற்றியோ, புனை வைப் பற்றியோ உள்ளடக்கம் குறித்தோ எதையுமே செப்பாமல் எழுதியவனின் சாதியைச் சுட்டியே ஏனமான பதில் வந்தது. அந்தத் தொகுப்பில் அதிசிறந்த கதையென தெரிவு செய்யப்பட்ட சிறுக்கதையொன்றும் இருந்தது. அந்த உண்மை மறைத்து விட்டது.

ஏதோ, அந்தப் பெரியவரின் அதிர்ஷ்டமாக கும் கதை காவி ஒருவன் அயலில் நிற்கவில்லை. சம்பந்தப்பட்ட தொகுப்பின் ஆசிரியர் தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப் பட்ட எழுத்தாளரென்பது குறிப்பிடத்தக்க தாகும். எனவே, பஞ்சம் எழுத்தாளரைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கும் மோப்ப நாய் கள் எப்படியாவது சாதியைக் கண்டறிந்து கொள்வர். இதை மனதில் வைத்தாவது தாம் சார்ந்த சாதியை மறைப் பதை எழுத்தாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அண்மைக் காலத் தில் சிலர் தமது ஆக்கங்களில் பஞ்சமர்கள் தம்மைச் சீர்திருத்திக் கொண்டால் தீண்டாமை அனுஷ்டான த்திற்கு அவர்கள் ஆட்படுத்தப்படாமாட்டார்களெனக் கருத்துப்பட எழுதியிருக்கிறார்கள். இப்படியான மாற்றங்களைச் சிந்திப் பவர்களுக்கு ஏன் மேற்படி சம்பவத்தைப் பசர்ப்பணமாகக் கூடாதென்ற கேள்வியோன்றும் எழுத்தான் செய்கிறது.

இன்னொரு படைக்கும் பிரம்மா தற்கால

த்தலைமுறை, தமது பெற்றோர் தமது சாதியைப்பற்றி அடிக்கடி அம்பலத்தில் கூறிக் கொள்வதை விரும்புவதில்லையெனப் பொருள்பட எழுதியுள்ளார். தற்பொழுது சாதிமுறை இல்லையெனில் மேற்படி கருத்தை ஏற்றுக் கொள்ளலாம். சமகாலத் தலைமுறை அதை வெளியாக்கட்டும் பார்க்கலாம்!

காந்தீயம், பகுத்தறிவு இயக்கங்கள் என்பனவுற்றின் தாக்கங்களை எழுத முற்பட்ட நர். ஆனால் அதற்கான முழுமையான ஆத்மாவை அவர்கள் கொண்டிருக்காததால் அவர்களது எழுத்துக்கள் வெறும் போலிச் சோடினையாகவே இருந்தன. இதற்கு விதி விலக்காக பஞ்சமரின் உரிமைகளுக்காக சமூகநீதியை எழுதிய சில படைப்பாளரைச் சுட்டலாம். அமரர், இளங்கீரன், அமரர். மு. தளையசிங்கம், செ. கணேசலிங் கன் பஞ்சமரல்லாதோராக இருந்தும் தமது எழுத்தாழியத்தைப் பஞ்சமர் பிரச்சனைக் குத் திருப்பியவர்கள்.

அமரர். இளங்கீரன்

எழுத்து நாவல் இலக்கியத்தின் முன் னோடிகளில் ஒருவர்.. இவர் ஒர் இஸ்லாமியர். யாழ் நகருக்குச் சற்றுத் தொலைவில் வசித்தவர். யாழ்ப்பாணத்துவாழ் க்கை முறை, சமூக அமைப்பு என்பனவுற்றை மிகவும் கூர்மையாகக் கவனித்து எழுதியவர். பஞ்சம மக்களுடுபிரச்சனைகளே பெரும்பாலும் இவரது எழுது பொருளாக இருந்தது. முற்போக்குச் சிந்தனையில் மிகவும் நாட்டம், கொண்டவர் இவர். சமூத்தில் ஒரு வாசகப் பரம்பரையைத் தோற்றுவிக்க இவரது நாவல்கள் துணை புரிந்தன. நீதியே நீ கேள், இங்கிருந்து எங்கே, தென்றலும் புயலும் என்பன இவரது நாவல்கள்.

அமரர். மு. தளையசிங்கம்.

சர்வோதயக் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த மு. த. பஞ்சமர் பிரச்சனைகளில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். அவர்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுக்க நேரடி நடவடிக்கைகளையும் கைக் கொண்டவர். தனது சிறுக்கதைகள்

பலவற்றில் நகக்கப்படும் பஞ்சமரின் துயரங்களை அபாரமாகச் சொல்லி இருக்கி றார். இவரது சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. மெய்யுள் இவரது நூலாகும். ‘ஒரு தனி வீடு’ இவரது நாவலாகும்.

செ. கணேசலிங்கன்

பஞ்சமர் பிரச்சனையை அலகும் நீண்ட நாவலான்றைத் தந்து பஞ்சமர் நெஞ்சங்களில் அழியா ஓலியமாகிவிட்டவர் செ. க. ‘நீண்ட பயணம்’ என்பது இந் நாவலின் பெயர். இந்த நாவலில் பஞ்சமர் பிரச்சினை குறித்து இவர் மிகவும் உரத்துச் சிந்தித்தி ருக்கிறார். முற்போக்குக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். இலக்கிய பணியில் இன்ன மும் தொடர்ந்து நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இவுவேளையில் வில்லூன்றி மயானச் சம்பவத்தை கவிதையில் விட்டதுத் தந்த ‘கவீந்திரன்’ என்ற அ. ந. கந்தசாமி நினைவில் நிழலாடுகிறார். அவரை எப்படித் தான் மறப்பது?

நிச்சயமாகப் பஞ்சமர் இலக்கியத்தில் இளங்கீர்ண், மு. தலையசிங் கம், செ. கணேசலிங்கன், அ. ந. கந்தசாமி ஆகியோரது படைப்புகள் மாற்றான் தோட்டத்துமல்லிகைகளாக இருக்கமாட்டா.

ஸம்ததுத் தமிழ் இலக்கியத்தில் பஞ்சம எழுத தாளர் களைத் தலை நிமிர்வைத்தவர்கள் கே.டானியல், டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன் ஆகியோராவர். இவர்கள் தமது சாதியை எந்த இடத்திலும் சொல்லிக் காட்டத் தயங்கியவர்களில் முன் சொல்லப்பட்ட இருவரையும் ஓட்டிப் பிறவா இரட்டையெனச் சொல்லலாம். இருவருமே பெரும் கல்விக் கூடங்களில் கற்றவர்கள்ல. இருந்தும் தமிழ் இலக்கிய உலகின் ஜம்பவான்களாகத் திகழ்கிறார்கள்.

அமரர் கே. டானியல்

பஞ்சமரென்ற நாவல் வெளிவந்த பின்னர் தான் ஈழத்து இலக்கியத்தில் பஞ்சமர் பிரச்சனை கூர்மையாகியது. இதன் ஆசிரியர் கே.டானியல். பஞ்சமரென்ற சொல்லை இலக்கிய உலகிற்கு முதன் முதல் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

தனது ஆக்கங்கள் மக்கள் இலக்கியமாகத் திகழுவேண் டு மென் ற முனைப் போடு எழுதியவர். எங்கு சாதிக்கலகம் வெடிக்கின் றதோ அங்கு*இவர் நிறபார். சாதியத்திற்கு எதிரான போராட்டங்களில் இவரொரு பார்வையாளாக இராது பங்குதாரராக இருந்தவர். ஆலயப் பிரவேசம், தேநீர்க் கடைப் பிரவேசம் என்பவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். பஞ்சமர், பஞ்ச கோணம், கானல், கோவிந்தன், தன்னை என்பன இவரது நூல்கள். இவரது பேனா ஒரு கமராவின் ஊழியத்தை செய்ததென்ன லாம். பஞ்சமரது போராட்டங்கள், வாழ்க்கை என்பனவற்றின் மூலமாக யாழ்க்காவில் நடைமுறையில் இருக்கும் பண்பாடு, கலாச் சாரம் என்பவற்றை தனது நாவலில் வெளிக்காட்டியவர். பண்பாட்டு நாவலாசிரியராக இவர் விமர்சிக்கப்பட்டார். ஏராளமான சிறுகதைகளையும் குறுநாவல்களையும் தமிழ் வாசகனுக்கு விட்டுச் சென்றிருக்கி றார். மக்கள் இலக்கியம் என்ற சஞ்சி கையை முழுமையாக பஞ்சமர் பிரச்சினை க்கெனவே பயன்படுத்தியவர். பங்சம எழுத தாளர்களின் படைப்

புக்களுக்கு முக்கி யத்துவம் கொடுத்த வர். கல்டத்தில் இருந்த எழுத்தாளர்களுக்கு இவர் கைகொடுத்து உதவியவர். இதைச் சில எழுத்தாளர்கள் தமது பொஞ்சந்தீர் ஆவணப்படுத்தியிருப் பதைக் காணலாம்.

“உங்கள் நாவல்களில் அத்தியாயத் திற்கு அத்தியாயாம் உயர் ஜாதியினரால் செய்யப்படும் இரணியத் தனங்களைத் தீத்திகரித்து வந்தீர்கள். இப்படியெல்லாம் செய்தும் உங்கள் வெறி அடங்கவில் வையா? என்ற கேள்விகளைக் கேட்பவர்களுக்கு எனது கடைசி முச்சுப் போகும்வரை எனது போனாவுக்கு வலுவிருக்கும் வரை நான் காண எண்ணும் சமுக நீதி அதிகார பூர்வமாகப் பஞ்சப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வரை நான் இதைச் செய்து கொண்டே இருப்பேன்”.

- தன் ணீர் நாவலின் முன்னுராயில் கேடானியல் இப்படிச் சொல்கிறார்.

டொமினிக் ஜீவா

இவர் தனது முழு நேரத்தையும் இலக்கிய

த்திற்காக அர்ப்பணி துள்ளார். ஐந்து சகாப் பதங்களாக இலக்கியத்திற்கு ஊழியர்கள் செய்கிறார். ஒடுக் கப்பட்ட மக்களின் ஆத்மாவை அம்மக்களில் ஒருவனால் தான் கருதி சுத்தமாகச் சித்திரிக்கமுடியுமென்பதில் நம்பிக்கை கொண்டவர். யாழ்ந்திரின் சேரிப்பகுதிகளில் வதியும் பஞ்சம் மக்களின் உணர்வுகளை சுத்திய ஆவேசத் தோடு எழுதிக் கொண்டிருப்பவர். சாகித்திய மண்டலம் தமிழ் சிறுக்கதைக்கென வழங்கிய பரிசைப் பெற்ற முதல் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். இப்பரிசுக்குரிய நூலாக இவரது “தண்ணீரும் கண்ணீரும்” சிறுக்கதைத் தொகுதி தெரிந்தெடுக்கப்பட்டது என்றும் தனது சுவாசக் கார்நாகப் பஞ்சமர் பிரச்சனைகளைக் காவித் திரிகிறார்.

ஆழநாட்டில் “மல்லிகை” என்ற இலக்கிய சஞ்சிகையை 34 ஆண்டுகளாக வெளியிட்டுச் சாதனை புரிந்து கொண்டிருக்கிறார். இச்சஞ்சிகை ஈழத்து இலக்கியத்தின் தொட்டிலாகப் பணி செய்கின்றது. ஏத்தனையோ இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து ஒரு புதிய இலக்கியத்தலைமுடிய வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். மல்லிகைப் பந்தல் என்ற வெளியிட்டகத்தைத் தொடக்கி இலக்கிய நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அனைத்து இனமக்களையும் தோழுமையுடன் அணைத்துக் கொள்ளும் இவர் பொதுவுடைமைக் கொள்கைகளால் சிறுவயதிலிருந்தே ஈர்க்கப்பட்டவர். இன்றும் இத்தடத்திலேயே நிற்பவர்.

மல்லிகையில் இவர் எழுதிக் கொண்டிருக்கும் “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” என்ற தன் சரிதவியலில் பஞ்சமர் பிரச்சனைகளை தனது வாழ்வோடு இணைத்துச் சொல்கிறார். இவரது உழைப்பு பஞ்சமர் பிரச்சனைக்கு கிடைத்தத் விதத்தை இக்கட்டுரைத் தொடரை வாசிப்போர் நன்கு விளங்கிக் கொள்ள முடியும்.

தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், டொமினிக் ஜீவா சிறுக்கதைகள் என்பன இவரது சிறுக்கதைத் தொகுப்பு நூல்களாகும். இவரது சிறுக்கதைகளுடாக யாழ்ப்பாண வாழ்க்கை முறைகளை நன்கு விளங்கிக் கொள்ளலாம்.

இவரது சிறுக்கதைகள் சிங்களம் உட்படபல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

என்.கே.ரகுநாதன்

பஞ்சமர் பிரச்சனைகளுக்குப் பரிகாரந்தே டேவுதற்கென் உயர் சாதியினரால் எடுக்கப்படும் முயற்சிகள் வெறும் பம்மாத்துக்களென் சிறுக்கதை புனைந்தவர் இவர். “நிலாவிலே பேசுவோம்” சகலருது கவனத்தையும் ஸ்ரத்த அவரது சிறுக்கதையாகும். சாதியை ஒழிக்க வேண்டுமென விரும்பிய சிலர் அதைப்பற்றிப் பேசுவதற்கு பஞ்சமர்களையும் அழைக்கிறார்கள். ஆனால் வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போகாமல் நிலாமுற்றத்திற்கு அழைக்கிறார்கள். இதை மிகவும் நாளினமாகவும், கலை அழகோடும் சொல்கிறார் என்.கே.ர. மக்களின் கவனத்தை ஸ்ரத்த இவரது இன்னொரு படைப்பு “கந்தன் கருணை” இது நாடகமாகும். பலரால் பாராட்டப்பட்டது. “நிலாவிலே பேசுவோம்”, “தசமங்கலம்” என்பன இவரது சிறுக்கதைத் தொகுப்புக்கள்.

மேற் சொன்ன முன்று எழுத்தாளர்களது கவட்டில் பஞ்சமர் இலக்கியத்திற்கு அமர்பெண்டிக்ற பாலன் தெணியான், நவாலியூர் த.பரமவின்கம் ஆகியோரும் தங்களது பங்களிப்பைச் செய்தனர். இவர்களும் பஞ்சமர்களே. பெண்டிக்ற பாலன் கதைத்தலைப்புகளிலே வெஞ்சின்தைக் கொட்டி எழுதுவார். கிராமத்துத் தகடு தந்தங்களை, பஞ்சமர்களின் ஏமாற்றங் களை தெணியானதனது சிறு கதைகள், நாவல் கள் என்பனவற்றில் நன்கு சித்திரித்து தனது இலக்கிய ஆளுமையை வெளிக் காட்டி இருக்கிறார். நவாலியூர் த.பரமவின்கத்திற்கு கவிதை கைவந்த கலை. சிறுக்கதைகள், குறுநாவல் எழுதி இருக்கிறார். தெணியான், நவாலியூர் த.பரமவின்கம் ஆகிய இருவரிடமிருந்தும் டானியல் நிறைய எதிர்பார்த்தவர். பரமவின்கம் சிறுப்பி தழகனுக்கு மட்டும் எழுதாமல் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்துவது நல்லது!

பேனர் வாளை விட வலிமை கொண்டது. தமது சமூகங்களின் துயர்துடைக்க அதை ஏந்தி நிற்கும் எழுத்தாளர்கள் தமது இலக்கை அடைவார்களாக!

மல்லிகைக்கு எமது வாழ்த்துக்கள்

FAHAD ENTERPRISES (PVT) LTD.

(Overseas Manpower Recruiting Agency)

**EG - 3, Central Road,
Sri Lanka.**

Tel : 341609 Fax : 439740

FAREED ENTERPRISES Noon Plaza Market

177 - 1/6, 2 nd Cross Street, Colombo - 11.

(Importers, Exporters and General Merchant)

வினாயும் பயிரை

இனக்கண்ட 'கமக்காரன்'

அநுவை நாகராஜன்

இராஜ அரியரத்தினம் அவர்கள் ஸ்ரூகேசரி பத்திரிகையின் ஆசிரிய பிடத்திலிருந்து அஞ்சலைப்படி இயங்கி வந்தவர்.

வட பிரதேசத்தில் 30களில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு பத்திரிகை இது. இப்பத்திரிகை சம்பந்தமான விரிவான தகவல்களை வேறொரு பக்கத்தில் நீங்கள் காணலாம்.

ஸ்ரூகேசரி மூலம் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கியவர் இவர். இவரது ஆசிரியத் தகைமை மூலம் ஸ்ரூகேசரி அந்தக் காலத்தில் தனித்துவம் பெற்றுத் தீகழ்ந்தது. தேசியப் பற்றுப்புத்தியின் காந்திய நோக்கல் இயங்கிய இப் பத்திரிகை பற்றி இன்றுயைடப் பேசப்படுகிறது.

அன்னாரால் உருவாக்கப்பட்ட பலர் இன்று மூத்து இலக்கிய உலகில் நன்கு பிரகாசித்த வண்ணம் உள்ளனர். சில காலங்களுக்கு முன்னால் இராஜ அரியரத்தினம் அவர்கள் சென்னையில் காலமானார் அன்னாரது ஞாபகாரத்தமாக இக்கட்டுரை பிரசரிக்கப்படுகிறது.

ஆசிரியர்

அமர் இராஜ அரியரத்தினம் நம் நாட்டு முத்த பத்திரிகையாளர் வரிசையல் தனி இடம் வகிப்பவர்.

அவர் கைதுக்கி, உந்சாகமுட்டிய 'தடுக்குப் பிள்ளைகள்' இன்று ஈழத்தின் தமிழ் இலக்கிய வானில், தனித்துவமான ஜமபவான்களாகத் தீகழ்கிறார்கள். அவர்கள் ஞாக்கு 'ஞானத்தந்தையாக - 'தொட்டப்பா' வாக இருந்த அப்பெருமகளார், அன்றையில் (25. 05. 98) தென்னிந்திய மண்ணில் 'அகதி' அந்தஸ்தில் அமரான செய்தி கேட்டுக் கலங்கினேன்.

1950-65களில், ஈழத்துத் தமிழ் இலக்கிய முயற்சிகள்-போக்குகள் யாவும் தென்னிந்தியப் பாணியில் இருந்தன. அந்நாளில், இலங்கைத் தமிழர் யாவரும் 'தென்னி ந்தியாவும் இலங்கையும் ஒன்றெண்'க் கருதி வாழ்ந்தனர். தமிழ் இலக்கியப் பரப்பும் அதற்கிணங்கவே இருந்தது. அந்த வகையில், தமிழ் நாட்டிலிருந்து வந்த 'அம்மாமிக் கதைகளும்', விகடத் துணுக்குகளும், துக்கடாக்களும் எஷு நவீன் இலக்கியங்களாக, தலையில் தூக்கிவைத்துக் காவடி எடுக்கப்பட்டன. இது அன்று தவறாகக் கருதப்படவில்லை. அது, அன்றைய மக்கள் வாழ்ந்த கால யதார்த்தம்! அப்போக்கு நீடிக்கவில்லை. நாம் செய்த புண்ணியம்!

65க்குப் பின், மக்கள் அரசாங்கமும், நவீன் இலக்கிய முன்னோடிகளும் மேற்கொண்ட தேசிய இலக்கிய முன்னெடுப்புக்கள், எமது இலக்கியத்தையும் புதிய மலர்ச்சி க்குச் செல்ல வழி வகுத்தன. எனினும்-

முன் சொன்ன கால கட்டத்தில் (1950-65க்கில்) எமது இலக்கியத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள், 'நமக்கென ஒரு தனித் துவத்தை முன்னெடுக்கவில்லை' என்ற குற்றச்சாட்டை ஒரு பூர்ம் ஒதுக்கி வைத்து விட்டு - அக்காலத்தில், இன்று கூறும் மலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு சில பெரியவர் களின் செயலை நாம் மற்பதற்கில்லை.

குறிப்பாக - 'ஸ்ரூகேசரி' பண்ணையும், அதன் காலமும் முக்கிய மைல் க்ரக்களாக இருக்கின்றன. 'ஸ்ரூகேசரி' தென்னிந்தியப் பாணியை அடியொற்றிய போதிலும், அதை ஓடவிட்ட தளத்தை வளமாக்கிய மூலவர் களை நாம் நினைவு கூர்கிறோம். அவர்கள் ஞானி - சோ. சிவாபதந்தரம், இராஜ அரியரத்தினம் ஆகிய இருவரும் முன்னிற்கிறார்கள்.

இப்பண்ணையைக் கட்டிக் காத்தவர்கள் இவர்கள். பண்ணையில் விளைந்தவர்கள் பலர். இலங்கையர்கோன் - வைத்திலிங்கம் - சம்பந்தன் - கனக செந்திநாதன் - தேவன்

டானியல் முதற்கொண்டு, சிற்பி வரதர் - வ.அ.இராசரத்தினம் - அம்பி - நிலாவாணன் - சொக்கன் என ஒரு நீட்டோலையே உள்ளது. இதே பண்ணையில் முளை கொண்ட இளங் குருத்துக்களே, யான் மேலே சுட்டிய மலர்ச்சிக்கான நவீன இலக்கிய ‘ஜாம்பவான்கள்’. அன்றைய இளந் தளிர்கள் கேசரியின் ‘கேசரி மாமா’ வினால் ஊன்றப் பெற்று - உரமுட்டி - உற்சாகமுட்டிப் பேணப் பெற்றவர்கள். இதை யாரும் மறுப்பதற்கில்லை.

முகங் காணாத என்னைப் போன்ற தொலைதூரத்து - ஏகலைவர்களையும், அந்நாளில் உற்சாகப்படுத்தியவரும் அக் ‘கேசரிமாமா’ தான், என்பதில் யான் பெருமை அடைகிறேன். அவர்தான் - இராஜ அரியரத் தினம், அப்போதைய ஸமூகேசரியின் மாணவர் பகுதி ஆசான். ஸமூகேசரி வெளியிடு நின்றபின், இவர் சிறிது காலத்துக்குப் பின் ‘ஸமநாடு’ல் பணியாற்றினார். அக்காலத்திற்றான், எனக்கு அவருடன் நேரடி அறிமுகமும் தொடர்பும் ஏற்பட்டன. அதுவும் நல்ல வாய்ப்பில் கிடைத்த சந்திப்பு.

அப்பொழுது - யான், அனுராதபுரத்தில் ‘வீரகேசரி’ நிருபராக இருந்தேன். அத்துடன், ‘ஸமநாடு’க்கும் அனுராதபுரத்து தமிழ் செய்திகள் - சங்கச் செய்திகள் என வாராந்தரத் தொகுப்பாக எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதை, கவிதை, கட்டுரை என தேசியப் பத்திரிகைகளுக்கும் எழுதிக் கொண்டிருந்தேன். அனுராதபுரத்தில் பிரபல தமிழ் பிரமுகரும், நியாயதுரந்தருமாகிய திரு. நடராஜாவின் இரண்டாவது மகனை, திரு. அரியரத் தினம் திருமணம் செய்திருந்தார். அதன் காரணமாக, அவர் அனுராதபுரத்துக்கு அடிக்கடி வந்து போவார். அவ்வேளைகளில், அவர் என்னை தன் மாமனார் வீட்டுக்கு அழைத்து, நெடுஞ்செழும் பலதும் பத்துமாக உரையாடிக் கொள்வார். எனக்கு அவருடைய உரையாடலில், இலக்கிய கருத்துகளும், பொது கருத்துகளும் சுவையாகவும், பயனுள்ள வையாகவும் இருந்தன. இது நெடுஞ்காலம் இருந்தது. ஆனால், அது ஒரு கருத்து வேறுபாட்டால் நீடிக்கவில்லை.

அப்பொழுது அனுராதபுரத்தில் இருந்த வாலிப் முன்னேற்றக் கழகம் வெளியிட்ட


சிற்றேடான (திங்கள் பின் விடுதிங்கள்) ‘அன்னை’யின் பொறுப்பு ஆசிரியராக இருந்தேன். மறைமலையிடகள், இளவழக ணார் போன்ற ‘தனித்தமிழ்’ அறிஞர்களாலும், தி.மு.க வினாவும் கவரப்பட்ட யான், வடமொழி எதிர்ப்பு (ஓரளவு துவேசம்) கொண்டிருந்தேன். இதன் காரணமாக ‘அன்னை’ யிலும் தனித் தமிழ் நடையைப் புகுத்த முயன்றேன். வட சொந்தகுங்குப் பதிலாக தமிழ்ச் சொந்தகள் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்றும் எழுதினேன். இதை, அப்பொழுது பண்டிதர் சோ. இளமுருகனார் போன்றவர்கள் பாராட்ட, சிலர் கண்டிக்க வந்த செய்தார்கள். இச் சந்தர்ப்பத்தில் தான், ஒரு சமயம் அனுராதபுரம் வந்திருந்த திரு. அரியரத்தினம் அவர்கள் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, திடீ ரென்று எங்கள் ‘அன்னை’ இதழை விமர்சிக்கத் தொடங்கினார். ‘எல்லாம் சரிதான் தம் பி...’ எனத் தொடங்கி, எனது கட்டுரையைச் சாடினார்.

அப்பொழுது, ஆனந்த விகடனில் வெளிவந்த ‘பி.ஆர்.ஆர்’ என்பவரின் ‘ராமாயணக் காட்சிகள்’ எனும் கட்டுரையில்

ஒரு பந்தியை எடுத்து, அதிலுள்ள வட சொந்தகளுக்குப் பதிலாக தனித் தமிழ்ச் சொந்தகளைக் கையாண்டால் என்ன என்று கேட்டு எழுதியிருந்தேன்.

இந்தக் கட்டுரையை எடுத்து வைத்துக் கொண்டு, “வடமொழியை எதிர்க்கும் தனித் தமிழ்காரர் என்னத்தைச் சாதித்துவிட்டார்கள்? என்ன சாதிக்கப் போகிறார்கள்?” என்றெல்லாம் கேட்டு என்னைச் சாடினார் அரியத்தார்.

மேலும், ”நீரும் சமஸ்கிருதத்தைப் படியும். அதிலுள்ள இலக்கியைப் பொக்கிடி த்தைப் பாரும். அதற்குப் பிறகு தனித்த மிழை எழுதும்” என்று கண்டிப்பும் கட்டடளை யுமாகப் பேசினார். அப்பொழுது, ‘அவருடைய கருத்தும் கண்டனமும் எனக்குப் பிடிக்கவில்லை. விவாதிக்கவோ மறுத்துப் பேசவோ முடியவில்லை. மெதுவாக எழுந்து வந்துவிட்டேன். அத்துடன், அவருடைய சந்திப்பையும் உரையாடல்களையும் குறைத்துக் கொண்டேன். ஆனால், அவருடைய கடைசிக் கட்டடளை மட்டும் நெடுநா



ளாக என் நெஞ்சில் நின்று, என்னை உறுத் திக் கொண்டிருந்தது.

அதன் பிரதிபலிப்பு - என்னை, சமஸ்கிருதம் படிக்க வைத்தது. இலண்டன் தேர்வுக்கு சமஸ்கிருதத்தை ஆங்கில மொழி மூலம் படித்தேன். அதிலிருந்து வடமொழி இலக்கியத்தையும் உற்றந்தேன். சாகுந்தலம், மேகதாதம், காதாம்பரி, வாஸ வத்தை போன்ற வடமொழி இலக்கிய நூல்களையுங் கண்டேன் - படித்தேன் - சுவைத்தேன். அதன்பின் என்னிடம் இருந்த தனித்தமிழ்ப் பித்து குறைந்தது. வடமொழி துவேசமும் முற்றாக மறைந்தது.

இந்திலை மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய திரு. அரியத்தாரை யான் என்றும் மற்பப்தற்கில்லை. ஆதலின், அவருடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றேன். நீண்ட காலம் வரை அவர் தொடர்பு எனக்குத் தாரத்திலேயே இருந்தது.

பின்பு, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் (1960ன் நடைபெற்றியில்) ஒரு நாள், 'தினபதி' அலுவலகத்தில் அவரச் சந்தித்தேன். அப்பொழுது, யான் 'தினபதி' - 'சிந்தாமணி' நிருபராகவும் இருந்தேன். கதை கட்டுரைகளும் எழுதிக் கொண்டும் இருந்தேன்.

திரு. அரியத்தாரைச் சந்திப்பதற்கு இரண்டொரு வாரங்களுக்கு முன்பு, யான் எழுதிய தம்மங்கடுவா வேடுவர்களைப் பற்றிய விவரணக் கட்டுரை புகைப்படங்க ணடன் 'சிந்தாமணி'யில் மிகச் சிறப்பாக வெளிவந்திருந்தது. அதை நினைவுபடுத்தி,

அவர் என்னை மிகவும் பாராட்டினார். தென் னிந்திய, பழங்குடி மக்கள் எழுத்தாளர் திருப்பிலோ இருதயநாத் போல் என்னுடைய கட்டுரையும் சுவையாக இருந்தது எனப் பாராட்டினார். அவரைப் போல், இலங்கைப் பழங்குடியினரை நேரிற் கண்டு விவரணச் சித்திரம் எழுதும்படி உற்சாகப் படுத்தினார்.

மேலும், அச்சந்தர்ப்பத்தில் - நான் வடமொழி துவேசமின்றி இருப்பதையும் கேட்டு மகிழ்ந்தார். அதன் அடையாளமாக, இரண்டு வடமொழிக் காப்பிய (ஆங்கில நயவுரை) நூல்களையும் பின்பு அனுப்பி வைத்தார்.

இந்த நாளில் தான், என்னை சிறுவர் இலக்கியத்தில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டார். அதற்காக, சிறுவர் இலக்கியம் பற்றி விளக்கம் தரும் நூல் களின் பெயர்களைத் தந்து, அவற்றை வாங்கிப் படிக்குமாறும் கூறினார்.

இவ்வாறு சந்திக்கும் பொழுதெல்லாம், என் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி அறிவுரை கூறிய அப்பெருமகனை யான் உள்ளார் நினைந்து மகிழ்வதுண் டு. நன்பர்களிடம் அவர் நட்பையும், உயர் பண்பையும் கூறிச் சுவைப்பதுண் டு.

அவர் எனக்கு மட்டுமல்ல - பலருக்கு உற்சாகமும், ஊக்கமும் அளித்திருக்கிறார்.

எமது இலக்கிய வயலில், நல்ல பயிர்களை இனங்கண்டு, காய்தல் - உவத்தல் இன்றி, பயிர் செய்த நல்ல - நம்பகமான கமக்காரன், திரு. இராஜ அரியத்தினம் அவர்கள், இதில் இருவேறு கருத்தில்லை என்பது என்னாம்.

துறைவி

1. மலைநாட்டுச் சிறுக்கதைகள்
2. உழைக்கப் பிறந்தவர்கள்
3. பாலாயி
4. மலையகம் வளர்த்த தமிழ்
5. பாலஜை கவிதைகள்
6. ஓரு வித்தியாசமான விளம்பரம்
7. தோட்டத்துக் கதாநாயகர்கள்
8. மலையக மாணிக்கங்கள்

9. பரிசு பெற்ற சிறுக்கதைகள் - 1998

மேற்படி நூல்களைப் பெற வீரும்பவோர் தொடர்பு கொள்ளவும் 85, கிரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை, கொழும்பு - 18.

தொலைபேசி : 331569

அனுபவ ஜன்னல் வழிப் பார்வை

- நிலாமதி பிச்சையப்பா -

காரைநகரில் இசைநிகழ்ச்சியான்றில் கலந்து கொள்ளுமாறு அமைத்தார்கள். எத்தனையோ காரணங்கள் சொல்லிச் சொல்லி மறுத்து நின்றோம். ஸ்ரீலே அவர்கள் எம்மை இசையவைக்க சொன்ன வார்த்தைகள் “உங்கட காலத்தொட்டுக் கேக்கிறம், தயவு செய்து வாருங்கள். உங்கட பெயர்களைப் போட்டு விளம்பரப் படுத்திட்டம். நீங்கள் வரயில்லையென்டால் ஊர்சனங்கள் எங்களைக் கேள்வி கேட்பார்கள்” என்பது தான். மனதுக்கு சம்மதமில் லாமல் வார்த்தைகளில் சம்மதித்தோம்.

18ம் திகதியின் று பேலியகொட மேடையொன்றில் பாடிக் கொண்டிருந்த எம்மிருவரையும் சிறைபிடித்துச் செல்வ தைப்போல் விடிகாலை 3.30 மணிக்கு ஏற்றிச் சென்றார்கள். வாகனமொன்றில், பயணமேதோ என்று மில்லாத வாறு மிக மிக சுதா கலமாய் கழிந் தது. ஸ்ரீதர் வாய் ஒயா மல் சொன்ன நகைச் சுவைத் துணுக்குகளால் வாகனமே அதிரும் படி சிரிப்பொலி எழுந்தது. எம்மோடு பயணித்த ஒருவர் “ஸ்ரீதர் போதும், இனி சிரிப்பதை நிறுத் துவோம், நாளைக் கு அழப் போகிறோமோ தெரியாது?” என்று அபசகு னமாய் சொன்னார். ஆனால் அப்படியும் ஸ்ரீதர் நிறுத்தவில்லை. காரைநகர் சென்ற டையும்வரை சிரித் தோம் சிரித் தோம் அப்படிச் சிரித் தோம்.

மதியவேளையில் கிழக்கிலங்கையின் மண்மிதித்த எங்களை அம்மண்ணுக்கே உரிய விருந்தோம்பல் மனதுடன் வரவேற்றார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். எங்களுக்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டது. உணவின் பின் உறங்கியெழுந்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த எங்களோடு புகைப்படம் பிடிக்க ஒரு கும்பலே வாசலில் கூடி நின்றது.

எமது வாகனம் மைதானத் தினுள் சென்றபோது அந்த ரசிகர் கூட்டம் செய்த ஆரவாரம் இன்னும் என் செவிகளில் மிச்சமிருக்கிறது. வழமைபோல் மேடையின் பின்னே ஆசனங்கள் போடப்பட்டு பாடக பாடகிகளை அமரச் செய்தார்கள். அப் போது எமக்கங்கு அறிமுகம் செய்து வைக் கடப்பட்டது, ஒரு புதுக்குயில். “இது என்ன மயிலின் சரீரத்துக்குள் குயிலின் சரீரமா?” என்று எம்மை வியக்க வைத்தது அந்தப் பெண்ணின் குரலும் அழுகும். வழமைபோலவே ஸ்ரீதர் அந்தப் பெண்ணையும் அவள் அருகிலிருந்த ஆசனத்திலமர்ந்து கேலி செய்யத் தொடங்கினார். “உண்ணைப் போன்ற அழிகள் இங்கு இருப்பது தெரி நதிருந் தால் இந்த குண்டுச் சர்க்காயை நான் கட்டியிருக்கவே மாட்டேன். பொறு பொறு நிலாமதி மேடைக்குப் போகட்டும்”.

ஸ்ரீதர் பேசப்பேசே,
ஓவ்வொரு கேலிக்கும்  மஹஸகை 93

ஸ்ரீதரைப் புரிந்து கொண்டு அவனும் ஸ்ரீதரைக் கேலி பண்ணி வாய்விட்டு சிரித்தாள். அந்த கொஞ்சமேற்றத்திலேயே அவள் மேல் ஒரு நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தியது.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்தான் விட்டுப்போகுமென்று அறிந்திருந்தேன். ஆனால் அன்று வாய்விட்டுச் சிரித்தவளின் உயிரே விட்டுப்போனது என் ஆன்மாவை உலுக்கிய சம்பவம். அது பத்தொன்பதாம் திகதி மெல்ல விடை பெற்றுக்கொண்டிருக்கும் இரவு வேளை நேரம் 10.30. இன்னும் ஒன்றை மனிநேரத்தில் பிறக்கவிருந்த 20ம் திகதி ஸ்ரீதர் பிறந்த திகதியென்பதால் ஒரு சிறுவனிடம் பணம் கொடுத்து இனிப்பு வாங்கி கைப்பையில் பத்திரிப்படுத்தி வைத் திருந்தேன். கல்யாணமான கடந்த பத்து வருடங்களிலும் பத்தொன்பதாம் திகதி நள் ஸிரவு பண்ணிரெண்டு மணிக்கு என்னவருக்கு இனிப்புக்கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்கூறுவது என் வழக்கமாயிருந்தது.

கைப்பையினத் திறந்து பாடல் புத்தக

ங்களை எடுப்பதற்கு ஆயத்தமாகும் போது ஒலிபெருக்கியில் என் பெயர் “இதோ உங்கள் பாடகி நிலாமதி பிச்சையப்பா” என்று ஒலிக்க, அவசரமாய் நான் எழுந்த போது, கைதவு என் கைப்பை கீழே விழ, நான் அதை எடுப்பதற்காக கீழே அமர்ந்து விழுந்த பொருட்களை சேகரிக்க முயலும் போது இரண்டாம் முறையும் என்ன மேடைக்கு வரும்படி அழைத்தது ஒலிபெருக்கி.

அவசர அவசரமாய் எழுந்து பாடற் புத்தகங்களோடு மேடைநோக்கி விரைகை யில் “அப்பா, என்ட பேக் கீழே விழுந்திட உது, எடுத்து வைங்களேன்” என்று ஸ்ரீதரிடம் கூறிவிட்டுச் சென்று மேடையில் ஏறியதும், ரசிகர்கள் செய்த கரகோஷமும் அவர்களின் உற்சாகமும் என்ன குதாகவிக்கச் செய்யப் பாடத் தொடங்கினேன். “பூப்புக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை” என்று.

ஆசைப்பட்டது என்னவோ பூப்புக்கும் ஓசையைக் கேட்பதற்குத் தான். ஆனால் கேட்டதோ குண்டுவெடிக்கும் ஓசை தான். அந்தப் பெருஞ்சத் தத்தின் ஓசை ஓய்வ தற் குள் என்ன யாரோ மேடையினிறு கீழே இழுத்து “அக்கா நிலத்தில படுங்க. அட்டாக் நடக்குது” என்றார்கள். என்னையறியாமலே என் விழிகள் மேடையின் பின்னே எழுந்த புகையைப் பார்த்தவேளை புத்தியில் எட்டியது, வெடித்தது ஸ்ரீதர் இருந்த இடத்தில் தான் என்று. என்மனதுக்கும் கால்களுக்கும், கைகளுக்கும் எங்கிருந்துதான் அத்தனை சக்தி வந்ததோ நானறியேன். விரைந்தேன், மேசையின் பிற்புதியை நோக்கி. மக்கள் திரளோ மேடையை விட்டு அகலவே முயற் சிக்கையில் நானென்றுத்திமட்டும் மேடையின் பின்பகுதி நோக்கி ஓடினேன். என் கண்களில் தெரிந்தது கண்ணாடி உடைந்து, அதனைக் கோர்த்திருந்த சங்கவியில் பினைந்து கழுத்தில் தொங்க, தலை தொங்கிய நிலையில் நாங்காவியொன்றில் அமர்ந்திருந்த ஸ்ரீதரின் உருவம். ஓடினேன். அவர் அருகில், மெல்ல தோள் மேல் கைவைத்து “அப்பா அப்பா” என்ற எனக்கு “அம் மு, எனக் கொன்றுமில்லை; நான் உயிரோடு தான் இருக்கி ரேன். ஆனால் கண்கள் தான் தெரியவில்லை” என்றார்.

எப்போதுமே அனுமானின் “கண்டேன் சீதையை” வழிமொழியும் ஸ்ரீதர் “எனக் கொன்றுமில்லை” என்று அந்த இக்கட்டி லும் எனக்காக சிந்தித்ததை நினைக்கும் போது இன்றும் எனக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக் கொள்கிறது.

அவர் கூறிமுடித்ததும் தான் குனிந்து அவர் முகத்தைப் பார்த்தேன். முகமும், நெஞ்சும் இரத்தத்தில் நடைந்திருந்தது. அந்தக்கணம் என் இதயத்தில் தோன்றிய சிந்தனைகள் எனக்கே அந்நியமாய்ப்பட்டது. “இவன் உன் கணவன் என்பது இரண்டாம் படசம்! இங்கே உள்ளத்தின் உணர்வுகளுக்கு இடம் கொடுத்து அழுது அரற்றுதே... துக்கம் இருக்கத்தான் செய்யும், சகித்துக் கொள். இலங்கையின் கலைஞர்களில் ஒரு வனை, ஸ்ரீதர் பிச்சையப்பாவைக் காப்பாற்று முகமாய் மூளையின் செயல் கங்குகு வேலை கொடு” என்று ஏதோ ஒரு சக்தி எனக்கு உணர்த்தியது.

நான் அழுவில்லை. பரபரவென்று மூளையுடன் கைகளும், கால்களும் சேர்ந்து கொண்டன. இப்போது நினைந்தாலும் என் செய்கைகள் எனக்கே விசித்திரமாய் இருக்கிறது. பரபரவென்று இசைக் குழுவைச் சேர்ந்த யோகா, என்டன் என்ற இருவரையும் ஸ்ரீதரைத் தூக்கிச் செல்லப் பணித்துவிட்டு அங்கு நின்ற வாகனமொன்றைத் தட்டி கதவைத் திருக்கும்படி வேண்டிக் கொண்டதோடு, எங்கள் உடைமைகளை எல்லாம் சேகரித்துக் கொண்டேன். இருவரது அடையாள அட்டைகளும் கைப்பையில் இருக்கிறதா? என்றும் சரிபார்த்துக் கொண்டேன். திருப்திப்பட்டதும் ஸ்ரீதர் அவசரமாக ஏற்றிக் கொண்டு வைத்தியசாலையை நோக்கி விரைந்தோம்.

சம்பவம் நடந்த இருபதாவது நிமிடம் நாங்கள் கல்முனை வைத்தியசாலையில் இருந்தோம். அங்கு சில முதலுதவிகளும், ஆரம்ப சிகிச்சைகளும் நடந்தபின் மேலதிக வைத்திய சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலை நோக்கி, விரைந்தோம். அங்கு சகல ஊழியர்களும் எங்களுக்கு உதவினார்கள். ஆனால் சத்திர் சிகிச்சை அறைகள் சத்தம் செய்யப்பட்டு முன்று நாட்களுக்கு முடப்பட்டிருந்ததால் ஸ்ரீதர்

பதுளை வைத்தியசாலைக்கு இடம்மாற்ற நிர்ப்பாந்திக்கப்பட்டோம். அந்த அகால இரவில் நான் ஸ்ரீதரை ஏற்றிக்கொண்டு முவருடன் பதுளையை நோக்கி பயணப்பட்டேன்.

அதிகாலை ஆறுமணிக்கு அந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த வானோலியின் சிங்கள அலைவரிசையொன்றில் ஸ்ரீதரும், நானும் செய்தியாகியிருந்தோம். ஆனால் இறைவன் என்னை எந்த சந்தர்ப்ப த்திலும் கைவிடவில்லை. தனியொருத்தியாய் பதுளை சென்றடைந்த என்னை இசையமைப்பாளர் திரு. ரங்கன் அவர்களின் ஏற்பாட்டின்படி சுத்யா என்னும் தாதி யொருவரும் சாதிக் என்பவரின் வாடிவிட்டின் முகாருமையாளரும் வைத்தியசாலையின் வாசலிலேயே எதிர்கொண்டனர். சகல வசதிகளும், உதவிகளும் செய்தனர். சிகிச்சைகள் மும்முரமாய் நடந்து சுத்திர சிகிச்சைகளும் செய்யப்பட்டன. யோகாவும் என்னும் என்னுடனேயே கூட இருந்து சகல உதவிகளும் செய்தனர். பதுளையின் நர்மதா நகைமாளிகையின் உரிமையாளர் திரு. முத்துசாமி அவர்களும் அவரது மனைவியும் என்னைத் தமது சொந்த மக்களைப் போலவே நடத்தி என்னை ஆறுதல்படுத்தியதோடு தங்கள் வீடிலேயே தங்க வைத்து ஸ்ரீதருக்கு தேவையான வற்றையும் செய்தனர்.

எட்டு நாட்களின் பின் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம். கொழும்பு கண்ணாஸ்பத்திரியில் சிகிச்சைகள் நடைபெற்ற போது, என்னவரின் வசீகர விழிகளில் ஒன்றை அந்தக் குண்டு பறித்து விட்டது எனும் அதிர்ச்சி செய்தி எனக்கு வைத்தியர்களால் சொல்லப்பட்டது. திரு. ஹாவீம் உமர் அவர்களும், கலையாருவி தில்லைநாதன் அவர்களும் ஸ்ரீதருக்கு பல வசதிகளை வைத்தியசாலையில் செய்து கொடுத்தார்கள். ஒரு வைத்தியர் தனிப்பட்ட முறையில் செய்த அறிவுரையின்படி மேலதிக சிகிச்சைகளுக்காக ஸ்ரீதரை இந்தியா வக்கு அழைத்துச் சென்றேன். ஆனால் அங்கும் ஸ்ரீதரின் ஒரு கண்ணைத்தான் வைத்தியர்களால் மீட்டுத்தரமுடிந்தது.

இந்தியாவில் சிகிச்சைகளின் முதற்கட்டத்தை முடித்துக் கொண்டு இலங்கை மீண்டோம். மீண்டும் மேடைகளிலும் திரைகளிலும், வானோலிகளிலும் ரசிகர்களை சந்திக்கின்றோம். எமது உயிரும், சுவாசமும், தொழிலுமான கலையை இறையருளால் வெளிப்படுத்துகிறேன். தளராத மனதோடு எம்மை மீண்டும் உங்கள் மத்தியில் மீட்டுத்தந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இந்த சம்பவம் நடந்த பின் எங்களை மிகவும் மதித்து எம்மைப்பற்றிய செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரியப்படுத்திய தொடர்புசாதன பொது ஊடகங்களான தொலைக்காட்சிகளும், வானோலிகளும், பத்திரிகைகளும் மட்டு மல்லாமல் எங்களை நேரிலும் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய உதவிகள் புரிந்த அனைவரும் என்னநிக்குரியவர்களே. இந்த குண்டுவெடிப்பில் நாம் இழுந்தது ஈடில்லா ஒன்று தான். இருந்தும் ஸ்ரீதர் சொன்னார்; “அடுத்துடேத் தூசனங்களில் அமர்ந்திருந்த இருவர் இழுந்தது, அவர்கள் உயிரிந்தன. அப்படிப் பார்க்கையில் நம் மிழப்பு ஒன்றும் பெரி தல்ல. மேலும் இறைவன் நமக்குக் கொடுத்த நன்மைகளை யெல்லாம் சந்தோஷமாக ஏற்றுக்கொண்ட நாம் இந்த சின்னத்துயரத் தையும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்வோம்” என்றார்.

எங்கோ வாசித் ததுபோல் “அன்று நடந்ததையெல்லாம் முழுவதுமாய் இந்தப் பக்கங்களில் பதியப்படவில்லை. ஆனால், எழுதியவையெல்லாம் நடந்தவை மட்டுமே.”

விபத்தின் பின் முதன்முதலாய் சின்னத்திரையில் நாம் இருவரும் இணைந்து பாடிய பாடலின் வரிகள் இப்படி ஆரம்பமாகிறன.

“உள்ளம் வாடக கூடாதே
ஓர் நாளுமே
மனதில் திடம் கொள்ளுவோம்
“கண்ணில் சோகம்” கொள்ளாதே
ஓர்நாளுமே
உலகை நாம் வெல்லுவோம்!”

நெட்டை வரசிப்பு அல்லது ஞானம்

- இ. ஜெயராஜ்

'உலகும் என் தலையில் தான்'

கடந்த இரண்டு மாதங்கள் எனக்கும் இருந்த அந்தப் பார உணர்வு இறங்கினாற் போல

ஓரு நிம்மதி.

கடைசி நான் பாட்சை எழுதி வெளியில் வரும் மாணவனின் மனதிலை, பிரசுவ அறையால் குழந்தையோடு வெளிவரும் தாயின் அமைதி, யாற்ப்பரனத்திலிருந்து பூர்ப்பட்ட விவரங்கள் தரை தொட்டதும் பயணியின் நிம்மதிப் பெருமுச்சு,

இவையில்லாம் அன்றைய என் மனதிலைக்கு உவமரனங்கள்.

'விஷயத்தைச் சொல்லாமல் இது என்ன பீடிகை?'

உங்கள் சலிப்புப் புரிகின்றது.

வேறொன்றுமில்லை, கம்பன் விழா முடிந்த அன்று இராமகிருஷ்ண மிஷன் மண்டப வரசலில் நிற்கிறேன் நான்.

அப்போது என் மனதிலை பற்றிய வர்ணிப்புத் தான் மேற்சொன்னவை.

'ஆட்சி உனக்கில்லை, காட்டுக்குப் பேர் என்ற கைகேகியின் உத்தரவு கேட்டதும், வண்டிலால் கழற்றி விடப்பட்ட எருது போல் இராமன் சென்றானாம்.

இராமனின் பற்றற்ற மனதிலையைக் கம்பன் வர்ணிப்பதாய்த்தான் முன்பு நினைத்திருந்தேன்.

நிர்வாகப் பொறுப்பின் வேதனையைத்தான் கம்பன் விளங்கப்படுத்தியிருக்கிறான்.

அனுபவம் கம்பனுக்கு புது விளக்கம் காட்டியது.

பாராம் குமந்த எருது வண்டிலால் கழற்றிவிடப்பட்டதும், 'அப்பாரா, இனி விடுதலை' எனும் உணர்வில் சில்லர்க்கும் சிலிருப்பு என் மனதுள் படமாய்ப் படந்தது.

எத்தனை பொருத்தமான உவமை.

'கம்பா ! நீ பெரிய ஆளுத்தான்'

மீண்டும் எங்கோ பேர்க்கிறேன் என நீங்கள் கோவிப்பது புரிகிறது.

விஷயத்துக்கு வருகின்றேன்.

வேறொன்றுமில்லை.

'கம்பன் விழா நிறைவாய் முடிந்தது. இனி நிம்மதி. என்று மேற்சொன்ன சிந்தனைகளோடு நின்றிருந்தேன்.

என் முதுகில் ஓரு தட்டு.

திரும்புவதற்குள்,

'ஹலோ ! எல்லாம் தறமாய் முடிஞ்சுது, பிரமாதம்.'

பெரிய சத்தத்துடன் பாராட்டு.

திரும்பினால், முகம் நிறையச் சிரிப்புடன் நண்பர் பொயினிக் ஜிவா.

மற்றவர் வெற்றியில் மகிழும் அவர் மனதிலை கண்டு மகிழ்ந்தேன்.

பாராம் குமந்து கண்டத் மனதுக்கு, பாராட்டுக்கள் வருடல்களாக இதந்தர மனதுள் பாராட்டுப் பசி.

இன்னும் ஓரிரு வர்த்தகைள் எதிர்பார்த்து நிற்கிறேன்.

'ஹலோ, இயியட்டேயே வார்த்தைகளை காத்திலை நெடுகு விட்டுப் பிரயோசனமில்லை.

எழுதவேணும். இந்த அண்டு மலருக்கு கட்டுரை தங்கின்கள்'

தன் வழக்கமான பரவியில் வேண்டுகோளைக் கட்டனையாக இட்டுவிட்டு மனங்கள் அடுத்தவரிடம் நகர்ந்தார்.

அதுபத்துணராமல் சீரித்துக் கொண்டு ஜீவாவை வரவேற்ற மற்ற இலக்கியவாதியைய் பற்றியுமாகப் பற்றுதேன்.

மீண்டும் என் கழுத்தில் வண்டிலேற்றப்பட்ட உணர்வு.

‘மல்லிகை மலருக்குக் கட்டுரை தர வேணும்’

‘எதை எழுதுவது?’

மீண்டும் மனதுவர் எண்ணச்சுக்கமை.

கம்பனைப்பற்றி எழுதினால் என்ன?

‘சீ...யழும் பண்டிதரினப் பரிசுசிக்கும் புதுப்பண்டிதர்களின் சுத்தம் இப்போதே என் காதில் விழுவதாகப் பிரஸை.

வேண்டாம் - முடிவு செய்தேன்

கம்பன் விழுப்பு பற்றி எழுதினால் என்ன?

‘மல்லிகை என்ன கம்பன் கழுகத்தின் விளம்பரப் பலகையா?’

ஒரு வாசகர் ‘மல்லிகை’க்கு நேயர் கடிதம் எழுதத் தொடங்குவதாய் மனதுள் கற்பனைக் காட்சி

பின் எதைத்தான் எழுதுவது?

என் இலக்கிய அனுவாவம் பற்றி எழுதினால்...

‘இவர் பெரிய இலக்கியவாதி. அனுவாவம் பேச வந்துவிட்டார். கோயிற் பிரசங்கிக்கு வேண்டாத ஆதைச்’

மேற் சொன்ன நெயராண்டிகளுக்குச் சரி நிகராய் எங்கிருந்தோ ஒரு குரல் கண்டனங்களைக் கேட்டுக் கேட்டு,

கல் தாக்கும் முன் கால் தாக்கும் நாயாய் மனம் கருளப் பார்க்கின்றது கம்பன் விழுச் சுகை கட்டுரைச்சுகை முன் கூமாயப் போனது.

எதை எழுதுவது? எதை எழுதுவது? எதை எழுதுவது?

மனதுள் அறிவுக் குடைச்சல்.

எதை எழுதுவாலும் ‘யூ... இதென்ன ... கட்டுரையா?... இவருக்கு மல்லிகை 97 வேண்டாத வேலை’

நெரட்டை வாசிப்பு நிச்சயம்.

கொஞ்சம் பொறுங்கள். என்ன சொன்னேன்?

நெரட்டை வாசிப்பு.

முனிவனின் சாபம் திரும்பத் திரும்ப ஓலித்து வேடன் மனதில் காவியமானாற் போல், இந்த வர்த்ததையின் எதிரொலிப்பில் திடீரென ஒரு குரனம்.

கட்டுரைத் தலைப்பு தயராயிற்று.

‘நெரட்டை வாசிப்பு’

தலைப்புக் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் நான்.

ஆகூ! அறிவுலகத்துக்கு எவ்வளவு தேவையான அற்புத்த தலைப்பு! திடீரென மீண்டும் மனதுள் ஒரு கேள்வி.

இங்குமாயக் கட்டுரைக்கு ஒற்றைத் தலைப்பிட்டால் நம் அறிவுலகம் மதிக்குமா?

ஒரு கட்டுரைக்கு இரண்டு தலைப்பிட்டுவதுதானே இன்றைய ஸ்ரைல்’

‘தன் கட்டுரைக்கு ஒரு தலைப்பையே தீர்மானிக்க முடியாத ஓர் கட்டுரையாசிரியனா?’

தப்பித் தவறி நீங்கள் இவ்வாறு கேட்டால்,

இன்றைய அறிவுலகப் பார்வையில்நிங்கள் ஓர் முட்டான், அல்லது பழைமவாதி அல்லது பிற்போக்குவாதி.

‘ஜூயா! நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள். எனக்குக் கவலையில்லை.

நன் இன்றைய அறிவுலகம் ஏற்கும் அறிவாளியாகத் தயாராக்கிவிட்டேன்.’

இதோ என் கட்டுரைத் தலைப்பு

நெரட்டை வாசிப்பு அல்லது குரனம்’

‘தேசியச் சஞ்சிகையைன்றில் பிராந்தியத் தமிழ்ல் தலைப்பிட்டால் யாருக்குப் புரியும்.

அது என்ன நெரட்டை வாசிப்பு’ உங்கள் கேள்வி புரிகின்றது.

நீங்கள் சொல்வது சரிதான்.

ஏதோ... முடிந்தளவில் விளங்கப்படுத்துகிறேன்.

நையாண்டு, நக்கல், புறங்கூறல், கிண்டல்... என்னென்று சொல்லுவது?

நெரட்டை வாசித்தலுக்கு இவை ஒத்த கருத்துள்ள சொற்களாகத் தெரியவில்லை.

ஊர் வழக்குச் சொற்களின் பெருமை புரிகின்றது.

அவசியமாய் இத்தலைப்பை விளங்க வேண்டியவர்கள் ஒன்று யாழ்ப்பாணத்து நண்பர் யாரிடமாவது கேளுங்கள் அல்லது இக்கட்டுரையின் முன்வரையின் இறுதிப் பகுதியை மீண்டும் வாசியுங்கள். ஓரளவு புரியும்.

தலைப்பையே விளங்கப்படுத்த முடியாத ஒரு கட்டுரையாசிரியனா? ~ உங்கள் நையாண்டி புரிந்து.

சொல்லுக்குப் பொருள் சொல்லுவதல்ல, அச்சொல்லினால் விளையும் பயன் பற்றிக் கூறுவதே என் நோக்கம்.

இன்னும் தெளிவாக ‘நெரட்டை வாசித்தலுக்கு’ பொருள் சொல்வதானால் இதோ ஒரு வரியில் ...

நம் எதிரிகளைத் தாணாக விழுச் செய்யும் ஓர் அஸ்திரம்.

இதுதான் ஆகக் கூடியளவில் என்னால் செய்யக்கூடிய வரைவிலக்கணம்.

அக் கருவியைப் புயன்படுத்த மட்டும் உங்களுக்குத் தெரிந்துவிட்டால்,

இருந்த கீட்க்கில் இருந்தபடி எவ்வரையும் விழுத்தி விடலாம்.

குல் நூற்றாண்டு, அரை நூற்றாண்டுக் காலம் ஒரு விடயத்தில் பாடுபட்டவனின் புக்கை ஒரு நெரடியில் உங்களதாய் ஆக்கிக் கொள்ளலாம்.

இந்த ‘நெரட்டை அஸ்திரத்தை’ சரியாக விட்டால் பேரதும் எதிர் தாணாக தனது அஸ்திரத்தைக் கைவிட்டு விழுந்து படுத்து விடுவான்.

அவன் பாடுபட்டுச் சேர்த்த ஒரு கூட்டமே... ‘விட்டான் பார் ஒரு நெரட்டை’ எனக்கைத்தடி உங்களை ஆதரித்து ஆர்ப்பரிக்கும்.

ஓரே நாளில் நெங்கள் பெரியாளாகி விடுவீர்கள்.

இந்த அஸ்திரப் பிரயோகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் நம்மில் பலர்.

அவ்வளத்தை விழுந்தோர் அத்தும் பலர். உதரணம் வேண்டுவேர் பொன் முத்துக்குமரன் என்னும் புண்ணியவரையின் கைத்தயை யாழ்ப்பாணத்துவனிடம் கேட்டுக் கொட்டுவான்.

‘ம் ... ஓரளவு உன் தலைப்பு புரிகின்றது மேலே போ! ...’

உங்கள் உத்தரவு கேட்கின்றது.

‘அப்படா ... இப்போதாவது புந்ததே’ என்னுள் பெருமூச்சு.

இனி விடயத்துக்கு வரவோம்.

வேறொன்றும் இல்லை. இந்த அஸ்திரம் எப்படியியல்லாம் என் மேல் பிரயோகிக்கப்பட்டது ... என்பதைச் சொல்வதே இக் கட்டுரையின் நோக்கம்.

இந்த ‘நெரட்டை அஸ்திரத்துடனான்’ என் அறுபவத்தை

விழுந்த படலம்.

மருண்ட படலம்.

உபதேசம் படலம்.

ஊரப் படலம்.

என் நான்காய் பிரித்துச் சொல்லப் போகின்றேன்.

‘அதாகப்பட்டது விழுத்தாந்தத்திலே ...’

‘நிறுத்து, உன் புராணத்தை முதலில் விழுந்த மாலத்தைச் சொல்: பிழத்தால் மிகுதியையும் கேட்போம்’ என்கிறீர்களா

‘ஜயா! நீங்கள் சொல்லப்படும் அவசரக்காரர். இக்கட்டுரையைப் படிப்பதற்கே இவ்வளவு அவசரமா? நீங்கள் எல்லாம் எங்கே காலியும் படிக்கப் போகிறீர்கள். என் தலைவிதி, உங்களுக்குச் சொல்லத் தெரடங்கி விட்டேன் என்ன செய்ய?

உங்கள் அவசரத்திற்கேற்ப சொல்லப் பர்க்கிறேன்.

'பின்னல் பரக்கல்' (flash back) என் மனம் செல்கிறது.

எனக்கும் புது நுட்பங்கள் தெரியும் என்று வேறு எப்படித்தன் காட்டுவதாம்?

25 வருடங்களின் முன்,

என் தரயகக் கிரமம் சண்டலிப்பாய்.

என்னுள் இலக்கிய விருப்பங்கள் மொட்டவிழ்ந்த வேலையது.

விழா எடுக்கும் அழசை அப்போதே எனக்குன்.

அது என் உயிரினுள் கலந்த உணர்வு போலும்.

உறவு குழந்த ஊரது.

அண்ணலைம், தம்மியும், மச்சாலைம் துணைசேர எம் முதல் இலக்கிய விழா அரங்கேறிற்று.

அழசயின் அழுத்தால் விழாவே பெரு வெற்றி.

வெற்றி தந்த விருப்பால் விழாக்கள் தொடர்ந்தன.

அப்போதுதான் இந்த 'நொட்டை அஸ்திரத்தை' முதலில் சந்தித்தேன்.

முதல் விழாவில் ஆக்குவிப்பு.

அடுத்த விழாவில் பாராட்டு.

அதற்குத்த விழாவில் பகை தேடி வந்தது.

காரணம் வேறுராண்றுமில்லை.

நல்ல தமிழில் சொன்னால் அழுக்காறு, இன்றைய தமிழில் ஏசிச்சல்.

'நம் பின்னளைக் கிருக்க அவருக்குப் புகழா?' உறவு புகைக்க அரூரம்பித்தது.

மந்திராலோசனைக் கூட்டங்கள், உடன்படிக்கைகள்?

வியூகங்கள் எல்லாம் விற்றுவிற்பாய் நடந்தேறன.

என்ன விழுத்த அவர்கள் எடுத்த கருவி,

'நொட்டை வாசிப்பு'

'இலங்கைராசந்தரை மேன் ஊரெல்லாம் தண்டுறானம்'

'பாவம் வீட்டில கஸ்ரம் பேரல ... இப்படியாவது சீவிக்கட்டும்'

'படிப்போடாத உவனுக்கு இதுதான் சரி'

'பீப் புதுச் சேட்டெல்லாம் போரூங்கிளல்லே'

இப்படியாய் அவர்களது அஸ்திரப் பிரயோகம் அரம்பமாக,

அனுபவம் இல்லாத என் இல்லம் மிரண்டது.

வீட்டுக்குள் பூகும்பய்.

'தேவையில்லாத வேலைகளை வீட்டுவிட்டு படிப்பைப் பர'

வீடு முழுவதும் எனக்கு எதிர்க்கட்சியாக,

'நொட்டை வாசிப்பு'

எனும் அஸ்திரத்தால் என் அரம்ப இலக்கிய முயற்சிகள் வீழ்த்தப்பட்டன.

இத்தொடு வீழ்ச்சிப் படலம் முற்றிற்று.



'ம... கமராய் இருக்கின்றது மேலே போ'

உங்கள் அங்கீகாரத்துக்கு என் 'சலாம்'

'அது என்ன மருட்சிப் படலம்?'

நீங்கள் கேட்கும் முன் சொல்லத் தொடங்குகின்றேன்

ஊரில் என் முயற்சிகள் தேற்றதும் கல்லூரி நண்பர்கள் துணையோடு நல்லூரில்

அகில இலங்கைக் கம்பன் கழகம் அரம்பமாயிற்று.

மீண்டும் விழா எடுக்கும் வேலை தொடர்ந்தது.

என்ன ஆச்சரியம்?

அங்கும் அதே அனைவைம்

முதல் விழாவில் ஊக்கப்படுத்தல்,

இரண்டாம் விழாவில் பராட்டு,

மூன்றாம் விழாவில் புகழ்,

நாலாம் விழாவில் பகை.

பழையயடி ‘நொட்டை வாசிப்பு’ அஸ்திரப்பிரயோகம்

இம்முறை ஒரு சிற வீதித்தியாசம்.

கிராமத்தளவிலான பிரயோகம் சற்று வீச்கடன் பட்டினத்தளவில்

கொழும்புக் கம்பன் விழாவோடு அதுவே இன்னும் வவுமையூடன் நடாளவில் ஆயிற்று மற்றும்படி பழுமறைகள் ஓன்றேதான்

‘இவர் வாங்கிய கட்டினல்லாம் கம்பன் கழகத்திற்குத் தான் வாங்கினார் என்று என்ன நிச்சயம்?’ – ஒரு கவிஞர் கடிதம்

‘அது சின்ன மேளத்துக்கு வரும் கூட்டம்’ – ஒரு அறிஞரின் அபிப்பிராயம்

‘சத்தி எடுத்துச் சத்தி எடுத்துத் திரும்பத் திரும்ப தின்றது தான் இரசனை’ – ஒரு பேராசிரியரின் பேச்சு

‘பேர்ஸ் குழலை மறக்கப் பண்ணி செக்கக்ட்டான் பந்தல் பேரட்டுச் சோழர் காலத்துக்கெல்லே கூட்டுக்கொண்டு பேரகினம்’ – விருந்துண்டு சென்றவரின் ஒரு விமர்சனம்.

‘இனிப் பேசக் கூடாது என்று நிப்பாட்டிப் பேரட்டங்களாம்’ – கற்பனையாய் ஒரு கட்டுக்கதை

‘யாழ்ப்பாணத்தாலை கலைச்சுத்தான் வந்தவங்கள்’ – என்னைக் கண்டு வணங்கி

ஷ மலைகள்

நான் அப்புறம் ஒரு வரணனை

‘கட்டிடத்தைக் கட்டிப்போட்டு கொழும்பிலை போய் நிக்கிறாங்கள். கட்டிடம் இருண்டு கும்மா கீடக்குது’ – வருத்தம்படுமூற் பேரல் ஒரு குத்தல்

‘கம்பன் கோட்டத்தில் பழையயடி நிகழ்ச்சிகளாம், கொழும்பிலை பருப்பு

அவீயைலையாக்கும் திரும்பி வர ஆயிற்தம் நடக்குது பேரல்’

இப்படி என்மேல் எய்யப்பட்ட ‘நொட்டை அஸ்திரங்களுக்கு’ அளவில்லை.

நான் உயிர் கொடுத்து செய்த முயற்சிகளெல்லாம் துரோகத் தனமாய் விமர்சிக்கப்பட மருண்டு போனேன்.

‘சரி சரி உன் மருட்சிப் படலம் முடிந்தது தெரிகின்றது மேலே பே’ – இது உங்கள் குரல்

பொல்லாத அவசரம் உங்களுக்கு.

உபதேசப்படலத்தையும், ஞானப்படலத்தையும் ஓன்றாகச் சொல்லி விடுகின்றேன்.

ஒரு நான் இந்த நொட்டை அஸ்திரங்களின் வேதனை தாங்காமல் இன்றே கம்பன் கழகத்தை விட்டு விடுவது என்ற முடிவோடு...

என் ஆசிரியர் சிவராமலிங்கம் மாஸர் முன்பு ஆஜரானேன். அவர் என் சமைதாங்கி.

‘என்ன முகத்தில் சந்தோசத்தை காணேல்?’ – அவர்

‘ஒரு முடிவோட வந்திருக்கிறேன்’ – நான்

‘அதென்ன இருந்தாப்போல முடிவு?’

‘இண்டையோட கம்பன் கழகத்த விடப்போன்’

‘ஏன்றா?’

‘நான் எவ்வளவு கஸ்ரப்பட்டு நல்லது செஞ்சாலும் நொட்டை வாசிக்கிறாங்கள்’

‘அர் அக்கள்?’

‘வேறுயர் இந்தப் படிச்சுவங்கள் தான்’

தட்டவெனச் சிரிப்பு.

‘உங்களுக்குச் சிரிப்பரக்கிடக்கு. என்றை வேதனை எனக்குத் தான் தெரியும்’

‘கொஞ்சம் பொறு... கொஞ்சம் பொறு. முதலில் நன் கேக்கிறதுக்கு பதில் சொல்லவும் என்ன?’

‘உன்றை கம்பன் விழாவிற்கு எவ்வளவு சனம் வருது?’

‘அது அழிரக்கணக்கீல... அதுகிளன் இப்பு?’

‘உன்ன நெரட்டை சொல்லவாங்கள் எத்தனை பேர்?’

‘அது... அது...’

‘பதினைந்து இருபது இருக்குமே?’

‘ஓ... அப்பிடித்தான்’

‘எட விசரா! அழிரம் பேரில் இந்தப் பதினைஞ்க பேர் பேரனால் மிச்சப் பேரவல்லாம் உன்ன வாழ்த்துகள் எண்டு உனக்கு ஏன் வினங்கேல. உன்ற முயற்சிகள் அந்தப் பதினைஞ்க பேருக்கோ? மற்ற அழிரம் பேருக்கோ? ஒண்டை வினங்கு, இவங்கள் பதினைஞ்க பேருக்கும் ஒண்டப்பற்றியும் கவலையில்ல. உனக்க நெரட்டை வரசிச்ச தாங்கள் பெரியாட்களாகப் பாக்கிறாங்கள். அவங்களை தூக்கி எறிஞ்சிட்டு நி நட...’

அழிரியர் பேசவில்லை அஹபவம் பேசியது

பேரதிமரத்துப் புத்தனாக எனக்குள் நூனை ஓனி

அன்றிலிருந்து அசையாமல் நடந்தேன்.

என் மெனனம் கண்டு, வந்த அஸ்திரங்கள் என்னை வலம் வந்து போயின.

ஞன்ப்படலமும் முற்றிற்ற என நீங்கள் எழுந்து புறப்படுவது தெரிகின்றது.

கொஞ்சம் பொறுங்கள் இதைபியல்லாம் ஏன் சொன்னேன் என்று கேட்க வேண்டாமா?

‘யார் கண்டது? நரளை உங்கள் வீட்டிலும் நீங்களேர, உங்கள் பின்னையேர,

ஒர் இனங்கோ கழகமேர,

ஒரு மூல்லைப் பத்திரிகையோ,

அரம்பிக்கமாட்டங்கள் என்பது என்ன நிச்சயம்?

ஒரு வேணை அப்படி நடந்தால்

தட்டிக்கிராப்புப்பு

பாராட்டு,

புகழ்,

பகை,

‘நெரட்டைவரசிப்பு’...என

உங்களுக்கும் அஹபவம் நிகழப் போவது நிச்சயம்.

இதோ! ‘நெரட்டை அஸ்திரத்தை’ எத்ரிகான்றும் வகை சொல்லித்தந்து விட்டேன்.

இனியியன்?

உங்கள் முயற்சியில் நீங்கள் இனி ராஜநடை நடக்கலாம்.

இது யபனில்லையா?

‘ப்படு...இதைச் சொல்லத்தான் இவ்வளவு நேரம் மின்கிளகுத்தினரயா?’

உங்கள் நெரட்டை வினங்குகிறது.

இதற்கு நன்ன விடுவேன்?

‘கொக்கிளான்று நினைத்திரோ?’

‘கட்டுரை முடிந்தது அஹளை விடும்’

மின்டும் வண்டிலால் கழற்றியமாடாய் மனம் மகிழ்கிறது

‘ஹலோ...கட்டுரை பிரமாதம்...’

போனில் மின்டும் டெரமினிக் ஜீவா

அஞ்சத வர்த்தை அவர் பேச முன் டக்கின பேரனை வைக்கிறேன்.





வினாம்பாதவை

- கல்வயல் வே. குமாரசாமி

என்னுடைய பேனா எழுதத் துடிக்கிறது
சொன்னால் அவற்றின் கவை சிதைஞ்சு போம் என்னும்
யின்னல் கிழித்த விக்சிப்பில் கண்கண்ட
பென்னாம் பெரிய மனிசர் பிசங்கிவிட்ட

அன்னம்மா மாமி அழுகை மெருழி எழுத
முன்னால் முளைச்சுநிற்கும்; “முட்டுக்காய் நீர் பெரிய
ஆளோ” என ஆள்வைச்சு ஜூயோ மொழி முறிச்சான்
கேளாமல் கண்கெட்ட கேட்களாய், கூழ்முட்டைக்
கோளாமாய் மூளை குழம்பிக் கிடந்தாலும்
என்னுடைய பேனா திறந்து - “மடப்பள்ளி
முன்கதவுச் சாவிக்கண் தெக்கிமுகம் கவிழ்
சிலந்தி வலைவிழுந்த வண்ணாத்திப்பூச்சி
புலம்பி அழுதகதை; பொன்னையா அம்மான்
முருங்கை மரக்கொப்பில் ழுனுால் சுருக்கில்
வரும்வழியில்; நாக்கைக் கடிச்சபடி கண் பிதுங்கி
தொங்குவதைக்கண்டு - அத்தோற்றுமே ராவெல்லாம்,
எங்கும் தெரிய வயிரவர் கோயிலிலே
நூல்முடிஞ்சு கட்டிக் “குருக்களுக்கு மேலொருவர்
இல்லைத் திருநீறு போடுதற்குச் சத்தியமாய்”
என்று பெரியாச்சி ஏக்கத்துக்குப் பார்க்க
அன்றென்னை உக்களையில் தாங்கி வைச்சுத் தூக்கிச்
சென்ற இடத்தில் திடுமென்று ஓர்பெரிய
சேவல் சிறுகுக்குள் சிக்கும் சிறுகோழிக்
குஞ்சொன்று, ஒட முடியாமல் கத்தவும்
உச்சிப் பிடிக் கொத்தில் ஓடுங்கும் சிறுகுஞ்சின்
அச்செயலை; அந்தப் படியெங்கும் சிந்திய
பச்சைரத்த வாடையைப் பூனை மணப்பெடுத்த
காட்சியை; நாய் கலைக்க
வீட்டின் வளைதாவி

சீரி உறுமலுக்கு மயிரவால் சிலிரத்தபடி! பூணை மயிர் விழுந்தால் அந்தணர் ஆயிரம் கொல் ஈனப் பழி பாவம் எம்மைப் பிழிக்கு மென ஞானியார் அப்பு நடுநடுவே சொன்னவற்றை;

சின்னறை பேததி சிலவழிச்சுப் “போறின்” போய் “என்ன கலியாண்ட் இனி எனக்” கென்றிங்கே பின்னர் திரும்பி வந்து சந்நதி, சாயி பஜன் என்று திரிந்து பிறகு ஆசப்பத்திரியில் ஒன்று பிறக்கவதை ஊரார் அறியாமல் அன்றைக்கு “நேஸ்” ஒருத்தி ஆருக்கோ விற்றதை;

வல்லியற்றை பேரன் வடிவாகச் சொண்டுரௌஞ்ச “பொல்லாத மூதேசி” என்று பழி சமத்தி சந்தி மதிலில் எழுத ரியூசனுக்கு” வந்த பொடியள் ஓர் பட்டி மண்டபம் நடத்தி அத்தனையும் பத்தினெணும் அக்கக்காய் ஆராய்ந்து வித்ததோ இல்லை விரும்பிக் கொடுத்ததோ என்று முடிவில் எடுத்த விபரத்தை அன்று பின்னேரம் ஆலடியில் கந்தையர் நின்ற பொடியனுணக்குச் சண்டியன் சங்கரிக்குச் சாராயம் வாங்கிக் கொடுத்தடிக்க ஏவி விட வீராய்ப்புப் பேசிச் சைக்கிள் செயினோடு சங்கரி வந்து சரியாய்ப் பொடியளிடம் “வெங்தாயம்” பொங்க நல்லாய் வாங்கி முடிச்ச வழியில் கிடந்தனுங்கி “வாய்பொருமி” நல்ல வெறியிலே சொன்னவற்றை; “வேதாந்தி” யாரின் பிறியம் மிகவடைய ஆகக் கடைக்குட்டி நாலு “A” எடுத்து “மெடிசின்” கிடைச்சிருந்த

பாலன் படிப்பைவிட்டுப் போக அந்தத் தாய் - மனிசி பட்டுவிட்ட பாடும் படிப்படியாய் அக்குடும்பம் கெட்டு நொந்து குட்டைநாய் போல கிடந்தலைஞ்சு எட்டியும் பார்ப்பார் எவருமின்றி அவ்வீடு குட்டிச்கவராக யன்னல் கதவுநிலை கட்டடம் கூட இடிச்சின்று ஊர் எடுத்த குட்டித் திருவிழா - அக் - கொண்டாட்ட வேளையிலே நொட்டைகளை வந்தோர் நொடிச்ச விதங்களை யான் கட்டாய மாக்கேன் கவி.

பபியோவ்

- பாலருஞ்சனி சம்மா -

“பபியோவ்”...

அந்த மலை முகடுகளிலெல்லாம் முட்டி மோதி எதிரொலித்து அந்தக் குரல்.

மலையின் சரிவுகளில் வேகமாய் இறங்கிக் கொண்டிருந்தவள், நின்று, முன்னால் விழுந்த முடிக்கற்றையை ஸாவகமாய் ஒதுக்கியபடி திரும்பிப் பார்த்தாள். அவன் அதுதான் அவள் அண்ணன் ராசு மேலே நின்றிருந்தான். கோபமாய் முறைத்துப் பார்த்தவள் திரும்பவும் கீழிறங்கத் தொங்கினாள்.

“பபியோ...வ்” மீண்டும் முகடுகள் அந்தப் பெயரை உச்சரித்தன. பதிலுக்கு இவள் கத்தினாள்.

இடுப்பில் ஒரு கையை ஊன்றி யபடி மற்றைய கையை ஆட்டி ஆட்டி கத்தினாள் “ஓ னக் கு எத் தனை வாட்டி சொல்லிப்புட்டேன். இப்புடிக் கூப்புடாதன்னு. ஒழுங்கா எம்பேரச் சொல்லி கூப்புடி இல்லாட்டி நா போறேன் போ...”

ராசவின் முகத்தில் வெற்றிக்களிப்பு

“பபியோவ்... ஏங்கையில் என்ன இருக்குன்னு பார்த்தியா?”

அவன் தன்னை “யக்க” வென்று ஏதே னும் சொல்கிறானோ என்ற சந்தேகத்தோடு மெல்லமாய் திரும்பிப் பார்த்தவள் சட்டென முகமலர்ந்தாள். “அண் னே, அண் னே எனக்குத் தாண் னே!” கெஞ்சியபடியே விறுவிறுவென்று வேகமாய் மேலே ஏறி வந்தாள் பபி.

அவள் கெஞ்சக் கெஞ்ச அந்த அழகான கறுப்பு நாய்க்குடியை தலைக்கு மேலே தூக்கியபடி கும்மாளமிட்டாள் ராசு. “என்ன சொன்னே! பபியோவ்னு கூப்பிடக்

கூடாதா? நா அப்படித்தான் கூப்புடுவேன். ப...பி...யோவ்...பபியோ...வ், பபியோவ்...” அவன் நீட்டி இழுத்து முழக்கி விதவிதமாய்க் கூவினான்.

“அண் னே நாய்க்குடியை தா. நல்ல அண்ணனில்ல” தன் பெயரை அவன் நீட்டி முழக்குவது பிடிக்காவிட்டாலும் பபிக்கு நாய்க்குட்டி மேலிருந்த ஆசை அதை மறைத்துவிட்டது.

“பபியோவ்...” அடங்கிய குரலில் பபி யின் அருகில் வந்து கூப்பிட்டான் ராசு. சிம்னி விளக்கின் ஓளியில் புத்தகத்தை விரித்து வைத்தபடிபடித்துக் கொண்டிருந்த பபி ஏற்றிடுப் பார்த்தாள்.

“பபியோவ்...” ஒங்கிட்ட ஒரு சாமான் கேட்பேன் கட்டாயமா தரோணும். தருவியா?

“மொதல்ல நீ என்ன பபின்னு கூப்புடு”

“ஜய்யோ! நா கேட்டத குடப்பியா... அத விட்டுட்டு...”

“இஞ்ச பாருண்னே! எம்பேரு பபி! ஒனக்கு ஏன் அப்படிக் கூப்பிட முடியல?”

இப்போ கீழிறங்கி பேச வேண்டிய நிலை ராசவுக்கு.

“அதென்னமோ... தெரியல. ஒன்ன பபியோவ்னு கூப்புடுறதுதான் எனக்கு புடிச்சிருக்கு”

பெரிய மனுவீயாம் வெனை சிறிது நேரம் உற்று நோக்கிய பபி, “ம்...என்னமோ கேக்க வந்தியே என்ன? என்றாள்.”

“அது... வந்து... ஏங்கணக்கு கொப்பி முடிஞ்ச போச்சு வரங்க மறந்து போச்சு, நாளைக்கு கொப்பியில்லாம் போனா

மாஸ்டரு அடிப்பாரு. ஒங்கிட்ட புதுசா கொப்பி ஒன்று இருக்கின்றன. அத தாரீயா... நா நாளைக்கு புதுச வாங்கி தந்திடுவேன்”

அவன் கெஞ்சிய தொனியில் கேட்டதை பார்க்க பாவமாக இருந்தது பயிக்கு. மறு பேச்சில்லாமல் கொப்பியை கொண்டது நீட்டியவளிடம் சந்தோஷமாய் வாங்கிக் கொண்ட ராச போகிறபோக்கில் “பபியோ வனா பபியோவ தான்” என விவரமாய் கூறிச் சென்றான்.

பபியையும் ராசவையும் தவிர இராமையா குடும்பத்தில் இலட்சமியும் ஒருத்தி. அவன் தான் முத்தவன். அவர்களும் பிறகு ஏழைட்டு வருடங்களின் பின் பிறந்தவன் ராச. பபிக்கும், ராசவுக்கும் ஓரிரு வருடத் தொடர்வெளிதான். அதனால் ராசவுக்கும், பபிக்கும் ஸ்த்ரையிடம் மதிப்பு, பயம், பாசம் எல்லாமே உண்டு. வீட்டுக்கு முத்தவளாக அவன் அத்தடி உருட்டும்போது இருவருமே “கப்ஸிப்” ஆகி விடுவார்கள். ஆனால் ராச, பபி இருவரும் அண்ணன் தங்கை என்பதை விடுத்து கூட்டாளிகளாய் கொட்டமடிப்பார்கள். சின்ன வயதில் இருவரிடதேயேயும் சன்னடையும் அடித்தடியும் ஏற்பட்டிருந்தாலும் கூட வளர வளர அவர்களிடதேயே பாசமும் அன்பும் பிளைந்து கொண்டன.

ராச படிப்பில் அத்தனைக் கெட்டிக்காரனில்லை. அவனுக்கும் சேர்த்து பபி படிப்பில் படுகூட்டி, சிலவேளை ராச கணிதபாடத் தோடு தடுமாறும்போது இவன் பெரிய மனுஷியாய் சொல்லித்தரும் அழகிருக்கிறதே. அலாதி தான் போங்கள்!

இருநாள் ராகவின் அப்பா இராமையா அவனைக் கூப்பிட்டார். “அடே என்னடா! ஸ்கோல் மாஸ்டரு நீ படிக்கிறதேயில்லன்னு கூப்பாடு போடுநாரு. ஒழுங்கா படிக்க முடியுமின்னா படி, இல்லாட்டி ஏங்கூட கடையில் வந்து நிக்கிற வழியைப்பாரு”.

அத்தடியபடி அவர் சொல்லச் சொல்ல ராச தன்னைச் சுற்றியிருந்த தளைகள் உடைந்து சுதந்திரம் கிடைத்தாற்போல் உணர்ந்தான். அம்மாவிடம் கெஞ்சி அப்பாவிடம் அனுமதி வாங்கி தன் படிப்பிற்கு பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு தந்தையின் சிறிய கடையில் அவருக்கு

ஒத்தாசையாய் நிற்கத் தொடங்கினான்.

வருடங்கள் கழிந்தன. பபி உயர்வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். தங்கள் குடும்பத்தில் பபி மட்டும் படிப்பில் தன்னை ஈடு படுத்திக் கொண்டவள் என்பதால் வீட்டில் எல்லோருமே பயிடம் மதிப்பு வைத்திருந்தனர். அக்காள் இலட்சமிக் கூட இவளிடம் யோசனை கேட்டு வீட்டுப் பொறுப்புக்களையும், வரவு செலவுகளையும் கவனிக்கத் தொடங்கினாள். ராசவும் பயிடம் அதே மதிப்பைக் கொண்டிருந்தாலும் பாசப் பிளைப்புடன் அடிக்கடி முன்னைய ராச வாய் அவளை சீன் டிச் சினுங் கவைப்பதில் எவ்வித குறையுமில்லை.

‘தன் தோழி சியாமாவை வீட்டுக்கு அழைத்து வருகின்ற சந்தர்ப்பத்தில் வேண்டுமென்றே தன்னை “பபியோவ...” என அடிக்கடி அழைத்து சீன்குகின்ற அண்ணை முறைப்பாள் பபி. பாரு சியாமா அண்ணன். எப்பவும் இப்படித்தான் எம்போ இழுத்து நீட்டி கூப்புடுது என்ன சொன்னாலும் கேக்கவே மாட்டேங்குது” என சினுங்கு வாள். சியாமா சிரித் து மழுப்பினாலும் ஒரு தடவை பபி யுடன் தனித்து பேசுகின்றபோது கூறினாள். “பபி ஒங்கன் னன் “பபியோவ னு” கூப்புறது ஒனக்கு என் பிடிக்கல? ஒரு வாட்டி அப்படி ஒங்கண்னன் கூப்புறத்தோது நீ கவனிச்ச பாரு. இந்த குரல் இருக்கிற கணிவு, அன்பு, பாசம் எல்லாம் புரியும். ஒன்ன சீன்றூதுக்காக கூப்புட்டாலும் கூட அவர் அப்படி கூப்பிடறப் பதான் எந்தவித எதிர்பார்ப்புமில்லாத அவரோட அன்பு வெளிப்படையா தெரியது. இப்படி அன்பா பாசமா கூப்பிட எனக்கொரு அண்ணனில் லியேன் னு எம் மனச ஏங்கு து. நீ என்னான்னா...”

அதன்பிறகுதான் பபியும் ஊன்றி கவனி த்தான். உண்மைதான். ராகவின் “பபியோவ” அவனது அன்பை எல்லாம் அப்படியே பிரவகித்து தருவது புலப்பட, முதல் முறையாய் கண்களில் நீரகசிய பபி கணி ந்து போனாள். கண்களை முடிக் கொண்டு மனக்குள் அந்த அழைப்பை கொண்டந்து மேனி சிலிர்க்க அந்த அன்பில் அவள் பூரணமாய் கரைந்து போனாள். அதன்பின்



ராகவின் அந்த “பபியோவ்” அழைப்பு பபிக்கு அமிருதமாய் ஆனது.

“பபியோவ்” எனக் கூப்பிட்டால் அடம் பண்ணாமல் ஆசையாய்ப் பார்க்கிற தங்கையைப் பார்த்து அதிசயித்துப் போனான் ராக. “அட...இப்பல்லாம் “பபியோவ்” கூப்புட்டா ஒனக்கு கோபமே வருதில்லயே; என்னாச்சு ஒனக்கு?” என அவன் கேட்ட போது சிரித்தபடி கூறினாள் பபி. “இனிமே நீ அப்படியே கூப்புடுண்ணே! அதுதா நல்லாயிருக்கு”

“மஹாம்... நல்லாருக்கா, இனிமே நா ஒன்ன அப்படி கூப்புடுற்றா பாரு” மீண்டும் சீண்டியவனை கோபமாய் முறைத்துவிட்டு போனவளை சிறிது நேரத்திலேயே பழக்க தோடுத்தால் “பபியோவ்” எனக் கூப்பிட விவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டான் ராக. தங்கையோ கண்களில் பெருமிதத் தோடு அண்ணனைப் பார்த்துச் சிரித்தாள்.

காலத்தின் கரைவில் வயதின் மூப்பில் ராக-பபிக்கிடையோன் பாசமும் வளர்ந்தது. முன் னைய சீண்டலோ, கேலியோ எதுவுமின்றி ஓர் இறுக்கமான பாசமாக அது வளர்ந்தது. ஆனால் கண்களில் கனிவு பளபளக்க, அடங்கிய குரவில் பாசத்தில் குழந்தடுத்த அந்த “பபியோவ்” அழைப்பும் ஒவ்வொரு தடவையும் புதிதாய் கேட்கிறமாதிரி பபி அந்த குரவில் சிலிர்த்துப் போவதும் மாறவேயில்லை.

ஒடாய் உழைத்து தேய்ந்து போன தந்தையின் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டதும் குடும்பமே தன்னை நம்பியிருப்பதையும் முக்கியமாய் தன் அக்காவின் திருமணத்தை நடாத்தும் பொறுப்பு தன்னையே சார்ந்திருப்பதை உணர்ந்து கொண்ட ராக கொழும்பில் தன் நன்பனுடன் சேர்ந்து புதிதாய் வியாபாரத்தில் ஈடுபடலானான். அவன் கொழும்பில் தங்கத் தொடங்கியதும் அந்த தற்காலிகப் பிரிவு ராக பபி இருவாறிலும் சொல்லொண்ணா சோகத்தை விடுத்தத்து. “பபியோவ்” என அழைத்து அவனது மடல்கள் அவஞாக்குத் திருப்பதியளிக்கவில்லை. அவனும் அதை உணர்ந்தாற் போல் நேரம் கிடைக்கின்ற

போதிலெல்லாம் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவான் ராக. அந்தச்சந்தரப்பத்தில் தான் தனக்கும் அண்ணனுக்கு மிடையிலான பாசத்தின் பரிமாணத்தையும் இறுக்கத்தையும் பபியால் சரிவர உணர்ந்து கொள்ள முடிந்தது. அவன் வருகின்ற போதிலெல்லாம் அந்த குடும்பமே சந்தோஷத்தில் அமிழ்ந்து போனது.

வீட்டாருக்கு மாத்திரமல்லாமல் ஊராருக்கும் ராக வந்தால் கொண்டாட்டம்தான். அதுவும் ஊரில் நடக்கின்ற தேர்த்திருவிழாவின் போதும், பண்டிகையின் போதும் ராக தான் நாயகன். கண்ணங்கறுத்த தேகமும், சிறுபிள்ளைத்தனமான ஆர்வத்தோடு கண்கள் மலர் சிரிக்கின்ற அழகும், எல்லோரையும் ராகவிடம் இழுக்கும். ஊருக்கு வந்தாணானால் முதல் வேலையாக எல்லோரையும் விசாரித்து விட்டுத்தான் மறுவேலைபார்ப்பான். திருவிழாவின் போது அவனது பொறுப்புமிக்க தனமும், அதேவேளை சிறுபிள்ளைகளோடு சேர்ந்து அவன் அடிக்கின்ற கொட்டமும் ஊராருக்கு அவனில் அன்பை ஏற்படுத்தக் காரணமாயிருந்தது.

“எல்லோரையும் கவர்ந்தில் ஓங்கள் ணன் கெட்டிக்காரார் தான் பபி. அங்கபாரு எல்லாருடைய பார்வையும் ராக அண்ணமேல்தான். முக்கியமாக பொம்புளகள் பக்கம் பாரு” சியாமா கூற பெருமையோடு பார்ப்பாள் பபி. “மீ...எங்கண்ண் மாதிரி அழகான, பொறுப்பான ஆம்புள இங்கவேற யாரிருக்கா? அம்மாகிட்ட சொல்லி அண்ணனுக்கு கண்ணேறு கழிக்கச் சொல்லனும். ஒங்கண்ணே பட்டுடும் போலிருக்கு.”

எல்லாவற்றுக்கும் சிகரமாய் பெரிய மனுஷனாய் அக்கா லட்சமிக்கு மாப்பிள்ளைப் பார்த்து அவன் கல்யாணம் செய்து வைத்தபோது இராமையா பூரித்துப்போனார். தம்பியின் மேல் உயிரையே வைத்திருந்த லட்சமிக்கு அவனை இன்னமும் சின்னனாகவே எண்ணியிருந்த லட்சமிக்கு அவனது பொறுப்பு ரொம்பவும் நெகிழ வைத்தது.

லட்சமியின் கணவனுக்கும் ராகவை ரொம்பப் பிடித்துப் போனது. ஊர்முழுக்கராகவின் கெட்டிக் காரத் தனத்தை, இராமையா குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை எண்ணி முக்கில் விரலை வைத்தது,

அப்படிப்பட்ட உத்தமனை ஊர் போற்றிய நல்லவனை பாசத்தின் பொக்கிஷத்தை தனக்கே தனக்கென சொந்தம் கொண்டாட இறைவன் என்னினானோ! ஆம் யாருமே என்னியிராதபடி, லட்சமியின் திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவு பெறும் முன்னாலே அந்த கொடுரை சம்பவம் நடந்து முடிந்தது கூட ஒரு கனவாகத் தான் தோன்றுகிறது.

ஊர் மக்களுக்கும் ஏன் வீட்டாருக்கும் கூட என்ன ஏது என்ற விளக்கம் ஏதுமில்லா மலேயே, காரணமேயில்லாத காரணத்தால் ராசு மாண்டு போனான். ஊரே திகைப் பூண்டை மிதித்தாற் போல பேச்சிழந்து முச்சிழந்து நின்றதென்றால் இராமையா குடும்பம்....?

முப்பேதே வயதான அந்த இளம் பிராயத்தில், தன்னால் முடிந்தனவு சாதித்துவிட்ட திருப்பதியில், இளிமையான கணா ஓன்றைக் கானுகின்ற பாவனையில், இந்து போனான என நம்பவே முடியாதபடி நிட்டி நிமிர்ந்து கிடந்த ராகவின் சடலத்தைப் பார்க்க இயலாமல் கதறியவர்கள் ஏராளம். அந்த உடல் இருக்கப் போகின்ற அந்த சொற்ப நேரத்துக்குள் அவனை தம் கண்ணுக்குள்ளேயே இருத்திக் கொள்ள மாப்போல் இமை கொட்டாமல், கண்களில் வழிந்த நீரைத் துடைக்க மறந்து பார்த்திருந்தோர் ஏராளம்.

“பொறுப்பை சுமக்க ஆண்பிள்ளை வேணுமின்னாடா அக்காவுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி ஒரு மச்சானைக் கொண்டாந்த? தாயின் அந்த வேதனை வினாவுக்கு பதில் சொல்ல இறைவன் வருவான என்ன? “எனக்கு கொள்ளி போடுவான்னு பெத்து வளர்தேனே. இப்ப அவனுக்கு நா போடும்படி பண்ணிப்பிட்டானே” இராமையா கதறினான். லட்சமி, பயி இருவருமே இடிந்து போய் அழுக்கடத் திரானி இல்லாமல், சகோதரனின் மரணத்தை நம்பமுடியாமல், எதிரே கிடக்கின்ற சடலத்தைப் பார்த்தபின் நம்பாமலும் இருக்க முடியாமல் உறைந்து போயிருந்த னர். விடயத்தை அறிந்ததும் ஒடோடிவந்த சியாமாவைக் கண்டதும் பயியின் மௌனம் உடைந்து கதறினாள். “ஜையோ...இனி எப்ப நா அந்த குரல் கேக்கப்போறேன்? இனிமே

யாரு என்ன ஆசையா “பபியோவ்னு” கூப்புவாங்க. என்னய ஆசையா, பாசமா கூப்புறே அன்னே என்னைவிட்டுப் போயிட்டாரே! அவனது கதறல் சியாமாவை உருக்கியது. வேதனையோடு கதறும் அவனை ஆற்றவழி தெரியாது தடுமாறினாள் சியாமா!

முடிந்து போனது. எல்லாமே முடிந்து தான் போனது. ஊர் வழமைக்குத் திரும்பி யது. “காலம் பிரிவு சோகத்தை ஆற்றும் என்ற பெரியோரின் அனுபவ வாக்கிற்கிணங்க, நடைமுறை வாழ்க்கைக்கு எல்லோருமே பழக் கப்பட்டுப் போனார்கள், இராமையா குடும்பம் உண்மையில் உள்ளுக்குள் சிதறித்தான் போனது. ஆனாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பதற்காகவே சோகத்தைத் துடைத்துக் கொண்டார்கள்.

பி ரொம்பவும் மனசால் பாதிக்கப்பட்டாள். தனக்கு யாருமேயில்லாத தனியுல் கில் தான் சிக்கிக் கொண்டதான் பிரமையில் தவித துப்போனாள். தனக்கு ஸ்ளே சோகத்தை ஜீரணித்துக் கொண்டு மனசாலில் ஜூடமாக வும் வெளிப்பார்வைக்க உயிருள்ள ஜீவனா கவும் தன்னைக் காட்டிக் கொண்டாள். ஆனால் மனம் மாத்திரம் யாருடைய பேச்சையும் கேளாமல் எந்நானும் எந்நேரமும் “பபியோவ்” என்ற அந்த பாசஅழைப்புக்காக ஏங்கி கொண்டே இருந்த தலைப்பட்டது.

காலம் யாரிடமும் அனுமதி பெறாமல் வேகமாக ஓடிசென்றது. இராமையா மகன் மறைந்த கவலையிலேயே இந்து போனார். லட்சமி தன் குழந்தை கணவனுடன் தனியாக சென்று விட்டாள். இப்போபயியும் அம்மாவும் மாத்திரமே வீட்டில். இத்தனை காலமும் இருந்த ஆரவாரம் அடங்கி வீடு அமைதியானபின் பயியின் தாயின் வேதனை பல மடங்கானது. நானும் பொழுதும் கண்ணீரோடு வாழுகி னற அன்னையை தேற்ற பயிக்கு வழிதெரியவில்லை. அன்னையின் படத்திற்கு முன்னால் நின்று “அன்னே கனவில்லாயாசும் நீ வந்து என் பபியோவ்னு கூப்புடக்கூடாதா என வேண்டுவது பயியின் அன்றாட கடமை



யானது. ஆனாலும் அவளது குறும்புக்கார அண்ணன் அவள் கூப்புட்டாலோ என்னவோ கனவில் கூட “பபியோவ்” எனக் கூப்பிடவேயில்லை.

இப்போ பபி ஒரு கம் பெனியில் தடைப்பில்ட உத்தியோகம் பார்க்கிறாள். அன்றாட நிகழ்வுகளில் மனம் ஈடுபடுவே ராச இல்லாத சோகம் தொலைதூரப்புள்ளி யாய் - இல்லையில்லை வடுவாய் ஆகிப் போனது. இவள் களைத்துப் போய் வரும் போது “ராச இருந்தா ஒன்ன இப்படி கஷ்டப் பட வைப்பானா” என்ற அம்மாவின் புலம்பல் - மனசில் அந்த ஏக்கத்தை ஏற்படுத்தும். மனசைத் திட்டப்படுத்திக் கொண்ட போதும், அன்றாட கடமைகளில் மனசை செலுத்திக் கொண்ட போதும், ‘புலம்பி என்ன ஆகப் போவது’ என்ற ஞானோதயத்தின்போதும் - உடலோடு உயிர் தாம் அறியாவன்னம் ஒட்டியிருப்பது போல, பிறப்பிலேயே உடலில் அமைந்துவிட்ட உறுத்தாத ‘பரு’ போல, மனசில் ஒரு முலையில் நானும் இருக்கிறேன் என்று ‘பபியோவ்’ என்ற அழைப்புக்கான ஏக்கம் பதிந்து போனது.

108



மஷவகை வயது போன அம் மாவின் கட்டாயத்தா லும், ஸட்சமியின் பிரயாசையால் பயிக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்தது. கொழும்பு கடையொன்றுக்கு உரிமையாள னான் கண்ணன் - ஸட்சமியின் கணவனுக்குத் தெரிந்தவன். இரு தரப்பினரின் ஏற்படுதலும் பபி - கண்ணன் திருமணம் சிறப்பாக நடந்தது. ‘நம்ம அண்ணனிருந்தா’ என்ற எண்ணம் பபியின் மனசில் ஒவ்வொரு கணமும் தோன்றிக் கொண்டேயிருந்தது. அவள் பார்வையில் நிரந்தரமாகத் தங்கி விட்ட அந்த சோகத்தை சியாமாவால் மட்டுமே சரிவர உணர முடிந்தது.

சிறுபிள்ளையாய் ஏங்கிய மனதைக் கட்டுப்படுத் தழி தெரியாமல் அண்ணனின் நினைவும் இயலாமையும் வாட்ட, மனப் பெண்ணுக்கேயுரிய களிப்பை முகத்தில் வரவழைக்க பெரிதும் தடுமாறினாள் பபி.

திருமணத்தின் பின் கண்ணனின் வீடு நோக்கி காரில் பயணப்பட்டபோது அவளது முகத்தில் தெரிந்த இறுக்கத்தைக் கண்டு, அவஞ்டன் கதைக்க வழி தெரியாமல் தடுமாறினான் கண்ணன். பபியுடன் முனின் உரையாடி பழக்கமில்லாத கண்ணனால் அவளது சோகத் தின் காரணமாக அம்மாவை, குடும்பத்தை பிரிந்த சோகம், திருமணக் களைப்பு இவைதான் நினைவுக்கு வந்தன. வீடு வந்தபின் பபி கண்ணனுடன் உரையாடினாலும் கூட அவளிடம் மனப் பெண்ணுக்கேயுரிய சந்தேகாலும் காணப்படாதது கண்ணனுக்குப் புலப்படவே அவன் ரொம்பவும் குழும்பிப் போனான்.

கட்டிலில் அமர்ந்திருந்த பபியிடம் இன்னமும் அதே இறுக்கம் தென்படுவதை உணர்ந்து ‘இன்றே கேட்டுவிட வேண்டும்’ என்ற அங்கலாய்ப் புடன் அருகே அமர்ந்

தவன் ‘பபி’ என்று அழைத்தான். தன் சோகத்தை தனக்குளே மட்டும் வைத்து அசைபோட்டு பழக்கப்பட்டுப்போன பபியின் காதுகளில் அந்த அழைப்பு எட்டவே இல்லை. ஏனோ கண்ணனுக்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த நேரத் தில் அவளது எந்தவொரு துயரத்திற்கும் தான் மட்டுமே ஆறுதல் என உணர்ந்தவன் தடுமாறியபடி, அவளது கைகளின்மேல் தன் கையை வைத் து அன் போடும் ஆதாரத்தோடும் மீண்டும் அழைத்தான்.

“பபி...பபி... பபியோவ....”

மகத்தான கலைஞரின் மர்னம்

பிரபல ஜப்பானிய சினிமா இயக்குனர் அக்ரா குரசவா சமீபத்தில் மறைந்து விட்டார்.

இவர் இயக்கிய படங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இன்றும் விதந்து பேசப்படுவை. இவரது பாணி தனித்துவம் மிக்கது. ஹாலிவுட் மற்றும் உலகத் திரைப்படத் துறையினருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் இவர். மல்லிகை இவரது நாமத்தை நினைவு கூருகிறது.

புதுக் கவிதையில் நகைச்சுவை

‘நய்தல் நம்பி’


தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுக் கவிதை ஒரு புயலாய் உருவெடுத்திருப்பது உண்மையே. புதுக்கவிதைகளின் பிரவேசத்திற்கு புற்றீசல்களைத்தான் உவமை சொல்லவேண்டும். புற்றீசல்கள் வெளிவரும் போது ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பறந்து திரிவதைக் காணலாம். அவை எங்கிருந்து வருகின்றன எங்கே செல்கின்றன என்பது சிதம்பர ரகசியம். இதைப் போன்றுதான் இன்று புதுக்கவிதைகளும்.

கவிதை இலக்கியத்தில் ஒரு துறையென்று ஆகும்பொழுது, இலக்கியம் மொழியின் உதவியோடு உணர்ச்சிகளுக்கு உருக்கொடுக்கும் சிறுஷ்டி என்றால், மொழிமக்கள் தம் எண்ணங்களை எளிதில் பரிமாறிக் கொள்ள பயன்படும் சாதனம் என்றாகின்ற பொழுது ‘கவிதை’ என்பது கவிஞர்கள் தன் கருத்துக்களை பிற்றிடம் சொல்வதற்குப் பயன்படுத்தும் பரிவர்த்தனை என்றாகிவிடுகின்றது.

புதுக்கவிதைகள் மூலம் சமூகத்திற்கு எதைச் சொல்ல விரும்புகின்றோமோ அதனை நெறிப்புப் பொட்டில் அடித்தமாதிரி நான்கு வாக்கியங்களிலேயே சொல்லிவிட முடியும். இத்தகையதோர் சலுகையை நவீன கவிதை நமக்குத் தந்திருக்கின்றது. எந்த ஒரு கலைஞருக்கும் தன் கருத்தைச் சொல்வதற்கு ஒரு சாதனம் தேவைப்படுகின்றது. சிற்பி கல்லைப் பயன்படுத்துகின்றான். ஓவியன் தூரிகைமூலம் திரையைப் பயன்படுத்துகின்றான். சிற்பி வடித்த சிலையைப் பார்த்துவிட்டு சிலையாக நிற்கிறோம். ஓவியன் தீட்டிய படத்தைப் பார்த்துப் பரவசப்படுகின்றோம்.

மொழியை சாதனமாகப் பயன்படுத்தும் கவிஞர்கள் மொழியின் வேகம், சொல்லின் நயம், அதனை உச்சரிக்கும்போது ஏற்படும் தாளஸயம் என்பவற்றை கூடிய பட்சம் உபயோகித்து தான் சொல்லவந்த கீருத்தை

அழுத்தமாக வெளிக் கொண்டு வருகின்றான். இலக்கணம் கவிதைக்குப் பெரும் வலிமையைத் தருகின்றது என்ற வாதம் பழுமைப் பண்டிதர்களிடம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இன்று அந்த இலக்கணக் கட்டுப்பாடுகளையும் மீறி வார்த்தைகள் தமிழிக் கொண்டு வெளிப் படும் பொழுது கவிதைக்கான வேகம் பிறப்பது மட்டுமன்று கவிதைக்கான வேதமும் பிறக்கின்றது. கவிதை மகளின் கைகளிலிருந்த இலக்கண விலங்கைக் கழற்றிப் போட்டவுடன் அவளது கண்களிலிருந்து கணல் பிறந்தது. வார்த்தைகள் மூலம் வெளிப்பட்ட அந்தக் கணல் சமூகத்தின் அழுக்குகளை உடனுக்குடன் பொசுக்கி விட்டது எனலாம்.



கவிதையை ஆழமாகச் சொல்ல முடிந்தது. ஆனித்தரமாகச் சொல்ல முடிந்தது. அதே வேளை நகைச்சுவையாகவும் சொல்ல முடிந்தது. மக்களை சிரிக்க வைக்க வேண்டுமென்று கவிதைமூலம் ஒன்றைச் சொல்லும் பொழுது அது அவர்களைச் சிற்றிக்க வைக்க கின்ற தென்றால் அதன் பணி இரட்டிப் பென்றாகிவிடுகின்றது. நவீன கவிதையில் நகைச்சுவையைக் கலந்தவர்கள் பலர். அதன்மூலம் சிரிக்க வைத்த தோடல்லாமல் சிற்றிக்கவும் வைத்தார்கள்.

‘விபத்தில் இறந்த கவிஞர்’ என்ற தலைப்பில் தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதையைப் பார்ப்போம்.

‘விபத்தில் இறந்த கவிஞரை வெட்டிப் பார்த்த டாக்டர் எழுதினார்: மூளை முழுவதும் பூக்கள் விழிகளில் சின்னதாய் இரண்டு வானவில் முச்சுக் குழாயில் ஒரு புல்லாங்குழல் இதயம் நிறைய ஏராளமாய் விதைகள் வயிறு - காலி !

கவிஞரின் சோக வாழ்க்கையை குத்தமாக அந்த கவிதையின் மூலம் பார்க்க முடிகின்றது. வியப்பு மட்டுமா வருகின்றது. விழிகளில் நீருமல்லவா நிறைகிறது. அடுத்து ஞானக்கூத்தனின் ஒரு கவிதை. ‘காளிஞ்சி மஞ்சள் தேய்க்கிறாள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் ஞானக்கூத்தன் சொல்கின்றார்.

“கல்லைத் துணியால் அடிக்கும் நாடு பூமியில் இந்தியா ஒன்றுதான் என்றாராம் அமெரிக்க எழுத்தாளர் மார்க்ட்வெயின் இந்தப்பக்கம் பார்வை தேங்க படிக்கட்டில் மஞ்சளை விடாமல் தேய்க்கும் உன்னை நினைத்து காளிஞ்சி கிழங்கால் கல்லைக் குழியாக்கும் நாடு

பூமியில் தமிழகம் ஒன்று தான் என்று நானும் சொல்வேன் மார்க்கட் வெயின் போல”,

இந்தக் கவிதையில் சிரிப்பிடையேயும் ஒரு ஏனம் தொனிக்கின்றது. “கல்யாண ராமனின்” பயம் என்ற தலைப்பில் எழுந்த கவிதை இதோ.

மஷவகை

சொட்டுச் சொட்டாய்
நள்ளிரவில் சிறுநீர் கழிக்கையில்
ஒவ்வொரு சொட்டுக்கும் இடையே
நினைவில் வருகிறார்.

பத்துவருடம் முன்பு
நீறிவு நோயில் விழுந்து
நாற்பதாம் வயதிலேயே
வைகுண்டப் பதவியடைந்த அப்பா

இதில் ஒரு சோகம் இருப்பது போல், சோகத்துக்கிடையேயும் மெல்லிய கோடாய் ஒரு நகைச் சுவை உணர்வு கோட்டுகின்றது.

வாழ்க்கையின் அப்பட்டமான பிரதிபலி ப்பற இலக்கியத்தில் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால் அதனை இலக்கியம் இல்லையென்று சொல்பவர்களும் உண்டு.

வாழ்க்கையின் தனி மனித சோகத்தை நகைச் சுவை இழையோட கூறுகிறது. ஒன்முக சுப்பையாவின் “உலகம்” என்ற கவிதை

அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வசிக்க சற்றும்

வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிழிப்பில்லா தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை.

வயிறும் மனமும் நிறைந்து விட்டால் தெருவோர வாழ்க்கையிலும் திருப்தி உண்டு. ஆனால் மனமும் வயிறும் நிறம்பா மலே உலகம் கசக்கவில்லை என்கிறார் கவிஞர். “ஒன்முக சுப்பையாவின் கவிதையில் ஒரு பிரத்தியேக சிரிப்புத் தன்மையுண்டென்று” நகலன் ஒரு தடவை கூறியது இக் கவிதைக் கு மிகப் பொருத்தமாக இருக்கின்றது.

“ஒரு விண்ணப்பம்” என்ற வைத்தஸ்வர னின் மற்றுமொரு கவிதையைப் பார்ப்போம்.

கடவுளே!

உன்னை நானும்

நேசிக்கிறேன்

அத் துணிச்சலால் தான்

அவசரமாய் ஒன்று கேட்கிறேன்

உன் பக்தர் களிடமிருந்து

என்னைக் காப்பாற்று

நினது திருவடி சரணம்

நீ செவி சாய்க்க மறுத்தால்

அதுவும் எனக்கு மகிழ்ச்சிதான்

என்னோடு செவிடானவர்களில்

நீ தான் முதல்வனென்று.

கவிதையின் மூலம் கடவுளைக் கூட வம்புக்கிழக்கலாம்.

இலக்கியத்தை சிந்திக்க வைப்பதற் காக பயன்படுத்துவதைப்போல், சிரிக்க வைக்கவும் பயன் படுத்த வேண்டும். சிரிப்பினுடே வரும் சிந்தனை நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும்.

கவிதையை சோகமாகவும், சொல்ல வாம். கோபமாகவும் சொல்லலாம். குரூ மாகவும் சொல்லலாம். நகைச்சுவையாகவும் சொல்லலாம்.

புதுக் கவிதையின் வீச் சியிலிருந்து வெளியேயும் துளிகள் ஒரே திசையில் ஓடி வெள்ளக்காடாய் மாறாமல், பலவேறு திசைகளிலும் தடம் பதித் து தக்க பலனைத் தரவேண்டும்.

புதுக்கவிதை எடுப்பார் கைபிள்ளையாக இருந்து விட்டுப் போகட்டும் பிள்ளை அழாமல் இருக்கும் வரை.

மக்களின் மனதில் பதிந்துள்ள சுஞ்சிகை மல்லிகை. அதன் வளர்ச்சியும் தொடர்ச்சியும் பிரமிப்புட்டுவன். 34 வது ஆண்டு மலருக்கு எது மனமார்ந்த வாழ்த்துக்கள்.



POOBALASINGHAM BOOK DEPOT

**Importers, Exporters, Sellers & Publishers of Books,
Stationers & News Agent**

Trust Complex
340, 352, Sea Street, Colombo - 11.
Tel : 422321 Fax : 94-1-337313

257/1 A, Galle Road,
Wellawatte,
Colombo - 06.
Tel : 074-515775

4, Hospital Road,
Bus Stand,
Jaffna.

கலைஞர்கள் கிறேன் வில் ரொட்றிகோ சில ஞாபகங்கள்...

முத்து பிச்சையப்பா

இதோ...இதோ...
உலக அரங்கில்...
இன்னுமொரு...
உன் நதக் கலைஞரை
இழந்து போனோம்

நல்லவனாய்...
நடிக்கக்கூட...
தெரியாத சில...
மனிதர்களிடையே...
நல்லவனாய்...
வாழ்ந்த நடிகன்...

மரணத்தின் ஒத்திகை...

112

மஸ்தக

உறக்கம் என்றார்கள்...
உன் ஒத்திகை...
பாடை மேடையேறி...
மரண நாடகமாக...
அரங்கேறியபோது...
இதுவும் உன்தொரு...
நாடகமாய்...
இருக்கக் கூடாதா?...என...
இதயம் அழுகிறது.

நடிகனே...!
இசையின் இனிமைதனை
உணர்ந்த இனியனே...
கலையைத் தொழிலாய்...
கொண்டோரிடையே...
தொழிலைத் தெய்வமாய்...
கண்டோனே...!
ஓப்பனைகளுக்குள்...
ஓளிந்திருந்த உன்...
பாத்திரங்களை...
எல்லாம்...
புரிந்து கொண்டோம்...
ஓப்பனை ஏதுமிலா உன்...

மரண உன்மையைத் தான்...
புரிந்து கொள்ள...
முடியாமல்...
தவிக்கிறோம்...
என் செய்ய...?
இறைவன்...
இயக்குநாகும் வேளை...
பாத்திரங்களாலும்...
பார்வையாளர்களாலும்...
ஏதுசெய்ய...
நிகழும்?

உன்னைப்பற்றி...
மனதில் உள்ளது...
பலது இப்போது...
ஞாபகம் வருது...
சிலது...ஒருபொழுது...
ஒவியங்களாலும்...
புத்தகங்களாலும்...
நிறைந்திருந்த என்...
வீட்டறையான்றில்...
நீ நுழைந்த...
ஒரு பொழுது...
பார்த்து பின்...
பதற்றமாய்...
பின்வாங்கி....
பாதணிகள்...
கழட்டினியே...
அன்றிலிருந்து...
அந்த அறையையும்...
உன்னையும் நான்...
அதிகம்...
நேசித்தேன்...
கலைஞர் போல் கலைகள் போல்...
கலையகம்
மதிக்கும்...
உன்னை...
மனதுக்குள்...
பூசித்தேன்.
அதேபோல்...
கோப்பைகளும்...
ஏந்தியவர்களும்...
தள்ளாடிக் கொண்டிருந்த...
இன்னுமொரு...
பொழுதில்...
தள்ளிப்போய்...
தனிமையாய் இருந்த...
மௌனம் சமந்த...

உன்னிடம் நான்...
கேள்வி கேட்டேன்...

“நீ குடிப்பதில்லையா...?” என்று
இறைவன்...
எனக்குக் கொடுத்த
உடலை அது...
சுமந்த குரலை...
கொல்வதற்கு...
எனக்கென்ன
உரிமை இருக்கிறது...
சொல்...? என்று நீ...
என்னிடம்...
திருப்பிக் கேட்டாய்...

நல்லவன் நீயாய்...
இருந்ததாலா...
வல்லவன் உன்னை...
வாரி எடுத்தான்?

உன்
திருமண
ஊர்வலம் நிகழ்ந்த
அதே நாளில்...
பன்னிரண்டாம்
வருடத்தில்...
உன் மரண...

ஊர்வலம்...
நிகழ்ந்தபோது...
நாளைச்சரியாய்...
கணக்கிட்டகாலன்...
ஆளை பிழையாய்...
கணக்கிட்டானே...? என
உயிர் துடிக்கிறது...
ஆம்...
இறந்து போக...
வேண்டிய தவறுகள்...
ஏராளமிருக்கையில்...
கலாவானின்...
இனிய நட்சத்திரமே...
நீ...
மறைந்து போனது...
என்ன ஞாயமடா...?

நம் சக தோழன்...
“ஜெக்சன்” சொன்னான்:
“போகுமிடமெல்லாம்...
உன் குடும்பப்...
படம் தூக்கிப்...
போவாயாமே!...”

நீயே இன்று...
படமாகிப் போனது.
என்ன கொடுமையடா...?

நெஞ்சமெல்லாம்...
இதுபோல்...
ஏராள ஞாபகம்...
உன்னைப் போலவே...
நெஞ்சில்...
மறையாதுன் பூழுகம்.

ஒன்று சொல்வேன்...
கலைஞரே...
காற்றைப் போலவும்...
கலைஞர் உனக்கும்...
மரணமில்லை...
எனனில்...
நான்கு வயதும்...
நிரம்பாத என்...
மகனின் மழைல்...
வாயிலும்...
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உன்...



“கொட்டா கு மஞ்சா”
கடைசியாய் ஒன்று...
என் காதுகளை...
வந்தடைந்த...
சேதி ஒன்று...
மரணம் உன்னிடம்...
வரவில்லை.
அனுப்பி வைக்கப்பட்டது.
என வதந்தி சொன்னது
அது மட்டும்...
உன்மையானால்...
காலகாலமாய்...
வாழும்...
காற்றின் மீதும்...
கலைபின் மீதும்...
ஆணையிட்டுச்...
சொல்வேன்...
கலைஞரே...
தெய்வம்...
நின்று கொல்லும்...
நீ சென்று...வா...

கலைஞர் கிழேன்வில் பாடிய பிரபலமான
ஓரு பாடலின் ஆரம்ப வரிகள்.

தூஷாந்திரப்

- சிடாமினிக் ஜீவா

மல்லிகையைக் கையில் எடுத்துப் பிரித்தவன் நாங்கள் முதன் முதலில் விரும்பிப் படிப்பது தூண்டில்பக்கம் தான் எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எழுதியுமிருக்கிறார்கள்.

எனவே வெரு கவனத் துடனும் ஆழ்ந்த அக்கறையுடனும் விரிந்த மனத்தின்மையுட னும் தான் நான் இங்கு பதில் சொல்லுவது மழுக்கம். தேடுதல் என்பது என் பழுக்கம்.

உங்களது கேள்வியின் மூலம் நானும் புதிய கல்வி கற்றுக் கொள்ளுகின் றேன். தேடல் முயற் சியில் அயராது ஈடுபட்டிருக்கிறேன். அதிகம் அதிகமாகப் புத்தகங்களைப்படிக்க, அறிவு சேர்க்க என்னை நானே தயார்ப்படுத்திக் கொள்ளுகின்றேன்.

எனவே தூண்டில் பகுதிக்குக் கேள்வி கேட்பவர்கள் தாராளமாகக் கேள்வி கண அனுப்பலாம். முக்கியமாக இளந்தலைமுறையைச் சேர்ந்த இலக்கியச் சுவைஞர்கள் மற்றும் அறிவுத் துடிப்பு மிகக் மாணவ மாணவியர் தூண்டில் பகுதியில் கலந்து கொள்வது விரும்பத்தக்கது.

நந்த விதமான கேள்வியாகவும் இருக்கலாம். கேள்விகள் தெளிவாக வும், சுருக்கமாகவும் இருப்பது நல்லது. எழுத்து உலகில் புகுந்து எதிர்காலத் தில் இலக்கியப் படைப்பாளிகளாக யிளர் நினைப்பவர்கள் இதை ஓர் எழுத்துப்பயிற் சியாகக் கூடக் கொள்ளலாம். சென்ற காலத் து இலக்கிய முன் முயற்சிகளை அறிந்து கொள்ள இந்த மேடையைப் பயன்படுத்தலாம்.

இலக்கியச் சுவைஞர்கள் தரமான கேள்விகளைக் கெட்பது மல்லிகையின் தரத்தை உயர்த்தப் பெரிதும் உதவும்.

மல்லிகை இதுவரை சாதித்தது என்ன?

பச்சை

ப.சி.வநேசன்

இத்தனை நீண்ட காலத்திற்குப் பிறகு இந்தக் கேள்வியைக் கேட்பது எனக்குப் புதினமாக இருக்கிறது. இளந்தலைமுறை எழுத்தாளர்கள் மல்லிகையிலிருந்து உருவானவர்கள் என வேறு பத்திரிகைகளே பட்டியலிட்டுள்ளன.

அது தவிர, ஒரு சிற்றிலக்கிய ஏடு, தனி மனித உழைப்பை உறிஞ்சிய வண்ணம் தொடர்ந்து 33 ஆண்டுகள் நின்று நிலைப்படதே என் இலக்கிய வரலாறு அல்லவா?, மெத்தப் படித்த வர்கள், கல்விமான்கள் என்ற பட்ட அடைப்புக் குறிகளைத் தவிர் தது அன்னாரது இலக்கிய ஆரூமையை மாத்திரம் கணம் பண்ணி ஒரு புதிய இலக்கிய நடைமுறையை வழிப்படுத்தி வந்தது மல்லிகையல்லவா? இப்படியே சொல்லி கொண்டு போகலாம். இதுவே போதும் என நினைக்கின்றேன்.



அட்டைப் படத்தில் உங்களது படம் இடம் பெறாததன் காரணம் என்ன?

கல்முனை-6.

எம்.ஆர்.எம்.இன்ஸாப்

இப்படியான கேள்விகளுக்கு மல்லிகையில் நான் பதில் சொல்லத்தான் வேண்டுமா? சுவைஞர்கள், மல்லிகையை மனசார நேசிப்பவர்கள் இப்படியான தனிப்பட்ட கேள்விகளைத் தவிர்ப்பது இலக்கியத்திற்கு நல்லது.



தினமணி ஆசிரியர் திரு.டி.எஸ்.சொக்கவிங்கத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அன்னாரது நாற்றாண்டு சமீபிக்கின்றது உங்களுக்குத் தெரியுமா?

நீர்கொழும்பு.

ம.ந.தேவராஜன்

அரை நாற்றாண்டுக்கு முன்னர் அவர் ஆசிரியராக இருந்து வெளிவந்த தினமணி நாளிதழைத் தொடர்ந்து வாசித்து வந்துள்ளேன். அவர் தனி மணி உரிமையாளர் கோயங்காவுடன்

முரண்பட்டு வெளியேறி “தினசரி” என்ற தினசரியை ஆரம் பித்த போதும் தொடர்ந்து அன்னாரது காத்திரமான தலையங்கங்களை வாசித்து வந்துள்ளேன். எனக்கு இதழியல் அறிவை இளம் வயசிலேயே படிப்பித்துத் தந்தவர், அவர்.

“பத்திரிகை உலகின் வைரத்துண!” எனப் போற்றப்பட்டவர். உண்மை, நேர்மை, துணிவு, தெளிவு, உயிர்த்துடப்பு என்பவற்றை ஓயாது தமிழ்ப்பத்திரிகை உலகில் கடைப்பிடித்து வந்தவர், அவர். மறுமலர்ச்சி இலக்கியத்தின் நாற்றங்காலாகத் திகழ்ந்த மனிக்கொடி இதழின் மூலவர்களில் ஒருவர். பாரதியாரின் சீடர் அறிஞர் வ.ரா.பத்திரிகையாளர் ஸ்டாலின் சீவிவாசன் ஆகியோருடன் இணைந்து மனிக்கொடி இதழை வெளியிட முயன்று உழைத்து வந்தவர். நவயுகப் பிரசராலயம் என்ற பதிப்பக நிறுவனத்தை நிறுவி, புதுமைப்பித்தன் படைப்புகள் நாலுருவில் வெளிவரக் காரணமாக இருந்தவர்.

அவரது நாற்றாண்டைக் கொரவிக்கும் விதத்தில் இந்திய மத்திய சர்க்கார் அன்னாரது ஞாபகாரத்தமாக அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என்பதே எனது பெரு விருப்பமாகும்.

மஸ்லிகையை ஆரம் பத்திலிருந்தே வளர்த்து வந்த யாழ் ப்பானத்து ஏழுத்தாளரது தொடர்பு எப்படி இருக்கிறது?

நல்லூர்

ந.தவநேசன்

மஸ்லிகையை வளர்த்தவர்கள், நீருற்றிப் பாதுகாத்தவர்கள், கரிசனையுடன் அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்தி யவர்கள் நான் பிறந்த மன்னைச் சேர்ந்த படைப்பாளிகளே. அவர்களை நெஞ்சார்ந்த நன்றியனர்வடன் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றேன்.

அங்கிருந்து வருபவர்கள் அனைவரிடமும் நான் மஸ்லிகையை வளர்த்தெடுக்க உறுதுணையாக இருந்த சகல ரைப் பற்றியும் தான் விசாரிக்கிறேன். தொடர்புகள் அற்றுப் போய் விடவில்லை. தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது:

எனக்குத் தெளிவான நம்பிக்கை யுண்டு. மீண்டும் இலக்கிய மேடையில் நாம் ஒருவரை ஒருவர், கட்டித் தழுவிக்கு சலம் விசாரித்து, இலக்கியம் கதைப்போம் என்ற அபார நம்பிக்கை என் நெஞ்செங்கும் நிறைந்துள்ளது.

சமீபத் தில் கொழும்புக்கு வந்த ஏழுத்தாளர்கள் அசோகமித்திரின், சாகந்தசாமி, கார்ட்டுனியஸ்ட் “மதன்” ஆகியோர்களைச் சந்தித்தீர்களா? கலந்துரையாடினர்களா?

திருமலை.

எஸ்.காசிநாதன்

முன் இருவருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சங்கத் தலைவர் ஆர்.சி.வு குருநாதன் தலைமையில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களை வரவேற்றுப் பேசினேன். இவர்கள் இருவராயும் ஏற்கனவே சென்னையில் சந்தித்துள்ளேன். அசோகமித்திரினை நன்பர் தி.க.சி. அறிமுகப்படுத்தி வைத்தார். கந்தசாமியை இலக்கியத் தோழர் ஜெயகாந்தன் தனது ஆளவர்ப்பேட்டை மேல்மாடி மடத்தில் ஒரு நாள் சாயங்காலம் அறிமுகப்படுத்தி வைத்தார். மெத்தச் சந்தோஷம் என்னவென்றால் நமது மன்னை மிதித்து விட்டுப் போன அதிர்ச்சிமோ என்னமோ, போன கையோடு அவருக்கு சாகித்திய அகடமிப் பரிசு கிடைத்துள்ளது. எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள் அவருக்கு.

“மதன்” அவர்களை கம்பவாரிதி அறிமுகப்படுத்தி வைத்தார். சந்தர்ப்பம், குழந்தை, காலநிலை ஒத்துப் போகவில்லை. அவருடன் இடையிடையே கதைத்தேனே தவிர, ஆழமாகப் பேசக்கூடிய வாய்ப்புக் கிடைக்க வில்லை.

கொழும்பில் எந்த இலக்கியக் கூட்டமே ஸ்ராவும் உங்களது பேசுக, அல்லது படம் தானே வெளிவருகிறது. நீங்கள் தான் இப்பொழுது கொழும்பில் இலக்கியப் பிரமுகர் போலத் தோற்றும் காட்டுகின்றீர்

கள்? நீங்கள் திட்டமிட்டு இயங்குகிறார்களா?

நாவலப்பிட்டி.

எஸ்.மணிவண்ணன்

அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அயராத உழைப்பை நீங்கள் கணக்கி வெட்டுக்கத் தவறிவிட்டார்கள். ஒரு கணம் என்னைப்பற்றி மனசில் யோசித் துப் பாருங்கள். இலக்கியத்தைத் தவிர, வேறு வாழ்க்கையே எனக்கு இல்லையே!

மலினமான புகழுக்கெல்லாம் நான் ஆசைசப்படுவன் என நீங்கள் மனசார நம்புகிறார்களா? ஓர் எழுத்தாளன் எழுதி எழுதித்தான் தன் உழைப்பைப் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும். அதுதான் சரி. ஆனால் இந்த நாட்டில் எழுத்தாளன் வியாபாரச் சர்க்குப் போல, விளம்பரப்படுத்த வேண்டிய காலத்தின் தேவை, எம்மைப் போன்ற வர்களைப் பேச்சு மேடைக்கு அழைத்து விடுகின்றது. ‘பேசமாட்டோம்’ என்றால் கூட விடுகிறார்கள் இல்லை. இன்னுமொன்றையும் யோசித்துப் பார்த்தார்களா? இது இந்த நாட்டுக்கே உரிய தனித்துவப் பெருமை. வெகுசுன ஊடகங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் எல்லாம் இந்த நாட்டுப் படைப்பாளிகளுக்குத் தரும் விசேஷ முக்கியத்து வத்தைப் பார்த்து தமிழகத்திலிருந்து வந் திருந்த கலைஞர்கள் பலர் வியப்புத் தெரிவித்தனர். சினிமா நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்குந்தான் முக்கிய இடம் தருவார்கள். ஆனால் இங்கோ எழுத்துக் கலைஞர்களுக்கு இத்தனை முக்கியத்துவமா? என வியப்படைந்து வெளிப்படையாகவே தமது அபிப்பிராயத்தைக் கூறிச் சென்றுள்ளனர். இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் எனக்காக மட்டுமே மேடை ஏற்வில்லை.



உங் கஞக் கோ வயது ஏறுகிறது. மல்லிகையின் ஏதிர்காலத் திட்டமென்ன? மல்லிகையில் பிரசரமாகும் சில கடிதங்களில் கூடச் சிலர் இதே கேள்வியைக் கேட்டுள்ளனர். எனக்கு உங்கள் செயல்கள் மீது அபிமானம். எனவேதான் இந்தக் கேள்வியைக் கேட்கின்றேன். என்ன திட்டம்

வைத்துள்ளீர்கள்?

கன்னாகம்

செல்வி.இந்துஜா

“நேருவுக்குப் பின்னர் இந்தியா” எனப் பலர் பகிரங்கமாகக் கவலைப்பட்டார்கள். ஆனால் நேரு மறைந்த பின்னரும் இந்தியா இருக்கிறது. மல்லிகை மீது நீங்கள் வைத்துள்ள அபிமானத்தை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. நல்ல என்னாங்களுக்கும் ஆரோக்கியமான சிந்தனைகளுக்கும் அபாரமான வலிமை உண்டு என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். எனவே எனது எதிர்காலச் சிந்தனைதான் முக்கியம்.

ஒரு சிற்றிலக்கிய ஏடு யாழ்ப்பானத் தில் சொந்தக் கட்டடமும் சொந்தமான அச்சு அமைப்பு வசதிகளும் கொண்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதே மண்ணில் இயங்கி வந்தது ஒரு சரித்திர வரலாறு.

அது தவிர்ந்து இடம்பெயர்ந்து, நிலம் பெயர்ந்து அடிப்படைச் சுவைஞர்களை இழந்து கொழும்பில் காலான்றி வேர்பாப்பி நனக்கென ஒரு காரியாலயத்தையும் உருவாக்கிக் கொண்டு இயங்கி வருவதென்பது ஓர் அசரசாதனை!

உங்களை விட, நான் மல்லிகையின் ஏதிர்கால பாதுகாப்பில் மிகவும் அக்கறையாக இருந்து வருகின்றேன். மல்லிகையைத் தனித்துவமா? இந்துக்கும் அரசியல்வாதிகளுக்குந்தான் முக்கிய இடம் தருவார்கள். ஆனால் இங்கோ எழுத்துக் கலைஞர்களுக்கு இத்தனை முக்கியத்துவமா? என வியப்படைந்து வெளிப்படையாகவே தமது அபிப்பிராயத்தைக் கூறிச் சென்றுள்ளனர். இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் எனக்காக மட்டுமே மேடை ஏற்வில்லை.



உங்களுடைய இள வயதுப் பராக்கிரமச் செயல் ஒன்றைக் கூற முடியுமா? சம்மா சொல்லுங்கோ?

ஜாயலை

எஸ்.செல்லையா

அது ரொம்பச் சுவையானது. இன்று கூட மனசுக்குள் எண்ணியெண்ணிச் சிரிக்கிறேன். தியாகராஜபாகவதர் மீது அதீத பற்று எனக்கு. அவரது பாட்டென்றால் தவறவிட மாட்டேன். படம் யாழ்ப்பானத்தில் வெளிவந்த அன்றே

பார்த்து விடுவேன். அடுத்தவர் வந்து எனக்குப் படக்கதை சொல்லக்கூடாது. முதல் ஆட்டம் பார்க்கக் தோதுப்படாது. எனவே இரண்டாவது ஷோ பார்ப்பதுதான் வசதி.

விட்டில் கண்டிப்பு. தகப்பளார் மிகக் கடுமையாக நடந்து கொள்வார். எனவே அவரை ஏழாற்ற நினைத்து வளைந்த தென்னெட்டையை தலையணக்குள் முன்னுடையிடுப் படம் போர்வையால் போர்த்துவிட்டுப் படம் பார்க்கச் சென்று விடுவேன். சாதாரண மாக இருட்டுக்குள் ஒருவர் பார்த்தான் ஓராள் படுத்திருப்பதாகத்தான் தோற்றும் தரும். இது வாடிக்கை.

சின்னப்பு என்பவர் தான் என் நண்பன். அவர் பி. யூ சின்னப்பாவின் அபிமானி. படம் பார்ப்பதில் இருவரும் கூட்டாளி கள். படம் பார்த்துவிட்டு வந்து போர்வையை எடுத்தால், ‘அப்ப தமிப்; படமெல்லாம் நல்லாயிருந்ததோ?’ என்ற குரலுடன் தகப்பளார் எழுந்து இரண்டு கைகளையும் அழுத்திப் பிடித்தார். பின்னர் அதே தென்னெட்டையால் அந்த நடுச்சாம வேளையில் சாத்துப்படியும் நடந்தது. அது வேறு சங்கதி.



உங்களுடைய சுயசரிதை

‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ தொடர்ந்து படித்து வருகிறேன். ஸழத்து எழுத்தாளர்களினது எழுத்துப் பாணிகளில் அத் தொடர் வித்தியாசமானது மாத்திரமல்ல, நெஞ்சைச் தொடுவதாகவும் அத் தொடர் விளங்குகின்றது. தொட்டம் தொடடமாக அதைப் படிப்பதைவிட, முழுமையாகப் படிக்க விரும்புகிறேன். அதைத் தொகுத்துக் கூடிய சீக்கிரம் புதக்கமாகப் போடுவிர்களா?

சிலாபம்

ம. சிவனேசராஜா

உங்களைப் போலவே பலரும் தமது விருப்பத்தைக் கடிதமுலம் தெரிவித்து ஸ்ளானர். இந்த மலரில் ஓரிடத்தில் அது சம்பந்தமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். படித் துப் பாருங்கள்.



துரை விஸ் வநாதன் அவர்கள் சமீபத்தில் தீவிரன் மறைந்துவிட்டார். அவரது இழப்பைப் பற்றி அவருக்கு மிக நெருங் கீயிவரான நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

அ'புரம்

ராச ராமநாதன்

என்ன சொல்லுதென்றே தெரியவில்லை. மனத் துயரம் இன்னும் தணியவில்லை. கொஞ்சக் காலம் போகட்டும், அவர் சம்பந்தமாக ஒரு கட்டுரையை எழுதி வெளியிடுகிறேன். இந்தத் தினர்ப் பிரிவு அதிர்ச்சியிலி ருந்து நானின்னும் மீளவில்லை.



தகவல் தொடர்புகள் பிரயிக்கத்தக்க விதத் தில் இன்று உலக ஓவளாவளாந்துள்ளது. ஆரம்பகாலத்தில் தபால் அட்டையைக் கண்டு பிடித்தவர் யார்? முதல் முதலில் அஞ்சல்தலை எப்போது பாவிக்கப்பட்டது?

வவுனியா.

எம். கணேசன்

தபால் அட்டையைக் கண்டு பிடித்தவர் ஜான் பி சார்ட்டன் என்பவர். 1861ல் தபால் அட்டையைக் கண்டுபிடித்து அதன் உரிமையைப் பதிவாக்கிக் கொண்டவர் இவர்.

உலகின் முதல் அஞ்சல் தலையின் பெயர் பென்னி பிளாக் என்பதுதான். உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தபால் தலை இது. 1840ல் இந்தத் தபால் தலை பயன்படுத்தப்பட்டது. இதன் விலை ஒரு பென் னி என பது குறிப்பிடத்தக்கது.



ஞானபீட விருதை உருவாக்கியவர் பெயர் என்ன?

வெள்ளவத்தை.

செல்வி. நித்தியா

மிகப் பெறுமதி வாய்ந்த ஞானபீட விருதை உருவாக்கியவர் ரமாதேவி ஜெயின். இதன் பரிசுத்தொகை ஒரு இலட்சத்து ஐயாயிரம்.

கழுதங்கள்

1

ஆகஸ்ட் 1998 இதழ் கிடைத்தது. யார் அனுப்பியது என்ற விபரம் தெரியவில்லை. இந்த மல்லிகை இதழ் அடைமறை போன்ற உணர்வுப் புயலை என்னுள் தோற்றுவித்தது. “தமிழ் இலக்கியம்”, “மனித நேயம்”, “போர்க்குணம்”, “இலங்கைத் தமிழர்” - இது போன்ற ஏதாவது சிந்தனைகள் மெல்ல மெல்ல விரிந்து பல நேரங்களில் டொமினிக் ஜீவாவை கொண்டு வந்து நிறுத்தி விடும்.

உணர்ச்சிகரமான மனிதர், நம்பற்குரிய போராளி, இனிய தோழர் டொமினிக் ஜீவா.

1981ல் ஜந்தாம் உலகத் தமிழ் நாடு மதுரையில் நடந்தது. மதுரைப் பல்கலைக் கழக வழாகத்தில் நாம் நடந்தோம். என் தோளில் அழுந்தக் கைபோட்டு ஆனந்த விகடனில் நான் கதைகள் எழுதுவதுபற்றிப் பேசி வந்தீர்கள். அழுத்தமான ஆழமான பேச்சு. முதலாளித்துவ...பொழுது போக்கு பத்திரிகைக்கு இரரயாகி விடக் கூடாது! என்பது உங்கள் கரிசினையாக இருந்தது.

அப்பறும், சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டத்தில் பார்த்தோம். நீங்கள் மல்லிகை வெள்ளி விழா மலர் கொண்டு வந்தீர்கள்,

தினமும் காலையில் இலங்கைச் செய் தியைத் தேடுவது அனிச்சைச் செயல்போ லாகி விட்டது. மனம் வருந்துவதும் - கண்கள் மூடி மனதிற்குள் கொதிப்பதும்... சிலநேரங்களில் தனிமையாகப் பேசுவதும் நடக்கிறது.

என் சேதோதீர்கள் என் தோழிகள்... எவ்வளவு அன்பு மயமானவர்கள்... அறிவாளிகள்... அவர்கள் வாழ்வில் அமைதி வரவேண்டுமே... கானல் நீராக ஒடிக் கொண்டே இருக்கிறது... ஆகஸ்ட் 1998 இதழ் படித்தேன். ஒரு மாதத்திற்கு முன்பே படித்து விட்டேன். உங்களுக்கு எழுதக் கடிதம் வாங்கியும் ரொம்ப நாளாச்சு. என்ன எழுதப் போகிறேன் என்பது தெரியாமலே... தினமும் எழுத என்னி... என்னி... தொடாமலே வைத்து விட்டேன்.

27.6.98 ல் உங்கள் 72வது பிறந்த தினம் என் அன்பு முத்தங்கள்!

உங்களைப் பற்றிய எண்ணங்களே... உற்சாகம் அளிக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் தமிழ் இலக்கியப் பாதையில் செம்மை செய்துள்ளீர்கள். நல்ல ஒரு அணியை உருவாக்கியுள்ளீர்கள். “மல்லிகை தமிழுக்கு ஓர் உயர்வான கெர்டை.” “எழுதப்படாத சித்திரம்” உங்கள் வாழ்க்கைத் தொடர் மிக வெளிப்படையானது. உண்மையானதாக இருப்பதால் மிகுந்த அழுகு மயமாக உள்ளது.

நாங்கள் நலமாக இருக்கிறோம். பொன்னீலன், இ.மகேந்திரன், ஆர்.நல்லகண்ணு நலமே. இவ்வாண்டும் எட்டயபுரம், பூரதி விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் நாடு இலக்கியப் பெருமன்றம் புதிய எழுச்சி யோடு செயல்பட்டு வருகிறது.

சாத்தார் தனுஷ்கோடி இராமசாமி தென்னிந்தியா.

2

ஆத்மார்த்தமான அன்புடன் ஜீவா அவர்களுக்கு,

ஜான் மாத மல்லி கை அக்குறனை விலாசத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். அது 8.12.98 அன்று தான் இங்கு வந்து சேர்ந்தது. மல்லிகையைக் கண்டவுடன் மனது சந்தோஷித்துப் போகிறது.

லண்டனில் இயந் திரித் தனமான வாழ்வே. மிச்சப்படுகிறது. பெரிதாய் குதாக வித்திருக்க ஒன்றுமில்லை. ஊரில் இன சனத்தோடு வாழுவது போல இல்லை. எல்லாம் வெறுமை தான். ஆனால் கொஞ்சம் எழுத முடிகிறது இப்பொழுது. நான் இங்கே எழுத வந்தது உங்களின் “வரையப்படாத சித்திரம்” பகுதியில் விலாவாரியாக உளாம் திறந்து ஒரு சங்கதியைச் சொல்லி யிருக்கிறீர்கள். ஒன்று யாழ்ப்பாணத்தில் பிறப்புப் பழக்கமான “எவடம்?” என்று விசாரிப்பது பற்றி. ஒம் ஜீவா “எவடம்” என்று விசாரித்தாலே சாதிக் கிளி அடிமுடி தேட அவர் போடும் “படம்” தான் அது. எனக்கும் அப்படி எத்தனையோ முறை நடந்திருக்கிறது. ஆனால் நான் ஒரு

முஸ்லிம் என்றவுடன் கேட்பவருக்கு சுவாரஸ்யம் இல்லாமலாகிப் போன சந்தர்ப்பங்கள் ஏராளம்.

என்னிடம் எந்த சாதி என்று கேட்க? அந்த வகையிலும் இல்லாமயிவ வரையறை களைப் போற்றத்தான் வேண்டும். “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்”. கட்டாயம் நூலுருவில் கொண்டு வாருங்கள். சுருட்டுப் புகைக் கண்டு ‘நீ’ என விளித்தது அற்புதமாய் இருக்கிறது. உங்கள் நடை. அது சரி புலம் பெயர்ந்து வந்து இங்குள்ள சாதியக் காப்பாளர்களைப் பற்றி தெளிவாகவே அறிந்து வைத்துள்ளார்கள். ஜேயோ அதையேன் பேசுவான்? இங்கு உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட சாதியினராக யாழ்ப் பாணத்தில் நடாத்தப்பட்ட மக்களுக்கு நீங்கள் சொல்லும் எல்லா வேதனைகளும் இருக்கிறது. பிரம்மகுலத்தைச் சேர்ந்தவரின் பட்டம் பற்றி அச்சொட்டாகக் கூறி இருந்தீர்கள். அடுத்தது மேமன் கவியும் நண்பர் கமாலும் அம்பையைத் தேடியலைந்ததை மூன்று பக்கங்களில் ஏன் நிரப்பியிருந்தீர்கள். மற்றுப் பத்திரிகைகளில் சொன்னதைத் தான் அம்பை தனக்கும் சொன்னதாக மேமன் கவி சொல்வதற்கு ஏன் இத்தனை சிரமங்கள்? மற்றைய பத்திரிகைகளைப் பார்க்காத வர்களுக்கு அம்பையின் சிறிய பேட்டியை யாவது தந்திருக்கலாம். காலச் சுவட்டில் விலாவாரியாக கதைக்கிறார் அம்பை. நீங்களம் பார்த்திருப்பர்கள் தானே?

இங்குள்ள இலக்கியலாளர்கள் உங்களைப்பற்றி நிறையவே கதைக்கிறார்கள். ஜேர்மனியில் நடந்த இலக்கியச் சந்திப்பில் உங்களின் பெரிய சிறுகதைத் தொகுதியை ஆர்வமாகக் கேட்டார்கள். என்னிடம் இருந்த ஒரு தொகுதியையும் ஒருவர் வாங்கிவிட்டார். இலக்கியச் சந்திப் பில் விமர்சனத்திற்காக உங்களின் சிறுக் கதை தொகுதியை நீங்கள் நான் எடுத்தேன். பலரும் பாராட்டினார்கள். மனமிக்ஷசியாக இருந்தது. தொடர்ந்தும் எனக்கு “மல்லிகை” அனுப்புங்கள். 255 இங்கு பிறகு வந்த மல்லிகைகளை ஒன்று சேர்த்து அனுப்பி வையுங்கள்.

அண்மைக் காலங்களில் வண்டனை விட்டு வெளியில் போகும் வாய்ப்பு எனக்கில்லை. அப்படிப் போகும் வாய்ப்புக் கிடைக்கும்போது நான் கூறுகிறேன். இங்குள்ள இலக்கியச் சந்திப்பொன்றில் உங்களின்

நால்களை எல்லாம் விற்பனை செய்ய ஆவன செய்கிறேன். இன்டா அல்லாஹ் வண்டன இளைய அப்துல்லாஹ்

3

வனக்கம். துரை விசுவநாதனின் திடீர் மரணம் மனதில் ஆராத சோகத்தைப் பதித்துவிட்டது. ஈழத்து இலக்கியத்திற்கு அவரது மறைவு பெரும் இழப்பாகும். ஆனால், நல்லதொரு இலக்கிய மனிதனை, உரியவாறு மக்கள் முன் அடையாளம் காட்டிய பெருமை உங்களுக்கேயுரியது. அப்பணி மல்லிகைக்குரியது. அவர் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ ஆக்கவிலக்கியங்கள் இருளிவிருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும். மலையக இலக்கிய கர்த்தாக்கள் ஈழத்திலக்கியத்திற்கு ஆற்றிய பணியின் பெரும் பங்கினை அனைவரும் அறிய வைத்தவர் துரை விசுவநாதன். அவர் மறைவு பெரும் துயரம்.

யாழ்ப்பானம் செங்கை ஆழியான

4

துரை விசுவநாதன் அவர்களின் திடீர் மரணம் கேட்டு அதிர்ந்தேன். இம்மாதம் 3ந் திகதி போயா அன்று, த.மணியின் பட்டி மன்றக் கூட்டத்தில் இறுதியாகச் சந்தித்து அவருடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. உடன் நீங்கள் வந்திருந்தீர்கள். அப்போதும் அவரோடு காலன் சுற்றிக் கொண்டிருந்தான், என்று நாம் கனவிலும் கருதி இருப்போமா?

பணம் படைத்தவர் எல்லோரும் நல்லமனம் படைத்தோராக இருக்கச் சாத்திய மில்லை. அவர்களில் விஸ்வநாதன் விதந்து பேசத்தக்கவர். இதுய சுதந்தியுள்ள உண்ணத்து மான் இலக்கிய ஞேசர். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மலையக இலக்கிய மேம்பாட்டுக்கு, வெளியீட்டுத் துரைக்கு அவர் ஆற்றிய பங்கு காலத்தால் கரையாதது. அவர் இன்னும் சிலகாலம் எம்மோடு வாழ்ந்திருந்தால் ஈழத்துப் படைப்பிலக்கியத்திற்கு தேசிய ரீதியான பங்களிப்புக்கள் பலவற்றை அளித்து சாதனை படைத்திருப்பார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு. நீண்ட காலமாக

அவரோடு நெருக்கம் கொண்டுள்ள தங்களு க்கும் அவரது மறைவு பேரதிர்ச்சிதான். மினுவாங்கொட.

எம். பழீர்

5

வளம் பெற வாழ்த்துக்கள். தங்கள் மல்லிகையை மணந்தேன். அதன் ஒவ்வொரு ஆக்கமும் சிந்தனையில் தெளிவையும், உறுதியையும், மகிழ்வையும் அளிக் கின்றது என்பது வெறுமென முகல்துதி அல்ல. சினிமா நட்சத்திரங்களின் தொடையையும், தொப்பளையும் ஆராய்ந்து கொண் டிருக்கும் பத்திரிகைகளின் மத்தியிலே தனித்துவம், பேணி நிமிர்ந்து நிற்கும் மல்லிகையின் உயர்வின் பின் தெரியும் உங்கள் உழைப்புக்கு என் மனப்பூரவான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

இலக்கியம் என்பது படிக்கும் ஒவ்வொரு வருக்கும் சந்தோஷத்தையும், தெளிவையும் கொடுக்க வேண்டும். வாழ்க்கையின் நெறி முறைகள் பிறழாது வாழ வைக்கும் பக்கு வத்தையும், அறிவையும் வழங்க வேண்டும். அவ்வாறில்லாவிடின் அந்த இலக்கியம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான் என்பது எனது பணிவான கருத்து. அவ்வகையில் மல்லிகையின் தனித்துவம் பாராட்டத் தகுந்தது.

இந்த மல்லிகையின் வரலாறு நீண்டது. இன்னும் அது நீண்டு கொண்டே இருக்க வேண்டும். உங்கள் காலத்துடன் இதன் இதழ்கள் உதிர்ந்து விடாமல் நின்று நிலைத்து, உங்கள் பேர் சொல்ல வேண்டும். அதற்கான அத்திவாரத்தையும் நீங்கள் போட வேண்டும் என்பது என் பேரவா.

அங்கொடை.

திருமதி. சுஸானா
முனாஸ்

6

உங்களை அடிக்கடி நினைத்துப் பார்க் கிறவன் நான். தமிழகத்தில் கூ.ட, உங்களைப் போன்ற இலக்கிய உழைப்பாளிகள் இருப்பார்களோ, நானறியேன்! இத்தனை இலக்கிய விடாமுயற்சி உங்களுக்கு எங்கி

201 - 1/1 ஸ்ரீ கத்ரேசன் வதி, கொழும்பு -13. முகவரியைக் கொண்டவரும் ஆசிரியரும் வெளியிடுவருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக கொழும்பு -12. பேர் பெக்ட் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பெற்றது

ருந்து முழுமையாகக் கிடைத்தது? நீங்கள் ஒரு நல்ல காலகட்டத்தில்தான் கொழும்பி ஏற்கு வந்துள்ளீர்கள். எந்தப் பத்திரிகையில் பர்த்தாலும் ஏதாவது ஒரு செய்தி உங்களைப் பற்றி வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு வெகுசன ஊடகங்கள் இத்தனை தூரம் கௌரவம் தருவது எதிர்காலச் சந்ததிக்கு நம்பிக்கையைத் தருகின்றது. விடாமல் தொடர்ந்து செயல்படுங்கள். என் கணப் போன்ற ஆர்வ ஸ்கர்கள் உங்களுக்கு என்றுமே பக்கபலமாக இருந்து மாண்ஸீக மாக உதவி செய்வார்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் மல்லிகைச் சஞ்சிகையைத் தொடர்ந்து விடாமல் நடாத்தி வருவது என்னப் பிரமிக்க வைக்கிறது. நீங்கள் இந்த மண்ணின் தனிச் சொத்து என் அடிக்கடி நான் நினைத்துப் புளங்காங்கிதம் அடைவதுண்டு. வ.மகேசராஜா.

7

உங்களை என்னிப் பார்க்கும் வேளை களில் எல்லாம் நான் அடிக்கடி ஆச்சியிப்ப ட்டுக் கொள்வதுண்டு. இத்தனை அர்ப்பணி ப்பு உணர்வு உங்களுக்கு எங்கிறுந்து கிடைத்தது? உங்கள் வாழ்வில் சலிப்பே இல்லையா? யாழ் மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து கொழும்பில் வந்து வேர்விட்டுள்ள பலரை எனக்கு நேரில் தெரியும். அவர்களில் அநேகர் விருக்தி அடைந்து போய்ச் செயலிழந்து உள்ளனர்.

உண்மையைச் சொல்லப்போனால் உங்கள் மீது எனக்குப் பொராமையே. கொழும்பில் சில காலமாக வெகுசன ஊடகங்களில் உங்கள் உருவமோ அல்லது பெய்ரோ அல்லது பட்மோ வராத நாட்களை என்னிலிடலாம்.

இத்தனை புகழிருந்தும் ஏன் சிரமப்படுகிறீர்கள்?

மல்லிகை 34வது ஆண்டு மலரை, எதிர்பார்க்கின்றேன். உங்களது சுயசரிதை வெகு வெகு ஜோர்...சுப்பர்! தொட்டந் தொட்டமா கப் படிப்பதை விட, முழுமையாக, வாசிக்க விரும்புகிறேன்.

கொழும்பு-6

எம். ராஜேஸ்வரன்

லக்கிலேண்ட் பிஸ்கட்ஸ் மெரிபேக்சர்ஸ்

நுத்தாம்போந்து, குண்டாலை.

தேவைப்பீ இல : 08 - 224217, 232574

போக்ஸ் இல. : 94 - 8 - 233740

- பிஸ்கட் உற்பத்தித் துறையில் பண்ணுங்கால அனுபவம்,
- லக்கிலேண்ட் பிஸ்கட்ஸ்
- அன்றும், இன்றும் இலவசங்களிலுள்ள அனைவரது இனிமைச் சுவையும், தெரிவும் லக்கிலேண்ட் பிஸ்கட்ஸ்
- இப்போது நவீன இயந்திரங்களினால் சுத்தம், சுகாதாரம் பேணி தயாரிக்கப்படும் லக்கிலேண்ட் உற்பத்திகள் நாடெந்தும் கிடைக்கின்றன.
- லக்கிலேண்ட் பிஸ்கட்ஸ் சுவைகள் பல அவற்றில் சில,
- லக்கிலேண்ட் மாரி
- வளரும் குழந்தைகளுக்கு போன்றாக்கு தரும் லக்கிலேண்ட் பேபி மாரி
- லக்கிலேண்ட் லெமன் பப்
- லக்கிலேண்ட் கிறீம் கிரேக்கரஸ், சோல்ட் கிரக்கரஸ்
- லக்கிலேண்ட் ச்செரிஸ் நட்ஸ்
- நாவுக்குச் சுவை சேர்த்து, நானிலமெங்கும் புகழ் பரப்பும் லக்கிலேண்ட் பிஸ்கட்டுக்களை எல்லாக் கடைகளிலும் கேட்டு வாங்குங்கள்.

.....
Luckyland Biscuits
.....



MALLIKAI

SPECIAL ISSUE JAN 1999

மல்லிகையின் 34^ஆ ஆண்டு மலருக்கு
எமது வாழ்ந்துக்கள்.

PARA EXPO PRODUCTS (PVT) LTD.



*Exporters of
Non Traditional
Sri Lankan Foods*



30, Sea Avenue,
Colombo -3.
Tel :- 573717